

திண்டிவலங்கிரம்.

4
214
-IPR

தண்டியலங்காரம்

தண்டியலங்காரம்

மூலமும் உரையும்

இவ்வரை

மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் அக்கிராசனாதிபதியும்
பாலவனத்தம் ஜமீந்தாருமாகவிருந்த
ராஜராஜ ஸ்ரீமான்

இராமநாதபுரம்

பொ. பாண்டித்துரைத் தேவரவர்கள்
விரும்பியவாறு

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம்

அ. குமாரசுவாமிப்புலவர்

புதுக்கியது

இவை

சுன்னாகம்

கு. அம்பலவாணபிள்ளையால்

பதிப்பிக்கப்பட்டன

1926

இரண்டாம் பதிப்பு முகவுரை

இத்தண்டியலங்காரப் புத்துரை, மதுரைத் தமிழ்ச்சங்கத் தின் அக்கிராசனாதிபதியும், தலைமைப் புலவருமாகிய ஸ்ரீமான். பொ. பாண்டித்துரைத் தேவரவர்கள் விரும்பியவாறு, எமது தந்தையாரவர்களால் எழுதிச் சோபகிருது வருடம் வெளி யிடப்பட்டது. பிரதிகள் முழுவதும் செலவாயினபடியால் இரண்டாம் முறை பதிப்பிக்கும் நோக்கத்துடன் தந்தையா ரவர்கள், இவ்வுரையின் கண்ணே பல திருத்தங்கள் செய் தும் புதியன பல சேர்த்தும் எழுதிவைத்தார்கள். அவ் வாறே இவ்விரண்டாம் பதிப்பு எம்மாற் பதிப்பிக்கப்பட்டது.

சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தருமபரீ பாலகர் திருவாளர் ச. விசுவநாதபிள்ளையவர்கள் தமது வித்தி யாநுபாலனயந்திரசாலையில் இப்பதிப்பைத் தாமதமின்றி அச்சிட்டு வெளிப்படுத்துவதற்கு வேண்டிய ஒழுங்குகள் செய்து பெரிதும் உதவிபுரிந்தனர். அவர் நன்றியும், இந் நூலுரையிலுள்ள தூலமுத்திரித வழுக்களைத் திருத்தி உப கரித்த எமது சகோதரர் முத்துக்குமாரசுவாமிப்பிள்ளையவர் கள் நன்றியும், எம்மாலும் பிறராலும் கொண்டாடப்படுவன வாகும்.

யாழ்ப்பாணத்துச்
சுன்னமும்
அஷ்டயனா கார்த்திகை

இங்ஙனம்,

கு. அம்பலவாணபிள்ளை

முதலாம்பதிப்பு 1903; இரண்டாம்பதிப்பு 1926

(Copyright Registered)

சிறப்புப்பாயிரம்

சிதம்பர சைவப்பிரகாசவித்தியாசாலைத்

தருமபரிபாலகராயிருந்த

ச. பொன்னம்பலபிள்ளை அவர்கள்

இயற்றியது

நிலம்பாவுந் தமிழ்குரவ ரிறையனா
 றாசுபுரி நேய மிக்க
 நலம்பாவுங் கூடனகர்ச் செழியர்புறந்
 தந்தவா நயமிக் கோங்கப்
 புலம்பாவு மச்சங்க மதுரைநிழீஇ
 வளரிசையிற் புவனி தேய்த்த
 பொலம்பால வனத்தஞ்ச மீன்பாண்டித்
 துரைத்தேவன் புதுக்க வென்ன.
 தண்டிகவி யியற்றுதமி ழுலங்காரத்
 துறைபுதுக்கித் தகவிற் றந்தான்
 மண்டுமியற் றமிழ்ப்புலமை வாய்ந்ததனோ
 டாரியமும் வல்லான் கேட்போர்
 கொண்டுளத்திற் றெளிந்திடமெய்ந் தூலுரைகள்
 போதிக்குங் குரவன் கூர்ந்த
 திண்டிற் றற்சொல் வன்மைகவி செய்வன்மை
 யவையஞ்சாத் திறமை மேன்மை.
 முன்னாகு மிலக்கணங்க ளமைந்தகுணக்
 குன்றறிவின் முதுவோர் மன்னு
 சுன்னாக நகர்வாசன் குமாரசா
 மிப்புலவன் றுன்னு மேருக்
 கெந்நாளு மேர்செய்வா ரிலரெனுரைக்
 கரில்பரிப்பித் தெவரு மேத்தப்
 பொன்னாரு மலங்காரக் கலங்காரம்
 புரிந்தபுகழ் புகழற் பாற்றோ.

உ ள் னு னை ற

			பக்கம்
“உபக்கிரமணிகை ...	...		1 - 8
தண்டியலங்காரம் மூலமும்			
உரையும் ...	...	க - ௨௦௭	
தற்சிறப்புப்பாயிரம் ...	...	க	
பொதுவியல் ...	...	க - ௧௯	
பொருளணியியல் ...	...	௨௦ - ௧௫௩	
சொல்லணியியல் ...	...	௧௫௪ - ௨௦௭	
அருஞ்சொற்றொடர்ப்பொருள்			
கோள் ...	...	௨௦௮ - ௨௧௬	
அருஞ்சொற்பொருள்கோள் ...	...	௨௧௭ - ௨௨௦	
விஷயக்கிரமஞ்சிகை ...	...	௨௨௧ - ௨௨௬	
அரும்பதவகராதி ...	...	௨௨௭ - ௨௨௮	
சூத்திரக்கிரமஞ்சிகை ...	...	௨௨௯ - ௨௩௧	

உபக் கிரமணிகை

நிலவுலகத்திலே பல்வேறு வகைப்பட்டுள்ள பிறப்புக்களெல்லாவற்றுள்ளும் மிக்க பெருஞ்சிறப்புடையது கல்வி கேள்விகளாலாகுஞ் செயற்கையறிவினைத் தேடிப் பெறுதற் சூரிய மக்கட்பிறப்பேயாம். மக்கட்பிறப்பினைப் பெற்றுங் கல்விகேள்விகளாலாகுஞ் செயற்கையறிவினைத் தேடிப் பெற்றுக்கொள்ளாதவர் எச்சிறப்புடையராயினும் மிருகமென்றே அறிஞரால் இகழப்படுவர். ஸ்ரீராமபிரானுந் தக்கனவற்றையுந் தகாதனவற்றையுந் பிரித்துணராத மக்களை மிருகமென்று கூறினர்.

பிழை திருத்தம்

பக்கம்	வரி	பிழை	திருத்தம்
உ	சு	ஆய	ஆய்
௩௮	௧௧	கொளடர்	கொளடர்
௧௪௫	௧௧	விரோத	விரோத
௨௨௯	௧௩	விபாபனை	விபாவனை

‘தக்க வின்ன தகாதன வின்னவென்
ரெக்க வன்னல ராயி னுயர்ந்துள
மக்க ளும்விலங் கோணு வின்னெறி
புக்க வேலவ் விலங்கும்புத் தேளிரே.’ (இராமாயணம்).

கல்வியறிவினைப் பெற்றுக்கொள்ளாதவர் கண்களுடைய ராயினுங் குருடென்றே கொள்ளப்படுவர். “கண்ணுடைய மென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்.” செல்வராயினும் வறிஞரென்றே மதிக்கப்படுவர். “நண்ணுணர் வின்மை வறுமை யஃதுடைமை - பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்.” அம்மட்டோ! புண்ணிய பாவங்களையும், இம்மை மறுமைகளையும் பிறவற்றையும் அறியவும் மாட்டார்; அடையவும் மாட்டார்.

‘இருவிழிகள் வாண்முகத்தி லிருந்தாலும்
வானிரவி யெழுந்தா லன்றிக்
கருதுநிலப் பலபொருளுங் காண்டலரி
தாமுலகிற் கண்போல் யாரும்
பெருகியசெல் வழமறிவும் பெற்றாலு
நாற்கேள்வி பெறுவார்க் கன்றித்

திருவளர்புண் ணியபாவ மிம்மைமறு
மையும்வீடு தெரியா தன்றே?

(திருக்குற்றலப்புராணம்)

அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையு நாட்டு — முறுங்கவலொன்
றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்லியி னூங்கில்லைச்
சிறுயிர்க் குற்ற துணை.' (கீதநெறிவிளக்கம்)

இக்கல்வியறிவும் யாவரானும் இலகுவாகப் பெறத்தக்க
தொன்றன்று; பற்பல நூல்களையும் பலப்பல நாள்களாக
வருந்திக் கற்றுப் பெற்றுக்கொளப்படுவதொன்றேயாம்.
“தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்
தூறு மறிவு.” கற்கப்படும் நூல்களும் பற்பல தேச பாஷை
களிலும் பலராலுஞ் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ் வழங்
குந் தேசவாசிகளாகிய நம்மவர்களாற் கற்கப்படுதற்குரியன
நந் தமிழ்மொழியிலே உறுதியுடையவையுள்ள நூல்களே
யாகும். அவைகளுஞ் சங்கமருவிய சான்றோர் நூல்களும்,
மற்றைச் சான்றோர் நூல்களுமாகப் பற்பலவாய்ப் பந்து,
கிடக்கின்றன. நாலடியார், திருக்குறள், நான்மணிக்கடிகை
முதலியனவும் பிறவுஞ் சங்கமருவிய சான்றோர் நூல்களா
கும். பெரியபுராணம், கந்தபுராணம், பாரதம், இராமாயணம்
முதலியனவும் பிறவும் மற்றைச் சான்றோர் நூல்களாகும்.

இந்நூல்களையெல்லாம் ஐயந்திரிபற எளிதிற் கற்றுணர்
தற்கு இலக்கணம், தருக்கம், நிகண்டு முதலிய நூல்கள்
இன்றியமையாதனவையுள்ள கருவிகளாகும். இவற்றுள்ளே
சொற்பொருள்களை முட்டறுத்து விளக்குவது இலக்கணம்.
இவ்வினிலக்கணமும் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
என ஐந்து பாகுபாடுடையது. இவ்வைந்தனுள்ளும் பாஷை
களுக்கெல்லாம் பொதுவாக நின்று அவற்றினைச் சிறப்பிப்
பது அணியிலக்கணம். அணியெனினும் அலங்காரமெனினும்
ஒக்கும். வடநூலார் சிலர் சரீரத்திற்கு ஆடையாபரணங்கள்
போலக் கவிகளுக்குச் சோபையைச் செய்யும் விசேடமாயு
ள்ள தன்மை தானே அலங்காரம் எனப்படும் என்பர். அலம் -
ஆபரணம், வன்மை, நிறைவு. காரம் - செயல், செய்வது.

வடமொழியாகிய * சங்கதத்திலே அலங்காரம் பலரா
னுஞ்செய்யப்பட்டுப் பலநூல்களாய் விரிந்து பரந்து கிடக்கின்
றது. அவ்வலங்காரநூல்கள் காவ்யாதர்சம், காவ்யதர்ப்ப
ணம், காவ்யப்பிரகாசம், சரசுவதிகண்டாபரணம், சாகித்திய
தர்ப்பணம், சந்திராலோகம், சித்திரமீமாஞ்சை, குவலயானந்
தம்முதலியன. இவற்றுள்ளே காவ்யாதர்சமும், சந்திராலோக
மும், குவலயானந்தமும் தமிழிலும் பெயர்க்கப்பட்டிருக்கின்
றன. காவ்யாதர்சஞ் செய்தவர் மஹாகவியாகிய தண்டியா
சிரியர். வீரசோழியத்திலே வரும் அணியிலக்கணமும் இக்
காவ்யாதர்சத்தின் மொழிபெயர்ப்பு. தமிழிலே வழங்கும்
இத்தண்டியலங்காரமும் இதன் மொழிபெயர்ப்பு. இது செய்
தவருந் தண்டி என்னும் பெயருடைய மற்றொரு பண்டிதர்.
இவரை அம்பிகாபதியின் மகனென்பாருமுளர்.

ஐவகை இலக்கணங்களுள்ளே எழுத்துச் சொல் என்
னும் இலக்கணங்கள் இரண்டிற்கும் நன்னூலும், பொருளிலக்
கணத்திற்கு நம்பியகப்பொருளும் வெண்பாமாலையும், யாப்
பிலக்கணத்திற்கு யாப்பருங்கலக்காரிகையும் படிக்கப்பட்டு
வருதல் போல அணியிலக்கணத்திற்கு இத்தண்டியலங்கா
ரமே பலராலும் இப்போது படிக்கப்பட்டு வருகின்றது. கந்த
புராணம், சேதுபுராணம், பாரதம், இராமாயணம் முதலிய
இலக்கியங்களிலே வரும் வைசித்திரியமான எத்தனையோ கவி
களின் பொருள்களையெல்லாம் உள்ளவாறறிதற்குப் பெரிதும்
உபகாரகமாய் நிற்பதும் இத்தண்டியலங்காரமேயாம்.

‘சுளையு டைப்பல வாசினி பூகமார் துடைவை
உளைம லர்ச்சினை மருதமோ டொழிந்தன பிறவுங்
களைத லுற்றுமாட் டெறிந்தது கண்ணகன் குடினாரு
அளவின் மிக்குறு பாணிபெற் றதற்கவை யரிதோ.’
(கந்தபுராணம்).

‘கள்ள மிகுமவுணர் சிந்தையெனுங் காழிரும்பா
யுள்ள யுருகி யுரைசெழுமா யத்தீயின்
எள்ள வருங்கறையு மேகநயந் திட்டனவால்
வெள்ளி மிகப்புணர்க்கின் மேலுயரு நின்றமோ.’
(கந்தபுராணம்).

* சங்கதம் - சம்ஸ்கிருதம்; தற்பவம்.

‘பொருவில் போரிது போற்பிற வின்மையால்
இருவர் போர்க்கு மிதர விதரமே
மருவு நேருபு மானம் வருத்திடப்
பெருகு காதல் பெற்றிகவி வாணரே.’ (சேதுபுராணம்)

இவற்றுள்ளே முன்னையன இரண்டும் சிலேடையின் முடித்தலாகிய வேற்றுப்பொருள்வைப்பு என்னும் அணி பெறச்செய்த கவிகள். “அளவின் மிக்குறு பாணி பெற்றதற் கவையரிதோ” என்பதும், “வெள்ளிமிகப் புணர்க்கின் மேலையுரு நின்றிடுமோ” என்பதுஞ் சிலேடையின் முடித்தல். ‘பாணி’ என்பது நீருக்குங் கைக்கும், ‘வெள்ளி’ என்பது சக்கிரனுக்கும் வெண்பொன்னுக்குஞ் சிலேடை. பின்னையதாகிய “பொருவில்போரிது” என்பதன் பொருள் இத்தண்டியலங்காரத்திற் கூறப்பட்ட உவமவகையுள்ளொருகிய இதரோதரோவமையின் இலக்கணங்கொண்டறியத்தக்கது. இவ்வாறு வருவனவும் எத்தனையோ பல. இவையெல்லாம் அணியிலக் கணத்திலே அப்பியாசமில்லாதவர்க்கு எப்படிப் புலப்படும்? இத்தண்டியலங்காரப் பயிற்சியுடையார்க்கு எளிதிற்புலப்படாதனவாகா. இவ்வணிகளெல்லாம் இத்தண்டியலங்காரத்திலே பொருளணியியலிலே காணப்படும்.

இத்தண்டியலங்காரம் பொதுவியல் என்றும், பொருளணியியல் என்றும், சொல்லணியியல் என்றும் மூன்று பாகுபாடுடையது. பொதுவியலிலே முத்தகம், குளகம் முதலிய கவிவகைகளும், கவிகளினுள்ளே நின்று அமுதுசெய்வனவாகிய செறிவு, தெளிவு முதலிய குணவகைகளும் பொருளணியியலிலே தன்மை, உவமை முதலிய பொருளணிவகைகளும், சொல்லணியியலிலே மடக்கு வகைகளும், சித்திரகவிவகைகளும், கவிகளிலே வருதற்காகாத வழக்களுங் கூறப்பட்டிருக்கின்றன. பொதுவியலைப் பொதுவணியியலென்பாருமுளர்.

பொருளணியியலிலே சொல்லப்படுமணிகள் முப்பத்தைந் தென்னுந் தொகையுடையனவாயினும் ஏறக்குறைய ஒவ்வொன்றும் பற்பல பாகுபாடுடையது. எல்லாவற்றுள்ளும் உவமையணி வகைகளும் விலக்கணிவகைகளும் மிகப்

பலவாயின. உவமையணி வகைகளுள்ளே சில, உவமவணி ஒன்றே கூறிய தொல்காப்பியத்துள்ள உவமவியற் சூத்திரங்களிலே அடங்குகின்றன. “சட்டிக் கூறுவுவமம்” என்னுஞ் சூத்திரத்திலே தொகையுவமை என்பதும், “பொருளே யுலமஞ் செய்தனர்” என்னுஞ் சூத்திரத்திலே விபரீதவுவமை என்பதும், “தடுமாறுவமம்” என்னுஞ் சூத்திரத்திலே ஐயவுவமை, இதரவிதரவுவமை என்பனவும், “வேறுபட வந்தவுவமத்தோற்றம்” என்னுஞ் சூத்திரத்திலே உவமசம்பந்தமுடைய வேறு பலவணிகளும் அடங்குவனவாம். இன்னும் உவமவகைகளுள்ளே சிலவற்றையும் வேறு சில பொருளணிகளையும் சாகித்தியதர்ப்பணம், சரசுவதிகண்டாபரணம் முதலிய வடமொழியலங்காரகாரர் வேறு வேறலங்காரமாகக் கூறுவர். பொதுநீங்குவமையை ‘அந்நுவயவணி’ என்பர். ஐயவுவமையை ‘ஐயவணி’ என்பர். விபரீதவுவமையைப் ‘பிரதிபவணி’ என்பர். திரிபதிசயவணியைப் ‘பிராந்திமத்தணி’ என்பர். இவ்வாறே வேறாகக் கூறப்படுவனவும் பல.

இத்தண்டியலங்காரத்திற்கு எழுதப்பட்டிருக்கும் உரையோடமைந்துள்ளனவாகிய உதாரணகவிகளெல்லாம் சொல்லினும் பொருளினுஞ் சுவைபடும் இன்பமுடையன; சில கவிகள் நான்மணிக்கடிகை, திரிகடுகம், நாலாயிரப்பிரபந்தம் முதலியவைகளிலே வருவன; பல கவிகள் புலப்படாதன; அவற்றுள்ளும் பல அநபாய சோழராசாவின் புகழமைந்துள்ளன; முதலிலே முத்தகச்செய்யுளுக்கு உதாரணமாக வருங் கவிபிலும்,

“என்னேய் சிலமடவா ரெய்தற் கெளியவோ
பொன்னே யநபாயன் பொன்னெடுத்தோள்”

என அநபாயசோழராசாவின் பேர் வருகின்றது. இறுதியிலுள்ள வாழ்த்தணியின் உதாரணகவியிலும் அவன்பே வருகின்றது. வெண்பா :

‘மூவாத் தமிழ்ப்பயந்த முன்னான் முனிவாழி
ஆவாழி வாழி யருமறையோர் — காவிரிநாட்
டண்ண லநபாயன் வாழி யவன்குடைக்கீழ்
மண்ணுலகில் வாழி மழை.’

இவ்வரையை முதலாலாகிய காவ்யாதர்சத்தோடும், சாகித்தியதர்ப்பணம் சரசுவதிகண்டாபரணம் முதலியவைகளோடும், வேறு சில தமிழ்தூல்களோடுஞ்சேர்த்துப் பார்த்த போது பல பாகங்கள் திருத்தப்படுதற் குரியனவாகக் காணப்பட்டன. “பெருங்காப்பியநிலை” என்னுஞ் சூத்திரத்திலே ‘சந்தி’ என்பதற்கு “வித்தல் விளைவுதய்த்த லென்பதுபோல் வது” என்பதும், ‘விரியுமை’ என்பதற்குப் “பண்பு முதலியன விரிந்துநிற்பது” என்பதும், ‘மறுபொருளுமை’ என்பதற்கு “முன்னர் வைத்த பொருட்டு நிகராவதோர் பொருட்டின்னர் வைப்பது” என்பதும், ‘பலவயிற்போலியுமை’ என்பதற்கு “ஒருதொடர்மொழிக்கட் பலவுமை வந்தால் வந்தவுமையேதோறும் உவமைச்சொற் புணர்ப்பது” என்பதும், “உலகநிகாரணம்” என்னுஞ் சூத்திரத்திலே “வேறொரு காரணியல்லு குறிப்பின்” என்பதற்கு “பிறிதோர் காரணம் இயல்பாகக் குறிப்பாக” என்பதும், ஒப்புமைக்கூட்டவணி உணர்த்துஞ் சூத்திரத்திலே “கருதியகுணத்தின்” என்பதற்கு “கருதியகுண முதலாயினவற்றின்” என்பதும் உரையாகக் காணப்பட்டன. சித்திரகவிகளுள்ளே இரண்டாங்கவி “கூடசதுக்கம்” என்றிருந்தது. காதைகரப்பு, காந்துறைப் பாட்டு என்பவற்றினுரை மாறனலங்காரச் சூத்திரத்தோடு மாறுபட்டிருந்தது. ஆறாரச்சக்கரத்தின் உதாரணமாகிய “தண்மலர்வில்லி” என்னுங் கவி சக்கரத்திலே அமைக்கப் படுமபோது, ஒரெழுத்தாய்க் குறட்டிலே பொதுவாக நின்று மும்முறை படித்தற்குரிய எழுத்து ஒரு முறை ரகாமெய்யும், இருமுறை ரகரவயிர்மெய்யுமாகப் பெற்றும், சூட்டிலே பொதுவே நிறற்ற்குரிய ஒரெழுத்து ஒருமுறை தகாமெய்யும், ஒருமுறை தகரவயிர்மெய்யுமாகப் பெற்றும் பிழைப்பட்டிருந்தது.

இவைகளையும், இவைபோன்ற பிறவற்றையும் வேறுக்கியும், வேறு சிலவற்றை விலக்கியும், ஆவசியகமான சிலவற்றைக் கூட்டியும், விஷயங்களை வேறுவேறாக விரித்து விளக்கியும், முன்னுள்ள உதாரணங்களோடும் பின்னும் பலகவிகளைக் கந்தபுராணம் இராமாயணம் முதலியவற்றினின்றும்

எடுத்துக்காட்டியும், முரசபந்த கோட்டம் புதுவதாகத்தீட்டியும் இப்பொழுதெழுதப்பட்டிருத்தலால் இவ்வரை புதுக்கப்பட்டதாயிற்று. உதாரணங்களினைல்லாம் பெரும்பாலும் பொருள் புலப்பாடுடையனவாயிருத்தலால் உரையெழுதப்படவில்லை; இதனைக் கற்றற் குரியவரும் இலக்கியப்பயிற்சியும், ஏனையிலக்கணப் பயிற்சியும் பெற்றவராவர்; ஆயினும் புலப்பாடில்லவாகத் தோன்றிய சில சொற்களுக்குஞ் சில சொற்றொடர்களுக்கும் உரை எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றது. பல முன்னையவுரையை அநுசரித்தன. நன்கு புலப்படாதனவுஞ் சில. மாறாகக் காணப்படும் எவ்வகை வழக்கையுந் திருத்தி வெளிப்படுத்துதல் தெள்ளியோர் கடன்.

ஸ்ரீலக்ஷ்மீ ஆறுமுகநாவலரவர்கள் பரோபகாரமாகத் தொடங்கி நடாத்தி வந்த வித்தியாதருமவிடயங்களைப் பரிபாலித்து வளர்த்து வருபவராகிய ஸ்ரீமத். ந. க. சதாசிவப் பிள்ளையவர்கள் செய்த உதவிகள் மிகப்பல. திருத்தங்கள் பலவாகச் செய்தும், பொருத்தமுந் தோற்றமும் பொருந்துமாறு பதிப்பித்தும், நாகபந்தம் முரசபந்தம் முதலியவைகளைச் சித்திரகோட்டங்களில் அமைப்பித்தும் இவ்வலங்காரத்தினை அச்சினாலும் அலங்காரமாக்கினார்கள். இவர்கள் நன்றி நம்மால் என்னுங் கொண்டாடப்படுக.

இதனை உள்ளக்கிளர்ச்சியோடும் விரைவின் முடிக்கும் பொருட்டு நல்லுரையான் மகிழ்வித்துத் திரவியோபகாரமுந் தக்கவாறு செய்த பெருமையாளருடைய பெருநன்றி மறக்கப்படுவதன்று; அந்நன்றியாளரும் என்றும் பண்பு பாராட்டப்படுதற்குரியர்.

‘ஈயனாடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு.’

செந்தமிழ்ப் பரிபாலநம் பூண்டு தண்டமிழின் மேலாந்தரமாயுள்ள திருக்குறளுரை, திருக்கோவையாருரை முதலிய செந்தமிழ் நூலுரைகள் வெளிப்படுதற்குக் காரணராய் விளங்கிய தந்தையார்போலச் செந்தமிழ் நூலுரைகளுக்குத் தாமும் உபகரித்துவரும் பெருமையுடையார் எவரோ அவரே அந்

நன்றியாளராவர். ஆவர் தாம் யாவரெனின்; பாலவனத்தம் ஜமீந்தார் என்றும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப்புலவர் என்றும், செந்தமிழ்க் கலாவிநோதர் என்றும், செந்தமிழ்ப் பரிபாலகர் என்றும், பிரபு என்றுஞ் சொல்லப்படும் ஸ்ரீமான். பாண்டித்துரைத்தேவர் என்போம் மூவேந்தரும் போய், முச்சங்கமும் போய்ப், பாவேந்தரும் குறைந்து பழைய நூலுரைகளும் மறைந்து, படிப்பாரு மின்றிக், கேட்பாருமின்றித் தமிழ்க்கல்வி மழுங்கிவரும் இக் காலத்திலே மதுரைமாநகரிலே வித்துவசங்கங் கூட்டியும் அருந்தமிழ் நூல்களை ஈட்டியும், படித்து வல்லராவார்க்குப் பரிசில்கொடுத்தும், “செந்தமிழ்” என்னும் வாசிக மாசிக பத்திரிகையை வெளிப்படவிடுத்தும் பிரபுவவர்கள் பலவாறு கச் செய்துவருந் தமது செந்தமிழ்ப் பரிபாலனச் செயல் களுள் இதனையும் ஒன்றாக மதிப்பார்கள் என்பது நமது கருத்து.

யாழ்ப்பாணத்துச் } இங்ஙனம்,
சுன்னாகம் }
சோபகிருது ஐப்பசின் } அ. குமாரசுவாமிப்பிள்ளை

தண்டியலங்காரம்

தற்சிறப்புப்பாயிரம்

சோல்லின் கிழத்தி மெல்லிய லிணையடி
சிந்தைவைத் தியம்புவன் செய்யுட் கணியே.

பொதுவியல்

செய்யுள்வகை

க. செய்யுள் என்பவை தேரிவுற விரிப்பின்
முத்தகங் குளகந் தொகைதொடர் நிலையென
எத்திறத் தனவு மீரண் டாகும்.

இதன்பொருள் - செய்யுளென்று சொல்லப்படுவன
எத்திறத்தனவும் முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்
நிலை என நான்குவகைப்படும் என்றவாறு.

முத்தகம்

உ. அவற்றுள்,
முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும்.

இதன்பொருள் - அந்நால்வகையுள்ளே முத்தகச்
செய்யுளாவது வேறு செய்யுளோடு தொடர்தவின்றி ஒரு
செய்யுளேயாய்த் தனிநின்று பொருண்முடியப் பெறுவதே
யாம் என்றவாறு.

உதாரணம்:

‘என்னேய் சிலமடவா ரெய்தற் கெளியவோ
பொன்னே யநபாயன் பொன்னெடுந்தோள்—முன்னே
தனவேயென் றுஞ்ஞ சயமடந்தை தோளாம்
புனவேய் மிடைந்த பொருப்பு.’

எனவரும்.

இச்செய்யுள் ஒன்றேயாய்த் தனிநின்று பொருண்முடிந்தவாறறிக.

குளகம்

௩. குளகம் பலபாட் டோருவினை கோள்ளும்.

இதன்பொருள் - குளகமாவது பலகவிகளாய ஒரு வினையொன்று முடியப் பெறுவதாகும் என்றவாறு.

உதாரணம்:

‘உப்புடைய முநீ ருடன்றுகரை கொல்வ
தொப்புடைய தானையு ளொருதனிய னாகி
இப்படி யிறைமக னிருங்களிறு நூற
அப்படையு ளண்ணலு மழன்றுகளி றுந்தி.’

எனவும்,

‘நீடக மிருந்தழி நேமியல நேந்திக்
கேடக மறுப்பநடு வற்றாவு சேர்ந்தாங்
கோடுகதிர் வட்டமென வொய்யெனவு லம்பிக்
காடுகவர் தீயின்மிகை சீறுபு வெகுண்டான்.’

எனவும் வரும.

இவ்விரு கவிகளுங் குளகமாய் ஒருவினையொன்று முடிந்தன. வடநூலாருள்ளே அக்கினிபுராணகாரர் தனியே ஒரு கவியாய் முடிவது முத்தகம் என்றும், இருகவிகளோடு கூடியது யுக்குமம் என்றும், மூன்றுகவிகளோடு கூடியது விசேஷகம் என்றும், நான்கு கவிகளோடு கூடியது கலாபம் என்றும், ஐந்து கவிகளோடு கூடியது குளகம் என்றுங் கூறுவர். இது முத்தகத்திற்கு எதிர்.

தொகைநிலை

௪. தொகைநிலைச் செய்யு டோன்றக் கூறின்
ஒருவ ருரைத்தவும் பல்லோர் பகர்ந்தவும்
பொருளிடங் காலந் தொழிலேனு நான்கினும்
பாட்டினு மளவீனுங் கூட்டிய தாகும்.

இதன்பொருள் - தொகைநிலைச் செய்யுளாவது ஒன்றினைத் தொடர்தலின்றி ஒருவராத் பாடப்பட்டனவும் பலராத் பாடப்பட்டனவுமாகிப் பொருள் பற்றியும், இடம்பற்றியும், காலம்பற்றியும், தொழில்பற்றியும், கவிவகைபற்றியும், அளவுபற்றியும் ஒருங்கு கூட்டப்பட்டதாகும் என்றவாறு.

தொகைநிலை - சமுகமாய் நின்றலுடையது. பொருள்பற்றிக் கூட்டப்பட்டன புறநானூறு, அகநானூறு முதலியன. இடம்பற்றிக் கூட்டப்பட்டன களவழிநாற்பது முதலியன. காலம்பற்றிக் கூட்டப்பட்டன கார்நாற்பது முதலியன. தொழில்பற்றிக் கூட்டப்பட்டன ஊஞ்சல், * யானைத்தொழில் முதலியன. கவிபற்றிக் கூட்டப்பட்டன கலித்தொகை முதலியன. அளவுபற்றிக் கூட்டப்பட்டன பதிற்றுப்பத்து, குறுந்தொகை முதலியன.

ஒருவராத் பாடப்பட்டன திருவள்ளுவர், கார்நாற்பது முதலியன. பலராத் பாடப்பட்டன அகநானூறு, பன்னிருபாடலம் முதலியன.

தொடர்நிலை

௧. பொருளினுஞ் சொல்லினு மிருவகை தொடர்நிலை.

இதன்பொருள் - பொருள்பற்றியுஞ் சொற்பற்றியும் தொடர்நிலைச்செய்யுள் இருவகைப்படும் என்றவாறு.

தொடர்நிலை - தொடர்ந்துநின்றலுடையது. இது தொகைநிலைக்கு எதிர்.

பொருட்டொடர்நிலை

௨. பெருங்காப் பியமே காப்பிய மென்றங்
கிரண்டா யியலும் பொருட்டொடர் நிலையே.

இதன்பொருள் - அவ்விருவகையுள்ளே பொருட்டொடர் நிலைச்செய்யுள் பெருங்காப்பியம் என்றும், காப்பியம் என்றும் இரண்டிவகையாகி வழங்கப்படும் என்றவாறு.

* யானைத்தொழிலாவது யானையின் பிறப்பிடம், அழகு, உயர்ச்சி, வயசு, குலம், கொலை முதலியவற்றைக்காட்டி வஞ்சிப்பாலினம் பாடப்படும் பின்பந்தம்.

பெருங்காப்பியம்

எ. பெருங்காப் பியநிலை பேசங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொரு ளிவற்றினோன்
தேற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கு நடைநெறித் தாகித்
தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகட னுட வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றமென் றினையன புனைந்து
நன்மணம் புணர்தல் போன்முடி கவித்தல்
பூம்பொழி னுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பேறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்
றின்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரந் தூது சேலவிகல் வென்றி
சந்தியிற் றோடர்ந்து சருக்க மிலம்பகம்
பரிச்சேத மென்னும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப.

இதன்பொருள் - பெருங்காப்பியமாவது வாழ்த்து, வணக்கம், எடுத்துக்கொண்டபொருள் என்னும் மூன்றுள் ஒன்றினை ஏற்றுவருதலுடைத்தாகிப் பாயிரத்திலே வருதலைப் பொருந்தியும், நாற்பொருள்களையும் பயக்கும் நீதிநெறி களையுடையதாயும், சிறந்த நாயகன் ஒருவனையுடையதாயும், மலை, கடல், நாடு, நகர், பருவம், சூரியோதயம், சந்திரோதயம், என்பவைகளையும், இவைபோன்ற பிறவற்றையும் வர்ணித்தலுடையதாகியும், மணம்புணர்வு, முடிசூட்டு, பொழில் விளையாட்டு, புனல்விளையாட்டு, உண்டாட்டு, புதல்வர்ப்பேறு, புலவியிற் புலத்தல், கலவியிற் களித்தல், என்பவைகளையும் இவைபோன்ற பிறவற்றையும் வர்ணித்த நடையுடையதாயும், மந்திரம், தூது, மேற்செலவு, போர்புரிதல், வெற்றிபெறுதல் என்பவைகளைச் சந்திபோலத் தொடர்ந்து வர்ணித்தலுடையதாயும், சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் பாகுபாடுகளுள் ஒன்றினால் விளங்குதலுடையதாகியும், மிக்க

சுவையும் பாவமுமுடைமையால், யாவரும் விரும்பும்படி கவிஞரால் அலங்கரித்துப் பாடப்படுந் தன்மையுடையதாகும் என்றவாறு.

‘வாழ்த்து, வணக்கம், வருபொருள்’ என்பவற்றுள் ஒன்றன்றி இரண்டுவருதலும், மூன்றும் ஒருங்குவருதலும் வழக்காறாகும். முதனுலார் வாழ்த்தினை ‘ஆசி’ என்றும், வணக்கத்தினை ‘நமஸ்கிரியை’ என்றும், வருபொருளை ‘வஸ்து நிர்த்தேசம்’ என்றுங் கூறுவர்.

முன்வரவு - பாயிரம். முன்வருதலின் ‘முன்வரவு’ எனப் பட்டது.

‘நாற்பொரு’ளாவன அறம், பொருள், இன்பம், வீடு என்பன.

‘தன்னிகரில்லாத் தலைவன்’ என்பதனால் நாயகன் சிறந்தவனாயிருத்தல் வேண்டும் என்பது பெறப்படும். நாயகனாவான் அழகு, இளமை, புகழ், ஆண்மை, ஆக்கம், ஊக்கம், அருள், பிரதாபம், கொடை, குலம் முதலிய குணங்களுடையவனாய் இருத்தல் வேண்டுமென்று சாகித்திய தர்ப்பணகாரர் கூறுவர். சிந்தாமணி என்னும் பெருங்காப்பியத் தலைவனாகிய சீவகனிடத்திலே இக்குணங்கள் பலவமைதலால் அவனைத் ‘தன்னிகரில்லாத் தலைவன்’ என்பாருமுள்ளார்.

‘அருள்வலி யாண்மை கல்வி
யழகறி விளமை யூக்கந்
திருமலி யீகை போகந்
திண்புகழ் நண்பு சற்றம்
ஒருவரிவ் வுலகில் யாரே
சீவக னெக்கு நீரார்
பெரிதரி திவனைக் கொன்றாய்
பெறுகெனச் சிறப்புச் செய்தான்.’

(சிந்தாமணி)

‘பருவ’மாவன கார், கூதிர், முன்பணி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என்பன.

‘இனையன்’ என்பதனால் நதிவருணனை, பரிவருணனை, கரிவருணனை, சூரியாத் தமனவருணனை, சந்திராத் தமனவருணனை முதலியனவுங் கொள்ளப்படும்.

தேம்பிழிமது - தேனாற்சமைக்கப்பட்ட கள்ளு. மதுக்களி - உண்டாட்டு. புலவி - காதல்காரனமாக வரும் பிணக்கு. கலவி - புணர்ச்சி. மந்திரம் - ஆலோசனை; அது, நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுகுணங்களையுஞ் சிந்தித்தாராய்தல்.

‘சந்தி’யாவது நாடகலக்கணத்திற் சொல்லப்பட்ட ஒருறுப்பு. அது, முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என ஐவகைப்படும். அவற்றுள், முகமாவது உழவினாற் சமைக்கப்பட்ட பூழியுளிட்டவித்துப் பருவஞ்செய்து முளைத்து முடிவது போல்வது. பிரதிமுகமாவது அங்ஙனம் முளைத்தன் முதலாய் இலேதோன்றி நூற்றாய் முடிவது போல்வது. கருப்பமாவது அந்நூற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுட் பொருள் பொதிந்து முற்றி நிற்பது போல்வது. விளைவாவது கருப்பமுதலாய் விரிந்து கதிர் திரண்டு முற்றிவிளைந்து முடிவது போல்வது. துய்த்தலாவது விளைந்த பொருளைக் கொண்டுபோய் உண்டு மகிழ்வது போல்வது. இவ்வாறாய் சந்திபோல ‘மந்திரம்’ முதலியனவும் ஒன்றையொன்று தொடர்ந்து பயன் தருவனவாகும். ‘சந்தி’ என்பதற்கு ‘ஒன்றினை யொன்று விரும்பித் தொடர்வது’ என்பாருமுளர்.

‘சருக்கம், இலம்பகம், பரிச்சேதம்’ என்பன நூற்பிரிவுகளைப் பொதுவாக உணர்த்தும் நாமங்கள். படலமென்பது மது. பாரதம் முதலியன சருக்கம் என்பதும், சிந்தாமணி முதலியன இலம்பகம் என்பதும் பெற்றுவந்த காப்பியங்கள். ‘பரிச்சேதம்’ என்பது பெற்றன வந்துழிக் காண்க.

நெருங்கியசுவை-இடையீடின்றி நிறைந்தசுவை. ‘சுவை’ வீரம் அச்சம் முதலியனவாகப் பின்னர்க் கூறப்படுவன. பாவம் - மெய்ப்பாடு. இதன் விரிவைத் தோல்காப்பியத்து மெய்ப்பாட்டியலிற் காண்க.

கம்பராமாயணம், சிந்தாமணி, கந்தபுராணம் முதலியன இவ்விதக்கணங்கள் பெரிதுமமைந்த பெருங்காப்பியங்களாகும்.

இதுவுமது

அ. கூறிய வறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபா டின்றேன விளம்பினர் புலவர்.

இதன்பொருள்-முற்கூத்திரத்திற் சொல்லப்பட்ட மலைவருணனை, கடல்வருணனை முதலிய உறுப்புக்களுள்ளே சிலவுறுப்புக்கள் குறைந்து வருமாயினும் வேறொன்றாகச் சொல்லப்படுவதில்லை என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

எனவே அவற்றுட் சிலவுறுப்புக் குறைந்து வருவதும் பெருங்காப்பியம் என்றே கொள்ளப்படும். அறம், பொருள் முதலியவற்றிற் குறைவுபடலாகாதென்பது வருஞ் சூத்திரத்தாற் பெறப்படும்.

காப்பியம்

கூ. அறமுத னன்கினுங் குறைபா டேடையது
காப்பிய மென்று கருதப் படுமே.

இதன்பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனுள் ஒன்றேனும் பலவேனும் குறைவுபடுதலுடையது காப்பியம் என்று கருதப்படும் என்றவாறு.

இது ‘சிறுகாப்பியம்’ எனவும்படும்.

காப்பியநடை

கூ. அவைதாம்,
ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும்
உரையும் பாடையும் விரவியும் வருமே.

இதன்பொருள் - அவ்விருவகைக் காப்பியங்களும் ஒருவகைப் பாட்டுக்களானும், பலவகைப் பாட்டுக்களானும் வருதலன்றி உரைப்பாட்டுக் கலந்தும், பாடை கலந்தும், வருதலையும் பெறும் என்றவாறு.

‘பாட்’டாவது அடி, தொடை முதலிய உறுப்புக்கள் அமைந்து சந்தம் பெற்று வருவது. ‘உரை’யாவது பாட்டுப் போல அடி, தொடை முதலியன பெறுது சூத்திரம் போலச் சென்று சொற்சீரடியான் முடிவது. இலக்கணவிளக்கப் பாட்டியலுரைகாரர் ‘சொற்சீரடியானிற்ற சூத்திரம் உரைச் செய்யுள் என்பதாம்’ என்றார். உரைப்பாட்டுக் கலந்து வந்த காப்பியம் சிலப்பதிகாரம் முதலியன. * ‘பாடை’யாவது வழக் கத்திற் கதைசொல்வது போலச் சந்தம் முதலியவின்றி வரும் வாக்கியவடிவம். இது ‘கத்தியரூபம்’ எனவும்ப்படும்.

“பெருங் காப்பிய நிலை” என்னுஞ் சூத்திரம் தொடங்கி இச்சூத்திரம் வரையும் பொருட்டொடர்நிலைச் செய்யுள்வகை இரண்டுங் கூறி, வருஞ் சூத்திரத்தாற் சொற்றொடர்நிலை கூறுகின்றார்.

சொற்றொடர்நிலை

கக. செய்யுளந் தாதி சொற்றொடர் நிலையே.

இதன்பொருள் - ஒரு செய்யுளினந்தம் அடுத்த செய்யுட்கு முதலாகிவரத் தொடுக்கப்படுவது சொற்றொடர் நிலைச் செய்யுளாகும் என்றவாறு.

அந்தாதி, கலம்பகம், மும்மணிக்கோவை முதலியன சொற்றொடர்நிலைச் செய்யுளாகும்.

செய்யுனொறி

கஉ. மெய்பெறு மரபின் விரித்த செய்யுட்கு வைதருப் பம்மே கேளட மென்றங் கேய்திய நேறிதா மிருவகைப் படுமே

இதன்பொருள் - முன்னர் விரித்துக் கூறப்பட்ட செய்யுள்களுக்கெல்லாம் பெறுதற்குரிய முறையாற் பெறப் பட்ட நெறிகள் வைதருப்பம் எனவும், கௌடம் எனவும் இருவகைப்படும் என்றவாறு.

* பாடை என்பது திசைச்சொல் என்று மாறனலங்காரவுரைகாரர் கூறுவர்.

‘வைதருப்பம்’ என்பது விதர்ப்பதேசக் கவிஞரால் விரும்பிக் கைக்கொள்ளப்பட்ட நெறி. அது இனிய சொல்லும், இனிய பொருளும் தழுவிய வரும் என்பர். ‘கௌடம்’ என்பது கௌடதேசக் கவிஞரால் விரும்பிக் கைக்கொள்ளப்பட்ட நெறி. அது கடினமான சொல்லும் கடினமான பொருளும் தழுவிய வரும் என்பர். இவை யிரண்டும் இலகிலுணரத் தக்க வெளிப்படையான பேதமுடையன. மற்றைய மாகதம், அவந்திகை முதலிய நெறிகள் உணர்தற்கரிய சூக்குமபேதமுடையன. ‘நெறி’யாவது கவிகளையமைக்கும் இரீதி. இரீதி, நெறி, மார்க்கம் என்பன ஒருபொருட்களவிகள். சரசுவதி கண்டாபரணம் என்னும் அலங்காரகாரர் ‘இரீதி’ என்பதற்குச் ‘சொற்களியைதற்குக் காரணமான போக்கு’ என்பர். ‘சொற்களைத் தொடுக்கும் சித்திரம்’ என்பாருமுள்ளர்.

வைதருப்பம்

கங. சேறிவே தேளிவே சமநிலை யின்பம் ஒழுகிசை யுதார முய்த்தலில் பொருண்மை காந்தம் வலியே சமாதி யென்றங் காய்ந்த வீரைங் குணனு முயிரா வாய்ந்த வேன்ப வைதருப் பம்மே.

இதன்பொருள் - மேற்கூறப்பட்ட இருவகை நெறிகளுள்ளே செறிவு முதற் சமாதியீராகச் சொல்லப்பட்ட பத்துக்குணங்களையும் உயிர்போலப் பொருந்தி வருவன வைதருப்பம் என்று சொல்லுவர் என்றவாறு.

வீரம், மானம், வென்றி முதலிய குணங்கள் உயிரைச் சிறப்பிப்பது போலச் செறிவு முதலிய குணங்களுங் கவிகளைச் சிறப்பிப்பனவாம். இக்குணங்களில்லாத கவிகள் உறுப்புக்கள் அமைந்துளவாயினும் சித்திரப்பதுமைபோல உயிரில் லனவாக எண்ணப்படும்.

கௌடம்

கசு. கௌட மென்பது கருதிய பத்தோடுங் கூடா தியலுங் கோள்கைத் தேன்ப.

இதன்பொருள் -கௌடம் என்று சொல்லப்படுவது மேலே கூறப்பட்ட செறிவு முதலிய பத்துக்குணங்களோடுங் கூடாமல் விபரிதப்பட்டு நடக்குங் கொள்கையுடையதென்று சொல்லுவர் என்றவாறு.

‘பத்தொடும்’ என்புழி முற்றும்மையை எச்சவும்மையாக்கிச் சிலவற்றோடு கூடியும், வருமெனக்கொள்க. சிலவற்றோடு சிறிதும், சிலவற்றோடு பெரிதும் மாறுபட்டு வருமென்பாருளார்.

செறிவு

கரு. சேறிவேனப் படுவது நெகிழ்சை யின்மை.

இதன்பொருள் - செறிவேன்று சொல்லப்படுவது நெகிழ்சை யில்லாததாய்ச் சொற்கள் ஒன்றையொன்று தழுவி இறுக்கமுடையதாகத் தொடுக்கப்படுவது என்றவாறு.

செறிதல்-இறுகுதல், நெருங்குதல். இதனை முதனூலார் ‘சிலிட்டம்’ என்பர். சிலிட்டம் - ஒன்றையொன்று இறுகத் தழுவிவது. பெரும்பாலும் வல்லினம் ஒற்றித்தும், அடாதும் வருதலும், நெடில் வருதலுஞ் செறிவுக்குக் காரணமாகும்.

‘நெகிழ்சை’யாவது வல்லினம் வாராது மற்றையினங்கள் பெரும்பாலும் வருதலுடையது.

உதாரணம்:

‘சிலைவிலங்கு நீள்புருவஞ் சென்றொசிய நோக்கி
முலைவிலங்கிற் றென்று முனிவான்—மலைவிலங்கு
தார்மலை மார்ப தனிமை பொறுக்குமோ
கார்மலை கண்கூடும் போது.’

எனவரும்.

கௌடதேசக் கவிஞர் வல்லெழுத்திலாததாய் அதுப் பிராசமுடையதாய்ப் பெரும்பாலும் ஓரினமுடையதாய் வருவதே செறிவேன்று விரும்புவர். அதுப்பிராசம் - முன்வந்த எழுத்தே பின்னும் வருவது.

உதாரணம்:

‘விரவலராய் வாழ்வாரை வெல்வா யொழிவா
யிரவுலவா வேலை யொலியே—வரவொழிவா
யாயர்வா யேயரிவை யாருயிரை யீராலோ
வாயர்வாய் வேயோ வழல்.’

எனவரும்.

இங்கே முன்வந்த எழுத்துக்களே அடிக்கடி வருதலும் எல்லாம் இடையினமாயிருத்தலும் அறிக.

தெளிவு

கக. தெளிவேனப் படுவது பொருள்புலப் பாடே.

இதன்பொருள் - தெளிவேன்று சொல்லப்படுவது, கவியாற் கருதப்பட்ட பொருள், குறிப்பு மொழியின்றி வெளிப்படையாய் விரைவிற்புலப்படுதலுடையதாகும் என்றவாறு.

பலபொருள் பயக்குந் திரிசொற்களுங் குறிப்பும் வாரா மையே தெளிவுக்குக் காரணமாகும். தெளிவு - களங்கமில்லாதது; வெளிப்படை என்றபடி. இதனை முதனூலார் பிரசாத மென்பர். பிரசாதம்-களங்கமில்லாதது.

உதாரணம்:

‘பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா
பிற்பகற் றுனே வரும்.’ (திருக்குறள்)

எனவரும்.

கௌடதேசக்கவிஞர் பொருள் புலப்பாடிவதாயினும் விசேடமான பொருளையுணர்த்துஞ் சொல்லாற்றலுடையதாகத் தொடுக்கப்படுவதே சிறப்பெனக் கொள்வர்.

உதாரணம்:

‘பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.’ (திருக்குறள்)

எனவரும்.

சமநிலை

கஎ. விரவத் தொடுப்பது சமநிலை யாகும்.

இதன்பொருள் - வன்மை, மென்மை, இடைமை என்னும் மூன்றும் ஆகிதொடங்கி அந்தம் வரைக்குஞ் சமமாகக் கலந்துவரத் தொடுக்கப்படுவது சமநிலையாகும் என்றவாறு.

வன்மை - வலிதான எழுத்தாலாயதொடை. மென்மை - மெலிதான எழுத்தாலாயதொடை. இடைமை - இவ்விருவகை எழுத்துக்களாலுமாயதொடை. வல்லிமை, மெல்லினம், இடையினம் என்னும் மூவினமும் விரவ என்பாருமுளர். முதனூலுரைகாரர் குறில், உயிர் முதலியன மென்மைக்கும், நெடில், உயிர் முதலியன வன்மைக்குங் காரணமென்பர். இதனை முதனூலார் சமதை என்பர்.

உதாரணம் :

‘சோக மெவன்கொ விதழிபொன்
றுக்கின சோர்குழலாய்
மேக முழங்க விரைகூழ்
தளவங் கொடியெடுப்ப
மாக நெருங்கவண் டானங்
களிவண்டு பாடவெங்குந்
தோகை நடஞ்செயு மன்பர்
திண்டேரிங்குத் தோன்றியதே.’

எனவரும்.

கௌடதேசக் கவிஞர் பொருளும் அலங்காரங்களும் வன்மை முதலியனவாகி விரவத் தொடுப்பதே சிறப்பெனக் கொள்வர்.

உதாரணம் :

‘இடர்த்திறத் தைத்துற பொற்றொடி
நீயிடித் துத்தடித்துச்
சுடர்க்கொடி திக்கனைத் துந்தி
மாறத் துடிக்குமைக்கார்

மடற்குயிற் கொத்தொளிக் கக்களிக்
கப்புக்க தோகைவெற்றிக்
கடற்படைக் கொற்றவன் பொற்கொடித்
தேரினிக் கண்ணுற்றதே.’

எனவரும்.

இன்பம்

கஅ. சொல்லினும் பொருளினுஞ் சுவைபட லின்பம்.

இதன்பொருள் - சொல்லினாலும், பொருளினாலுஞ் சுவையுடையதாகத் தொடுக்கப்படுவது இன்பமாகும் என்றவாறு.

தேனுண்டற்கண் வண்டிகளுக்குண்டாகுங் களிப்புப் போலச் சொற்பொருள்களை ஆராய்தற்கண் பண்டிதர்கட் குண்டாகும் களிப்புக்குக் காரணமாகக் கவிகளில் அமைந்திருக்கும் குணவிசேடமே ஈண்டுச் ‘சுவை’ யெனப்பட்டது.

இன்பம் - இனிமையுடையது. இதனை முதனூலார் ‘மாதூரியம்’ என்பர். மாதூரியம் - மதுரத்தன்மையுடையது.

வழுவினமை, செவிக்கினிமையாதல், பிரசித்தி முதலிய குணமமைந்த நன்மொழிகளும் மோனைச்சிறப்பும் அமையும் படி தொடுத்தல் சொற்சுவைபடற்குக் காரணமாகும்.

உதாரணம் :

‘முனைத்தஞ் சிற்றின் முழங்கு
கடலோத மூழ்கிப் போக
அன்னைக் குரைப்ப னறிவாய்
கடலேயென் றலறிப் பேருந்
தன்மை மடவார் தளர்த்துகுத்த
வெண்முத்தந் தயங்கு கானற்
புன்னையரும் பேய்ப்பப் போவாரைப்
பேதுறுக்கும் புகாரே யெம்மூர்.’

எனவரும்.

கௌடதேசக்கவிஞர் மோனை எதுகை முதலியன சிறந்தமைந்த தொடையே ‘இன்ப’ மெனக் கொள்ளுவர்.

உதாரணம் :

‘துனிவருநீர் துடைப்பவராய்த் துவள்கின்றேன்
துணைவிழிசேர் துயிலை நீக்கி
இனவளைபோ லின்னலஞ்சோர்ந் திடருழப்ப
விறந்தவர்நாட் டுல்லை போலுந்
தனியவர்க டளர்வெய்தத் தடங்கமலந்
தளையவிழ்க்குந் தருண வேனிற்
பனிமதுவின் பசந்தாது பைம்பொழிலிற்
பரப்பிவரும் பருவத் தென்றல்.’

எனவரும்.

இங்கே இறுதியொழிந்த ஒவ்வொருசீரிலும் மோனை வந்தவாறறிக.

அருவருப்பு, நிந்தை, அமங்கலம் முதலியனவாகாத நற்பொருளமையத் தொடுத்தலே பொருட்சுவைபடற்குக் காரணமாகும். இது கேளடர்க்குமுடம்பாடு.

உதாரணம் :

‘மானேர் நோக்கின் வளைக்கை யாய்ச்சியர்
கான முல்லை சூடார் கதுப்பிற்
பூவைப் புதுமலர் சூடித் தாந்தம்
அடங்காப் பணைமுலை யிழைவளர் முற்றத்துச்
சுணங்கின் செவ்வி மறைப்பினு மலர்ந்த
பூவைப் புதுமலர் பரப்புவர் பூவயின்
ஆரிரை வருத்தம் வீட மலையெடுத்து
மாரி காத்த காளை
நீல மேனி நிகர்க்குமா லெனவே.’

எனவரும்.

ஒழுகிசை

கக. ஒழுகிசை யென்பது வெறுத்திசை யின்மை.

இதன்பொருள் - ஒழுகிசையென்று சொல்லப்படுவது வெறுத்திசையிலதாகத் தொடுக்கப்படுவதேயாம் என்றவாறு.

ஒழுகிசை - செவிக்கினிதாய்ச் செல்லும் மெல்லிசை. இதனை முதனூலார் சுருமாரதை என்பர். சுருமாரதை - மிருதுத்தன்மை.

வெறுத்திசை - செறிந்திசைக்குமிசை. வெறுத்தல் - செறிதல்.

மென்மையான எழுத்துக்கள் பலவும், அவற்றினிடையிடையே வன்மையான எழுத்துக்கள் சிலவுமாக அமையத் தொடுத்தல் ‘ஒழுகிசை’க்குக் காரணமாகும். இது கேளடர்க்கும் உடம்பாடு.

“உதாரணம் :

‘இமையவர்கண் மோலி யிணைமலர்த்தாள் சூடச்
சமயந் தொறுகின்ற லையல்—சுமய
மலைமடந்தை வாச மலர்மடந்தை யெண்ணெண்
கலைமடந்தை நாவலோர் கண்.’

எனவரும்.

உதாரணம்

உ0. உதார மென்ப தோதிய செய்யுளிற்
குறிப்பி னொருபொரு ணேறிப்படத் தோன்றல்.

இதன்பொருள் - உதாரமென்று சொல்லப்படுவது சொல்லப்பட்ட செய்யுளிலே சொற்களாலன்றிக் குறிப்பினால் ஒருபொருள் முறைப்படத் தோன்றுதலுடையதாகும் என்றவாறு.

உதாரம் - மகத்து, அதிசயம். இதுவும் கேளடர்க்கும் உடம்பாடு.

குறிப்பு - புத்தியினாலறியப்படுவது.

உதாரணம் :

‘செருமான வேற்சென்னி தென்னுறந்தை யார்தம்
பெருமான் முகம்பார்த்த பின்னர்—ஒருநாளும்
பூதலத்தோர் தம்மைப் பொருணசையாற் பாராவாங்
காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்.’

எனவரும்.

இங்கே சோழன் இரப்பவர் வறுமைதீரக் கொடுப்பவன் என்பது குறிப்பினும் றேன்றியபொருள்.

உய்த்தலில்பொருண்மை

உக. கருதிய பொருளைத் தேரிவற விரித்தற்
சூரியசொல் லுடைய துய்த்தலில் பொருண்மை.

இதன்பொருள் - உய்த்தலில் பொருண்மையாவது கவியாற் கருதப்பட்ட பொருளை விரைவிற்புலப்படுமாறு விளக்குதற்கு வேண்டுஞ் சொற்களையுடையதாகும் என்ற வாறு.

உய்த்தல் - சொற்களை வருவித்துச் சேர்த்தல். பொருண்மை - பொருளுடையது.

இதனை முதனூலார் 'அர்த்தவியக்தி' என்பர். அர்த்தம் - பொருள். வியக்தி - விளக்கமுடையது. இதுவுங் கேளடர்க்கும் உடம்பாடு.

உதாரணம் :

'இன்றுமையான் மாசிலா வாண்முகங்கண் டேக்கற்றே
அன்றி விடவரவை யஞ்சியோ—கொன்றை
உளராவா றேடு மொளர்ச்சடையீர் சென்னி
வளராவா நென்னே மதி.'

எனவரும்.

இங்கே கருதிய பொருளை விளக்குதற்கு வேண்டுஞ் சொற்களெல்லாம் வருவிக்கவேண்டாதமைந்திருத்தல் காண்க.

காந்தம்

உஉ. உலகொழுக் கிறவா துயர்புகழ் காந்தம்.

இதன்பொருள் - காந்தமாவது உலகநடையைக் கடவாமல் அதுசரித்துப் பொதுவாக யாவரும் மகிழுமாறு உயர்த்துச் சொல்லப்படும் புகழுடையதேயாம் என்றவாறு.

காந்தம் - மனத்தினை மகிழ்விப்பது. இது ஒருவரையொருவர் அன்போடுபசரித்தற்கண் பெரிதும் வருமென்பாருமுள்.

உதாரணம் :

'ஒருபே ருணர்வுடனே யொண்ணிறையுந் தேய
வருமே துறவென்பால் வைத்த—ஒருபேதை
போதளவு வாசப் புரிசுழல்குழ் வாண்முகத்துக்
காதளவு நீண்டிலவுங் கண்.'

எனவரும்.

கேளடதேசக் கவிஞர் உலகநடையைக் கடந்ததேனும் கற்பனையால் ஒன்றினை உயர்த்திப் புகழ்தலே அழகென்று கூறுவர்.

உதாரணம் :

'ஐயோ வகல்குல் சூழ்வருதற் காழித்தேர்
வெய்யோற் கநேகநாள் வேண்டுமால்—கைபரந்து
வண்டிசைக்கும் கூந்தன் மதர்விழிகள் சென்றலவ
எண்டிசைக்கும் போதா திடம்.'

எனவரும்.

வ லி

உங். வலியெனப் படுவது தொகைமிக வருதல்.

இதன்பொருள் - வலியென்று சொல்லப்படுவது தொகைநிலைத்தொடர் அதிகமாக அடுத்தித்து வருதலுடையதாகும் என்றவாறு.

வலி - வன்மையுடையது. இதனை முதனூலார் 'ஓசம்' என்பர். ஓசம் - சாமர்த்தியம். தொகைநிலை - உருபுமுதலியன வெளிப்படுதலின்றி இரண்டு முதலிய சொற்கள் தொடர்ந்து ஒன்றிநின்றல்.

உதாரணம் :

'காணிமிர்த்தாற் கண்பரிப வல்லியோ புல்லாதார்
மானையார் மங்கலநா ணல்லவோ—தான
மழைத்தடக்கை வார்கழற்கான் மானவேற் கிள்ளி
புழைத்தடக்கை நால்வாய்ப் பொருப்பு.'

எனவரும்.

இங்கே 'தானமழை' என்பது தொடங்கித் தொகை நிலை மிகவருதல் காண்க.

கௌடதேசக் கவிஞர் வல்லெழுத்து மிகவருதலே சிறப்பென்பர்.

உதாரணம் :

'செங்கலசக் கொங்கைச் செறிசுறங்கிற் சேறிப்பேர்ப்
பொங்கரவ வல்குற் பொருகயற்கட்—செங்கனிவாய்க்
காருருவக் கூந்தற் கதிர்வளாக்கைக் காரிகைத்தாம்
ஒருருவென் னுள்ளத்தே யுண்டு.'

எனவரும்.

சமாதி

உச உரிய பொருளின்றி யொப்புடைப் பொருண்மேற்
றகும்வினை புணர்ப்பது சமாதி யாகும்.

இதன்பொருள் - ஒருபொருட்குரியதாய் வழங்கப்பட்ட வினை, தனக்குரிய அப்பொருளின் புணர்த்தாது அதற்கு ஒப்பாந்தன்மையுடைய மற்றொருபொருண்மேலேற்றிச் சொல்லப்படுவது சமாதியாகும் என்றவாறு.

சமாதி-நன்றாக ஆரோபிக்கப்படுவது. இது கோளடர்க்கும் உடம்பாடு.

உதாரணம் :

'கடுங்கை வயலுழவர் காலைத் தடிய
மடங்கி யரியுண்ட நீலந்—தடஞ்சோரா
நீளரிமேற் கண்படுக்கு நீணீ ரவந்தியார்
கோளரியே றிவ்விருந்த கோ.'

எனவரும். இங்கே கண்ணுக்குரிய வினையாகிய கண்படுத்தல் நீலமலரின் குவிதற்கண் ஆரோபிக்கப்பட்டவாறறிக.

இதுவரையும் கூறப்பட்ட பத்தும் குணவலங்காரங்களாம்.

புறநடை

உரு. ஏற்ற செய்யுட் கியன்ற வணியேலாம்
முற்ற வுணர்த்தும் பெற்றிய தருமையிற்
காட்டிய நடைநெறி கடைப்பிடித் தீவற்றோடு
கூட்டி யுணர்த லான்றோர் கடனே.

இதன்பொருள் - செய்யுளுக்குரிய குணவணிகள் எல்லாவற்றையும் முடிவுபெறுமாறு விளக்குதல் கூடாமையின், இங்கே காட்டப்பட்ட இருவகை நெறிகளையுங் கடைப்பிடித்து மற்றைய நெறிகளையும் இவற்றுடன் அமைத்துணர்தல் அறிஞர் கடனாகும் என்றவாறு.

பாஞ்சாலி, மாகதி, ஆவந்திகை, லாடி, வைதர்ப்பி, கௌடி எனச் சரசுவதிகுண்டாபரணகாரர் 'நெறி' ஆறென்பர். வெளிப்படையான பேதமுடைய வைதர்ப்பி, கௌடி என்னும் இரண்டும் இங்கே கூறப்பட்டன. மற்றையனெல்லாந்தம்முள்ளே சூக்கும பேதமுடையன. அதுபற்றிப் போலும் 'முற்றவுணர்த்தும் பெற்றியதருமை' என்றார்.

பொருளணியியல்

சரசுவதிதேவி

என்னை யுடையாள் கலைமடந்தை யெவ்வயிர்க்கும்
அன்னை யுடைய வடித்தளிர்கள்—இன்னளிசூழ்
மென்மலர்க்கே தங்கு மெனவுரைப்பர் மெய்யில்லா
வன்மனத்தே தங்குமோ வந்து.

பொருளலங்காரவகை

உக. தன்மை யுவமை யருவகந் தீவகம்
பின்வரு நிலையே முன்ன விலக்கே
வேற்றுப்பொருள் வைப்பே வேற்றுமை விபாவனை
ஒட்டே யதிசயந் தற்குறிப் பேற்றம்
ஏது நுட்ப மிலேச நிரனிறை
ஆர்வ மோழிகவை தன்மேம் பாட்டுரை
பரியா யம்மே சமாகித முதாத்தம்
அரிதுண ரவநுதி சிலேடை விசேடம்
ஒப்புமைக் கூட்ட மெய்ப்படு விரோதம்
மாறுபடு புகழ்நிலை புகழாப் புகழ்ச்சி
நிதர்சனம் புணர்நிலை பரிவருத் தனமே
வாழ்த்தோடு சங்கீ ரணம்பா விகமிவை
ஏற்ற செய்யுட் கணியே ழைந்தே.

இதன்பொருள் - தன்மை என்பது முதற் பாவி
கம் என்பதிறுக்கச் சொல்லப்பட்ட முப்பத்தைந்தும் செய்
யுளுக்குரிய அலங்காரமாகும் என்றவாறு.

1. தன்மையணி

உஎ. எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ்
சோன்முறை தோடுபுது தன்மை யாகும்.

இதன்பொருள் - எவ்வகைப்பட்ட பொருள்களை
யும் இயற்கையிலுள்ள உண்மையான பலவகையுந் தோன்ற

விளக்குஞ் சொற்களாலே முறையே தொடுக்கப்படுவது தன்
மையணியாகும் என்றவாறு.

இதனை முதனுலார் 'சுவபாவோக்தி' என்பர். சுவபா
வம் - தன்மை. உக்தி - சொல்லுதல்.

உஅ. அதுவே,

பொருள்குணஞ் சாதி தோழிலோடு புலனும்.

இதன்பொருள் - அத்தன்மையணியானது பொ
ருள், குணம், சாதி, தொழில் என்பவைகளோடு புலப்படும்
என்றவாறு.

எனவே பொருட்டன்மை, குணத்தன்மை, சாதித்
தன்மை, தொழிற்றன்மை எனத் தன்மையணி நான்குவகைப்
படும் என்றராயிற்று.

க. பொருட்டன்மை

பொருளின்கணுள்ள பலவிதமான இயல்புகளை உள்ள
வாறே அலங்கரித்துக் கூறுவது பொருட்டன்மையாகும்.

உதாரணம் :

'நீல மணிமிடற்ற னீண்ட சடைமுடியன்
நூலணிந்த மார்ப னுதல்வழியன்—தோலுடையன்
கைம்மான் மறியன் கனன்முழவன் கச்சாலை
எம்மா னிமையோர்க் கிறை.'

எனவரும்.

இங்கே 'கச்சாலையெம்மான்' என்பது பொருள்கருதிய
வாசகம். நீலமணிமிடறுடைமை முதலியன அப்பொருளின்
கணுள்ள தன்மைகள்.

உ. குணத்தன்மை

குணத்தின்கணுள்ள பலவிதமான தன்மைகளை உள்ள
வாறே அலங்கரித்துக் கூறுவது குணத்தன்மையாகும்.

உதாரணம் :

'உள்ளங் குளிர வுரோமஞ் சிலிர்த்துரையுந்
தள்ளவிழி நீரரும்பத் தான்மறந்தான்—புள்ளலைக்குந்

தேந்தா மரையவல்குழ் தில்லைத் திருநடஞ்செய்
பூந்தா மரைதொழுத பொன்.

எனவரும்.

இங்கே 'மறந்தாள்' என்பது குணங்கருதிய வாசகம். 'உள்ளங் குளிர்தல்' முதலியன மறத்தலாகிய குணத்தோடு நிகழும் அதன் தன்மைகள். மறத்தற்கண் அக்குணங்கள் இயல்பாக நிகழுமாறாக.

ங. சாதித்தன்மை

சாதியின்கணுள்ள பலவிதமான தன்மைகளை உள்ளவாறே அலங்கரித்துக் கூறுவது சாதித்தன்மையாகும்.

'சாதி'யாவது ஒரு நிகரனவாகிய பலபொருள்களுக்குப் பொதுவாக நிற்பதோர் தன்மை.

உதாரணம் :

'பத்தித் தகட்ட கறையிடற்ற பைவிரியுந்
துத்திக் கவைநாத் துளையெயிற்ற—மெய்த்தவத்தோர்
ஆகத்தா னம்பலத்தா னார வழுதணங்கின்
பாகத்தான் குடும் பணி.'

எனவரும்.

இங்கே பாம்பென்னுஞ் சாதியைக் குறித்தலாற் 'பணி' என்பது சாதிகருதிய வாசகம். அகடுடைமை, கறையிடறுடைமை முதலியன அச்சாதியின்கண் இயல்பாயுள்ள தன்மைகள்.

ச. தொழிற்றன்மை

தொழிலின்கணுள்ள பலவிதமான தன்மைகளை உள்ளவாறே அலங்கரித்துக் கூறுவது தொழிற்றன்மையாகும்.

உதாரணம் :

'சூழ்ந்து முன்றணவி வாசந் துதைந்தாடித்
தாழ்ந்து மதுகூர்ந்து தாதருந்தும்—வீழ்ந்தபெரும்
பாசத்தார் நீங்காப் பாஞ்சுடரின் பைங்கொன்றை
வாசத்தார் நீங்காத வண்டு.'

எனவரும்.

இங்கே 'தாதருந்தும்' என்பது தொழில் குறித்த வாசகம். சூழ்ந்து முரலுதல் முதலியன தாதண்ணுதற்கண் இயல்பாக நிகழுந்தன்மைகள்.

2. உவமையணி

உக. பண்புந் தொழிலும் பயனுமென் றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளோடு பொருள்புணர்த்
தோப்புமை தோன்றச் செப்புவ துவமை.

இதன்பொருள் - பண்பும், தொழிலும், பயனும் என்கின்ற இவைகாரணமாகப் பொருளோடு பொருளை ஒன்றும் பலவுமாகப் பொருந்த வைத்து, அவ்விரு பொருட்கும் ஒப்புமை தோன்றும்படி சொல்லப்படுவது உவமையணியாகும் என்றவாறு.

புணர்த்துச் சொல்லப்படும் அவ்விரு பொருள்களுள்ளே, ஒப்புமையறிதற்குக் காரணமாய் நிற்கும் பொருள் 'உபமானம்' எனவும், அதனால் உபமிக்கப்படும்பொருள் 'உபமேயம்' எனவும் சொல்லப்படும். உபமானத்தினை 'உவமை' எனவும், உபமேயத்தினைப் 'பொருள்' எனவுஞ் சொல்லுவர். இவ்விரு பொருள்களிடத்தும் சமஞ் சொல்லுதற்குக் காரணமாய்ப் பொதுவாயிருக்குந் தன்மை 'பொதுத்தன்மை' எனப்படும். இதனை வடநூலார் 'சாதாரணதர்மம்' என்பர். சாதாரணம்-பொது. தர்மம்-தன்மை.

க. பண்பு

'பவளம்போற் செந்துவர்வாய்' என்பது பண்புகாரணமாக வந்த உவமை.

'பண்'யாவது பொருட்குணமாய்த் தனக்கு வேறொரு குணமில்லதாய் நிற்பது. அது வண்ணம் வடிவு, அளவு முதலியன. வண்ணம் வெண்மை, செம்மை முதலாயின. வடிவு வட்டம், சதுரம் முதலாயின. அளவு நெடுமை, குறுமை முதலாயின. இங்கே 'பவளம்' உபமானம். 'வாய்' உபமேயம். இரண்டற்குஞ் சமஞ்சொல்லற்குக் காரணமான பண்பு

செம்மையென்னும் வண்ணம். பொதுத்தன்மையும் அதுவே யாம். 'போல்' என்பது உவமவுருபு.

உ. தொழில்

உதாரணம்:

'அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.'

என்பது தொழில் காரணமாக வந்த உவமை.

'தொழி' லாவது, பொருளின் புடைபெயர்ச்சியாய்க் காலத்தோடு புலப்படுவது. இங்கே காரணமாய் நின்ற தொழில் பிறருக்கறி வித்தல்.

ங. பயன்

உதாரணம்:

'மாரி யன்ன வண்மைத்
தேர்வே ளாயைக் காணிய சென்மே.'

என்பது பயன்காரணமாக வந்த உவமை.

'பய' னாவது செயல் காரணமாகத் தோன்றுங் காரியம். இங்கே மறை பெய்தலும் ஆய், என்பவனுடைய கொடையுஞ் செயலாகும். அச்செயலால் அடையும் பொருள் பயனாகும்.

பண்பு, தொழில், பயன் என்பன உவமஞ் செய்யும் வழித் தனித்தனி வருதலன்றித் தம்முட் கலந்து வருதலு முண்டு.

'விரவியும் வருஉ மரபின வென்ப'

என்பது தொல்காப்பியம்.

உவமைவகை

நூ. அதுவே,

விரியே தொகையே யீதர விதரம்
உரைபெறு சமுச்சய முண்மை மறுபொருள்
புகழ்த னிந்தை நியம மநியமம்
ஐயந் தேரிதரு தேற்ற மின்சொல்

எய்திய விபரீத மியம்புதல் வேட்கை
பலபொருள் விகார மோகமபூதம்
பலவயிற் போலி யொருவயிற் போலி
கூடா வுவமை பொதுநீங் குவமை
மாலை யென்னும் பால தாகும்.

இதன்பொருள் - அவ்வுவமையணி விரியுவமை முதல் மாலையுவமையீருகச் சொல்லப்பட்ட இருபத்துநான்கு வகையுடையதாகும் என்றவாறு.

'அதுவே' என்பது முற்குத்திரத்திற் சொல்லப்பட்ட இலக்கணமுடையது என்பதனை விளக்கிற்று.

க. விரியுவமை

அவற்றுள், விரியுவமையாவது, பொதுத்தன்மை வெளிப்படையாய் விரிந்து நின்றலுடையதாகும்.

இதனை முதனூலார் 'தர்மோபமை' என்பர். தர்மம் - தன்மை. என்றது; பொதுத்தன்மையை.

உதாரணம்:

'பால்போலு மின்சொற் பவளம்போற் செந்துவர்வாய்.
சேல்போற் பிறமுந் திருநெடுங்கண்—மேலாம்
புயல்போற் கொடைக்கைப் புனனாடன் கொல்லி
அயல்போலும் வாழ்வ தவர்.'

எனவரும்.

இங்கே 'பால்போலுமின்சொல்' என்பதிலே 'பால்' உபமாம். 'சொல்' உபமேயம். இனிமை பொதுத்தன்மை. அது 'இன்' என விகாரமாயிற்று. 'போலும்' உவமவுருபு. சிலர் உவமவுருபும் விரியும் என்பர். 'பவளம்போற் செந்துவர்வாய்' முதலியவற்றிலும் இவ்வாறறிக.

உ. தொகையுவமை

பொதுத்தன்மை வெளிப்பட்டு வாராமல் ஆராய்ந்துணரும்படி மறைந்து நின்றலுடையது தொகையுவமையாகும்.

இதனை முதனூலார் 'வஸ்தூபமை' என்பர். பொதுத்தன்மையின்றிப் பொருண்மாத் திரங் கூறுதல்பற்றி வஸ்தூபமை என்றார் போலும். தோல்காப்பியர் 'சட்டிக் கூறுவமை' என்பர். வீரசோழியகாரர் 'பொருளுவமை' என மொழி பெயர்ப்பர். வஸ்து-பொருள்.

உதாரணம்:

'தாமரை வாண்முகத்துத் தண்டாளம் போன்முறுவல்
காமரு வேய்புரைதோட் காரிகையீர்—தேமருவும்
பூங்குழலின் வாசப் பொறைசமந்து நொந்ததோ
பாங்குமூலந் தென்றற் பரிசு.'

எனவரும்.

இங்கே 'தாமரைவாண்முகத்து' என்பதில் செம்மை என்னும் பொதுத்தன்மை மறைந்து நின்றது. மற்றையவைகளிலும் இவ்வாறறிக.

௩. இதரவிதரவுவமை

ஒன்றற்கொன்று உவமையாய் உயர்வைக் குறிப்பித்துத் தொடர்ந்து வருமாறு இரண்டு வாக்கியமாகச் சொல்லப்படுவது இதரவிதரவுவமையாகும்.

எனவே முன் வாக்கியத்திலே உபமானமாய் நின்ற பொருள் உபமேயமாகவும், உபமேயமாய் நின்றபொருள் உபமானமாகவும் பின் வாக்கியத்திலே வருமென்பது பெறப்படும்.

இதரவிதரம் - ஒன்றற்கொன்று. இதனை முதனூலார் 'அந்நியோந்நியோபமை' என்பர். சாகித்தியதர்ப்பண்காரர் 'உபமேயோபமை' என்பர். தோல்காப்பியர் 'தமொறுவமை' என்பர். உதாரணம்:

'களிக்குங் கயல்போலு நின்கணின் கண்போற்
களிக்குங் கயலுங் கனிவாய்த்—தளிர்க்கொடியே
தாமரை போன்மலரு நின்முக நின்முகம்போற்
ருமரையுஞ் செவ்வி தரும்.'

எனவரும்.

இங்கே 'களிக்குங் கயல்போலு நின்கண்' என்பது ஒரு வாக்கியம். 'நின் கண்போற் களிக்குங் கயலும்' என்பது அதனைத் தொடர்ந்த மற்றை வாக்கியம். இத்தொடரிலே 'கயல்', 'கண்' என்னும் இருபொருள்களும் ஒன்றற்கொன்றுவமையாய் அழகு செய்தன. பின்வருங் கவியும் இதனைப் புலப்படுத்தும். உதாரணம்:

'பொருவில் போரிது போற்பிற வின்மையால்
இருவர் போர்க்கு மிதர விதரமே
மருவு நேருப மானம் வகுத்திடப்
பெருகு காதல் பெற்றிகவி வாணரே.' (சேதுபுராணம்)

எனவரும்.

ச. சமூச்சயவுவமை

இத்தன்மையானன்றி மற்றும் அத்தன்மையானும் இப்பொருளை இப்பொருளொக்கும் என்று இரண்டு மூன்று முதலிய தன்மைகள் ஒருங்கு கூட்டிக் காரணமாகச் சொல்லப்படுவது சமூச்சயவுவமையாகும்.

சமூச்சயம்-இரண்டு மூன்று முதலியவைகளின் கூட்டம்.

உதாரணம்:

'அளவே வடிவொப்ப தன்றியே பச்சை
இளவேய் நிறத்தாலு மேய்க்கும்—அளவேய்
கலைக்குமரி போர்துளக்குங் காரவுணர் வீரர்
தொலைக்குமரி யேறகைப்பா டோள்.'

எனவரும்.

இங்கே இளமூங்கில் உபமானம். தூர்க்கைதோள் உபமேயம். அளவு, வடிவு, நிறம் என்பன இரண்டன் கண்ணும் ஒப்பவுள்ளனவாகச் சேர்த்துச் சொல்லப்பட்ட தன்மைகள்.

௫. உண்மையுவுவமை

பூரணமாய் வெளிப்பட்டுப் புலப்பட்ட ஒப்புமையினாலே உண்மையுணர்ந்து உபமானத்தை மறுத்து இதுவே உண்மையென்று உபமேயத்தைக் கூறுவது உண்மையுவுவமையாகும்.

உபமேயத்தை உள்ளவாறுணராமல் அதற்கொப்புமை யுடைய மற்றொரு பொருளென்று கருதியிருந்த விபரீத வுணர்ச்சியே இவ்வாறு கூறுதற்குக் காரணமாகும்.

இதனை முதனூலார் 'தத்துவாக்கியானோபமை' என்பர். தத்துவம் - உண்மை. ஆக்கியானம் - சொல்லுதல்.

உதாரணம் :

'தாமரை யன்று முகமேயீ திங்கிவையுங்
காமரு வண்டல்ல கருகெங்கண்—டேமருவு
வல்லியெளி லல்ல ளிவளென் மனங்கவரும்
அல்லி மலர்க்கோதை யாள்.'

எனவரும்.

இங்கே 'தாமரை', 'வண்டு', 'வல்லி' என்பன மறுத் துரைக்கப்பட்ட உபமானங்கள். 'முகம்', 'கண்', 'பெண்' என்பன உண்மை என்று சொல்லப்பட்ட பொருள்கள்.

க. மறுபொருளுவமை

யாதேனும் ஒருபொருளைச் சொல்லக் கருதிய தன்மையோடும் முன் ஒருவாக்கியத்திலே சொல்லி முடித்துப் பின் ஒரு வாக்கியத்திலே அத்தன்மையுடையதாகச் சொல்லி முடிக்கும் எதிர்ப்பொருளினால் அப்பொருட்கொப்புமை தோன்றுமா ரொருதொடரில் சொல்லப்படுவது மறுபொருளுவமையாகும்.

பொதுத்தன்மை ஒன்றையாயினும் இருவாக்கியங்களினும் வெவ்வேறு வரல்வேண்டும் என்பது சாகித்தியதர்ப்பண்காரர் கருத்து.

மறுபொருள் - எதிர்ப்பொருள். இதனை முதனூலார் 'பிரதிவஸ்துபமை' என்பர். பிரதி - எதிர். வஸ்து-பொருள். வீரசோழியகாரரும் 'எதிர்ப்பொருளுவமை' என்பர்.

உதாரணம் :

'அன்னையோ லெவ்வியிருந் தாங்கு மநாயா
ரின்னையா ரொப்பார் லிவேந்தர்—அன்னதே

வாரி புடைசூழ்ந்த வையகத்திற் கில்லையாற்
சூரியனே போலுஞ் சுடர்.'

எனவரும்.

இங்கே முன்னிரண்டடியும் ஒருவாக்கியம். பின்னிரண்டடியும் ஒருவாக்கியம். முன்வாக்கியத்திலே வைக்கப்பட்ட பொருள் 'அநாயன்' என்பது. பின்வாக்கியத்திலே எதிராக வைக்கப்பட்ட பொருள் 'சூரியன்' என்பது. 'ஆரொப்பார்' என்பதினாலும், 'போலுஞ்சுடரில்லை' என்பதினாலும் பெறப்பட்ட ஒப்பின்மை பொதுத்தன்மை. பின்வருவதுமிகு.

உதாரணம் :

'அறையு மாடரங் கும்படப் பிள்ளைகள்
தறையிற் கீறிடற் றச்சுருங் காய்வரோ
இறையு ஞானமி லாதவென் புன்கவி
முறையி னூலுணர்ந் தாந் முனிவரோ.' (இராமாயணம்)

எனவரும்.

எ. புகழ்தலுவமை

உபமேயத்தினை வாளாவிடுத்து யாதேனும் ஒரு மேன்மை காட்டி உபமானத்தினைப் புகழ்ந்து சொல்லுவது புகழ்தலுவமை யாகும்.

உபமேயம் புகழப்பட்டிலதாயினும் ஒப்புமையாற் பெருஞ்சிறப்படையும்.

இதனை முதனூலார் 'பிரசஞ்சோபமை' என்பர். பிரசஞ்சா-துதி. உதாரணம் :

'இறையோன் சடைமுடிமே லெந்நாளுந் தங்கும்
பிறையேர் திருநுதலும் பெற்ற—தறைகடல்குழ்
பூவலயர் தாங்கு மரவின் படம்புரையும்
பாவைநின் னல்குற் பரப்பு.'

எனவரும்.

இங்கே 'பிறை'யும், 'அரவின் பட'மும் புகழ்ந்து சொல்லப்பட்ட உபமானங்கள். 'பிறை'க்குச் சிவன் சடையிலிருந்தாலும், 'அரவின் பட'த்திற்குப் பூமியைத் தாங்குதலுஞ் சொல்

லப்பட்ட புகழ்ச்சியாகும். 'துதலு'ம், 'அல்குற்பரப்பு'ம் உபமேயங்கள்.

அ. நிந்தையுவமை

உபமேயத்தினை உயர்த்தி உபமானத்தினை நிந்தித்துச் சொல்லுவது நிந்தையுவமையாகும்.

நிந்தை-இகழ்ச்சி.

உதாரணம்:

'மறுப்பயின்ற மாமதியு மாமதிக்குத் தோற்கும்
நிறத்தலரு நேரொக்கு மேனுஞ்—சிறப்புடைத்துத்
தில்லைப் பெருமா னருள்போற் நிருமேனி
முல்லைப்பூங் கோதை முகம்.'

எனவரும். "இங்கே சந்திரனுந் தாமரைப்பூவும் நிந்தையுடையனவாகச் சொல்லப்பட்ட உபமானங்கள். சந்திரனுக்கு மறுவிருத்தலும், தாமரைப்பூவிற்குச் சந்திரனைக் கண்டு குவிதலும் நிந்தையாகும். முகம் உபமேயம்.

கூ. நியமவுவமை

உபமானங்களைப் பலவாகக் கூறுதலால் உயர்வு பிறவாதென்று கருதி அவற்றுள்ளே சிறந்ததொன்றினை நிச்சயித்துக் கொண்டு இதுவே இப்பொருளுக்கு உபமானமாகுமென்று தேற்றேகாரத்தோடு சொல்லுவது நியமவுவமையாகும்.

நியமம்-நிச்சயம்.

உதாரணம்:

'தாதொன்று தாமரையே நின்முக மொப்பதும்
றியாதொன்று மொவ்வா தினங்கொடியே—மீதுயர்த்த
சேலே பணியப் புலியுயர்த்த செம்பியர்கோன்
வேலே விழிக்கு நிகர்.'

எனவரும். இங்கே 'தாமரை'யும், 'வே'லும் தேற்றேகாரத்தோடுநியமஞ்செய்த உபமானங்கள். 'முக'மும், 'விழி'யும் உபமேயங்கள்.

கூ0. அநியமவுவமை

இதுவே இப்பொருளுக்கு உபமானம்; இதுபோலச் சிறந்த வேறொன்றுளதாயின், அதுவுமாகும் எனச் சொல்லப்படுவது அநியமவுவமையாகும்.

அநியமம்-நிச்சயமின்மை.

உதாரணம்:

'கவ்வை விரிதிரைநீர்க் காவேரி நன்னாட்டு
மவ்வல் கமழுங் குழன்மடவாய்—செவ்வி
மதுவார் கவிரேநின் வாய்போல்வ தன்றி
அதுபோல்வ துண்டெனினு மாம்.'

எனவரும்.

இங்கே முருக்கம்பூ உபமானம். 'வாய்' உபமேயம். அதுபோல்வ துண்டெனினுமாம்' என்பதனால் அவ்வுபமானம் அநியமமாயிற்று.

கக. ஐயவுவமை

பொருள் இது என்றும் உபமானமிது என்றும் நிச்சயம் பெறாமல் இரண்டையுங் கருதி அதுவோ இதுவோ என்று ஐயப்பாடுற்றுச் சொல்லுவது ஐயவுவமையாகும்.

ஐயம் - பலதலையாயவுணர்வு.

இதனை முதனூலார் 'சஞ்சயோபமை' என்பர். சஞ்சயம்-ஐயம். சித்திரமீமாஞ்சாகாரர் இதனைச் 'சந்தேகாலங்காரம்' என வேறொன்றாகக் கூறுவர்.

உதாரணம்:

'தாதளவி வண்டு தடுமாறுந் தாமரைகொல்
மாதர் விழியுலவு வாண்முகங்கொல்—யாதென்
நிருபாற் கவர்வுந் நிடையூச லாடி
ஒருபாற் படாதென் னுளம்.'

எனவரும்.

இங்கே 'தாமரை'க்கும் 'முக'த்திற்குமுள்ள ஒப்புமையன்றித் தாமரையிலுலாவும் 'வண்டு'க்கும், முகத்திலுலாவும்

கண்ணுக்கு முள்ள ஒப்புமையும் ஐயப்படுத்தற்குக் காரணமாயிற்று. பின்வருவது மிது.

உதாரணம்:

‘வாளார் மதிமுகத்த வாளோ வடுப்பிளவோ
தாளார் கழுநீரோ நீலமோ தாமரையோ
நீள்வே லோவம்போ கயலோ நெடுங்கண்ணோ
கோளார்த் கூற்றமோ கொல்வான் றொடங்கினவே.’

எனவரும்.

(சிந்தாமணி)

கஉ. தேற்றவுவமை

ஐயம் நீங்கித் தெளிந்தபின் இதுவேயாம் என்று காபணங்காட்டிச் சொல்லப்படுவது தேற்றவுவமையாகும்.

இவ்வாறு கூறுதலே உபமானோபமேயங்களின் ஒப்புமையைப் புலப்படுத்தும். தேற்றமாவது ஐயத்தின்பின்னே தோன்றும் நிச்சயவுணர்வு. இதனை முதனூலார் ‘நிர்ணயோபமை’ என்பர். நிர்ணயம்-நிச்சயம்.

உதாரணம்:

‘தாமரை நான்மலருந் தண்மதியால் வீழியுங்
காமர் மதியுங் கறைவிரவு—மாமிதனாற்
பொன்னை மயக்கும் பொறிகணங்கி னுண்முகமே
என்னை மயக்கு மிது.’

எனவரும்.

இங்கே ஐயம் நீங்கித் துணியப்பட்ட பொருள் ‘முகம்’. இதற்கும் உண்மையுவமைக்கும் பேதம் யாதோவெனின்;
* இஃது ஐயவுணர்வு காரணமாகத் தோன்றும். அது மயக்கவுணர்வு காரணமாகத் தோன்றும்.

க௩. இன்சொலுவமை

உபமேயத்தினின்றும் உபமானத்துக்கோர் உயர்வுகூறி அவ்வுயர்வுடையதாயினும் அதற்கொப்பாவதன்றி உயர்ந்ததாகாதெனச் சொல்லுவது இன்சொலுவமையாகும்.

இதனை முதனூலார் ‘சபேமை’ என்பர். சபு-பிரியவாக்கியம்.

உதாரணம்:

‘மான்விழி தாங்கு மடக்கொடியே நின்வதனம்
மான்முழு துந்தாங்கி வருமதிய—மானாலும்
முற்றிழை நல்லாய் முகமொப்ப தன்றியே
மற்றுயர்ச்சி யுண்டோ மதிக்கு.’

எனவரும்.

இங்கே மானின் உறுப்புக்களுள் ஒன்றாகிய விழியைத் தாங்குமுகம் உபமேயம். ‘மான்முழுதுந் தாங்கிவரு மதியம்’ உபமானம். ‘விழி’ முதலிய மானின் உறுப்புக்களெல்லாந் ‘தாங்கி’ என்பது போதர ‘மான்முழுதுந் தாங்கி’ என்றது உபமானத்துக்கு விசேடமாகக் கூறிய உயர்ச்சி.

கசு. விபரீதவுவமை

ஒரு பொருளுக்குப் பண்டைக்காலந் தொட்டுப் பலரானும் வழங்கிவரப்பட்ட உபமானத்தை அப்பொருளுக்கே உபமேயமாக்கி விபரீதமாகச் சொல்லுவது விபரீதவுவமையாகும்.

இதனை முதனூலார் ‘விபரியாசோபமை’ என்பர். விபரியாசம் - அடிதலை தடுமாற்றம். சுவலயானந்தகாரர் ‘பிரதிபாலங்காரம்’ என்பர்.

உதாரணம்:

‘திருமுகம் போன்மலருஞ் செய்ய கமலம்
கருநெடுங்கண் போலுங் கயல்கள்—அரிவை
இயல்போலு மஞ்ஞை யிடைபோலுங் கொம்பர்
மயல்போலும் யாம்போம் வழி.’

எனவரும்.

‘முகம்’ முதலியவைகட்கு முறையே உபமானங்களாய் வழங்கி வரப்பட்ட தாமரை முதலியன அவ்வழக்கிற்கு மாறாக உபமேயங்களாய் இங்கே நின்றன. பின்வருவது மிது.

உதாரணம்:

‘மங்கையர் குறங்கென வகுத்த வாழைகள்
அங்கவர் கழுத்தெனக் கமுக மார்ந்தன

தக்கொளி முறுவலிற் றும் நான்றன
கொங்கையி னிரைந்தன கனக கும்பமே.' (இராமாயணம்)

எனவரும்.

கரு. இயம்புதல்வேட்கையுவமை

குணமேயாயினுமாக, குற்றமேயாயினுமாக, இப்பொருள் இப்பொருளுக்கு உபமானமாகும் என்று கூறுதற்கு என்மனம் விரும்புகின்றதென்று சொல்லி முடிக்கப்படுவது இயம்புதல் வேட்கையுவமையாகும்.

இதனை முதலாலார் 'ஆசிக்கியாசோபமை' என்பர். ஆசிக்கியாசம்-சொல்ல விரும்பியது.

உதாரணம் :

'நன்றுதீ தென்றுணரா தென்னுடைய நன்னெஞ்சம்
பொன்றுதைந்த பொற்சுணங்கிற் பூங்கொடியே-மன்றன்
மடுத்ததைந்த தாமரைநின் வாண்முகத்திற் கொப்பென்
றெடுத்தியம்ப வேண்டுகின்ற தின்று.'

எனவரும்.

இங்கே 'எடுத்தியம்ப வேண்டுகின்ற தின்று' என்பதனால் முகத்திற்குத் தாமரையோடு உபமிக்கப்படுந்தன்மை பெறப்படினும் 'நன்றுதீ தென்றுணராது' என்பது மனத்திற்கு மகிழ்ச்சியை விளைவிக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கிறது.

கசு. பலபொருளுவமை .

ஒருபமேயத்திற்குப் பலபொருள்கள் உபமானமாகச் சொல்லப்பட்டு அதிசயம் விளைத்து நிற்பது பலபொருளுவமையாகும்.

இதனை முதலாலார் 'வெகூபமை' என்பர். வெகு-மூன்று முதலிய பலவற்றோடு கூடியது.

உதாரணம் :

'வேலுங் கருவிளையு மென்மானுங் காவியும்
சேலும் வடுவகிருஞ் செஞ்சரமும்—போலுமால்

தேமருவி யுண்டு சிறைவண் டறைகூந்தற்
காமருவு பூங்கோதை கண்.'

எனவரும்.

இங்கே 'கண்' என்னும் ஒருபமேயத்திற்கே 'வேல்', 'கருவினை', 'மான்' முதலிய பலபொருள்கள் உபமானமாகச் சொல்லப்பட்டன. பின்வருவது மிது.

உதாரணம் :

'மதியிலா விசம்புஞ் செவ்வி மணமிலா மலருந் தெண்ணீர்
நதியிலா நாடுஞ் செம்பொ னரம்பிலா நாத யாமும்
நிதியிலா வாழ்வுந் தக்க நீனவிலா நெஞ்சம் வேத
விதியிலா மகமும் போன்ற வீடும னிலாத சேனை.'

(பாரதம்)

எனவரும்.

கஎ. விகாரவுவமை

உபமானத்தின் விகாரமே உபமேயமென்று சொல்லுவது விகாரவுவமையாகும்.

இதனை முதலாலார் 'விக்கிரியோபமை' என்பர். விக்கிரியா-விகாரம், அது ஒருவிதமாயிருந்த வஸ்து வேறொரு விதமாகத் திரிதல்.

உதாரணம் :

'சீத மதியி னொளியுஞ் செழுங்கமலப்
போதின் புதுமலர்ச்சி யுங்கொண்டு—வேதாத்தன்
கைம்மலரா னன்றிக் கருத்தால் வருத்தமைத்தான்
மொய்ம்மலர்ப்பூங் கோதை முகம்.'

எனவரும்.

இங்கே சந்திரனுந் தாமரைப்பூவும் உபமானம். அவற்றின் ஒளியும் மலர்ச்சியுங்கொண்டு படைத்தான் எனவே உபமேயமாகிய 'முகம்' அவற்றின் விகாரமாயிற்று.

கஉ. மோகவுவமை

உபமானோபமேயங்களை உள்ளவாறுணராமல் மயக்கத்தினால் கூறுவது மோகவுவமையாகும்.

மோகம் - மயக்கம், அறிவின்மை.

உதாரணம்:

‘கயல்போலு மென்றின் கண்பழிப்பல் கண்ணின்
செயல்போற் பிறழுந் திறத்தாற்—கயல்புகழ்வல்
ஆரத்தா னேமருங்கு லந்தரள வாண்முறுவல்
ஈரத்தா லுள்வெதும்பும் யான்.’

எனவரும்.

இங்கே ‘கயல்’ போன்றதொற் ‘கண்’ ணுக்குப் ‘பழிப்பு’ ம்
‘கண்’ போன்றதொற் ‘கய’ லுக்குப் ‘புகழ்’வுங் கூறியது மயக்க
மேயாம். ஒப்புமை குறிப்பாலுணரப்படும்.

கக. அபூதவுவமை

உள்ளதாகாத ஒன்றினை ஒரு பொருளுக்கு உபமான
மாக்கிச் சொல்லுவது அபூதவுவமையாகும்.

அபூதம் - இல்லாதது, அசத்தியம்.

உதாரணம்:

‘எல்லாக் கமலத் தெழிலுந் திரண்டொன்றின்
வில்லேர் புருவத்து வேனெடுங்கண்—நல்லீர்
முகம்போலு மென்ன முறுவலித்தார் வாழும்
அகம்போலு மெங்க ளகம்.’

எனவரும்.

இங்கே ‘எல்லாக் கமலத் தெழிலுந் திரண்டொன்றின்’
என்பது உபமானம். திரண்டொன்றுதல் இல்லாததனின்
அபூதமாயிற்று. உதாரணம்:

‘கருமுகி ருமரைக் காடு பூத்தநீ
டிருசுட ரிருபுறத் தேந்தி யேடவிழ்
திருவொடும் பொலியவோர் செம்பொற் குன்றின்மேல்
வருவபோற் கலுழன்மேல் வந்து தோன்றினான்.’

(இராமாயணம்)

என்பதும் அது.

உ௦. பலவயிற்போலியுவமை

ஒரு வாக்கியப் பொருளினாலே மற்றை வாக்கியப்
பொருள் உபமிக்கப்படுவதாகப் பலவிடங்களிலே உவமவுருபு
வெளிப்பட்டு நிற்க வருவது பலவயிற் போலியுவமையாகும்.

பலவயிற் போலி - பலவிடங்களிற் போலென்னுஞ் சொல்
லுடையது. இதனை முதனூலார் ‘அநேகேவசத்தம்’ என்பர்.
அநேக - பல. இவ - போல. சத்தம் - சொல். வாக்கியம் -
சொற்கூட்டம். உதாரணம்:

‘மலர்வாவி போல்வரான் மாதர் கமல
மலர்போலு மாதர் வதனம் — மலர்கூழ்
அளிக்குலங்கள் போலு மளக மதனுட்
களிக்குங் கயல்போலுங் கண்.’

எனவரும்.

இங்கே ‘வாவி, கமலமலர், மலர்கூழளிக் குலங்கள், அத
னுட்களிக்குங்கயல்’ என்னும் வாக்கியப் பொருளினாலே
‘மாதர் வதனம், அளகம், கண்’ என்னும் மற்றை வாக்கியப்
பொருள் உபமிக்கப்பட்டன. ‘போல்’ என்னும் உவமவுருபு
பலவிடங்களில் வந்தது. பின்வருமது மிது.

உதாரணம்:

‘மிக்க தாருக வனத்தினை யொத்தது விசும்பிற்
ரொக்க பேரிருண் மாதரொத் தனவுடித் தோற்றஞ்
செக்க ிசனை யொத்ததொண் போனகஞ் செறித்த
கைக்க பாலம தொத்தது கதிரினம் பிறையே.’

(சுந்தரபாரணம்)

எனவரும்.

உ௧. ஒருவயற்போலியுவமை

ஒரு வாக்கியப்பொருளினாலே மற்றொரு வாக்கியப்
பொருள் உவமிக்கப்படுவதாக ஒரிடத்தின் மாத்திரம் உவம
வுருபு வெளிப்பட்டு நின்றலுடையதாய் வருவது ஒருவயிற்
போலியுவமையாம்.

ஒருவயிற்போலி - ஓரிடத்திற் போல் என்னும் உவம வருபுடையது. இதனை முதனுலார் 'வகேவசத்தம்' என்பர். வக - ஒன்று. இவ - போல.

உதாரணம்:

'நிழற்கோப மல்க நிறைமலர்ப்பூங் காயா
சுழற்கலப மேல்விரித்த தோகை — தழற்குலவு
தீம்புகை யூட்டுஞ் செறிகுழலார் போலுங்கார்
யாம்பிரிந்தோர்க் கென்ன மினி.'

எனவரும்.

இங்கே கார்காலவண்ணையாகிய 'நிழற் கோபமல்க நிறை மலர்ப்பூங்காயா சுழற்கலபமேல் விரித்ததோகை' என்னும் பூர்வ வாக்கியப்பொருள் 'தழற்குலவு தீம்புகையூட்டுஞ் செறி குழலார்' என்னும் பின் வாக்கியப் பொருளால் உபமிக்கப்பட்டது. 'புகையூட்டுங் கூந்தல்விரிக்கப்பட்டிருத்தலின் 'விரித்த கலப'த்திற்கு உபமானமாயிற்று. நிழலிற் கிடக்கும் இந்திர கோபத்திற்கு புகை யூட்டற்கு மூட்டிய 'தழல்' உபமானம். இங்ஙனம் பிறவற்றையும் அறிக.

உஉ. கூடாவுவமை

சம்பவமாகாத ஒன்றினை ஒரு பொருளுக்கு உபமான மாக்கிச் சொல்லுவது கூடாவுவமையாகும்.

இதனை முதனுலார் 'அசம்பாவிதோபமை' என்பர். அசம்பாவிதம் - சம்பவித்தல் கூடாது.

உதாரணம்:

'சந்தனத்திற் செந்தழலுந் தண்மதியில் வெவ்விடமும்
வந்தனவே போலுமா னும்மாற்றம் — பைந்தொடியீர்
வாவிக் கமல மதிமுகங்கண் டேக்கறுவார்
ஆவிக் கிவையோ வரண்.'

எனவரும்.

இங்கே 'சந்தனத்திற் செந்தழலும்', 'மதியில் வெவ் விடமும்' வருதல் கூடாமை அறிக.

உ௩. பொதுநீங்குவமை

தன்போன்றவைகளையெல்லாம் வென்று மேம்படுதல் பற்றி ஒரு பொருளினைத் தானே தனக்கு நிகராகுமென்று மேம்பாடு தோன்றக் கூறுவது பொது நீங்குவமையாகும்.

பொது நீங்குதல் - பொதுத்தன்மை நீங்குதல். உபமா னம் உபமேயம் என்னும் இரண்டுமாய் ஒன்றே நிற்கலாற் பொதுத்தன்மையின்மையாயிற்று. இதனை முதனுலார் 'அசா தாரணோபமை' என்பர். அசாதாரணம் - பொதுத்தன்மை யில்லாதது.

உதாரணம்:

'திருமருவு தண்மதிக்குஞ் செந்தா மரையின்
விரைமலர்க்கு மேலாந் தகையாந் — கருநெடுங்கண்
மானே யிருளளகஞ் சூழ்ந்தநின் வாண்முகந்
தானே யுவமை தனக்கு.'

எனவரும்.

இங்கே 'முகம்' என்னும் பொருளொன்றே உபமானமு மாய் உபமேயமுமாய்த் தன்போலுயர்ந்தது வேறில்லை என் பது தோன்ற நின்றது. பின்வருவது மிதுபோல்வது.

உதாரணம்:

'கொங்குறு கூந்த லாடன்
கோலவாண் முகத்துக் கொப்பாந்
திக்களென் றுரைக்கிற் றேயும்
வளர்வுறுஞ் சிறப்ப தன்றூற்
பங்கய மெனினு முண்டோர்
பழுதுமற் றதற்கு மென்னில்
அக்கதற் கதுவே யல்லா
லறையலாம் படிமற் றுண்டோ.' (கந்தபுராணம்)

எனவரும்.

உ௪. மாலையுவமை

ஒரு பொருளுக்குப் பலவுபமானங்கள் ஒன்றற்கொன்று சம்பந்தமுடையதாய்ப் புட்பமாலைபோல வருவது மாலையுவ மையாகும்.

மலை - புட்பமாலிகை.

உதாரணம்:

‘மலயத்து மாதவனே போன்று மவன்பால்
அலைகடலே போன்று மதனுட் — குலவும்
நிலவலய மேபோன்று நேரியன்பா னிற்குஞ்
சிலகெழுதோள் வேந்தர் திரு.’

எனவரும்.

இங்கே பொதியத்திற்போய் நிலைபெற்ற அகத்தியரும்,
அவர் பால் உணவாயடங்கிய கடலும், அக்கடலுட் சோமகா
சுரனாற் கொண்டுபோகப்பட்டடங்கிய பூமியும் உபமானங்கள்.
சோழனிடம் போய் நிலைபெற்ற ‘திரு’ உபமேயம். முன்னைய
நிலைவிட்டுப் போய் ஓரிடத்தினிற்றல் பொதுத்தன்மை. ஒரு
பூவேடு மற்றைப்பூத் தொடர்ந்து நின்றல் போல மாதவ
னோடு கடலும் கடலோடு பூமியும் தொடர்புபெற்று நின்றவா
றுணர்க. உதாரணம்:

‘கடலெழு மிரவி போலுங் கடியசெங் கமலங் காமர்
மடலவிழ் வனசம் போலும் வனிதையர் வதன மன்னாற்
படரொளி வதனம் போலும் பனிமதி பரந்த வானிற்
கடருமிழ் திங்கள் போலுஞ் சுரிமுகச் சங்க மாதோ.’

எனவருவதும் அது போல்வது.

நக. அற்புதஞ் சிலேடை யதிசயம் விரோதம்
ஒப்புமைக் கூட்டந் தற்குறிப் பேற்றம்
விலக்கே யேதுவேன வேண்டவும் பமே.

இதன்பொருள் - அவ்வுவமவணி அற்புதம் முதல்
ஏதுவீறாகச் சொல்லப்பட்ட அலங்காரங்களோடு சேர்ந்து
வருமெனக் கவிஞரார் கொள்ளவும் படும் என்றவாறு.

கூடிவருதல்பற்றி இவை வேறுகக் கூறப்பட்டன.

உரு. அற்புதவுவமை

உபமேயத்தின் குணங்களை உபமானப்பொருளிலேற்றி
அற்புதந்தோன்ற அலங்கரித்துச் சொல்லுவது அற்புதவுவ
மையாகும்.

அற்புதம் - உலகிலில்லாப் பொருளைக் காண்டலால் உண்
டாகும் ஆச்சரியம்.

உதாரணம்:

‘குழையருகு தாழக் குனிபுருவந் தாங்கி
உழைய ருயிர்பருகி நீண்ட — விழியுடைத்தாய்
வண்டே றிருளளகஞ் சூழ வருமதியொன்
றுண்டே லிவண்முகத்துக் கொப்பு.’

எனவரும்.

இங்கே உபமேயம் ‘முகம்’. உபமானம் ‘மதி’. முகத்தின்
குணங்களாகிய ‘குழையருகுதாழ்’தல் முதலியன மதியிலே
ற்றி உரைக்கப்பட்டன. அவ்வாறு ‘வருமதியொன்றுண்டேல்’
என்பதனால் அற்புதம் வெளிப்படும். பின்வருவது மிது.

உதாரணம்:

‘பொருப்பென வெழுத்து வல்லின்
பொற்பெனத் திரண்டு தென்னந்
தருப்பயி லிளநீ ரென்னத்
தண்ணென வழுதுட் கொண்டு
மருப்பெனக் கூர்த்து மாரன்
மகுடத்தின் வனப்பு மெய்தி
இருப்பதோர் பொருளுண் டாமே
விணைமுலைக் குவமை யாமே.’

(கந்தபுராணம்)

எனவரும்.

உக. சிலேடையுவமை

‘சொற்பொதுமை காரணமாக உபமானவுபமேயங்களு
க்கு ஒப்புமை கூறுவது சிலேடையுவமையாகும்.

சிலேடை - பலபொருள் பயக்கும் ஒருவகைச் சொற்
றொடர்.

உதாரணம்:

‘செந்திருவுந் திங்களும் பூவுந் தலைசிறப்பச்
சந்தத் தொடையோ டணிதழுவிச் — செந்தமிழ்தூல்

சற்றூர் புனையுங் கவிபோன் மனங்கவரும்
முற்ற முலையான் முகம்.'

எனவரும்.

இங்கே 'கவி' உபமானம். 'முகம்' உபமேயம். 'திரு', 'திங்கள்', 'பூ' முதலிய சொற்கள் கவிக்கும் முகத்திற்கும் இணங்குமாறு வெவ்வேறு பொருள் பயந்து சிலேடையாய் நின்றன.

உஎ. அதிசயவுவமை

சார்ந்திருக்குந் தானமாகிய ஆதாரம் வேறுவேறென்ப தொன்றிலுன்றி உபமானம், உபமேயம் என்னும் இரண்டற்கும் வேற்றுமையில்லை என்று சொல்லுவது அதிசயவுவமையாகும்.

அதிசயம் - அதிகமேன்மை.

உதாரணம் :

'நின்னுழையே நின்முகங் காண்டு நெடுந்தீடந்
தன்னுழையே தன்னையுங் காண்குவம் — என்னும்
இதவொன்று மேயன்றி வேற்றுமை யுண்டோ
மதுவொன்று செந்தா மரைக்கு.'

எனவரும்.

இங்கே உபமேயமாகிய முகத்திற்கு 'நின்னுழையே' எனவும், உபமானமாகிய தாமரைக்குத் 'தடந்தன்னுழையே' எனவும் இரண்டுக்கும் வேறு வேறு சார்பிடங்கூறி இதனா லன்றி வேறுபேதமில்லை என்பதனால் அதிசயந் தோன்றிய வாறறிக.

உஅ. விரோதவுவமை

உபமானமும், உபமேயமும் தம்முள்ளே விரோதகுண முடையனவாகச் சொல்லப்படுவது விரோதவுவமையாகும்.

விரோதம் - ஒன்றோடொன்று கூடுதலின்மை.

உதாரணம் :

'செம்மை மரைமலருந் திங்களு நும்முகமும்
தம்மிற் பகைவிளைக்குந் தன்மையவே — எம்முடைய
வைப்பாகுஞ் சென்னி வளம்புகார் போலினியீர்
ஒப்பாகு மென்பா ருள்.'

எனவரும்.

இங்கே தாமரையுஞ் சந்திரனும் உபமானம். 'முகம்' உபமேயம். தாமரை மலர்ந்து பிரகாசிக்கும்போது சந்திரன் மழுங்குதலும், சந்திரன் பிரகாசிக்கும்போது தாமரை மழுங்குதலும், முகம் பிரகாசிக்கும்போது இவ்விரண்டும் ஒருங்கே மழுங்குதலும் விரோத குணமென அறிக.

உக. ஒப்புமைக்கூட்டவுவமை

ஒரு செயலைச் செய்தற்கண் அதிகமாந் தன்மையுடைய ஒரு பொருளோடு அச்செயலிற் குறைவாந்தன்மையுடைய மற்றொரு பொருளைக்கூட்டிச் செயலொன்றாயிருத்தல் பற்றிச் சமமாக்கிச் சொல்லுவது ஒப்புமைக்கூட்டவுவமையாகும்.

இதனை முதலாலார் 'துல்லியயோகோபமை' என்பர். துல்லியம் - ஒப்புமை. யோகம் - கூட்டம்.

உதாரணம் :

'விண்ணின்மேற் காவல் புரிந்துறங்கான் விண்ணவர்கோன்
மண்ணின்மே லன்னை வயவேந்தே — தண்ணளியிற்
சேரா வவுணர் திறங்களையுந் தேவர்கோன்
நேரார்மே லத்தகையை நீ.'

எனவரும்.

இங்கே இந்திரன் உபமானம். 'வேந்து' உபமேயம். இவ்விருவரும் காவல்புரிதலும், பகைகளைத் தலுமாகிய தொழில் களைச் செய்வாராயினும், அவற்றின் மிகுதிப்பாடுடையவன் இந்திரன் எனவும், அவனோடுவமிக்கப்படுதல்பற்றி வேந்த னுக்கு மேன்மையாயிற்று எனவும் அறிக.

நூ. தற்குறிப்பேற்றவுவமை

உபமேயத்திற்கு மேன்மை தோன்றுமாறு கவிஞன் தான் குறித்த கருத்தை உபமானத்திலேற்றிச் சொல்லுவது தற்குறிப்பேற்றவுவமையாகும்.

இதனை முதலாலார் 'உற்பிரேக்ஷிதோபமை' என்பர்.

உதாரணம்:

'உண்ணீர்மை தாங்கி யுயர்ந்த நெறியொழுகி
வெண்ணீர்மை நீங்கி விளங்குமால் — தண்ணீர்த்
தரம்போலு மென்னத் தருகடம்பை மாறன்
கரம்போற் கொடைபொழிவான் கார்.'

எனவரும்.

இங்கே 'மாறன்கரம்' உபமேயம். 'முகில்' உபமானம். 'கரம் போற் கொடைபொழிவான்-கார் உண்ணீர்மைதாங்கி யுயர்ந்தநெறி யொழுகி வெண்ணீர்மை நீங்கி' என்பது கவிஞ னை கற்பித்தேற்றப்பட்ட கருத்து.

நூ. விலக்குவமை

உபமேயத்திற்கு உயர்வுதோன்ற உபமானத்திலே ஒப் புமைக்கு விலக்காயுள்ள சிலதன்மைகள் புலப்படும்படி சொல் லுவது விலக்குவமையாகும்.

இதனை முதலாலார் 'பிரதிஷேதோபமை' என்பர். பிரதிஷேதம் - விலக்கு.

உதாரணம்:

'குழைபொருது நீண்டு குமிழ்மேன் மறியா -
உழைபொரு தென்னுள்ளங் கவரா — மழைபோற்
றருநெடுங்கைச் சென்னி தமிழ்நா டனையார்
கருநெடுங்கண் போலுங் கயல்.'

எனவரும்.

இங்கே 'கயல்' உபமானம். 'கண்' உபமேயம். 'குழை பொருது நீண்டு குமிழ்மேன்மறியா' என்பது முதலியன

ஒப்புமைக்கு விலக்காக உபமானத்திற் சொல்லப்பட்ட தன் மைகள்.

நூ. ஏதுவுவமை

இக்காரணத்தினால் இதனை இஃதொக்கும் என்று கார ணம் புலப்படக் கூறுவது ஏதுவுவமையாகும்.

ஏது - காரணம்.

உதாரணம்:

'வாளரவின் செம்மணியும் வன்னியினம் பாசிலையும்
நாளினைய திக்க ணகைநிலவும் — நீளொளியால்
தேனுலவு பூங்கொன்றைத் தேவர்கோன் செஞ்சடைமேல்
வானுலவு விற்போல் வரும்.'

எனவரும்.

இங்கே 'வானவில்' உபமானம். சிவனுடைய 'சடை' உப மேயம். நாகமணி, வன்னியிலே முதலியன ஒளிவிடுதல் கார ணம். வானவில்லிலே காணப்படும் செம்மை, பசுமை முத லிய நிறங்கள் போலச் சிவபெருமானுடைய சடையிலும் நாக ரத்தினம் முதலியன காரணமாகச் செம்மை, பசுமை முத லிய நிறங்கள் காணப்படு மாறுணர்க. பின் வருவது மிது.

உதாரணம்:

'தரும்பய மாற்ற லாலே
தந்தையை நிகர்க்குந் தம்பால்
இருந்தன மீகை யாலே
யின்றவ னேய்க்கு மெண்ணில்
வரும்படி யளித்த லாலே
மன்னவன் மாணு மாட்சி
திருந்தவீ டிதவ லாலே
தேசிக னுத்தென் னாடி.'

(சேதுபுராணம்)

எனவரும்.

உவமவழுவமைதி

நூ. மிததலங் குறைதலங் தாழ்தலு முயர்தலம்
பான்மாறு பதேலும் பாகுபா டேடைய.

இதன்பொருள் - இங்கே சொல்லப்பட்ட உவம வணி மிகுதல், குறைதல் முதலிய பாகுபாடுகளையுமுடையன வாம் என்றவாறு.

‘மிகுத’ லாவது உவமானோபமேயங்கள் ஒன்றற்கொன்று அடைமொழிகளான் மிக்குவருதலுடைமை. ‘குறைத’ லாவது அவை அவ்வாறே குறைந்துவரலுடைமை. ‘தாழ்த’ லாவது ஒன்றற்கொன்று இழிந்த பொருளாதல். ‘உயர்த’ லாவது அவைகள் அவ்வாறே உயர்ந்த பொருளாதல். ‘பான் மாறுபடுத’ லாவது ஆண்பால் முதலிய ஐம்பால்களுள் உபமானம் ஒருபாலும் உபமேயம் மற்றொரு பாலுமாதல். இவைகள் குற்றமாயினும் ஒப்புமைக்குணம் மிக்குழிக் குணமாக அறிஞரார் கொள்ளப்படும். உதாரணங்கள் ஆங்காங்கு வந்துழிக் காண்க.

உவமவுருபு

௩௩. போல மானப் புரையப் போருவ

நேரக் கடுப்ப நிகர நிகர்ப்ப

ஏர வேய மலைய வியைய

ஒப்ப வேள்ள வறழ வேற்ப

அன்ன வனைய வாங்க வமர

என்ன விகல விழைய வேதிரத்

துணைதுக் குண்டார் நகைமிகு தகைவீழ்

இணைகே ழற்றுச் சேத்தோடு பிறவு

நவைதீர் பான்மை யுவமச் சோல்லே.

இதன்பொருள் - போல என்பது முதற் சேத்து என்பதிற்குச் சொல்லப்பட்ட இவைகளும் இவை போன்ற பிறசொற்களும் உவமவுருபுகளாம் என்றவாறு.

‘பிறவு’ மென்பதனால் நாட, நடுங்க, நனிய, நந்த, ஓட, ஓட்ட, கள்ள, கருத, காட்ட என்பன முதலியவாக உபமானோபமேயங்களுக் கிடையில் ஒப்புமை புலப்படச் சேர்க்குஞ் சொற்களெல்லாம் கொள்ளப்படும். இவ்வுவமவுருபுகளுள்ளே ‘அன்ன’, ‘ஆங்க’, ‘மான’, ‘என்ன’, ‘உறழ்’, ‘தகைய’ என்பன வினை காரணமாகவும், ‘கடுப்ப’, ‘ஏய்ப்ப’, ‘புரைய’,

‘நிகர்ப்ப’ என்பன வடிவப்பண்பு காரணமாகவும், ‘எள்ள’ ‘விழைய’, ‘போருவ’, ‘வீழ்’ என்பன பயன்காரணமாகவும், ‘போல’, ‘ஒப்ப’, ‘நேர’, என்பன வண்ணப்பண்பு காரணமாகவும் வருமென்று தோல்காப்பியர் கூறுவர். அங்கே நச்சினர்க்கினியர் விரித்தனர். ஆண்டுக் காண்க. ஈண்டுப் பார்க்குமென்று சுருக்கப்பட்டன.

தோல்காப்பியர் உவமவியலிலே உவமையணி ஒன்றே கூறி அதனுள்ளே பலவணிகளை அடக்கினர். வடநூலாருள்ளே சித்திரமீமாஞ்சை என்னும் அலங்காரகாரர் உவமையணி ஒன்றே வேறு படுத்திக் கூறத் திறத்தார் பலவித அலங்காரங்களாகும் என்பர். அவர் கூறியவைகளுள்ளே சிலவற்றை இங்கே காட்டுதும்.

க. ‘சந்திரன் போன்ற முகம்’ என்பது உவமை. இதனையே வேறுபடுத்திக் கூறப் பலவித அலங்காரங்கள் தோன்றும்.

உ. ‘சந்திரன் போன்றது முகம்;’ ‘முகம் போன்றது சந்திரன்’ என்பது உபமேயோபமை. இவர் ‘இதரவிதரவுவமை’ என்பர்.

௩. ‘முகம் போன்றது முகம்’ என்பது அந்நுவயவணி.

ச. ‘முகம்போன்றது சந்திரன்’ என்பது பிரதிபாலங்காரம். இந்நூலார் ‘விபரீதவுவமை’ என்பர்.

௩. ‘சந்திரனைக் கண்டு முகத்தை நினைக்கின்றேன்’ என்பது நினைப்பணி.

கூ. ‘முகமே சந்திரன்’ என்பது உருவகம்.

எ. ‘முகசந்திரனாலே தாபம் நீங்கிற்று’ என்பது திரிபணி.

அ. ‘இது முகமா சந்திரனா?’ என்பது ஐயவணி. இந்நூலார்க்கு ஐயவுவமையாகும்.

கூ. ‘நின்முகத்தினைச் சந்திரனென்று சகோரந் தொடர்கின்றது’ என்பது மயக்கவணி. இவர் ‘திரிபதிசயம்’ என்பர்.

க0. 'நின்புகத்தைச் சந்திரன் என்று சகோரமும், தாமரை என்று வண்டுங் களிக்கின்றன' என்பது உல்லே காலங்காரம். உல்லேகம் - பலபடச்செய்தல்.

கக. 'இது சந்திரன்; முகமன்று' என்பது ஒழிப்பணி.

கஉ. 'சத்தியமாகச் சந்திரன்' என்பது தற்குறிப் பேற்றம்.

கங. 'இது சந்திரன்' என்பது அதிசயம்.

கச. 'முகத்தினாலே சந்திரனையுங் கமலத்தையும் 'வென்றான்' என்பது ஒப்புமைக்கூட்டம்.

கரு. 'நின்புகமுஞ் சந்திரனும் நிசியிற் களிக்கின்றன' என்பது விளக்கணி.

கக. 'நான் நின்புகத்தையே விரும்புகின்றேன்; சகோரம் சந்திரனையே விரும்புகின்றது' என்பது பிரதிவஸ்தூபமை. இவர் 'மறுபொருளுவமை' என்பார்.

கஎ. 'விண்ணிலே சந்திரன்; மண்ணிலே நின்புகம்' என்பது திருட்டாந்தவணி.

கஅ. 'முகம் சந்திரசோபையைத் தரிக்கின்றது' என்பது நிதர்சனவணி.

* கக. 'களங்கமில்லாத முகம் சந்திரனின் மிக்கது' என்பது வியதிரேகவணி.

உ0. 'நின்புகத்தோடு சமமாகச் சந்திரனும் மகிழ்கின்றது' என்பது சகோத்தியணி.

உக. 'முகத்தின்முன் சந்திரன் ஒளியில்லதாகின்றது' என்பது பிரத்துதப்பிரமிசையணி.

இங்ஙனமே உவமை ஒன்றே பலவலங்காரங்களாயினவாறுணர்க.

3. உருவகவணி

ஙச. உவமையும் பொருளும் வேற்றமை யொழிவித் தோன்றென மாட்டினஃ துருவக மாகும்.

இதன்பொருள் - உபமானம், உபமேயம் என்னும் இரண்டினையும் வேறுபாடுநீக்கி ஒன்றென்றுணர்ந்து கொள்ளும்படி மயங்கச் செய்யின்; அஃது உருவகவணியாகும் என்றவாறு.

உபமானம், உபமேயம் என்னும் இரண்டிற்கும் பேதந்தோன்றச் சொல்லப்படுவது 'உவமையணி' எனவும், பேதமின்மை தோன்றச் சொல்லப்படுவது 'உருவகவணி' எனவும் உணர்க. 'ரூபகம்' என்னும் வடமொழி உருவகமென்றாயிற்று. ரூபகம் - அபேதவுணர்வோடு கூடியது.

உருவகவகை

ஙரு. தோகையே விரியே தோகைவிரி யேனாஅ
இயைபே யியையிலி வியனிலை யேனாஅச்
சிறப்பே விருபகஞ் சமாதா னம்மெனாஅ
உருவக மேக மநேகாங் கம்மெனாஅ
முற்றே யவயவ மவயவி யேனாஅச்
சோற்றவைம் மூன்று மற்றதன் விரியே.

இதன்பொருள் - தொகையுருவகம் முதல் அவயவியுருவகமீறாகச் சொல்லப்பட்ட பதினைந்தாம் அவ்வுருவகவணியின் விரியாகும் என்றவாறு.

க. தொகையுருவகம்

ஒற்றுமையை விளக்குவனவாகி, ஆகிய, ஆக, என்னும் என்பன மறைந்து நிற்கலுடையது தொகையுருவகமாகும்.

உதாரணம்:

'அங்கை மலரு மடித்தளிருங் கண்வண்டுங்
கொங்கை முகிழுங் குழங்காருந்—தங்கியதோ
மாதர்க் கொடியுளதா னண்பா வதற்கெழுந்த
காதற் குளதோ கரை.'

எனவரும்.

இங்கே 'அங்கைமலர்', 'அடித்தளிர்' முதலிய உருவகங்களிலே 'ஆகிய' என்னுஞ் சொல்லு மறைந்து நின்றது.

‘அங்கைமலர்’ என்பது அங்கையாகிய மலரென விரியும். பிறவுமின்ன.

உ. விரியுருவகம்

ஆகிய முதலிய சொற்கள் வெளிப்பட்டு நின்றலுடையது விரியுருவகமாகும்.

உதாரணம்:

‘கொங்கை முகையாக மென்மருங்குல் கொம்பாக
அங்கை மலரா வடிதளிராத்—திங்கள்
அளிரின்ற மூர லணங்கா மெனக்கு
வெளிரின்ற வேணிற் றிரு.’

எனவரும்.

இங்கேயுள்ள உருவகங்களிலே ‘ஆக’ என்பது வெளிப்பட்டு நின்றது. ‘மலரா’ ‘தளிரா’ என்பவைகளிலே ‘ஆக’ என்பது ‘ஆ’ என நின்றது.

ங. தொகைவிரியுருவகம்

தொகையுருவகம் விரியுருவகம் என்னும் இரண்டுஞ் சேர்ந்து வருதலுடையது தொகைவிரியுருவகமாகும்.

உதாரணம்:

‘வையத் தகழியா வார்கடலே நெய்யாக
வெய்ய சுடரோன் விளக்காகச் செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டுவன் சொன்மாவை
இடராழி நீங்கவே யென்று.’ (பொய்கையார்த்தாதி)

எனவரும்.

இங்கே ‘இடராழி’ என்பது தொகையுருவகம். மற்றையன விரியுருவகம்.

ச. இயைபுருவகம்

ஒன்றற்கொன் றியைபுடைய பொருள்கள் ஒருதொடரிலே உருவகமாக வருதலுடையது இயைபுருவகமாகும்.

இதனை முதனூலார் ‘அயுத்தருபகம்’ என்பர். அயுத்தம் - இயைபு.

உதாரணம்:

‘செவ்வாய்த் தளிரு நகைமுகிழங் கண்மலரும்
மைவா ரளக் மதுகாமுஞ் — செவ்வி
உடைத்தார் திருமுகமென் னுள்ளத்து வைத்தார்
துடைத்தாரே யன்றோ துயர்.’

எனவரும்.

இங்கே ‘தளிர்’ முதலியவற்றோடு அரும்பு முதலியவை கட்டும், ‘வாய்’ முதலியவைகளோடு ‘நகை’ முதலியவைகட் கும் இயைபுடைமை அறிக. பின்வருவது மிதுபோலும்.

உதாரணம்:

‘கொங்கை யேபரங் குன்றமும் கொடுங்குன்றங் கொப்பூழ்
அங்க மேதிருச் சுழியலவ் வயிறகுற் றுலஞ்
செங்கை யேடக மேனியே பூவணந் திரடோள்
பொங்கர் வேய்வனந் திருமுக மதுரையாம் புரமே.’
(திருவிளையாடற்புராணம்)

எனவரும்.

ரு. இயைபிலியுருவகம்

ஒன்றற்கொன்றியைபில்லாத பொருள்கள் ஒரு தொடரிலே உருவகமாக வருதலுடையது இயைபிலியுருவகமாகும்.

இதனை முதனூலார் ‘அயுத்தருபகம்’ என்பர். அயுத்தம் - இயைபில்லது.

உதாரணம்:

‘தேனக் கலர்கொன்றை பொன்னாகச் செஞ்சுடையே
கூனற் பவளக் கொடியாகத்—தான
மழையாகக் கோடு மதியாகத் தோன்றும்
புழையார் தடக்கைப் பொருப்பு.’

எனவரும்.

இங்கே ‘கொன்றை’ முதலியவற்றிற்கும் ‘பொன்’ முதலியவற்றிற்கும் இயைபின்மை உணர்க.

க. வியநிலையுருவகம்

அவயவியை உருவகஞ்செய்தும், அவயவங்களுள்ளுஞ் சிலவற்றை உருவகஞ்செய்தும், சிலவற்றை வாளாவிடுத்தும் ஒரு தொடரில் சொல்லுவது வியநிலையுருவகமாகும்.

இதனை முதனூலார் 'விஷமரூபகம்' என்பர். விஷமம் - சமயில்லது, ஏற்றிழிவானது. அது 'வியம்' என விகார மாயிற்று.

உதாரணம் :

'செவ்வாய் நகையரும்பச் செங்கைத் தளிர்விளங்க
மைவா ணெடுங்கண் மதர்த்துலவச்—செவ்வி
நறவலருஞ் சோலவாய் நின்றதே நண்பா
குறவர் மடமகளாங் கொம்பு.'

எனவரும்.

இங்கே 'மக'ளென்னும் அவயவி கொம்பாக உருவகிக் கப்பட்டது. 'செங்கை' என்னும் அவயவம் 'தளி' ராக உரு வகஞ் செய்யப்பட்டது. பிற வாளாவிடப்பட்டன.

எ. சிறப்புருவகம்

ஒருபொருளின் விசேடணங்களை உருவகமாக்கி அவை காரணமாக அப்பொருளையும் உருவகமாக்கி முடிப்பது சிறப் புருவகமாகும்.

இதனை முதனூலார் 'விசேடணரூபகம்' என்பர்.

உதாரணம் :

'விரிகடல்கூழ் மேதினி நான்முகன் மீகாளைச்
சுரநதிபா யுச்சி தொடுத்த — அரிதிருத்தாள்
கூட்பாக வெப்பொருளுங் கொண்டபெரு நாவாய்
ஆம்பொலிவீற் றுயினதா லின்று.'

எனவரும்.

இங்கே 'மேதினி'யின் விசேடணங்களாகிய 'நான் முகன்' முதலியன உருவகிக்கப்பட்டமை காரணமாக அம் மேதினி 'நாவா'யாக உருவகிக்கப்பட்டவாறுணர்க.

அ. விருபகம்

விரோதமான தன்மையையுடைய உருவகம் விருபக மாகும்.

விருபகம் = வி + ரூபகம். வி - விரோதம்.

உதாரணம் :

'தண்மதிக்குத் தோலாது தாழ்தடத்து வைகாது
முண்மருவு தாண்மேன் முகிழாது—நண்ணி
இருபொழுதுஞ் செவ்வி யியல்பாய் மலரும்
அரிவை வதனும் புயம்.'

எனவரும்.

இங்கே 'முகம்' தாமரையாக உருவகஞ் செய்யப்பட்ட டது. தண்மதிக்குத் 'தோலாமை' முதலியன தாமரையின் விரோதகுணங்கள்.

க. சமாதானவுருவகம்

ஒரு பொருளை உருவகஞ்செய்து அதனால் வருந் 'தீங் குக்கும் வேறு காரணங் காட்டிச் சமாதானஞ் சொல்லிமுடிப் பது சமாதானவுருவகமாகும்.

சமாதானம் - விரோதமின்மையாக்கல்.

உதாரணம் :

'கைகாந்தன் வாய்குமுதங் கண்ணெய்தல் காரிகையீர்
மெய்வார் தளீர்கொங்கை மென்கோங்கம் — இவ்வனைத்தும்
வன்மைசேர்ந் தாவி வருத்துவது மாதவமொன்
றினமையே யன்றோ வெமக்கு.'

எனவரும்.

இங்கே 'கை', 'வாய்' முதலியன, 'காந்தன்', 'குமுதம்' முதலியனவாக உருவகஞ் செய்யப்பட்ட வாறும், 'இவ்வனைத் தும் வன்மை சேர்ந்தாவி வருத்துவது' எனத் தீங்கு கூறிய வாறும், 'மாதவ மொன்றின்மையே' என வேறொரு காரணங் கூறிச் சமாதானஞ் செய்தவாறும் அறிக.

க௦. உருவகவுருவகம்

முன்னர் உருவகஞ் செய்யப்பட்ட ஒன்றினைப் பின்னர் மற்றொன்றாக உருவகஞ்செய்து கூறுவது உருவகவுருவகமாகும்.

உதாரணம்:

‘கன்னிதன் கொங்கைக் குவடாங் கடாக்களிற்றைப்
பொன்னெடுத்தோட் குன்றே புனைகந்தா—மன்னவரின்
னாகத் தடஞ்சே வகமாக யானனைப்பல்
சோகித் தருளேற் றுவண்டு.’

எனவரும்.

இங்கே ‘கொங்கை’, ‘குவ’டாக உருவகஞ் செய்யப்பட்டவாறும், அது பின்னர்க் ‘களி’றாக உருவகஞ் செய்யப்பட்டவாறும், பிறவும் அங்ஙனம் உருவகஞ் செய்யப்பட்டவாறும் அறிக.

க௧. ஏகாங்கவுருவகம்

* ஒரு பொருளின் உறுப்புக்கள் பலவற்றுள்ளே ஒன்றினை மாத்திரம் உருவகஞ்செய்து கூறுவது ஏகாங்கவுருவகமாகும்.

ஏகாங்கம் - ஒருறுப்பு.

உதாரணம்:

‘காதலனைத் தாவென் றலவுங் கருநெடுங்கண்
ஏதிலனால் யாதென்னு மின்மொழித்தேன் — மாதர்
மருண்ட மனமகிழ்ச்சி வாண்முகத்து வந்த
இரண்டினுக்கு மென்செய்கோ யான்.’

எனவரும்.

இங்கே ‘முக’மென்னும் பொருளினுறுப்புக்க ளாகிய ‘கண்’ ‘மொழி’ என்னும் இரண்டனுள்ளே ‘மொழி’யென்னும் உறுப்புமாத்திரம் உருவகஞ்செய்யப்பட்டது.

க௨. அநேகாங்கவுருவகம்

பலவுறுப்புக்களை உருவகஞ்செய்து கூறுவது அநேகாங்கவுருவகமாகும்.

அநேகாங்கம் - பலவுறுப்பு.

உதாரணம்:

‘கைத்தளிராற் கொங்கை முகிழ்தாங்கிக் கண்ணென்னும்
மைத்தடஞ்சேன் மைந்தர் மனங்கலங்க — வைத்ததோர்
மின்னுளதான் மேக மிசையுளதான் மற்றதுவும்
என்னுளதா நண்பா வினி.’

எனவரும்.

இங்கே ‘கை’ முதலிய பலவுறுப்புக்கள் உருவகஞ் செய்யப்பட்டன. இதுவும், ஏகாங்கவுருவகமும், அவயவ வருவகப் பேதங்கள். அவயவம், உறுப்பு, அங்கம் என்பன ஒருபொருட் கிளவிகள்.

க௩. முற்றுருவகம்

அவயவமும் அவயவியுமாக முற்றும் உருவகஞ் செய்யப்படுவது முற்றுருவகமாகும்.

உதாரணம்:

‘விழியே களிவண்டு மென்னகையே தாது
மொழியே முருகுலாந் தேறல் — பொழிகின்ற
தேமருவு கோதைத் தெரிவை திருமுகமே
தாமரையென் னுள்ளத் தடத்து.’

எனவரும்.

இங்கே அவயவியாகிய ‘முகம்’ ‘தாமரை’ யாகவும், அதன் அவயவங்களாகிய கண் முதலியன ‘வண்டு’ முதலியனவாகவும் உருவகஞ் செய்யப்பட்டவாறறிக.

க௪. அவயவவுருவகம்

அவயவியை உருவகஞ்செய்யாமல் அவயவத்தை மாத்திரம் உருவகஞ் செய்வது அவயவவுருவகமாகும்.

அவயவம் - உறுப்பு.

உதாரணம்:

‘புருவச் சிலைகுனித்துக் கண்ணம்பெ னுள்ளம்
உருவத் துரந்தா ரொருவர் — அருவி

பொருங்கற் சிலம்பிற் புனையல்குற் றேர்மேன்
மருங்குற் கொடிநுடங்க வந்து.'

எனவரும்.

இங்கே 'ஒருவர்' என்னும் அவயவி வாளாவிடப்பட்ட வாறும், 'புருவம்' முதலிய அவயவங்கள் வில்லு முதலியவாக உருவகஞ்செய்யப்பட்டவாறும் அறிக.

கரு. அவயவியுருவகம்

அவயவங்களை உருவகஞ்செய்யாமல் அவயவியை மாத் திரம் உருவகஞ்செய்வது அவயவியுருவகமாகும்.

அவயவி - அவயவத்தினையுடையது.

உதாரணம் :

'வார்புருவங் கூத்தாட வாய்மழலை சோர்த்தசைய
வேரரும்பச் சேந்து விழிமதர்ப்ப — மூரல்
அளிக்குந் தெரிவை வதனும் புயத்தாற்
களிக்குந் தவமுடையேன் கண்.'

எனவரும். இங்கே முகமென்னும் அவயவிமாத்திரம் 'அம் புய'மாக உருவகஞ் செய்யப்பட்டது.

இதுவுமது

நக. உவமையேது வேற்றுமை விலக்கே

அவநதி சிலேடையேன் றவற்றோடும் வருமே

இதன்பொருள் - முற்கூறிய உருவகவணி உவமை முதற் சிலேடையீறாகச் சொல்லப்பட்ட அலங்காரங்களோடு சேர்ந்தும் வரும் என்றவாறு.

கக. உவமவுருவகம்

உவமையோடு கூடிவரும் உருவகம் உவமவுருவகமாகும்.

உதாரணம் :

'மதுமகிழ்ந்த மாதர் வதன மதியம்
உதய மதியமே யொக்கும்—மதிதளர்வேன்

வெம்மை தணிய மதராக மேமிக்குஞ்
செம்மை யொளியாற் றிகழ்ந்து.'

எனவரும்.

இங்கே 'வதனமதியம்' என்னும் உருவகம் 'உதயமதி யமே ஒக்கும்' என உவமையோடு கூடிவந்தவாறறிக.

கஎ. ஏதுவுருவகம்

ஏதுவோடு கூடிவரும் உருவகம் ஏதுவுருவகமாகும்.

ஏது - காரணம்.

உதாரணம்:

'மாற்றத்தாற் கிள்ளை நடையான் மடவன்னந்
தோற்றத்தாற் றண்ணென் சுடர்விளக்கம் — போற்றும்
இயலான் மயிலெம்மை யிரீர்மை யாக்கும்
மயலார் மதர்நெடுங்கண் மான்.'

எனவரும்.

இங்கே 'கிள்ளை' முதலிய உருவகங்கள் 'மாற்றம்' முத லிய ஏதுவோடு கூடிவந்தவாறறிக. பின்வருது மிது.

உதாரணம் :

'தருமன் றண்ணளி யாற்றன தீகையால்
வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனே
அருமை யாலழ கிற்களை யைந்துடைத்
திரும் கன்றிரு மாநில மன்னனே.' (சிந்தாமணி)

எனவரும்.

கஅ. வேற்றுமையுருவகம்

வேற்றுமையோடு கூடிவருவது வேற்றுமையுருவக மாகும்.

உதாரணம் :

'வையம் புரக்குமான் மன்னவரின் கைக்காரும்
பொய்யின்றி வானிற் பொழிகாரும்—கையாம்

இருகார்க்கு மில்லைப் பருவ மிடிக்கும்
ஒருகார் பருவ முடைத்து.

எனவரும்.

இங்கே அரசன் கரத்தினை முகிலாக உருவகஞ் செய்த வாறும், இரண்டற்கும் பருவத்தினால் வேற்றுமை கூறிய வாறும், அதனாற் கரமாகிய முகிற்கு உயர்வு தோன்றிய வாறும் அறிக.

கக. விலக்குருவகம்

விலக்கோடு கூடிவரும் உருவகம் விலக்குருவகமாகும்.

இதனை முதனூலார் 'ஆகேஷ்பருபகம்' என்பர். ஆகேஷ்பம் - தடை.

உதாரணம் :

'வல்லி வதன மதிக்கு மதித்தன்மை
இல்லை புளதே விரவன்றி--எல்லை
விளக்கு மொளிவளர்த்து வெம்மையா லெம்மைத்
துளக்கு மியல்புளதோ சொல்.'

எனவரும்.

இங்கே 'வதனம்' 'மதி'யாக உருவகஞ் செய்யப்பட்ட வாறும், 'இரவன்றி' என்பது முதலவாக விலக்குக் கூறிய வாறுமறிக.

உ௦. அவநுதியுருவகம்

அவநுதியோடு கூடிவரும் உருவகம் அவநுதியுருவகமாகும்.

அவநுதி - உண்மையை மறுத்துரைத்தல்.

உதாரணம் :

'பொங்களக மல்ல புயலே யிவையிவையுங்
கொங்கை யிணையல்ல கோங்கரும்பே--மங்கைகின்
மையரிக்க ணல்ல மதர்வன் டிவையிவையுங்
கையல்ல காந்தண் மலர்.'

எனவரும்.

இங்கே உண்மையாகிய 'அளகம்' முதலியன மறுக்கப் பட்டவாறும், 'புயல்' முதலியனவாக உருவகஞ் செய்யப் பட்டவாறும் அறிக.

உக. சிலேடையுருவகம்

சிலேடையோடு கூடிவரும் உருவகஞ் சிலேடையுருவகமாகும்.

உதாரணம் :

'உண்ணெகிழ்ந்த செவ்வித்தாய்ப் பொற்றோ டொளிவளர
தண்ணெகிழ்ந் தின்பந் தாமலாந்து--கண்ணெகிழ்ந்து
காதல் கரையிறப்ப வாவி கடவாது
மாதர் வதனம் புயம்.'

எனவரும்.

அடிபுயம்

இங்கே 'வதனம்' தாமரையாக உருவகஞ் செய்யப்பட்ட வாறும், 'உண்ணெகிழ்ந்த' என்பது முதலியன 'வதன'த் திற்குந் தாமரைக்குஞ் சிலேடையாய் நின்றவாறும் அறிக.

புறநடை

௩௭. உருவக முவமை யெனுமிரு திறத்தவும்
நிரம்ப வுணர்த்தும் வரம்பில் வாதலிற்
கூறிய நெறியின் வேறுபட வருவன
தேறினர் கோட நெள்ளியோர் கடனே.

இதன்பொருள் - உருவகம் உவமை என்னும் இருவகை யலங்காரங்களும் இவையிவை என முற்றக்கூறு தற்குரிய எல்லையுடையனவல்லவாய் மிகப்பரந்து கிடத்த லால் இங்கே கூறப்பட்ட விதியினின்று வேறுபட வருவன வற்றையும் இவையுமாறறிந்து அமைத்துக் கொள்ளுதல் அறிஞர் கடனாகும் என்றவாறு.

அவ்வாறே அமைக்கப்படுவன சில இங்கே காட்டப்படு கின்றன.

உருவகம்

உதாரணம் :

‘எரி யிரண்டுஞ் சிறகா வெயில்வயிராக்
காருடைய லீலி கழிகாவா — நீர்வண்ணன்
அத்தியூர் வாயா வணிமயிலே போன்றதே
பொற்றேரான் கச்சிப் பொலிவு.’

எனவும்,

‘உருவிளக் கூர்நுதற் றோட்டி
விழிக்கய லொண்கொடிற்றுத்
திருவிளக் காடிமென் றோண்முழ
வாரத் திரட்கவரி

குருவிளக் கோர்முலைக் கும்ப
மயிரொழுக் குக்கொடியென்
றிருவிளக் கெண்மங் கலத்தொடி

உத மாதெதிர் கொண்டனளே.’ (தணிகைப்புராணம்)

எனவும் வருவன. இவை இயைபுருவகத்தில் அமைக்கப்படும்.

உதாரணம் :

‘மலையிற் பயிலா மடமஞ்ஞை வாரி
அலையிற் பிறவா வமுதம் — விலையிட்
டளவாத சித்தில மாராத தேறல்
வளவான் மதர்நெடுங்கண் மான்.’

எனவரும். இது விலக்குருவகத்தில் அமைக்கப்படும்.

உவமை

உதாரணம் :

‘வாராழிக் கலசக் கொங்கை
வஞ்சிபோன் மருங்குலாடன்
தாராழிக் கலசா ரல்குற்
றடங்கடற் குவமை தக்கோய்
பாராழி பிடரிற் றுங்கும்
பாந்தளும் பணியென் றோங்கும்
ஓராழித் தேருங் கண்ட
வுனக்குநா னுரைப்ப தென்னே.’ (இராமாயணம்)

எனவரும். இது புகழ்தலுவமையிலே அமைக்கப்படும்.

இதுவுமது.

நீரு. அன்ன போலேனு மவைமுத லாகிய
சோன்னிலை விளங்குந் தோற்றமு முடைத்தே.

இதன்பொருள் - அன்ன, போல், என்பது முதலாகிய சொற்கள் நிலையாய் விளங்குந் தன்மையையும் அவ்வலங் காரமுடையது என்றவாறு.

‘முதலாகிய’ என்பதனால் ஐயம், துணிபு முதலியவை களை விளக்குஞ் சொற்களுங் கொள்ளப்படும்.

உதாரணம் :

‘காமருதேர் வெய்யோ நெங்குங் கரம்பரப்பித்
தேமரு சோலை மலர்திறக்கும் — தாமரையின்
தொக்க விதழ்விரித்துப் பார்க்குந் தொலைத்திருள்போய்ப்
புக்க புரைகிளைப்பான் போல்.’

எனவரும். இங்கே ‘போல்’ என்னும் உவமச்சொல் வந்தது.

13. ஏதுவணி

நுக. யாதன் றிறத்தினு மிதனினிது விளைந்ததென்
றேதுவிதந் துரைப்ப தேது வதுதான்
காரக ஞாபக மெனவிரு திறப்பும்.

இதன்பொருள் - எத்திறத்தானாவது இதனாலே இது நிகழ்ந்ததென்று காரணம் விதந்து சொல்லப்படுவது ஏதுவணியாகும்; அது காரகம் எனவும், ஞாபகம் எனவும் இருவகைப்படும் என்றவாறு.

ஏது - காரணம்.

சந்திராலோகம் என்னும் அலங்காரகாரர் காரணத்தோடு காரியத்தையுஞ் சேர்த்துச் சொல்லுவது ஏதுவணி என்பர்

காரகவேது

நீள. முதல்வனும் பொருளுங் கருமமுங் கருவியும்
ஏற்பது நீக்கமு மெனவிவை காரகம்.

இதன்பொருள் - முதல்வனும் பொருளும் கருமமும் கருவியுமாகிய இவை, ஏற்பதும் நீக்கமும் என இருவகையாகி வருவன காரகவேதுக்களாம் என்றவாறு.

ஏற்பது - தரிப்பது, ஆக்கம். நீக்கம் - நீக்குவது, அழிப்பது. ஏற்பதை வடநூலார் 'பிரவிருத்தி' என்றும், நீக்கத்தை 'நிவிர்த்தி' என்றுங் கூறுவர். காரகம் - தொழிலை இயற்றுவிப்பது.

க. கர்த்தாகாரகவேது

உதாரணம்:

'எல்லேரீ வையகத் தெண்ணிறந்த வெவ்வுயிர்க்குஞ் சொல்லரிய பேரின்பத் தோற்றியதால் — முல்லைசேர் தாதலைத்து வண்கொன்றைத் தாலைத்து வண்டார்க்கப் பூதலத்து வீழ்ந்த புயல்.'

எனவரும்.

இங்கே 'வீழ்ந்தபுயல்' என்னும் கர்த்தா 'இன்பம் தோற்றியது' எனக் காரகமாய் நின்று 'தாதலைத்தல்', 'தாலைத்தல்' என்னும் ஏதுப் பொருண்மையை விசேடணமாகக் கொள்ளுதலும், இன்பம் தோற்றுதலாகிய ஆக்கத்தை உட்கொண்டு வருதலும் அறிதற்பாலன.

உதாரணம்:

'கனிகொள் பொழிலருவி கைகலந்து சந்தின் பனிவிரலிப் பாற்கதிர்க டோய்ந்து — தனியிருந்தோர் சிந்தை யுடனே யுயிருணக்குந் தென்மலயந் தந்த தமிழ்மா ருதம்.'

எனவரும்.

இங்கே 'தமிழ் மாருதம்' என்னும் கர்த்தா 'உயிருணக்' எனக் காரகமாய் நிற்றலும், 'பொழில் கலத்தல்', 'ருவிகலத்தல்', 'பனிவிரலல்', 'பாற்கதிர்க டோய்தல்' என்னும் ஏதுப்பொருண்மையை விசேடணமாகக் கொண்டு எனவருதலும், 'சிந்தையுடனே யுயிருணக்கும்' அழிவை உட்

உதாரணம்:

'தமனியத் தியன்ற பொற்பிற்
ருவிலா வாவந் தானும்
சிமையநேர் கொங்கை மாதின்
றிகழ்கணைக் காலுந் தூக்கிற்
சமமிது பொருளி தென்றே
தமியனேன் றுணிந்து சிந்தை
அமைவுற வறித நேற்றே
னையமுற் றிவென் யானே.'

(கந்தபுராணம்)

எனவரும். இஃது ஐயவுவமையிலே அமைக்கப்படும்.

உதாரணம்:

'செப்பென்பன் கலச மென்பன்
செவ்விள நீருந் தேர்வன்
துப்பொன்று திரங்கு தென்பன்
சொல்லுவன் றம்பிக் கொம்பைத்
தப்பிந்றிப் பகலில் வந்த
சக்கர வாக மென்பன்
ஒப்பொன்று முலகிற் கானேன்
பலநீனைத் தலைவ னின்னும்.'

(இராமாயணம்)

எனவரும். இது பலபொருளுவமையிலே அமைக்கப்படும்.

இவ்வாறே உருவகத்தினும் உவமையினுமாக வரும் பேதங்கள் அளவிறந்தன. ஆங்காங்கு வருபவைகளை ஆராய்ந்து அநுமானித்துப் பொருத்தி அறிக.

4. தீவகவணி

கூ.அ. குணந்தொழில் சாதி பொருள் குறித் தோருசோல்
ஒருவயி னின்றும் பலவயிற் பொருடரிற்
தீவகஞ் செய்யுண் முவிடத் தியலும்.

இதன்பொருள் - ஒரு சொல் குணம் முதலிய ளான்குணம் யாதேனும் ஒன்றனைக் குறித்து ஒருகவியிலே ஓரிடத்தினின்று பலவிடத்துஞ் சென்று பொருளை விளக்குமாயின், அது தீவகவணியாகும். அது, கவியின் முதல்,

இடை, கடை என்னும் மூன்றிடங்களுள் யாதேனும் ஒன்றிற் பொருந்தி நிற்கும் என்றவாறு.

ஓரிடத்து வைக்கப்பட்ட விளக்கானது 'பலவிடங்களிற் சென்று பொருள்களை விளக்குதல் போல, இதுவும் ஓரிடத்து நின்று பலவிடங்களிலுஞ் சென்று பொருள்களை விளக்குதலாலே தீவகமெனப்பட்டது. 'தீபகம்' என்பது 'தீவகம்' என்றாயிற்று. தீபகம் - விளக்கு.

முதல், இடை, கடை என்னும் மூவிடத்தும் நிற்கல் பற்றி முதனிலைத்தீவகம், இடைநிலைத்தீவகம், கடைநிலைத்தீவகம் எனப்படும். இம் மூன்றனோடுங் குணம் முதலிய நான்குணையுந் தனித்தனி கூட்டப் பன்னிரண்டாகும். முதனிலைக்குணத்தீவகம், முதனிலைத்தொழிற்றீவகம், முதனிலைச்சாதித்தீவகம், முதனிலைப்பொருட்டீவகம் என இவ்வாறே வரும்.

க. முதனிலைக்குணத்தீவகம்

உதாரணம்:

திருநீதின
'சேந்தன வேந்தன்' றிருநெடுங்கண் டெவ்வேந்தர்
வந்து தடந்தோ ளிழிகுருதி — பாய்ந்த
திகையனைத்தும் வீரச் சிலைபொழிந்த வம்பும்
மிசையனைத்தும் புட்குலமும் வீந்தி.'

எனவரும்.

இங்கே செம்மை என்னும் அடியாற்றோன்றிக் குணங்குறித்து முதலிலே நின்ற 'சேந்தன' என்னுஞ் சொல் 'கண்சேந்தன' எனவும், 'திகையனைத்தும் சேந்தன' எனவும், 'அம்பும்சேந்தன' எனவும், 'மிசையனைத்தும்சேந்தன' எனவும், 'புட்குலமும் சேந்தன' எனவும் பல சொற்களோடுஞ் சேர்ந்து பொருள் கொள்ளும்படி நின்று எல்லா வாக்கியங்கட்கும் உபகாரமாயிற்று.

உ. முதனிலைத்தொழிற்றீவகம்

உதாரணம்:

'சரியும் புனைசங்குந் தண்டளிர்போன் மேனி
வரியுந் தனதடஞ்சூழ் வம்பும் — திருமான
ஆரந் தழுவு தடந்தோ ளசளங்கன்
கோரந் தொழுத கொடிக்கு.'

எனவரும்.

இங்கே 'சரியும்' என்னும் வினைச்சொல் முதலினின்று 'சங்கு', 'வரி', 'வம்பு' என்பவற்றோடு சேர்ந்து பொருள் விளக்கிற்று.

ங. முதனிலைச்சாதித்தீவகம்

உதாரணம்:

'தென்ற லநங்கன் றுணையாஞ் சிலகொம்பர்
மன்றற் றலைமகளும் வான்பொருண்மேற் — சென்றவர்க்குச்
சாற்றவிடுந் தூதாருந் தங்கும் பெரும்புலவி
மாற்ற வருவிருந்து மாம்.'

எனவரும்.

இங்கே காற்றின் சாதிசூறித்ததாய் முதலிலே நின்ற 'தென்றல்' என்னும் ஒரு சொல் பல சொற்களோடுஞ் சேர்ந்து பொருள் விளக்கியவாறறிக.

ச. முதனிலைப்பொருட்டீவகம்

உதாரணம்:

'முருகவேன் சூர்மா முதறழந்தான் வள்ளி
புரிமுழன்மேன் மாலே புனைந்தான் — சரணளித்து
மேலாய வாறோர் வியன்சேனை தாங்கினான்
வேலா னிடைகிழித்தான் வெற்பு.'

எனவரும்.

இங்கே பொருள்குறித்து முதலிலே நின்ற 'முருகவேன்' என்னுஞ் சொல் பலசொற்களோடுஞ் சென்று பொருள் விளக்கிற்று.

௫. இடைநிலைக்குணத்தீவகம்

உதாரணம்:

‘எடுத்த நிரைகொணு வென்றலுமே வென்றி
வடித்திலங்கு வைவாளை வாங்கத் — துடித்தனவே
தண்ணூர மார்புந் தடந்தோளும் வேல்விழியும்
எண்ணுத மன்னர்க் கிடம்.’

எனவரும்.

இங்கே ‘துடித்தனவே’ என்பது குணங்குறித்து இடை
நின்ற சொல்.

சு. இடைநிலைத்தொழிற்றீவகம்

உதாரணம்:

‘எடுக்குஞ் சிலைநின் நெதிர்த்தவருங் கோளும்
வடுக்கொண் டொந்துணிய வாளி — தொடுக்கும்
கொடையுந் திருவருளுங் கோடாத செங்கோல்
நடையும் பெரும்புலவர் நா.’

எனவரும்.

இங்கே ‘தொடுக்கும்’ என்பது வினைகுறித்து இடை
நின்ற சொல்.

எ. இடைநிலைச்சாதித்தீவகம்

உதாரணம்:

‘கரமருவு பொற்றொடியாங் காலிற் கழலாம்
பொருவில் புயவலய மாகும் — அரவரைமேல்
நாணு மரற்கு நகைமணிகேர் தாழ்குழையாம்
பூணம் புனைமலை யாம்.’

எனவரும்.

இங்கே ‘அரவு’ என்பது சாதிகுறித்து இடைநின்ற
சொல்.

யு. இடைநிலைப்பொருட்டீவகம்

உதாரணம்:

‘மானமருங் கண்ணண் மணிவயிற்றில் வந்துதித்தான்
தானவரை யென்றுந் தலையழித்தான் — ஆனை-----’

ஒட்டினான் வெங்கலியை யுள்ளத் தினிதமர்ந்து
வீட்டினா னம்மேல் வினை.’

எனவரும்.

இங்கே ‘ஆனைமுகன்’ என்பது பொருள். அஃது இடை
நின்று முன்னும் பின்னுஞ் சென்று சென்று பொருள் விளக்
கிற்று.

சு. கடைநிலைக்குணத்தீவகம்

உதாரணம்:

‘ஒருவ னறிவானு மெல்லா மியாதொன்றும்
ஒருவ னறியா தவனு — மொருவன்
குணனடங்கக் குற்ற முளானு மொருவன்
கணனடங்கக் கற்றானு மில்.’

எனவரும்.

இங்கே ‘இல்’ என்னுங் குணச்சொல் கடையி னின்று
முன்னர்ச் சென்று சென்று பொருள் விளக்கிற்று.

க௦. கடைநிலைத்தொழிற்றீவகம்

உதாரணம்:

‘துறவுளவாச் சான்றோ ரிளிவரவுந் தாய
பிறவுளவா ஆன்றறவா ஆணும் — பறைகறங்கக்
கொண்டா னிருப்பக் கொங்குழையா டெய்வமுமொன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.’

எனவரும்.

இங்கே இறுதியினின்ற ‘வைக்கற்பாற்றன்று’ என்னும்
வினைச் சொல் முன்னர்ச் சென்று சென்று பொருள் விளக்
கிற்று.

கக. கடைநிலைப்பொருட்டீவகம்

உதாரணம்:

‘புறத்தன யூரன நீரன மாவின்
பிறத்தன கொற்சேரி யவ்வே — அறத்தின்

மகளை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டி
முகளை முறைசெய்த கண்.

எனவரும்.

இங்கே 'கண்' என்னும் பொருள் இறுதியினின்று முன்னர்ச் சென்று சென்று பொருள் விளக்கிற்று. பின் வருவது மிது.

* உதாரணம் :

'வானத்தன கடலின்புற வலயத்தன மதிசூழ்
மீனத்தன மிளிர்குண்டல மிதுனத்தன மிடல்வெங்
கானத்தன மலையத்தன திரைசுற்றிய கரியின்
தானத்தன காகுத்தன சரமுந்திய சிரசே.'

(இராமாயணம்)

எனவரும்.

இதுவுமது

கூ. அதுவே,

மாலே விருத்த மோருபொருள் சிலேடையென
நால்வகை யானு நடக்கு மென்ப.

இதன்பொருள் - முற்கூறப்பட்ட தீவகவணீ
யானது மாலே, விருத்தம், ஒருபொருள், சிலேடை என்னும்
நான்குமே கூடியும் வரும் என்றவாறு.

கஉ. மாலேத்தீவகம்

உதாரணம் :

'மனைக்கு விளக்க மடவாண் மடவாள்
தனக்குத் தகைசால் புதல்வர் — மனக்கினிய
காதற் புதல்வற்குக் கல்லியே கல்விதனக்
கோதிற் புகழ்சா லுணர்வு.' (நான்மணிக்கடிகை)

எனவரும்.

இங்கே 'விளக்கம்' என்னுஞ் சொல் மாலேபோலத் தொடர்புடையதாய் எல்லா வாக்கியங்களோடுஞ் சென்று பொருள் விளக்கியவாறறிக.

கங. விருத்ததீவகம்

உதாரணம் :

'வரிவண்டு நாண மதுமல ரம்பாப்
பொருவெஞ் சிலைக்குப் பொலிவும் — பிரிவின்
விளர்க்கு நிறமுடையார் தம்மேன் மெலிவும்
வளர்க்கு மலயா நிலம்.'

எனவரும்.

இங்கே 'மலயாநிலம்' என்பது தீவகமாய் நின்ற சொல் எனவும், 'பொலிவு'க்கு 'மெலிவு' விருத்தம் எனவும் அறிக. விருத்தம் - முரண்.

கசு. ஒருபொருட்டீவகம்

தீவகமாய்நின்ற சொற் சென்று முடிதற்கிடனுன சொற்களெல்லாம் ஒருபொருளானவாய் வருவது ஒருபொருட்டீவகமாகும்.

உதாரணம் :

'வியன்ஞாலஞ் சூழ்திசைக ளெல்லாம் விழுங்கும்
அயலாத் துணைநீத் தகன்றார் — உயிர்பருகும்
விண்கவரும் வேரிப் பொழில்புதைக்கு மென்மயில்கள்
கண்கவரு மீதெழுந்த கார்.'

எனவரும்.

இங்கே தீவகமாய் நின்ற சொல் 'கார்' என்பதெனவும், அது சென்று முடிதற்கிடனாய் ஒருபொருளானவாய் நின்ற சொற்கள் 'விழுங்கும்', 'பருகும்', 'கவரும்', 'புதைக்கும்', 'கவரும்' என்பன எனவும் அறிக.

கரு. சிலேடைத்தீவகம் -

உதாரணம் :

'மான்மருவி வாளரிகள் சேர்ந்து மருண்டுள்ளர்
தான்மறுக நீண்ட தகையனவாம் — கான
வழியு மொருதனிநாம் வைத்தகலு மாதர்
வழியுத் தருமான் மெலிவு.'

எனவரும்.

இங்கே 'வழி', 'விழி' என்பன 'மான்மருவி' என்பது முதலிய சிலேடைவாக்கியங்களோடு சென்று பொருண் முடிந்தவாறாக. இது 'வழி'க்கும் 'விழி'க்குஞ் சிலேடை.

“நால்வகையானும்” என்புழி உம்மையை எச்சமாக்கி வேறு வகையாக வருதலுமுண்டெனவுங் கொள்ளப்படும். அவற்றுட் சில காட்டப்படுகின்றன.

க. உவமாதீவகம்

உதாரணம் :

‘முன்னங் குடைபோன் முடிநா யகமணிபோன்
மன்னுந் திலகம்போல் வாளிரவி — பொன்னகலத்
தங்குங் கவுத்துவம்போ லுந்தித் தடமலர்போல்
அங்க ணுலகனந்தார்த் காம்.’

எனவரும்.

இங்கே ‘இரவி’ என்னுஞ் சொல் நடுவிலே நின்று ‘போல்’ என்பவைகளோடு சென்று முடிந்து உவமையோடு கூடிய தீவகமாயிற்று.

உ. உருவகதீவகம்

உதாரணம் :

‘கானற் கயலாம் வயலிற் கமலமாம்
எனற் கருவினையா மின்புறவின் — மாளும்
கடத்துமேல் வேடர் கடுஞ்சரமா நீங்கிற்
கடத்துமேன் மெல்லியலான் கண்.’

எனவரும்.

இங்கே இறுதியினின்ற ‘கண்’ என்னுஞ் சொல் முன்னர்ச் சென்று சென்று உருவக தீவகமாய் முடிந்தவாறுணர்க.

5. பின்வருநிலை

சு0. முன்வருஞ் சொல்லும் பொருளும் பலவயிற் பின்வரு மென்னிற் பின்வரு நிலையே.

இதன்பொருள் - ஒரு செய்யுளிலே முன்வந்த சொல்லும் பொருளுந் தனித்தனியாயினுங் கூடியாயினும் பலவிடங்களிலே பின் வருமாயின், அது, பின்வருநிலை என்னும் அணியாகும் என்றவாறு.

எனவே சொற்பின்வருநிலை, பொருட்பின்வருநிலை, சொற்பொருட்பின்வருநிலை என மூவகைப்படும் என்பது பெற்றும்.

இதனை முதனுலார் ‘ஆவிருத்தி’ என்பர். ஆவிருத்தி - திரும்பி வருதல்.

க. சொற்பின்வருநிலை

உதாரணம் :

‘மால்கரி காத்தளித்த மாலுடைய மாலேகுழ்
மால்வரைத்தோ ளாதரித்த மாலையார் — மாலிருள்குழ்
மாலையின் மால்கட லார்ப்ப மதன்றெடுக்கு
மாலையின் வாளி மலர்.’

எனவரும்.

இங்கே முன்னர் வந்த ‘மால்’ என்னுஞ் சொல்லே பின்னும் பலவிடங்களில் வந்தது. பின்வருவது மிது.

உதாரணம் :

‘பேர்பரவை பெண்மையினிற் பெரும்பரவை விரும்பல்குல்
ஆர்பரவை யணிதிகழு மணிமுறுவ லரும்பரவை
சீர்பரவை யாயினா டிருவுருவின் மென்சாயல்
ஏர்பரவை யிடைப்பட்ட வென்னாசை யெழுபரவை.’
(பெரியபுராணம்).

எனவரும்.

உ. பொருட்பின்வருநிலை

உதாரணம் :

‘அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முனை முல்லை — மகிழ்ந்துடன்

விண்டன கொன்றை விரிந்த கருவினை
கொண்டன காந்தன் குலை.

எனவரும்.

இங்கே முன்வந்த 'அவிழ்ந்தன' என்பதின் பொருளே
'அலர்ந்தன' என்பது முதலியன வற்றிற் பின்னும் வந்தவா
றுணர்க. பின் வருவது மிது.

உதாரணம் :

'பெருக்கிய குருத்துதி பிறங்குலை நாதம்
அருக்கிய வற்றற்றமா மாடுபுன லோதை
சுருக்கிழுது துய்த்தெழு சுடர்க்கடவுள் சும்மை
இருக்கியன் மறைத்தொளி யெழுந்தவன மெங்கும்.'
(இரகுவமிசம்)

எனவரும்.

இங்கே 'நாதம்' என முன்வந்த சொல்லின் பொருளே
'தமரம்', 'ஒதை', 'சும்மை', 'தொளி' என்பவைகளிற் பின்
னும் வந்தது.

௩. சோற்போருட்பின்வருநிலை

உதாரணம் :

'வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் ரின்புறுவர்
வைகலும் வைகற்றம் வாணண்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.'
(நாலடியார்)

எனவரும்.

இங்கே முன்னர் வந்த 'வைகல்' என்னுஞ் சொல்லும்
அதன் பொருள்களாகிய நாள், கழிதல் என்பனவும் பின்
னரும் வந்தன.

இவ்வலங்காரம் உவமை முதலியவற்றோடு கூடியும்
வரும்.

௧. உவம்ப்போருட்பின்வருநிலை

உதாரணம் :

'செங்கமல நாட்டஞ் செழுந்தா மரைவதநம்
பங்கயஞ் செவ்வாய் பதுமம்போற் — செங்கரங்கள்
அம்போ ருகந்தா ளரவிந்த மாரனார்
தம்போ ருகந்தா டநம்.'

எனவரும்.

௨. உருவகப்பின்வருநிலை

உதாரணம் :

'திருமுகங் கமல மணைவிழி கமலஞ்
செய்யவாய் கமல நித்திலந்தாழ்
வருமலை கமலந் துணைக்கரங் கமலம்
வலம்புரி யுந்திபொற் கமலம்
பெருகிய வல்குன் மணித்தடங் கமலம்
பிடிநடைத் தாள்களுங் கமலம்
உருவவட் கவ்வா ருதலி னன்றே
யுயர்ந்தது பூவினுட் கமலம்.'
(தணிகைப்புராணம்)

எனவரும்.

6. முன்னவிலக்கணி

சுக. முன்னத்தின் மறுப்பினது முன்ன விலக்கே
மூவகைக் காலமு மேலிய தாகும்

இதன்பொருள் - குறிப்பினாலே ஒன்றினை மறு
த்து மேன்மை தோன்றச் சொல்லுவது முன்னவிலக்கு என்
னும் அணியாகும்; அஃது இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்
னும் முக்காலங்களையும் பற்றி வருதலுடையதாகும் என்ற
வாறு.

முன்னம் - குறிப்பு. விலக்கு - தடை.

இதனை முதனூலார் 'ஆக்கேபம்' என்பர். ஆக்கேபம் -
தடை.

க. இறந்தகாலவிலக்கு

உதாரணம் :

‘பாலன் நனதுருவா யேழுலகுண் டாலிலையின்
மேலன்று கண்டியின்றாய் மெய்யென்பர் — ஆலன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலெழு குன்றெடுத்தாய் சொல்.’ (பொய்கையாரந்தாதி)

எனவரும்.

இங்கே பண்டைக்காலத்திலே வீட்டுணுமூர்த்தி ஆலிலையிலே நித்திரைகொண்டார் என்னுங் காரியத்தினை ‘ஆலன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ’ என்பது கொண்டு அசம்பவம் என்பது தோன்றக் குறிப்பினால் விலக்கியவாறறிக.

உ. நிகழ்காலவிலக்கு

உதாரணம் :

‘மாதர் நுழைமருங்கு நோவ மணிக்குழைசேர்
காதின் மிசைசீலங் கைபுனைவீர் — மீதுலவு
நீணீல வாட்க னெடுங்கடையே செய்யாவோ
நாணிலஞ் செய்யு நலம்.’

எனவரும்.

இங்கே காதிற்கு நீலோற்பலப்பூச்செய்யும் அழகினைக் கடைக்கண்தானே செய்யும் என்று நீலோற்பலப்பூவணிதலை அணியும் போதே குறிப்பினால் விலக்கியவாறுணர்க.

ங. எதிர்காலவிலக்கு

உதாரணம் :

‘முல்லைக் கொடிநுடங்க மொய்காந்தள் கைகுலைப்ப
எல்லையினவண் டெழுந்திரங்க — மெல்லியன்மேற்
நீவாய் நெடுவாடை வந்தாற் செயலறியேன்
போவா யொழிவாய் பொருட்கு.’

எனவரும்.

இங்கே ‘நெடுவாடை வந்தாற் செயலறியேன்’ என வருங்காலசம்பவங் கூறிப், பிரிந்து செல்லலைக் குறிப்பாய் விலக்கியவாறறிக.

விலக்கணிவகை

சஉ. சுதுவே,

பொருள்குணங் காரணங் காரியம் புணரும்.

இதன்பொருள் - அவ் விலக்கலங்காரம் பொருள் குணம், காரணம், காரியம் என்பவைகளோடு புணர்ந்தும் வரும் என்றவாறு.

ச. பொருள்விலக்கு

உதாரணம் :

‘கண்ணு மனமுங் கவர்ந்தவ ளாடிடமென்
றண்ண லருளு மடையாளம் — தண்ணிழலின்
சுற்றெல்லை கொண்மிலவுஞ் சோதித் திரளல்லான்
மற்றில்லை காணும் வடிவு.’

எனவரும்.

இங்கே தலைவியின் வடிவைச் சிறந்ததென்று கருதிய ஒரு நாயகனால் அவ்வடிவிலுள்ள ஒளியை நிலை பெறுத்தி அதற்கிடனுள்ள வடிவமென்னும் பொருள் விலக்கப்பட்ட வாறுணர்க.

ரு. குணவிலக்கு

உதாரணம் :

‘மாதர் துவரிதழ்வாய் வந்தென் னுயிர்கவருஞ்
சீத முறுவ லறிவழிக்கும் — மீதுலவி
நீண்ட மதர்விழியென் னெஞ்சங் கிழித்துலவும்
யாண்டையதோ மென்மை யிவர்க்கு.’

எனவரும்.

இங்கே ‘உயிர் கவர்தல்’, ‘அறிவழித்தல்’ முதலிய வன் செயல்கள்பற்றி ‘மென்மை’ என்னுங் குணம் இவர்க்குல்லை என விலக்கப்பட்டவாறறிக.

க. காரணவிலக்கு

உதாரணம்:

‘மதாரிக் கண்சிவப்ப வார்புருவங் கோட
அதரந் துடிப்ப வணிகேர் — நுதல்வியர்ப்ப
நின்பா னிகழ்வனகண் டஞ்சாதா லென்னெஞ்சம்
என்பாற் றவறினமை யால்.’

எனவரும்.

இங்கே அஞ்சுதலாகிய காரியந் தோன்றாமையால் அத
னையுளதாக்குங் ‘கண்சிவத்தல்,’ ‘புருவங்கோடல்’ முதலிய
காரணங்கள் விலக்கப்பட்டன.

எ. காரியவிலக்கு

உதாரணம்:

‘மன்னவர் சேயர் மயிலகலி யாடலும்
பொன்னலருங் கொன்றையும் பூந்தளவின் — மென்மலரும்
மின்னுயிரா நீண்டுகிலு மெய்யென்று கொள்வதேல்
என்னுயிரோ வின்னு முளது.’

எனவரும்.

இங்கே நாயகர் பிரிந்து சேய்மையிடத்தராகத் தனித்
திருக்குந் தலைவி தனக்குக் கார்காலவரவு மரணகாரணமாக
வும் ‘என்னுயிரோ வின்னுமுளது’ என்றமையான் மரண
மாகிய காரியம் விலக்கப்பட்டது.

இதுவுமது

சுந. வன்சொல் வாழ்த்துத் தலைமை யிகழ்ச்சி
துணைசேயன் முயற்சி பரவச முபாயம்
கையற லுடம்படல் வெகுளி யிரங்கல்
ஐய மென்றங் கறிந்தனர் கோளலே.

இதன்பொருள் - வன்சொல்விலக்கு முதல் ஐய
விலக்கிற்கு இங்கே சொல்லப்பட்டவைகளும் அவ்வணியின்
வகைகள் என அறிந்து கொள்க என்றவாறு.

அ. வன்சொல்விலக்கு

உதாரணம்:

‘மெய்யே பொருண்மேற் பிரிதியேல் வேறெரு
தையலை நாடத் தருகினக்கு — நெய்யிலேவெல்
வள்ளல் பிரிவற்றம் பார்த்தெங்கள் வாழ்நாளைக்
கொள்ள வழலுமாய் கூற்று.’

எனவரும்.

இங்கே பிரிந்தவுடன் இறந்துவிடுவோம் என்பது
தோன்ற ‘வேறெரு தையலை நாடத்தரும்’ எனவும், இயமன்
பிரியுஞ்சமயம் பார்த்துத்திரிவான் எனவும் வன்சொற் கூறிச்
செலவு விலக்கியவாறறிக. பின்வருவது மிதுபோலும்.

உதாரணம்:

‘என்னொடு சொல்லுக் செல்லாமை யுண்டெனி னீரமதி
தன்னொடு மல்கு சடையாளர் வெங்கைத் தடஞ்சிலம்பிற்
பொன்னொடு சொல்லுக் கீரின் செலவைப் பொருணினைந்து
முன்னொடு பின்னு மிழப்பான் கருதிய முன்னவனை.
(வெங்கைக்கோவை)

எனவரும்.

இங்கே ‘முன்’ ‘பின்’ என்றது அறத்தையும், இன்பத்
தீனையும்.

க. வாழ்த்துவிலக்கு

வாழ்த்துக் கூறித் தன்னிலைமையையுங் குறிப்பித்து
விலக்குவது வாழ்த்து விலக்காகும்.

உதாரணம்:

‘செல்லு நெறியனைத்துஞ் சேம நெறியாக
மல்கு நிதியம் வளஞ்சிறக்க — வெல்லும்
அடற்றேர் விடலை யகன்றுறைவ தாங்கோர்
இடத்தே பிறக்க வியாம்.’

எனவரும்.

இங்கே ‘ஆக’, ‘மல்கு’, ‘சிறக்க’ என்று வாழ்த்தி
‘விடலை யகன்றுறைவ தாங்கோர் இடத்தே பிறக்க’ என்பத

னால் மரணம் சம்பவிக்கும் என்பது பெறப்படக் கூறிச் செல்லுதலை விலக்கியவாறுணர்க.

க0. தலைமைவிலக்கு

தலைமையாகிய சுவாதீந நிலைமை தோன்றுமாறு சொல்லி விலக்குவது தலைமைவிலக்காகும்.

உதாரணம்:

‘பொய்ம்மை நெறிதீர் பொருளு மிகப்பயக்கும்
எம்முயிர்க்கு மேது மிடரில்லை — வெம்மைதீர்ந்
தேச வினிய நெறியணிய வென்றாலும்
போக லொழிவாய் பொருட்கு.’

எனவரும்.

இங்கே ‘எம்முயிர்க்கு மேதுமிடரில்லை’ என்பதனாலே சுவாதீந நிலைமை தோன்றுமாறறிக.

கக. இகழ்ச்சிவிலக்கு

காரியத்திற்குரிய காரணத்தை இகழ்ந்து விலக்குவது இகழ்ச்சி விலக்காகும்.

உதாரணம்:

‘ஆசை பெரிதுடையே மாருயிர்மே லப்பொருண்மேல்
ஆசை சிறிது மடைவிலமால் — தேச
வழுவா நெறியின் வருபொருண்மே லண்ணல்
எழுவா யொழிவா யினி.’

எனவரும்.

இங்கே ‘அண்ணலே, நீ செல்க அல்லது தவிர்க’ என்ற ளாயினும் ‘நின் செலவால் உயிரிழப்பேம்; உயிர்மேலன்றிப் பொருண்மேல் எமக்கு விருப்பில்லை’ என்பதனால் செல்லு கைக்குக் காரணமான பொருளை இகழ்ந்து கூறிச் செல்லுதலை விலக்கியவாறறிக.

கஉ. துணைசெயல்விலக்கு

உதாரணம்:

‘விளைபொருண்மே லண்ணல் விரும்பினையே லீண்டெங்
கினையழுகை கேட்பதற்கு முன்னே — விளைதேன்
புடையுறு பூந்தார்ப் புனைகழலாய் போக்குக்
கிடையுறு வாராம லேகு.’

எனவரும்.

இங்கே செல்லுகைக்குத் துணை செய்வார் போலக் கூறி னும் ‘ஈண்டெங் கினையழுகை கேட்பதற்கு’ என்பதனால் இறந்துபடுவேம் என்பது தோன்றச் சொல்லிச் செல்லுதலை விலக்கியவாறுணர்க.

கங. முயற்சிவிலக்கு

உதாரணம்:

‘மல்லணிந்த தோளா யிதென்கொலோ வான்பொருண்மேற்
செல்க விரைந்தென் றுளந்தெளிந்து — சொல்லுதற்கே
என்று முயல்வல்யா னேகனீ யென்றிடையே
தோன்றுகின்ற தென்வாயிற் சொல்.’

எனவரும்.

இங்கே ‘நீ விரும்பியவாறே செல்க, எனச் சொல்ல முயன்றும், அநர்த்தங் குறிப்பதாய்ச் செல்லற்க என்னுஞ் சொல் என்வாயிற் றோன்றுகின்றது’ என்று முயற்சி தோன் றக் கூறி விலக்கியவாறுணர்க.

கசு. பரவசவிலக்கு

உதாரணம்:

‘செல்கை திருவுளமேல் யானறியேன் நேங்கமழ்தார்
மல்லகலந் தங்கு மதர்வியின் — மெல்லிமைகள்
நோக்கு விலக்குமே னோவா ளிவன்காதல்
போக்கி யகல்வாய் பொருட்கு.’

எனவரும்.

இங்கே பிரிந்து செல்ல விரும்பிய தலைவனை நோக்கி ‘நின்மார்பையே பார்த்து நிற்கும் விழிகளை இமை மறைக்கு

மாயின்; அதனால் வருந்துமியல்புடைய இவள் காதலை நீக்கியே செல்க' எனத்தன் வசமின்றிக் காதலின் வசமாய் நிற்றலாகிய பரவசங் கூறி விலக்கியவாறறிக.

கரு. உபாயவிலக்கு

உதாரணம்:

‘இன்னுயிர் காத்தளிப்பாய் நீயே யிளவேனின்
மன்னவனுங் கூற்றுவனும் வந்தணைந்தால் — அன்றோ
தமக்கெம்மைத் தோன்றாத் தகையதோர் விஞ்சை
எமக்கின் றறள்புரிந்தே யேகு.’

எனவரும்.

இங்கே ‘காமநோயினின்றும் எம்மைக் காக்கும் நீ, காமனுக்கும் யமனுக்கும் வெளிப்படாதிருக்கத்தக்க ஒரு வித்தையை உதவிச் செல்க’ எனக்கூறி அவ்வாறாய வித்தையாகிய உபாயமின்மை காரணமாக விலக்கியவாறறிக.

கக. கையறல்லிலக்கு

கையறல் தோன்றக் கூறி விலக்குவது கையறல் விலக்காகும்.

கையறல் - செய்யாதொழிந்த வினைகளுக்கு வருந்துதல். இதனை முதனூலார் ‘அநுசயாக்கேபம்’ என்பர். அநுசயம் - வினையொழிந்தயர்தல்.

உதாரணம்:

‘வாய்த்த பொருள்வினைத்த தொன்றில்லை மாதவமே
ஆத்த வறிவில்லை யம்பலத்துக் — கூத்துடையான்
சீலஞ் சிறிதேயுஞ் சிந்தியேன் சென்றொழிந்தேன்
காலம் வறிதே கழித்து.’

எனவரும்.

இங்கே ‘பொருள் தேடப்படவில்லை; அறிவு தேடப்படவில்லை; அம்பலக்கூத்தனையுஞ் சிந்திக்கவில்லை; வாழ்நாளை வீணாகக் கழித்தேன்’ எனக் கையறல் தோன்றக் கூறி அவை இனிச் செய்தற்குரியவாகா என விலக்கப்பட்டவாறறிக.

கஎ. உடன்படல்லிலக்கு

உதாரணம்:

‘அப்போ தடுப்ப தறியே னருள்செய்த
இப்போ திவரு மிசைகின்றான் — தப்பில்
பொருளோ புகழோ தரப்போவீர் மாலை
இருளோ நிலவோ வெழும்.’

எனவரும்.

இங்கே ‘இப்போதிவரு மிசைகின்றான்’ என்பதனால் உடன்பாடு தோன்றக் கூறி ‘மாலை இருளோ நிலவோ வெழும்’ ‘அப்போ தடுப்ப தறியேன்’ என்பனவற்றால் ‘நீ பிரியின் மயக்கம் மிகுந்திறப்பான்’ என்பது தோன்றக் கூறிச் செலவை விலக்கியவாறறிக.

கஅ. வெகுளிலிலக்கு

உதாரணம்:

‘வண்ணங் கருக வளைசரிய வாய்புலா
எண்ணந் தளர்வே மெதிர்தின்று — கண்ணின்றிப்
போதல் புரிந்து பொருட்காதல் செய்வீரால்
யாதும் பயமிலேம் யாம்.’

எனவரும்.

இங்கே தலைவன் பிரியின் வண்ணங் கருகுதல் முதலிய நிகழ் எதிர்தின்று ‘யாதும் பயமிலேம் யாம்’ என்றதனால் வெகுளிதோன்றக் கூறி விலக்கியவாறறிக.

ககூ. இரங்கல்லிலக்கு

உதாரணம்:

‘ஊச ரெழிலிழக்கு மொப்பு மயிலிழக்கும்
வாசஞ் சூனையிழக்கும் வள்ளலே — தேசு
பொழிலிழக்கு நானையெம் பூங்குழலி நீங்க
எழிலிழக்கு மந்தோ விவண்.’

எனவரும்.

இங்கே 'வள்ளலே, நின் பிரிவால் இத்தலைவியின் உயி ரிழக்க ஊசல் முதலியனவும் தொழின் முதலியன இழக்கும்' என இரக்கந் தோன்றக் கூறிச் செல்லுகை விலக்கியவாற்றிக. பின்வருவது மிது.

உதாரணம் :

'இறத்த னீசெயி னுய்யுமீ தொன்றுமே னையவாம்
பிறத்த லாகிய வுயிரொலார் துயருறல் பெரிதால்
அறத்து நேரிஃ தாய்ந்துனர் பெரிதம ராடும்
மறத்து மாருயி ரடாதுவென் கண்டிடும் வழக்கோய்.'
(இரகுவமிசம்)

எனவரும்.

௨௦. ஐயவிலக்கு

உதாரணம் :

'மின்னோ பொழிலில் விளையாடு மிவ்வுருவம்
பொன்னோ வெனுஞ்சணங்கிற் பூங்கொடியோ — என்னோ
திசையுலவுங் கண்ணுந் திரண்முலையுந் தோளும்
மிசையிருளுந் தாங்குமோ மின்.'

எனவரும்.

இங்கே 'மின்னோ,' 'கொடியோ' என்னும் ஐயம், 'கண்' முதலியவைகளை 'மின் தாங்குமோ' என்பதனால் விலக்கப் பட்டவாற்றிக.

இதுவுமது

சச. வேற்றுப்பொருள் சிலேடை யேதுவேன் நின்னவை
மேற்கு றியற்கையின் விளங்கித் தோன்றும்.

இதன்பொருள் - வேற்றுப்பொருள்வைப்பு, சிலே டை, ஏது எனப்பட்ட இவ்வலங்காரங்கள் மேற்கூறப் பட்ட இயல்புடைய விலக்கலங்காரம் போலவுந் தோன்றும். என்றவாறு.

௨௧. வேற்றுப்பொருள்வைப்புவிடக்கு

உதாரணம் :

'தண்கலிகை யாலுலகந் தாங்கு மஃபாயன்
வெண்கலிகைக் குள்ளடங்கா வேந்தில்லை — எங்கும்
மதியத் துடனிரவி வந்தலவும் வானிற்
பொதியப் படாத பொருள்.'

எனவரும்.

இங்கே விலக்கு வேற்றுப்பொருள் வைப்போடு சேர் ந்து வந்தவாற்றிக.

௨௨. சிலேடைவிலக்கு

உதாரணம் :

'அம்போ ருகஞ்செற் றமுத மயமாகி
வம்பார் முறுவ லொளிவளர்க்க — இம்பர்
முகைமதுவார் கோதை முகமுண் டிலகின்
மிகைமதியும் வேண்டுகோ வேறு.'

எனவரும்.

இங்கே விலக்குச் சிலேடையோடு கூடிவந்தது. இது முகத்திற்குஞ் சந்திரனுக்குஞ் சிலேடை.

௨௩. ஏதுவிலக்கு

உதாரணம் :

'பூதலத்து ளெல்லாப் பொருளும் வறியராய்க்
காதலித்தார் தாமே கவர்தலால் — நீதி
அடுத்துயர்ந்த கீர்த்தி யஃபாயா யார்க்குங்
கொடுத்தியெனக் கொள்கின் றிலேம்.'

எனவரும்.

இங்கே 'தாமே கவர்தலால்' என்னும் ஏதுவினால் 'கொடுக்கின்றயெனக் கொள்ளுதல்' விலக்கப்பட்டது. இத் தனால் பெருங்கொடையாளன் என்பதும் பெறப்படுகின்றது. காரணவிலக்குக்கும் இதற்கும் பேதம் யாதோவெனின்;

காரணவிலக்குக் காரணத்தையே விலக்குவதெனவும், இது காரணத்தால் விலக்குவதெனவும் அறிக.

7. வேற்றுப்பொருள்வைப்பணி

சரு. முன்னோன்று தொடங்கி மற்றது முடித்தற்குப் பின்னோரு பொருளை யுலகறி பேற்றி ஏற்றிவைத் துரைப்பது வேற்றுப்பொருள் வைப்பே.

இதன்பொருள் - யாதேனுஞ் சொல்லும்படி தொடங்கிய பொருளை ஒரு தன்மையோடு சொல்லி அதனைச் சாதிக்கும்பொருட்டு வலியுடைய மற்றொரு பொருளை உலகறிந்த அத்தன்மையை ஏற்றிவைத்துச் சொல்லுவது வேற்றுப்பொருள்வைப்பு என்னும் அணியாகும் என்றவாறு.

சிறப்புப்பொருளை உறுதிப்படுத்தி முடித்தற்குப் பொதுப் பொருளும், பொதுப்பொருளை உறுதிப்படுத்தி முடித்தற்குச் சிறப்புப் பொருளுமாக இருபொருளும் இருவாக்கியத்திற் சொல்லப்படுவது வேற்றுப்பொருள்வைப்பு என்பாருமுளர். இதனை முதலாலார் 'அர்த்தாந்தரநியாசம்' என்பார். அர்த்தம் - பொருள். அந்தரம் - வேறு. நியாசம் - வைப்பு.

வேற்றுப்பொருள்வைப்பணிவகை

சக. முழுவதுஞ் சேற லொருவழிச் சேறல் முரணித் தோன்றல் சிலேடையின் முடித்தல் கூடா வியற்கை கூடு மியற்கை இருமை யியற்கை விபரீதப் படுத்தலென்றின்னவை யெட்டே மதன தியல்பே.

இதன்பொருள் - முழுவதுஞ் சேறல் என்பது முதல் விபரீதப்படுத்தல் என்பதீராகவுள்ள இவ்வெட்டும் அவ்வேற்றுப்பொருள்வைப்பு என்னும் அணியின் வகையாகும் என்றவாறு.

க. முழுவதுஞ்சேறல்

வேறுக வைக்கப்படும் பொருள் எங்குஞ் சென்று வியாபித்தலுடையது முழுவதுஞ்சேறலாகும்.

முழுவதுஞ் சேறல் - எங்குஞ்சென்று நிறைதல்.

உதாரணம் :-

'புறந்தந் திருளிரியப் பொன்னேமி யுய்த்துச் சிறந்தவொளி வளர்க்குந் தேரோன் - மறைந்தான் புறவாழி சூழ்ந்த புவனத்தே தோன்றி இறவாது வாழ்கின்றார் யார்.'

எனவரும்.

இங்கே பின்னிரண்டடியினும் சொல்லப்பட்ட பொருள் எல்லாரும் இறப்பார் என எங்குஞ் சென்று வியாபித்து முழுவதுஞ் சேறலாயினவாறும், அது பொதுப்பொருளாய் நின்று முன்னீரடியினுஞ் சொல்லப்பட்ட சிறப்புப் பொருளாகிய சூரியனது இறந்துபடுகையைப் பொதுப்பொருளாக நின்று உறுதிப்படுத்தியவாறும், இறந்துபடுகை உலகறி பெற்றியாயவாறும் அறிக. பின்வருவது மிது.

உதாரணம் :-

'குருளை மான்பிணித் திளஞ்சிறு ருர்ந்திடுங் கொடித்தேர் உருளை யொண்பொனை மணித்தலங் கவர்ந்துகொண் டிறுவ வெருளின் மாக்களை வெறுப்பதென் முனிவரும் விழைவார் பொருளி னொசையை நீக்கினர் யாவரே புவியில்.'

(கந்தபுராணம்)

எனவரும்.

உ. ஒருவழிச்சேறல்

வேறுக வைக்கப்படும் பொருள் எங்குஞ் சென்று வியாபியாது சிலவிடத்து மாத்திரஞ் சென்று வியாபித்தலுடையது ஒரு வழிச்சேறலாகும்.

ஒருவழி - சிலவிடம்.

உதாரணம் :

‘எண்ணும் பயன்றாக்கா தியார்க்கும் வரையாது
மண்ணுலகில் வாம னருள்வளர்க்குந் — தண்ணுந்தேன்
பூத்தளிக்குந் தாராய் புகழாளர்க் கெவ்வயிருங்
காத்தளிக்கை யன்றோ கடன்.’

எனவரும்.

இங்கே முன்னர்ச் சொல்லப்பட்ட சிறப்புப்பொருளைப்
பின் வேறாக வைக்கப்பட்ட பொதுப்பொருள் பிரமாணப்
படுத்தியவாறும், அது, புகழாளராகிய சிலரிடஞ் சென்று
ஒருவழிச் சேரலாயினவாறும் அறிக. பின்வருவது மிது.

உதாரணம் :

‘பளிக்கறை யன்னதோர் பகைர்ப் பாங்கினுந்
தளிர்ப்புறு செறுவினுந் தவறற் றேருவார்
தெளிப்பவ ரின்மையி னெறியிற் சென்றிலர்
களிப்பவர் தமக்குமோர் கதியுண் டாகுமோ.’
(கந்தபுராணம்)

எனவரும்.

௩. முரணித்தோன்றல்

மாறுபட்டித் தோன்றும் இயல்புடையதாய் வேற்றுப்
பொருள் முரணித்தோன்றலாகும்.

உதாரணம் :

‘வெய்ய குரற்றோன்றி வெஞ்சினவே றுட்கொளினும்
பெய்ய முகிறன்னைப் பேணுவரால் — வையத்
திருள்பொழியுங் குற்றம் பலவரினும் யார்க்கும்
பொருள்பொழிவார் மேற்றே புகழ்.’

எனவரும்.

இங்கே ‘முகி’விடத்துள்ள முழக்கத்திற்கும் இடியேற்
பிற்கும் அதனைப் பேணுதலும், கொடுப்பாரிடத்தே ‘குற்ற’
மிருத்தற்குப் ‘புக’மும் முரணமெனவுணர்க.

௪. சிலேடையின்முடித்தல்

வாயிலாக முன் வைத்த பொருளை உறுதிப்
படுத்தி முடிப்பது சிலேடையின் முடித்தலாகும்.

உதாரணம் :

‘எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த
முற்றிழையாள் வாட முறுவலிக்கும் — முற்றும்
முடியாப் பரவை முழங்குலகத் தென்றுங்
கொடியார்க்கு முண்டோ குணம்.’

எனவரும்.

இங்கே ‘எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த
முற்றிழையாள் வாட முறுவலிக்கும்’ என்பது சிறப்புப்
பொருள். ‘கொடியார்க்குமுண்டோ குணம்’ என்பது இதனைச்
சாதித்து முடித்த பொதுப்பொருள். ‘கொடியார்’ என்பது
இழிவு பற்றிக் கொடிக்கும் கொடுமைபுடையவருக்கும் சிலே
டையாய் நின்றது. பின்வருவது மிது.

உதாரணம் :

‘கல்லென் பேரிசைப் புனன்மழை
பொழிதலாற் கானத்
தொல்லும் பேரழல் யாவையு
மிமைப்பினி லொளித்த
வெல்லுந் தீஞ்சல மருவுமித்
காருக்கு வியன்பார்
செல்லுங் காலையி லங்கண்வீற்
றிருப்பரோ தீயோர்.’

எனவரும்.

௫. கூடாவியற்கை

இயல்புக்கு மாறாக ஒன்றற்குச் சொல்லப்பட்ட தன்மை
யின் வைக்கும் பொருளான் முடிக்கப்படுவது கூடாவியற்கை
யாகும்.

கூடாவியற்கை - இயைபில்லாத தன்மைபுடையது.

உதாரணம்:

‘ஆர வடமு மதிசீத சந்தனமும்
நர நிலவு மெரிவிரியும் — பாரிற்
றுதிவகையான் மேம்பட்ட தப்புரவுந் தத்தம்
விதிவகையான் வேறு படும்.’

எனவரும்.

இங்கே முத்துமலை, சந்தனம், நிலவு என்பவைகளிலே
எரி விரிதல் இயல்புக்கு மாறானதன்மை. இது ‘தத்தம் விதி
வகையான் வேறுபடும்’ எனப் பின் வைக்கப்பட்ட பொரு
ளான் முடிக்கப்பட்டது. பின்வருவது மிது.

உதாரணம்:

‘கொஞ்சுகிளி யன்னமொழி குமுதவித முமுதால்
எஞ்சின நராதிபதி யீதொரு வியப்போ
அஞ்சதரு தீவினையி னூலமுது நஞ்சாம்
நஞ்சமமு தாமுரிய நல்வினையின் மாதோ.’ (பாரதம்)

எனவரும்.

க. கூடுமியற்சை

ஒன்றற்குப் பொருத்தமுள்ளதாகச் சொல்லப்பட்ட
தன்மை பின் வரும் பொருளாலே முடிக்கப்படுவது கூடுமியற்
கையாகும்.

உதாரணம்:

‘பொய்யுரையா நண்பா புனைதேர் நெறிநோக்கிக்
கைவளைசோர்ந் தாவி கரைந்துருவார் — மெய்வெதும்பப்
பூத்தகையுஞ் செங்காந்தன் பொங்கொலிநீர் ஞாலத்துத்
தீத்தகையார்க் கீதே செயல்.’

எனவரும்.

இங்கே தலைவருடைய தேர் வழிபார்த்து வருந்துவா
ருடைய சரீரம் வெதும்பும்படி ‘காந்தன்’ பூத்துக் கிளரும்
என்னுஞ் சிறப்புப் பொருள் ‘தீத்தகையார்க் கீதே செயல்’
என்னும் பொதுப்பொருளாற் சாதிக்கப்பட்டது. ‘தீத்தகை
யார்க்கு’ வெதும்பச்செய்தல் கூடுமியற்கையாகும். பின்வரு
வது மிது.

உதாரணம்:

‘சேனம் வெம்பணி யொண்புரு விரலைமான் செந்நாய்
யானை யாதிக ளவ்வனத் திருக்கவு மாவி
போன தில்லையா லங்கியிற் றேன்றிய பொருள்கள்
மேனி கன்றுவ தன்றியே விளியுமோ வதனாள்.’
(கந்தபுராணம்)

எனவரும்.

எ. இருமையிற்கை

பொருத்தமுடைமை, பொருத்தமின்மை என்னும் இரு
தன்மையையும் ஒருங்குகூறி வேற்றுப்பொருளான் முடிப்
பது இருமையிற்கையாகும்.

உதாரணம்:

‘கோவலர்வாய் வேயங்குழலே யன்றிக் குரைகடலுங்
கூவித் தமியோரைக் கொல்லுமால் — பாவாய்
பெரியோரும் பேணாது செய்வரே போலுஞ்
சிறியோர் பிறர்க்கியற்றுந் தீங்கு.’

எனவரும்.

இங்கே வேயங்குழற்குக் கூடு மியற்கையும், கடலுக்
குக் கூடா மியற்கையுமாயுள்ள கொல்லுந்தன்மை பின் வாக்கி
யப் பொருளாற் சாதிக்கப்பட்டது.

அ. விபரீதப்படுத்தல்

இயற்கைக்கு மாறாய் விபரீதமாகச் சொல்லப்பட்ட
பொருள் பின் சொல்லப்படும் பொருளாற் சாதிக்கப்படுவது
விபரீதப்படுத்தலாகும்.

உதாரணம்:

‘தலையிழந்தா நெவ்வயிருந் தந்தான் பிதாவைக்
கொலைபுரிந்தான் குற்றங் கடிந்தான் — உலகில்
தனிமுதன்மை பூண்டொந்தோர் வேண்டுவரேற் றப்பாம்
வினையும் விபரீத மாம்.’

எனவரும்.

அஅ

தண்டியலங்காரம்

இங்கே 'தலையிழந்தவன்' சிருட்டித்தான் என்பதும், 'பிதா'வைக் கொன்றவன் குற்றத்தினிங்கினான் என்பதும் விபரீதப்பொருள். அது பின் சொல்லப்பட்ட பொருளாற் சாதிக்கப்பட்டது.

காரணத்தாற் காரியமும், காரியத்தாற் காரணமும் நாட்டப்படுவதும் இவ்வலங்காரம் என்பாருமுளர். அவையெல்லாம் இங்கே அடங்கும்.

8. வேற்றுமையணி

சள. கூற்றினுங் குறிப்பினு மொப்புடை யிருபொருள் வேற்றுமைப் படவரின் வேற்றுமை யதுவே.

இதன்பொருள் - கூற்றினாவது குறிப்பினாவது ஒப்புடைய இருபொருள்கள் தம்முள்ளே வேறுபாடு தோன்ற வருமாயின், அது வேற்றுமையென்னும் அணியாகும் என்றவாறு.

இங்கே 'கூற்'மென்றது ஒப்புடைய இருபொருட்கண்ணுமுள்ள பொதுத்தன்மையைச் சொற்களால் வெளிப்படையாக அறிவித்தலை எனவும், 'குறிப்'பென்றது அதனைத் தொடர்ந்து ஊகித்தறிய நின்றலை எனவும் அறிக.

இதனை முதனூலார் 'வியதிரேகம்' என்பர். சாகித்திய தர்ப்பணகாரர் உபமானத்தினின்றும் உபமேயத்திற்கு உயர்வாவது தாழ்வாவது தோன்றச் சொல்வது வேற்றுமை என்பர்.

இவ்வேற்றுமை சமமும் உயர்வுந் தாழ்வுந் தோன்றவரும்.

க. ஒருபொருள்வேற்றுமைச்சமம்

சமமுடைய இருபொருள்களுள்ளே ஒன்றற்குச் சொல்லும் பேதத்தினால் இரண்டுஞ் சமமாகப் பேதமுறுவது ஒரு பொருள் வேற்றுமைச் சமமாகும்.

உதாரணம் :

'அனைத்துலகுஞ் சூழ்போ யரும்பொருள் கைக்கொண்டினைத்தளவைத் தென்றற் கரிதாம் — பனிக்கடல் மன்னவரின் சேனேபோன் மற்றது நீர்வடிவிற் மென்னு மிதுவொன்றே வேறு.'

எனவரும்.

இங்கே 'கடல்', 'சேனை' என்னும் இருபொருள்களுள்ளே 'நீர்வடிவிறு' என்று கடற்குச் சொன்ன பேதத்தினால் அவ்விரண்டுஞ் சமமாகப்பேதமெய்தியவாறும் 'அனைத்துலகுஞ் சூழ்போ யரும்பொருள் கைக்கொண்டினைத்தளவைத் தென்றற் கரிதாம்' எனப் பொதுத்தன்மை வெளிப்படையாகச் சொல்லப்பட்டமையாற் கூற்றினொடுப்புமை எய்தியவாறும் அறிக.

உ. இருபொருள்வேற்றுமைச்சமம்

இரு பொருளின் கண்ணும் வேற்றுமை சமமாகச் சொல்லப்பட்டு வருவது இருபொருள் வேற்றுமைச் சமமாகும்.

உதாரணம் :

'சென்று செவியளக்குஞ் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே நின்றளவி லின்ப நிறைப்பவற்றுள் — ஒன்று மலரிவருங் கூத்தலார் மாதர்நோக் கொண் மலரிவருங் கூத்தன்நன் வாக்கு.'

எனவரும்.

இங்கே பெண்கள் கண்ணும், மலரியென்னு முரிற் கூத்தனுடைய கவியுமாகிய இருபொருட்கண்ணும் 'சென்று செவியளக்கும்' என்பது முதலவாக வேற்றுமை சமமாகச் சொல்லப்பட்டவாறும், அதுவே பொதுத்தன்மையாய் வெளிப்படையாய் நின்றவாறும் அறிக.

ஈ. உயர்ச்சிவேற்றுமை

உபமானத்தினின்றும் உபமேயத்திற்கு உயர்ச்சியாகிய வேற்றுமை சொல்லப்படுவது உயர்ச்சி வேற்றுமையாகும்.

உதாரணம்:

‘மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்முள்
ஒலியும் பெருமையு மொக்கும் — மலிதேரான்
கச்சி படுவ கடல்படா கச்சி
கடல்படுவ வெல்லாம் படும்.’

எனவரும்.

இங்கே ‘கச்சி’, ‘கடல்’ என்னும் இருபொருள்களுள்ளே
கச்சி கடல்பொருந்துவனவெல்லாம் பொருந்தும் எனவும்,
கடல் கச்சி பொருந்துவனவெல்லாம் பொருந்தமாட்டா என
வும் கச்சியாகிய உபமேயத்திற்கு உயர்ச்சியாகிய பேதங்
கூறியவாறறிக. பின்வருவது மிது.

உதாரணம்:

‘அங்கண் விகம்பி னகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரு மொப்பர்மன் — திங்கள்
மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வ ரொருமா சுறின்.’ (நாலடியார்;

எனவரும்.

இதுவரையுங் கூற்றினுயை ஒப்புடைப் பொருள்களின்
வேற்றுமை கூறப்பட்டது. இனிக் குறிப்பினுயை ஒப்புடைப்
பொருள்களின் வேற்றுமை கூறப்படுகின்றது.

சு. இருபொருள்வேற்றுமைச்சமம்

உதாரணம்:

‘கார்க்குலமும் பாய்திரையுங் காட்டுங் கடல்படையும்
போர்க்களிறும் பாய்மாவும் பொங்குமால் — ஏற்ற
கலமுடைத்து முந்நீர் கதிராழித் திண்டேர்
பலவுடைத்து வேந்தன் படை.’

எனவரும்.

இங்கே ‘கடல்’, ‘படை’ என்னும் இருபொருள்களுக்
கும் வேற்றுமை சமமாகச் சொல்லப்பட்டவாறும், ஒப்புமை
குறிப்பாயறிய நின்றவாறும் அறிக.

ரு. உயர்ச்சிவேற்றுமை

உதாரணம்:

‘பதுமங் களிக்கு மளியுடைத்துப் பாவை
வதன மதர்நோக் குடைத்துப் — புதையிருள்குழ்
அப்போ தியல்பழியு மம்போ ருகம்வதநம்
எப்போது நீங்கா தியல்பு.’

எனவரும்.

இங்கே ‘பதுமம்’, முகம் என்னும் இருபொருள்களுக்கும்
பொதுத்தன்மை குறிப்பாய் அறிய நின்றவாறும், உபமே-
யத்திற்கு உயர்ச்சி கூறியவாறும் அறிக. பின்வருவது மிது.

உதாரணம்:

‘மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் — மன்னற்குத்
தன்றேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றவிட மெல்லாஞ் சிறப்பு’ (வாக்குண்டாம்)

எனவரும்.

இதுவுமது

சஅ அதுவே,

குணம்பொருள் சாதி தோழிலோடும் புணரும்.

இதன்பொருள் - அவ்வேற்றுமையணி குணம் முத-
லிய நான்கனோடு கூடியும் வரும் என்றவாறு.

கூ. குணவேற்றுமை

உதாரணம்:

‘சுற்றுவிற் காமனுஞ் சோழர் பெருமானுங் [டியே
கொற்றப்போர்க் கிள்ளியுங் கேழொவ்வார் — பொற்றோ-
ஆழி யுடையான் மகன்மாயன் செய்யனே
கோழி யுடையான் மகன்.’

எனவரும்.

இங்கே காமனுக்குஞ் சோழனுக்கும் ‘மாயன்’ எனவுஞ், ‘செய்யன்’ எனவும், கருமை செம்மை என்னுங் குணங்களால் வேற்றுமை சொல்லப்பட்டது. மாயம் - கறுப்பு.

எ. பொருள்வேற்றுமை

உதாரணம்:

‘ஒங்க லிடைவந் துயர்ந்தோர் தொழுவின்ங்கி
ஏங்கொலிர் ஞாலத் திருன்கடியும் — ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.’

எனவரும்:-

இங்கே ‘ஒங்கலிடைவருதல்’ முதலிய தொழில்கள் ஒன்றையாகவும் அத்தொழில்களையுடைய பொருள் ‘கதி ரோன்’ எனவும், ‘தமிழ்’ எனவும் இரண்டையாய்ப் பொருள் வேற்றுமையாயினவாறறிக.

அ. சாதிவேற்றுமை

உதாரணம்:

‘வெங்கதிர்க்குஞ் செந்தி விரிசுடர்க்கு நீங்காது
பொங்கு மதியொளிக்கும் போகாது — தங்கும்
வளமையான் வந்த மதிமருட்சி மாந்தர்க்
கிளமையான் வந்த விருள்.’

எனவரும்.

இங்கே ‘மருட்சி’, ‘இருள்’ என்னும் இரண்டும் இரு ளென்னும் ஒரு சாதியாதல்பற்றி ஒன்றாக வைத்து வேற்றுமை சொல்லப்பட்டவாறறிக. பின்வருவது மிது.

உதாரணம்:

‘தீயினாற் சுட்டபுண் ணுள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு.’ (திருக்குறள்)

எனவரும்.

க. தொழில்வேற்றுமை

உதாரணம்:

‘புனனாடர் கோமானும் பூத்தழாய் மாலும்
வினைவகையான் வேறு படுவர் — புனனாடன்
ஏற்றெறிந்து மாற்றலர்பா லெய்தியபார் மாயவன்
ஏற்றிரந்து கொண்டமையி னால்.’

எனவரும்.

இங்கே சோழனுக்கும் விட்டேனுவுக்கும் வேற்றுமை தொழிலால் வந்தவாறறிக. உரையிற் கோடலால் இவ்வணி விலக்கு, சிலேடை முதலிய பிறவணிகளோடு சேர்ந்து வரு தலுங் கொள்ளப்படும்.

க. விலக்கியல்வேற்றுமை

உதாரணம்:

‘தம்மாற் பயன்றுக்கா தியாவரையுந் தாங்குகினுங்
கைம்மாறுங் கால முடைத்தன்றே — எம்மால்
அன்னவனை யாழி யந்பா யனைமலராண்
மன்னவனை மானுமோ வான்.’

எனவரும்.

இங்கே சோழனுக்கும் முகிலுக்கும் வேற்றுமை விலக் கோடு கூடிவந்தது.

உ. சிலேடைவேற்றுமை

உதாரணம்:

‘ஏறடர்த்த வின்முருக்கி யெவ்வுலகுங் கைக்கொண்டு
மாறடர்த்த வாழி வலவனைக் — காரெழுதந்
கெஞ்சின ரில்லெனினு மாய னிகனெடுமால்
வஞ்சியா னீர்நாட்டார் மன்.’

எனவரும்.

இங்கே ‘மாயன்’, ‘வஞ்சியான்’ என்னுஞ் சிலேடை களால் விட்டேனுவுக்குஞ் சோழனுக்கும் வேற்றுமை காட் டப்பட்டது. ‘மாயன்’ என்பது கரியன் எனவும், கபடமுடை யவன் எனவும், வஞ்சியான் என்பது வஞ்சியென்னும் ஊரு.

டையான் எனவும், வஞ்சகஞ் செய்யான் எனவும் பொருள் பட்டுச் சிலேடையானவாற்றிக. சோழன் வஞ்சமில்லாதவன் என்பதும் பெறப்பட்டவாற்றிக.

இன்னும் இவ்வலங்காரம் வேறாக வருதலையும், இவ்வுதாரணங்களிற் சிலவற்றைச் சிலர் வேறுக்குதலையும் ஆங்காங்கறிந்து கொள்க.

9. விபாவனையணி

சகூ. உலகறி காரண மோழித்தோன் றரைப்புழி
வேறொரு காரண மியல்பு குறிப்பின்
வெளிப்பட வுரைப்பது விபாவனை யாகும்.

இதன்பொருள் - ஒன்றனைக் கூறுமிடத்து உலகத்தாராற் பிரசித்தமா யறியப்பட்ட காரணத்தினை ஒழித்து வேறொரு காரணமாவது இயற்கையிலமைந்த தன்மையாவது குறிப்பினால் வெளிப்படும்படி சொல்லப்படுவது விபாவனையென்னும் அணியாகும் என்றவாறு.

விபாவனை - விசேடமாகவெண்ணுதல். சாகித்தியதர்ப்பண்காரர், விபாவனையாவது காரணத்தை யொழித்துக் காரியத்தைச் சொல்லுவதெனவும், அதுவுஞ் சொல்லப்பட்ட காரணமுடையது, சொல்லப்படாத காரணமுடையது என இருவகைப்படும் எனவுங் கூறுவர்.

குறிப்பின் வெளிப்படல் - சிந்தித்தாராய்தலினாலே வெளிப்படுதல்.

க. வேறொருகாரணவிபாவனை

உதாரணம் :

‘சீயின்றி வேந்தமியோர் சிந்தை செழுந்தேறல்
வாயின்றி மஞ்ஞை மகிழ்துங்கும் — வாயிலார்
இன்றிச் சிலநூ லீர்தா ரிகலின்றிக்
கன்றிச் சிலவளைக்குங் கார்.’

எனவரும்.

வேகுதற்குத் ‘தீ’யும், மகிழ்தற்குத் ‘தேற’ லும், ஊடல் தீர்த்தற்கு ‘வாயிலா’ ரும், வில்வளைத்தற்குப் போரும் பிரசித்த காரணங்களாகவும், இங்கே அக்காரணங்களின்றி வேகுதன் முதலிய காரியங்கள் பிறந்தன எனவும், அவை பிறத்தற்குக் ‘கார்’ காலமென்னும் வேறொரு காரணம் சிந்தித்தாராய்தலினால் வெளிப்படுகின்ற தெனவும் அறிக. வாயிலார் - கூட்டு வோர். இது சொல்லப்பட்ட காரணமுடையது.

உ. இயல்புவிபாவனை

உதாரணம் :

‘கடையாமே கூர்த்த கருநெடுங்கண் டேடிப்
படையாமே யேயந்ததனம் பாவாய் — கடைஞெயியக்
கோட்டாமே கோடும் புருவங் குலிகச்சே
ரூட்டாமே சேந்த வடி.’

எனவரும்.

இங்கே கூர்மை முதலியவற்றிற்குப் பிரசித்தகாரணங்களாகிய கடைதன் முதலியன இல்லையென ஒழித்தலால் ‘கண்’ முதலியவைகளிலே அவை இயல்பிலமைந்தன என அனுமித்துக் கொள்ளப்படுமாற்றிக.

இன்னும் பொதுவே சொல்லாவிற் காரணம் விலக்கிக் காரியம்புலப்படச் சொல்லுவதையும், வினையை எதிர்மறையாக்கி இது பொருளென நிச்சயம்பெறச் சொல்லுவதையும் இவ்வலங்காரத்தின்பாற் படுத்துவாருமுளர்.

உதாரணம் :

‘காரண மின்றி மலயா நிலங்களும்
ஈர மதிவெதுப்பற் கென்னிமித்தம் — காரிகையார்க்
கியாமே தளர வியல்பாக நீண்டனகண்
தாமே திரண்ட தனம்.’

எனவரும்.

இங்கே ‘காரணமின்றி’ எனவும், ‘என்னிமித்தம்’ எனவும், ‘இயல்பாக’ எனவும், ‘தாமே’ எனவும் பொதுவே சொல்லாவிற் காரணம் விலக்கிக் ‘கனலும்’ எனவும், ‘வெதுப்

பற்கு' எனவும், 'நீண்ட' எனவும், 'திரண்ட' எனவும் காரியம் புலப்படச் சொல்லியவாற்றிக.

வினையெதிர்மறுத்துப்பொருள்புலப்படுத்தல்

உதாரணம்:

'பூட்டாத விற்குனித்துப் பொங்கு முகிலெங்குந்
தீட்டாத வம்பு சிதறுமால் — ஈட்டமாய்க்
காணாத கண்பரப்புந் தோகை கடும்பழிக்கு
நாண தயர்த்தார் நமர்.'

எனவரும்.

இங்கே சாதாரண வில்லுக்குரிய நாண்பூட்டப்படுதலாகிய வினையை எதிர்மறையாக்கி வானவில்லென்னும் பொருள் நிச்சயமாகப் புலப்படுமாறு 'பூட்டாதவில்' என்றார். 'தீட்டாதவம்பு' முதலியவைகளையும் இங்ஙனங் கொள்க. பின் வருவதுவு மிது.

உதாரணம்:

'உடுத்தி டாதபல் கலைதினஞ்
குழ்தருங் கற்றவ ருயர்நாவிற்
படுத்தி டாதபல் கவிக்குலம்
பயிற்றறும் பண்புடைப் பெரியோராத்
றொடுத்தி டாதபல் கடாவிடை
கொடுத்திடுந் தோகையன் னவர்கெஞ்சின்
அடுத்தி டாதவண் கற்புமிக்
கணைத்திடு மனையனின் வனமன்னே.'
(காஞ்சிப்புராணம்)

எனவரும்.

10. ஒட்டணி

௫௦. கருதிய பொருடொகுத் ததுபுலப் படுத்தற்
கோத்ததோன் றுரைப்பினஃ தோட்டென மொழிப.

இதன்பொருள் - பாடும்புலவன் தன்னுற் கருதப் பட்ட பொருளை மறைத்து அதனைப் புலப்படுத்தும் பொருட்டு

அதுபோன்ற பிறிதொன்றினைச் சொல்லுமாயின், அதனை அறிஞர் ஒட்டென்னும் அணி என்பர் என்றவாறு.

இதனை முதனுலார் 'சமாசோக்தி' என்பர். சமாசோக்தி - தொகைமொழி. சமாசம், தொகை, 'ஒட்டு' என்பன ஒருபொருட் கிளவிகள். சரகவதிகண்டாபரணமென்னும் அலங்காரகாரர் உபமானத்தினாலே அதன் உபமேயம் அறியும்படி சொல்லுவது இவ்வணி என்பர். இதனை 'உவமப் போலி' எனவும், 'பிறிதுமொழிதல்' எனவும், 'நுவலா நுவற்சி' எனவும் சொல்வாருமுளர்.

ஒட்டணிவகை

௫௧. அதுவே,

அடையும் பொருளு மயல்பட மொழிதலும்
அடைபொது வாக்கி யாங்ஙன மொழிதலும்
விரவத் தொடுத்தலும் விபரீதப் படுத்தலும்
எனநால் வகையினு மியலு மென்ப.

இதன்பொருள் - அவ்வொட்டணி அடையும்பொருளுமயல்படமொழிதல் முதலிய நான்குவகையானும் நடக்குமென்று அறிஞர் கூறுவர் என்றவாறு.

௧ அடையும்பொருளுமயல்படமொழிதல்

விசேடணமாகிய அடைமொழியும், அதனால் விசேடிக் கப்பட்ட விசேடியமும் வேறுபடச் சொல்லப்படுவது அடையும்பொருளும் அயல்பட மொழிதலாகும்.

உதாரணம்:

'வெறிகொ ளினச்சுரும்பு மேயந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டுங் குறுகும் — நிறைமதுச்சேர்ந்
துண்டாடுந் தன்முடித்தே செவ்வி யுடையதோர்
வண்டா மரைபிரிந்த வண்டு.'

எனவரும்.

இங்கே கவிஞன் சொல்லக்கருதி மறைத்த பொருள் தலைவியைப் பிரிந்து பரத்தையை விரும்பிச்செல்லுந் தலைவன்

எனவும், அதனை வெளிப்படுத்துதற்குச் சொல்லப்பட்ட பொருள் தாமரைப்பூவைப் பிரிந்து குவளைப்பூவை விரும்பிச் செல்லும் வண்டு எனவும், அதுவே விசேடியம் எனவும், 'வெறிகொ ளினச்சுரும்பு' முதலியன விசேடண மொழிகள் எனவும் அறிக.

'வெறிகொ ளினச்சுரும்பு மேய்ந்ததோர் காவி' என்றது பலரானும் அதுபவித்து விடப்பட்ட பாத்தையை. 'குறை படுதேன்' என்றது அப்பரத்தை மாட்டுள்ள குறைவாகிய இன்பத்தினை. 'தாமரை' என்றது தலைவியை. 'நிறைமது' என்றது அத்தலைவிமாட்டுள்ள நிறைவாகிய இன்பத்தினை. 'வண்டு' என்றது தலைமகனை.

உ. அடைபொதுவாக்கிப்பொருள் வேறுபடமொழிதல்

மறைத்த பொருளும் அதனைப் புலப்படுத்தும் பொருளுமாகிய இரண்டற்குஞ் செல்லுமாறு அடைமொழிகளைப் பொதுவாகக் கூறிப் புலப்படுத்தும் பொருளை வேறுகச் சொல்லுவது அடை பொதுவாக்கிப் பொருள்வேறுபட மொழிதலாகும்.

உதாரணம்:

'உண்ணிலவு நீர்மைத்தா யோவாப் பயன்சுரந்து
தண்ணளி தாங்கு மலர்முகத்துக் — கண்ணெகிழ்ந்து
நீங்க லரிய சிழலுடைத்தாய் நின்றெமக்கிங்
கோங்கியதோர் சோலை யுளது.'

எனவரும்.

இங்கே மறைத்த பொருள் ஒருவள்ளல். அதனைப் புலப்படுத்துமாறு ஒத்ததாகக் கூறப்பட்ட பொருள் 'சோலை.' இரண்டற்கும் பொதுவாய் நின்ற அடைமொழிகள் 'உண்ணிலவு நீர்மைத்தாய்' என்பது முதலியன.

இக்கவியில் 'உள்' என்பதற்கு மனம் எனவும், நடு எனவும், 'நீர்மை' என்பதற்குக் குணம் எனவும், நீர்த்தன்மை எனவும், 'தண்ணளி' என்பதற்குக்கிருபை எனவும், குளிர்ந்த வண்டு எனவும், 'மலர்முகம்' என்பதற்கு மலர்போலுமுகம்

எனவும், மலரிடம் எனவும், 'கண்ணெகிழ்ந்து' என்பதற்குக் கண்ணோடி எனவும், தேனெகிழ்ந்து எனவும், 'நிழல்' என்பதற்கு ஒளி எனவும், சாயை எனவும் வள்ளலுக்குஞ் சோலைக்குஞ் சிலேடையாகப் பொருள் கொள்க.

ங. அடைவிரவத்தொடுத்தல்

சொல்லக் கருதித் தொகுத்த பொருளுக்கும், அதனைப் புலப்படுத்தும் பொருளுக்கும், பொதுவாகவும், அவற்றுள் ஒன்றற்குச் சிறப்பாகவும், அடைமொழிகள் கலந்துவரத் தொடுக்கப்படுவது அடைவிரவத் தொடுத்தலாகும்.

உதாரணம்:

'தண்ணளிசேர்ந் தின்சொன் மருவுந் தணைமைத்தாய்
எண்ணிய வெப்பொருளு மெந்நாளும் — மண்ணுலகில்
வந்து நமக்களித்து வாழு முகிலொன்று
தந்ததான் முன்னைத் தவம்.'

எனவரும்.

இங்கே சொல்லக் கருதித் தொகுத்தபொருள் ஒரு வள்ளல். அதனைப் புலப்படுத்தற்குக் கூறிய பொருள் 'முகில்.' 'இன்சொல்' வள்ளலுக்குச் சிறப்பு. பிற பொது.

ச. அடைவிபரீதப்படுத்தல்

முன்சொல்லியன போலாது அடைமொழிகளை விபரீதமாக்கிச் சொல்லுவது அடைவிபரீதப்படுத்தலாகும்.

உதாரணம்:

'கடைகொ லுலகியற்கை காலத்தின் நீங்கால்
அடைய வறிதாயிற் றன்றே — அடைவோர்க்
கருமை யுடைத்தன்றி யந்தேன் சுவைத்தாய்க்
கருமை விரவாக் கடல்.'

எனவரும்.

இங்கே சொல்லக்கருதி மறைத்த பொருள் ஒரு வள்ளல். அதனைப் புலப்படுத்தற்குக் கூறியபொருள் 'கடல்.'

‘அடைவோர்க் கருமையின்மையும், ‘தேன்சுவையும், ‘கருமைவிர்’ வாமையுங் கடற்கின்மையின் அடைமொழிகள் விபரீதமாயின.

தொனியினாலாவது சிலேடையினாலாவது வேறும் ஒரு பொருள் தோன்றுமாறு வைப்பதனையும் சிலர் இவ்வணியின் பார் சேர்ப்பர். உதாரணம்:

‘மிக்குய ருவண் மன்ன மிசைப்படு மெகினப் புள்ளும்
மைக்குயில் சேவ லாகி மயூரமாம் வலியன் ரூனும்
புக்கமர் தெரிக்கு மாடற் பூவையுங் கொடிய தான
குக்குட முதலு மஞ்சக் கொக்குரு வாகி நின்றான்.’
(கந்தபுராணம்)

எனவரும்.

இங்கே விட்ணோவும், பிரமாவும், இந்திரனும், வீரதூர்க்கையும், கோழிக்கொடியும் அஞ்சுமாறு சூரன் மாமரமாய் நின்றான் என்னும் பொருளன்றிக் கருடன், அன்னம், குயில், மயில், வலியன், நாகணவாய், காகம், கோழி என்னும் பறவைகள் பயப்படக் கொக்குப்பறவையாய் நின்றனென வேறு மொரு பொருள் தோன்றச் சொல்லியவாறாக.

உதாரணம்:

‘அத்தியி வாசு பேர
வாலமுந் தெரிக்கி லேங்க
மெய்த்திறல் வாசை வன்னி
மெலிவுற வீரை யாவுந்
தத்தம திருப்பை நீங்கத்
தாதவிழ் நீபத் தாரோன்
உய்த்திடு தனிவேன் முன்ன
ரொருதனி மாவாய் நின்றான்.’
(கந்தபுராணம்)

எனவரும்.

இங்கே வருணன் நிலைகுலைய, நஞ்சு மேங்க, அக்கிதியும் மெலிய, கடலெல்லாம் இருக்கை நீங்கச், சூரன் ‘மா’மரமாய் நின்றனென்னும் பொருளன்றி, ‘அத்தி’, ‘அரசு’ என்னும் மரங்கள் பேர, ‘ஆல்’மரமு மேங்க, ‘வாசை’, ‘வன்னி’ என்னும் மரங்கள் மெலிய, ‘வீரை’, ‘இருப்பை’ என்னும்

மரங்களைக்க, மாமரமாய் நின்றனென வேறுமொரு பொருள் தோன்றச் சொல்லியவாறாக.

11. அதிசயவணி

ருஉ. மனப்படு மோருபொருள் வனப்புவர் துரைப்புழி

உலகு வரம்பிறவா நிலைமைத் தாகி

ஆன்றோர் வியப்பத் தோன்றவ ததிசயம்.

இதன்பொருள் - கவிஞன் தான்கருதிய ஒரு பொருளின் அழகினை உவந்து சொல்லும்போது உலகினெல்லை கடவாத நிலைமையுடையதாகி அறிஞர்கள் வியக்கும்படி தோன்றுவது அதிசயம் என்னும் அணியாகும் என்றவாறு.

அதிசயம் - அதிகமேம்பாடு.

சரசுவதிகண்டாபரணகாரர் உலகத்திலில்லாத மேன்மையைச் சொல்லுவது அதிசயவணி என்பர். முதனூலாரும் உலகினெல்லையைக் கடந்த மேன்மை என்பர். அதற்கிசைய இச்சூத்திரத்திலே “உலகுவரம்பிறவா” என்பதனை “உலகு வரம்பிறக்கும்” எனக் கொள்வது நன்று.

அதிசயவணிவகை

ருஉ. அதுவே,

பொருள்குணந் தொழிலையந் திரிபே துணிவேனத்

தேருளுறத் தோன்று நிலைமைய தேன்ப.

இதன்பொருள் - மேலே கூறப்பட்ட அதிசயவணி பொருள், குணம், தொழில், ஐயம், திரிபு, துணிவு என்னும் வகையினையுடையதெனத் தெளியும்படி தோன்றும் நிலைமையையுடையதென்பர் என்றவாறு.

க. பொருளதிசயம்

உதாரணம்:

‘பண்டு புரமெரித்த தீமேற் படர்த்தின்தும்

அண்ட முகடு நெருப்பறா — தொண்டளர்க்கை

வல்லி தழுவக் குழைந்த வடமேரு
வில்லி நுதன்மேல் விழி.'

எனவரும்.

இங்கே 'புரமெரித்ததீ' மேற்படர் தின்றும் அண்ட
முகம் நெருப்பருது' எனத் 'தீ' என்னும் பொருளான் அதி
சயந் தோன்றியவாறறிக.

உ. குணவதிசயம்

உதாரணம்:

'மாலே நிலவொளிப்ப மாத ரிழைபுனைந்த
நீல மணிக ணிழலுமிழ — மேல்லிரும்பிச்
செல்லு மிவன்குறித்த செல்வன்பாற் செல்லுதற்கு
வல்லிருளா கின்ற மறுகு.'

எனவரும்.

இங்கே 'நீலமணி'களின் ஒளியால் 'மறுகு' மிக்க 'இரு
ளடைகின்ற'தெனக் குணத்தால் அதிசயந் தோன்றியவா
றறிக. பின்வருவது மிதுபோலும்.

உதாரணம்:

'துப்போடியிர் விதியின்படி
துவர்கொண்டொளிர் சுடரின்
தப்போவில் மணியின்வெயி
றடைசெய்தன விலையேல்
மைப்போதுயர் மாடத்திசை
தரளம்வரு கதிரோன்
கைப்போதுழு கிழ்ப்பச்சுடர்
காலாதொழி யாவே.'

(இரகுவமிசம்)

எனவரும்.

ங. தொழிலதிசயம்

உதாரணம்:

'ஆளுந் கரியும் பரியஞ் சொரிசுருதி
தோளுந் தலைபுஞ் சுழித்தெறிந்து — நீள்குடையும்

வள்வார் முரசு மறிதிரைமேற் கொண்டொழுது
வென்வா னுறைகழித்தான் வேந்து.'

எனவரும்.

இங்கே வாளினை உறைகழித்தலாகிய தொழிலால் மிகப்
பலவாகிய காலாளுந், யானையும், குதிரையும் வெட்டுண்ண
லாகிய அதிசயந் தோன்றியவாறறிக.

ச. ஐயவதிசயம்

உதாரணம்:

'உள்ளம் புகுந்தே யுலாவு மொருகாலென்
உள்ள முழுது முடன்பருகும் — ஒள்ளிழைநீன்
கள்ளம் பெருகும் விழிபெரிய வேகவல்வேன்
உள்ளம் பெரிதோ வுரை.'

எனவரும்.

இங்கே 'விழிபெரியவோ உள்ளம்பெரியவோ' என்ற
ஐயத்தினாலே 'விழி'க்கு மிக்க மேம்பாடு தோன்றியவாறறிக.
பின்வருவது மிது. உதாரணம்:

'தேசிவன் சிறிது கொல்லோ
தந்தைவீற்-றிருந்த செம்பொன்
ஆசனஞ் சிறிது கொல்லோ
வமர்ந்தகத் திருந்த போதிற்
தேசிவன் மணிக்கா லுள்ளை
வவ்வுபு சிறந்த செம்பொன்
ஆசனப் புறம்பு பாய்ந்த
தம்மகொ லறிகி லேமே.

(இரகுவமிசம்)

எனவரும்.

இங்கே ஐயத்தினாலே சுதரிசனன் என்பவனுடைய
இராசகாந்திக்கு அதிகமேன்மை தோன்றியவாறறிக.

ரு. துணிவதிசயம்

உதாரணம்:

'பொங்கிச் செறிந்து புடைதிரண்டு மீதிரண்டு
செங்கலசக் கொங்கை திகழுமால் — எங்கோன்றன்

இல்லையே யன்னா ரிவரல்குற் றேரின்மேல்
இல்லையோ வுண்டோ விடை.

எனவரும்.

இங்கே 'இல்லையோ உண்டோ விடை' என்னும் ஐயம் நீங்கி 'மீதிரண்டு செங்கலசக் கொங்கை திகழுமால்' என்பதில் பெறப்பட்ட துணிவினாலே 'இடை'யின் சிறுமைக்கு அதிகமேம்பாடு தோன்றியவாறறிக. துணிவு - நிர்ணயம்.

கா. திரிபதிசயம்

உதாரணம்:

திங்கள் சொரிசிலவு சேர்வெள்ளி வள்ளத்துப்
பைங்கிள்ளை பாலென்று வாய்மடுப்ப — அங்கயலே
காந்தர் முயக்கொழிந்தார் கைவறிதே நீட்டுவரால்
எந்திழையார் பூந்துகிலா மென்று.

எனவரும்.

இங்கே நிலாமுற்றத்திலே வெள்ளிக்கிண்ணத்திலே தோன்றும் நிலாக்கிரணத்தைக் கிரிப்பறவை 'பால்' என்றும், பெண்கள் 'துகில்' என்றுங் கொள்ளும் மயக்கத்தினாலே அந் நிலாக் கிரணத்திற்கு அதிகமேம்பாடு தோன்றியவாறறிக.

திரிபு - ஒன்றினை வேறென்றாகத் துணிதல். சிலர் இதனை 'மயக்கவணி' என்பர். பின்வருவனவு மிது.

உதாரணம்:

வடிக்கண் மகளிர் வைத்த மரக தநன் மணிகள்
ஒடிக்கச் சுடர்விட் டெழிவுழையம் பிணையொன் றணுகிக்
கொடிப்பு லென்று கறிப்பா னாவிற் குலவி வளைப்பத்
தொடிக்கட் பூவை நோக்கி நகுமா றெளிதோ கான்மின்.
(சீவகசிந்தாமணி)

எனவும்,

வண்டு போய்மலர்க் காந்தளின் மூசுதல்
கண்ட முற்குட் கவிழ்ந்தன வென்றுநீர்

நொண்டு துண்டினி னூஉய்ப்பெயர்த் தோகையுட்
கொண்டு மந்தி குனிக்குமொர் பாலெலாம்.

(தணிகைப்புராணம்)

எனவும் வரும்.

12. தற்குறிப்பேற்றவணி

ருசு. பெயர்பொரு ளப்பொரு ளெனவீரு பொருளினும்
இயல்பின் விளைதிற னன்றி யயலொன்று
தான்குறித் தேற்றுத தற்குறிப் பேற்றம்.

இதன்பொருள் - இயங்கியற்பொருளிடத்தாவது நிலையியற்பொருளிடத்தாவது இயல்பாக நிகழுந்தன்மையை ஒழித்துக் கவிஞன் வேறொரு பிரகாரத்தை நன்கு சிந்தித்து அதனை ஏற்றிச் சொல்லுதல் தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும் என்றவாறு.

தற்குறிப்பேற்றம் - தன்குறிப்பையேற்றுதல்; குறிப்பு- கருத்து. இதனை முதனூலார் 'உற்பிரேட்சை' என்பர். சரசு வதிகண்டாபரணகாரர் ஒருவிதமாய் இருக்கும் பொருளை வேறொருவிதமாகச் சிந்தித்துச் சொல்வது 'தற்குறிப்பேற்ற வணி' என்பர்.

'பெயர்பொருள்', இயங்கியற்பொருள், சரப்பொருள் என்பன ஒருபொருட் கிளவிகள்.

'அல்பொருள்' - அப் பெயர்பொருளல்லாத அசரப்பொருள். அசரப்பொருள், நிலையியற்பொருள், என்பன ஒரு பொருட் கிளவிகள்.

க பெயர்பொருட்டற்குறிப்பேற்றம்

உதாரணம்:

'மண்பயிதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் — விண்படர்ந்து
பாயுங்கொ லென்று பனிமதியும் போல்வது உந்
தேயுந் தெளிவிசும்பி னின்று.'

எனவரும்.

இங்கே பெயர்பொருள் சந்திரன். 'தேய்தல்' அதன் கண் இயல்பாக நிகழ்ந் தன்மை. அதனை ஒழித்துக் கவிஞன் வேறொரு பிரகாரமாகக் கருதி ஏற்றிய குறிப்பு சோழனுடைய மதயானை பகையரசர் குடையைச் சிதைத்த கோபத்தினைக்கண்டு தன்மேலும் பாபுமோ என்று பயந்து தேயும் என்பது.

உ. நிலையிற்பொருட்டற்குறிப்பேற்றம்

உதாரணம் :

'வேனில் வெயிற்குலர்ந்த மெய்வறுமை கண்டிரங்கி
வானின் வளஞ்சுரந்த வண்புயற்குத் — தானுடைய
தாதுமே தக்க மதுவுந் தடஞ்சினையாற்
போதுமீ தேந்தும் பொழில்.'

எனவரும்.

இங்கே நிலையிற்பொருள் சோலை. அதன்கண் இயல்பாக நிகழ்ந் தன்மை வளர்ந்து உயர்ந்து கொம்பர்களிலே பூவுந் தேனுங் கொண்டிருத்தல். இதன்மேற் கவிஞன் கருதி ஏற்றிய கருத்து 'தான் வெய்யிலினால் வாடிய வறுமைகண்டு தன்மேலிரங்கி மழை சொரிந்து அவ்வறுமை தீர்த்த முகிற் குக் கைமாறாகக் கொடுத்தற்கு சினையாகிய கையினாற் பூவின் மேலே தேனை யேந்திக்கொண்டு நிற்கும்' என்பது. பின்வருவது மிது.

உதாரணம் :

'தெளிபுன லுக்குத் தங்களைப் புர்க்குஞ்
செய்ந்நன்றி மதித்துவர் பருகு
மளிமுகிற் குலத்துக் கருஞ்சுவை யிளநீ
ரளிக்கிய விழைந்தன போலும்
வளிவழக் கழுங்க மிடைந்துபல் குலைகண்
மடலிறக் கான்றுபூம் பாளைக்
குளிரமணங் களுற்றி நிழன்றுவா ளோங்கிக்
குயிங்குழார் தைவருந் தாழை.' (தணிகைப்புராணம்)

எனவரும்.

கொண்டு நின்றலும் அறிதற்பாலன. 'தமிழ் மாருதம்' என்பதை 'மலயந்தந்த' என்பதனாற் செய்யப்படு பொருளாகக் கொண்டு 'பொருட்காரகம்' என்பாரு முளர்.

உ. கருமகாரகவேது

உதாரணம் :

'மலையி னுலகடலில் வாளரவின் வெய்ய
தலையிற் பயின்ற தவத்தாற் — றுலமைசேர்
அம்மாதர் புல்லு மபயன் புயம்புணர
எம்மா தவம்புரிந்தோம் யாம்.'

எனவரும்.

இங்கே 'எம்மாதவம்' என்புழித் 'தவம்' என்னும் செயப்படுபொருள் புணர்தலைச் செய்வித்துக் காரகமாய் நின்றலும், புணர்தற்கு ஏதுவாய் நின்றலும் அறிதற்பாலன.

ங. கருவிகாரகவேது

உதாரணம் :

'கரடத்தான் மாரியுந் கண்ணல் வெயிலும்
நிரைவயிரக் கோட்டா னிலவுஞ் — சொரியுமால்
நீளார்த் தொடையதல நேரார் கலிங்கத்து
வாளாற் கவர்ந்த வளம்.'

எனவரும்.

இங்கே 'கரட'மும் 'கண்'னும் 'கோடு'ம், 'மாரி' முதலியவற்றைச் சொரிந்து காரகமாய் நின்றலும், சொரிதற்கேதுவாய் நின்றலும் அறிதற்பாலன. மற்றையவற்றிற்கு உதாரணம் வந்துழிக்காண்க.

ச. ரூபகவேது

ருடி. அவையல பிறவி னறிவது ரூபகம்.

இதன்பொருள் - அந்தக் காரகங்களல்லாத பிறவற்றால் சிந்தித்து அறிவது ரூபகவேதுவாகும் என்றவாறு.

ஞாபகம் - அறிவிப்பது. இது கவிஞருடைய பிரயோகங்களால் அறியத்தக்கது.

உதாரணம்:

‘காதலன்மே லூடல் கரையிறத்தல் காட்டுமால்
மாதர் நுதல்வியர்ப்ப வாழ்துடிப்ப — மீது
மருங்குவளை வின்முரிய வாளிகே நீண்ட
கருங்குவளை சேந்த கருத்து.’

எனவரும்.

இங்கே ‘காதலன்மேலூடல் கரையிறத்தல்’லை ‘நுதல்வியர்’ த்தல் முதலியன அறிவித்து ஞாபகவேதுவாயின.

அபாவவேது

௫௧. அபாவந் தானு மதன்பாற் படுமே.

இதன்பொருள் - அபாவம் என்பதுவும் அந்த ஏதுவணியின் பகுதியாகவரும் என்றவாறு.

அபாவம் - ஒன்றனதின்மை.

அபாவவகை

௧0 என்று மபாவமு யின்மைய தபாவமும்
ஒன்றினோன் றபாவமு முள்ளத னபாவமும்
அழிவுபாட் டபாவமு மேனவைந் தபாவம்.

இதன்பொருள் - மேலே சொல்லப்பட்ட அபாவ வேது என்றும்பாவம் முதலாகிய ஐந்துவகையினையுடையது என்றவாறு.

௫. என்றும்பாவவேது

ஒரு காரிய நிகழ்ச்சிக்கு எக்காலத்துமில்லாததன்மை ஏதுவாக வருவது என்றும்பாவவேதுவாகும்.

உதாரணம்:

‘யாண்டு மொழிதிறம்பார் சான்றவ ரெம்மருங்கும்
ஈண்டு மயில்க ளினமினமாய் — மூண்டெழுந்த
காலையே கார்முழங்கு மென்றயரேல் காதலர்தேர்
மாலையே நம்பால் வரும்.’

எனவரும்.

இங்கே மொழிதிறம்புதல் சான்றவருக்கு எக்காலத்தும் இல்லாத ஒரு தன்மை. அது வருவேம் என்ற மாலேக்காலத்திலே சான்றவராகிய ‘காதலர்தேர்’ வரும் என்பதற்கு ஏதுவாயிற்று.

௬. இன்மையதபாவவேது

இல்லாமையினது இன்மை ஏதுவாக வருவது இன்மையதபாவ வேதுவாகும்.

உதாரணம்:

‘காரார் கொடிமுல்லை நின்குழன்மேற் கைபுனை
வாராமை யில்லை வயவேந்தர் — போர்கடந்த
வாளையேய் கண்ணி நுதன்மேல் வரும்பசுலை
நாளையே நீங்கு நமக்கு.’

எனவரும்.

இங்கே ‘வாராமை யில்லை’ என்பது இன்மையதபாவம். ‘வாராமை’ என்பது வருதலாகிய உண்மையின் இன்மை. ‘இல்லை’ என்பது அதனதின்மை. ‘வாராமை இல்லை’ எனவே வருதலுண்டென்பது பெறப்பட்டு அது ‘பசுலை’ நீங்குதற்கு ஏதுவாயிற்று.

௭. ஒன்றினோன்றபாவவேது

ஒன்றின்கண் ஒன்றனதின்மை ஏதுவாக வருவது ஒன்றினோன்றபாவ வேதுவாகும்.

உதாரணம்:

‘பொய்ம்மை யுடன்புணரார் மேலானார் பொய்ம்மையும்
மெய்ம்மைகுழ் மேலாநை மேவாவாம் — இம்முறையாற்

பூவலர்ந்த தாரார் பிரிந்தாற் பொலங்குழையார்
காவலர்சொற் போற்றல் டடன்.'

எனவரும்.

இங்கே பொய்ம்மையை மேலானோர் சேராமையும்,
மேலானோரைப் பொய்ம்மை சேராமையுமாக ஒன்றின்கண்
ஒன்றனதின்மை காவலர்சொல்லைப் பேணுதற்கு ஏதுவா
யிற்று.

அ. உள்ளதனபாவவேது

ஒரிடத்திலே ஒருகாலத்திலே உள்ள பொருளினதின்மை
ஏதுவாகவருவது உள்ளதனபாவவேதுவாகும்.

உதாரணம்:

'கரவொடு நின்றார் கடிமனையிற் கையேற்
றிரவொடு நிற்பித்த தெம்மை — அரவொடு
மோட்டாமை பூண்ட முதல்வனை முன்வணங்க
மாட்டாமை பூண்ட மனம்.'

எனவரும்.

இங்கே உள்ளது 'மனம்.' அதனதின்மை வணங்காமை.
அஃது இரந்து நின்றற்கு ஏதுவாயிற்று.

க. அழிவுபாட்டபாவவேது

அழிந்தொழிதலாகிய இன்மை ஏதுவாக வருவது அழி
வுபாட்டபாவவேதுவாகும்.

அழிவுபாடு - அழிவுபடுதல்.

உதாரணம்:

'கழிந்த திளமை களிடயக்கந் தீர்ந்த
தொழிந்தது காதன்மே லாக்கம் — சுழிந்து
கருநெறியுங் கூந்தலார் காதனேய் தீர்ந்த
தொருநெறியே சேர்ந்த துளம்.'

எனவரும்.

இங்கே 'இளமைகழிதல்', 'மயக்கந்தீர்தல்' முதலியன
அழிவுபாட்டபாவம். அது மனமொருவழிப்படுதற்கு ஏது
வாயிற்று.

சித்திரவேது

கக. தூர காரியமு மோருங்குடன் ரோற்றமும்
காரிய முந்துறாஉங் காரண நிலையும்
யுத்தமு மயுத்தமு முத்தையோ டியலும்.

இதன்பொருள் - தூரகாரியம் முதல் அபுத்தமீற
கச் சொல்லப்பட்ட இவைகளும் அவ்வேதுவலங்காரத்தோடு
பொருந்திவரும் என்றவாறு.

இவைகளை முதலாலார் 'சித்திரவேது' என்பர். சித்தி
ரம் - ஆச்சிரியம்.

'முந்தை' என்பது 'முத்தை' என விகாரமாயிற்று.

க௦ தூரகாரியவேது

தூரத்திலே நிகழுங் காரியத்தினையுடைய ஏது தூர
காரிய வேதுவாகும்.

உதாரணம்:

'வேறொரு மாதர்மேல் வேந்த நகநுகியால்
ஊறதர விம்மா துயிர்வாடும் — வேறே
இருவரே மெய்வடிவி னேந்திழை நல்லார்
ஒருவரே தம்மி லுயிர்.'

எனவரும்.

இங்கே பரத்தைபால் ஊறுசெய்தலாகிய காரணத்திற்
குக் காரியமாகச் சொல்லப்பட்ட 'உயிர்வாடுதல்' அப்பரத்
தையிடம் நிகழாது வேறொரிடத்துள்ள தலைவியிடம் நிகழ்
ந்து தூரமாயிற்று.

கக. ஒருங்குடன்றோற்றவேது

காரியத்தோடு ஒருங்கே உடன் தோற்றமுடைய ஏது
ஒருங்குடன்றோற்ற வேதுவாகும்.

உதாரணம் :

‘விரிந்த மதிலிலின் மேம்பாடும் வேட்கை
புரிந்த சிலைமதவேள் போரும் — பிரிந்தோர்
நிறைதளர்வு மொக்க நிகழ்ந்தனவா லாவி
பொறைதளரும் புன்மலைப் போது.’

எனவரும்.

இங்கே நிலவின்மேம்பாடு, ‘மதவேள் போர்’ என்னுங்
காரணங்கள் பிரிந்தோர் ‘நிறை தளர்த’ லாகிய காரியத்தோடு
ஒருங்கே நிகழ்ந்த வாறறிக.

கஉ. காரியமுந்துறா உங்காரணநிலை

அஃதாவது காரியம் முன்னரே நிகழப்பெற்ற காரணத்
தின் நிலை.

இதனை முதனூலார் ‘காரியானந்தரசம்’ என்பர். அந்ந்
தரசம் - பின்னர்ப்பிறந்தது.

உதாரணம் :

‘தம்புரவு பூண்டோர் பிரியத் தனியிருந்த
வம்புலவு கோதையர்க்கு மாரவேள் — அம்பு
பொருமென்று மெல்லாகம் புண்கூர்ந்த மாலை
வருமென் றிருண்ட மனம்.’

எனவரும்.

இங்கே அம்புதைத்தலாகிய காரணம் நிகழுதற்கு
முன்னே ‘ஆகம்புண்கூர்த’ லாகிய காரியமும், ‘மாலைக்கால
வருகை’ யாகிய காரணம் நிகழுமுன்னே ‘மனம்’ மயங்குத
லாகிய காரியமும் நிகழ்ந்த வாறறிக.

கங. யுத்தவேது

பொருத்தமான காரியத்தோடு கூடிய ஏது யுத்தவேது
வாகும்.

யுத்தம் - பொருத்தம்.

உதாரணம் :

‘பொன்னி வளநாடன் கைவேல் பொழிநிலவால்
முன்ன ரசைந்து முகுளிக்கும் — தன்னோர்
பொரவந்த வேந்தர் புனைகடகச் செங்கை
அரவிந்த தூறு யிரம்.’

எனவரும்.

இங்கே ‘கை’ யாகிய தாமரையின் குவிவு காரியம் என
வும், வேற்படையின் ஒளியாகிய ‘நிலாக்கிரணம்’ அக்குவி
வுக்குப் பொருத்தமான காரணம் எனவும் அறிக. பின்வரு
வது மிது.

உதாரணம் :

‘அடிகள் விட்டிடும் வேற்படை யெனப்படு மலரி
கடிது சேறலும் வானவர் வதனமாங் கமலம்
நெடிது மாமகிழ் வெய்தியே மலர்ந்தன நெறிநீர்
கொடிய தானவர் முகமெனுக் கருவிளங் குவிய.’
(கந்தபுராணம்)

எனவரும்.

கசு. அயுத்தவேது

பொருத்தமில்லாத காரியத்தோடு கூடிய ஏது அயுத்த
வேதுவாகும்.

அயுத்தம் - பொருத்தமின்மை. அ - இன்மை; யுத்தம் -
பொருத்தம்.

உதாரணம் :

‘இகன்மதமால் யானை யநபாய னென்கோன்
முகமதியின் மூர னிலவால் — நகமலர்வ
செங்கயற்க ணல்லார் திருமருவு வான்வதந
பங்கயங்கள் சாலப் பல.’

எனவரும்.

இங்கே ‘பங்கயங்க’ ளின் மலர்ச்சியாகிய காரியத்திற்கு
நிலாக்கிரணம் பொருத்தமில்லாத காரணமாதலறிக. தாமரை
மலர்ச்சிக்குச் சூரியகிரணமே பொருத்தமான காரணம்.

இன்னும் இந்த ஏதுவலங்காரம் எத்தனையோ பலவிதமாக வருதலை வடமொழியலங்காரநூல்களிற் காண்க.

ஐயவேது

உதாரணம் :

‘மாத ருமைவாய் மழலை மொழியாலோ
ஒது மறையி னெலியாலோ — யாதாலோ
கோல மிருதிறஞக் கொண்டான் றிருமிடற்றி
னல மயிர்தான வாறு.’

எனவரும்.

இங்கே ‘ஆலம்’ ‘அமிர்தான’ தற்குக் காரணம் ‘மழலை மொழியாலோ, மறையினெலியாலோ, யாதாலோ’ என ஐயமாகக் கூறியவாறறிக.

14. நுட்பவணி

கூஉ. தெரிபுவேறு கிளவாது குறிப்பினுந் தோழிலினும்
அரிதுணர் லீனைத்திற நுட்ப மாகும்.

இதன்பொருள் - தெரிந்து வேறுகச் சொல்லப் படாமல் குறிப்பினாலவது தோழிலினாலவது அதுமித்து அரிதாக அறியத்தக்க செய்கைத்திறமுடையது நுட்பமென்னும் அணியாகும் என்றவாறு.

அறிதற்கருமைபற்றி ‘நுட்பம்’ எனப்பட்டது. இதனை முதனுலார் ‘சூக்குமாலங்காரம்’ என்பர்.

‘குறிப்’பென்றது மனத்திற் கருதியதை அறிவிக்கவல்ல சரீரத்தின் சேட்டையை.

க. குறிப்புநுட்பம்

உதாரணம் :

‘காதலன் மெல்லுயிர்க்குக் காவல் புரிந்ததால்
பேதைய ராயம் பிரியாத — மாதர்

படரிருள் கால்சீக்கும் பகலவனை நோக்கிக்
குடதிசையை நோக்குங் குறிப்பு.’

எனவரும்.

இங்கே சூரியனை நோக்கி ‘மேற்குத்திசையையும் நோக்குங் குறிப்பினால் சூரியன் அஸ்தமிக்கும் மாலைக்காலத்திலே கூடுதற்கு நேர்ந்தாள் என்பது அதுமித்து அறியப்படும்.

உ. தொழினுட்பம்

உதாரணம் :

‘பாடல் பயிலும் பணிமொழி தன்பணைத்தோள்
கூட லவாவாற் குறிப்புணர்த்தும் — ஆடவற்கு
மென்றீந் தொடையாழின் மெல்லவே தைவந்தாள்
இன்றீங் குறிஞ்சி யிசை.’

எனவரும்.

இங்கே ‘குறிஞ்சியிசை’யைப் பாடுதலாகிய தொழிலினாலே இடையாமத்திலே கூடுதற்கு நேர்ந்தாள் என்பது அதுமானித்து அறியப்படும். குறிஞ்சிக்குச் சிறுபொழுது இடையாமம் என அறிக,

15. இலேசவணி

கூங். குறிப்பு வெளிப்படுக்குந் சத்துவம் பிறிதின்
மறைத்துரை யாட லிலேச மாகும்

இதன்பொருள் - கருதியதை வெளிப்படுத்துஞ் சத்துவகுணங்களை வேறொன்றாலே நிகழ்ந்ததாக மறைத்துச் சொல்லுவது இலேசம் என்னும் அணியாகும் என்றவாறு.

அற்பமாத்நிரமாக வெளிப்படுத்தனோக்கி ‘இலேசம்’ என்றார் போலும். லேசம் - அற்பம்.

‘சத்துவ’மாவது பளிங்குமணியிற் கோத்த செந்நூலினின்று செம்மை வெளியே தோன்றுமாறு போல் உள்ளங் கருதியதினின்று வெளியே தோன்றுங் குணங்கள். அவை,

மயிர்சிவிர்த்தல், கண்ணீர்வார்தல், வியர்வை முதலியன.
சத்துவம் - உள்ளதன் தன்மை.

உதாரணம்:

‘கல்லுயர்தோட் கின்ளி பரிதொழுது கண்பனிசோர்
மெல்லியலார் தோழியர்முன் வேறென்று—சொல்லுவரால்
பொங்கும் படைபரப்பி மீதெழுந்த பூந்துகன்சேர்
தெங்கண் கலுழந்தனவா லென்று.’

எனவரும்.

இங்கே சோழனை விரும்பிய கருத்தினின்று வெளிப்
பட்ட சத்துவமாகிய கண்ணீர்வார்தல், தூளியாகிய வேறென்
ருலாயதென்று மறைத்துரையாடியவாறுணர்க.

உதாரணம்:

‘மதுப்பொழிதார் மன்னவனை மால்கரிமேற் கண்ட
விரிப்பு மயிரும்பு மெய்யும் — புதைத்தான்
வளவா ரணநெடுங்கை நுண்மெல வாய்த்த
இளவாடை கூர்ந்த தென.’

எனவரும்.

இங்கே சோழனைக்கண்ட ஆசையினாலுண்டாய நடுக்
கம், மயிர்சிவிர்த்தல் என்பன ‘இளவாடை’யாகிய வேறென்
ருலாயின என மறைத்துச் சொல்லியவாறுணர்க.

இதுவுமது

கூசு. புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும்
பழிப்பது போலப் புகழ்புலப் படுத்தலும்
அவையு மன்னவென் றறைகுந ருளரே.

இதன்பொருள் - ஒன்றனைப் புகழ்வதுபோலப்
பழித்தலும், பழிப்பது போலப் புகழ்தலுமாகிய அவை
யும் அவ்விசேவணியாகும் என்று சொல்லுவாருமுளர்
என்றவாறு.

க. புகழ்வதுபோலப்பழித்தல்

உதாரணம்:

‘மேய கலவி விளைபொழுது நம்மெல்லென்
சாய நளராமற் றுக்குமால் — சேயிழாய்
போர்வேட்ட மேன்மைப் புகழாளன் யாம்விரும்பித்
தார்வேட்ட தோள்விடலை தான்.

எனவரும்.

இங்கே அறிவழியவேண்டிய புணர்ச்சிக் காலத்திலே
அறிவழியாமை தோன்றச் ‘சாய நளராமற் றுக்குமால்’
எனப் புகழ்ந்தமையால் இது புகழ்வதுபோலப் பழித்தல்.

உ. பழிப்பதுபோலப்புகழ்தல்

உதாரணம்:

‘ஆடன் மயிலியலி யன்ப னணியாகங்
கூடுங்கான் மெல்லென் குறிப்பறியான் — ஊடல்
இளிவந்த செய்கை யிரவாளன் யார்க்கும்
விளிவந்த வேட்கை யிலன்.’

எனவரும்.

இங்கே ‘கூடுங்கான் மெல்லென் குறிப்பறியான்’ எனப்
பழிப்பதுபோலக் கூறப்படினும் அக்காலத்திலே அறிவழிந்
தமை பெறப்படலாற் புகழாயிற்று. பின்வருவது மிது.

உதாரணம்:

‘உடுப்போர்க் குடுக்குந் தொழில்களா
லுண்போர்க் குண்ணும் பொருள்களாற்
றெடுப்போர்க் கெடுக்கு மலர்களா
லணியோர்க் கணியுஞ் சுடரிழையால்
அடுப்போர்க் கெடுக்கு மனைகளாற்
குறைபா டெடைய தன்றதுதான்
கொடுப்போர்க் கிரப்பா ரில்லாத
குறையொன் றுளது கூறுங்கால்.’ (பிரபுலிங்கலீலை)

எனவரும்.

இங்கே 'இரப்போரில்லாத குறையென்றுளது' என்று பழிப்பது போலக் கூறினும் யாவருஞ் செல்வர் என்பது தோன்றப் புகழ்ந்தவாறறிக.

16. நிரனிறையணி

கூரு. நிரனிற் தியற்றத நிரனிறை யணியே.

இதன்பொருள் - முன்னர் வைக்கப்பட்ட சொற் பொருள்களோடு பின்னர் வைக்கப்படுஞ் சொற்பொருள்கள் முறையே சேர்ந்து பொருள்படுமாறு வரிசையாக நிறுத்தப் படுவது நிரனிறை என்னும் அணியாகும் என்றவாறு.

நிரனிறை - வரிசையாக நிறுத்தப்படுவது. இதனை முத் னாலார் 'யதாசங்கியம்' என்பர்.

உதாரணம் :

'காரிகை மென்மொழியா னேக்காற் கதிர்மூலையால்
வார்புருவத் தாலிடையால் வையகத்து - நேர்தொலைந்த
கொல்லி வடிநெடுவேல் கோங்கரும்பு விற்கரும்பு
வல்லி தனியேன் மனத்து.'

எனவரும்.

இங்கே 'மொழி'யாலே தொலைந்தது 'கொல்லி' ப்பண் எனவும், 'நோக்'காலே தொலைந்தது 'நெடுவேல்' எனவும், 'மூல'யாலே தொலைந்தது 'கோங்கரும்பு' எனவும், 'புருவ' த்தாலே தொலைந்தது 'விற்கரும்பு' எனவும், 'இடை'யாலே தொலைந்தது 'வல்லி' எனவும் பொருள் படுமாறு நிறையே வைக்கப்பட்டவாறறிக.

17. ஆர்வமொழி

கூகூ. ஆர்வமொழி மிகுப் தார்வ மொழியே.

இதன்பொருள் - உள்ளே கொண்ட ஆர்வம்பற்றி நிகழும் மொழிகள் அதிகந் தோன்றும்படி சொல்லப்படுவது ஆர்வமொழி என்னும் அணியாகும் என்றவாறு.

உதாரணம் :

'சொல்ல மொழிதளர்ந்து சோருந் துணைமலர்த்தோள்
புல்ல விருதோள் புடைபெயரா - மெல்ல
நினைவே மெனினைஞ் சிடம்போதா தெம்பால்
வனைதாராய் வந்ததற்கு மாறு.'

எனவரும்.

இங்கே ஆர்வமொழிகள் மிகுத்துச் சொல்லப்பட்டவாறறிக. பின்வருவது மிது.

உதாரணம் :

'முன்ன மேதுயின் நருளிய முதுபயோ ததியோ
பன்ன காதிப் பாயலோ பச்சையா லிலையோ
சொன்ன நால்வகைச் சுருதியோ கருதிநீ யெய்தற்
கென்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடி வென்றான்.'
(பாரதம்)

எனவரும்.

18. சுவையணி

கூஎ. உண்ணிகழ் தன்மை புறம்பொழிந் தோங்க
எண்மெய்ப் பாட்டி னியல்வது சுவையே.

இதன்பொருள் - உள்ளத்திலே நிகழ்ந்தன்மை வெளியிற் புலப்பட்டு விளங்கும்படி எட்டுவகைப்பட்ட மெய்ப் பாட்டினாலும் நடப்பது சுவை என்னும் அணியாகும் என்றவாறு.

'மெய்ப்பா'டாவது உலகத்தார் உள்ளநிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோரற்றான் வெளி ப்படுதல். இது நச்சினர்க்கினியர் கருத்து. வீரசோழியவுரை காரர் 'மெய்க்கட்பட்டு விளங்கிய தோற்றம்' என்பர். இதனை வடநூலார் 'பாவம்' என்பர். பாவம் - மனநிலை.

'சுவை'யாவது விபாவங்களாலும், அநுபாவங்களாலும், வியபிசாரிபாவங்களாலும் உண்டாகும் விருப்பம் முதலிய மனச்செய்கை என்று குவலயானந்தகாரர் கூறுவர். விபாவங்

களாவன வடிவம், இளமை முதலியன. அநுபாவங்களாவன கட்பார்வை, மயிர்சிலிர்த்தல் முதலியன. வியபிசாரிபாவங்களாவன வெறுப்பு, பலக்குறைவு முதலியன.

சுவைவகை

சு.அ. அவைதாம்,

வீர மச்ச மிழிப்போடு வியப்பே

காம மவல முருத்திர நகையே.

இதன்பொருள் - மேலே கூறப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளும் யாவையெனின், வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை என்பனவாம் என்றவாறு.

க. வீரச்சுவை

வீரங் காரணமாகத் தோன்றுஞ் சுவை வீரச்சுவை யாகும்.

‘வீர’மாவது மேலான காரியங்களில் உண்டாகும் மனத் துணிவு. இதனைத் தோல்காப்பியர் ‘பெருமிதம்’ எனவும், கல்வி, தறுகண், புகழ், கொடை என்னும் நான்கும் பற்றிப் பிறக்கும் எனவுங் கூறுவர்.

உதாரணம் :

‘சேர்ந்த புறவி னிறைதன் றிருமேனி

நீர்த்திட் டெய்துலைதா னேறினான் — நேர்ந்த

கொடைவீர மோமெய்ந் நிறைகுறையா வன்கட்

படைவீர மோசென்னி பண்பு.’

எனவரும்.

இங்கே சிபியென்னுஞ் சோழன் தன்பாலடைந்த புறவின் நிறையளவு மாமிசம் தன்னுடம்பில் அரிந்து கொடுத்தும் போதாது தன்சரீரம் முழுவதையுங் கொடுக்கத் துணிந்த மனத்துணிவாகிய வீரத்தினாலே சுவை தோன்றியவாறறிக. இது கொடைபற்றித் தோன்றியது. இதனை வடநூலார் ‘தானவீரம்’ என்பர். பின்வருவது மிது.

உதாரணம் :

‘அருகலி லுவகைசொல் பவர்க்கு மன்னவன்

வருகென வேண்டுவ மகிழ்ந்து வீசினான்

இருகவ ரியுமுல கெங்கு மூடிய

ஒருகலி கையுமலா தொழிந்த தில்லையே.’ (இரகுவமிசம்)

எனவரும்.

உ. அச்சச்சுவை

அச்சங் காரணமாகத் தோன்றுஞ் சுவை அச்சச் சுவையாகும்.

‘அச்ச’மாவது மிக்க சாமர்த்தியங்கண்டுழி அதனை றேன்றும் மனக்கலக்கம். குவலயானந்தகாரர் குரூரமுடைய வைகளைப் பார்த்தல் முதலியவைகளாலுண்டாகும் மனக் குலைவு என்பர். தோல்காப்பியர் அணங்கு, விலங்கு, கள்வர், இறை என்னும் நான்குங் காரணமாக அச்சம் பிறக்கும் என்பர். அணங்கு பேய், பூதம் முதலியன. விலங்கு சிங்கம், புலி முதலியன. இறையெனப்படுவார் அரசன், பிதா முதலியோர்.

உதாரணம் :

‘கைநெரிந்து வெய்துயிர்ப்பக் காமுளர்ந்து மெய்பனிப்ப

மையரிக்க ணீர்த்ததும்ப வாய்புலர்ந்தேன் — வெய்ய

சினவேல் விடலையாற் கையிழந்த செங்கட்

புனவேழ மேல்வந்த போது.’

எனவரும்.

இங்கே யானையைக் கண்ட அச்சங் காரணமாகச் சுவை தோன்றியவாறறிக. பின்வருவது மிது.

உதாரணம் :

‘கைத்தல மொன்று நீண்ட காய்ப்புடை வெரிநிற் போட்ட

பைத்தலை பிடிப்ப வென்று புகாதலைப் பாகு பற்ற

மொய்த்தலை வெய்தி முன்பின் பார்த்திடு முகத்த ராகி

எய்த்தலி னிருதான் சேர்ர வேகுவார் வணிக ரெல்லாம்.’

(இரகுவமிசம்)

எனவரும்.

இங்கேயும் ஒரு யானையைக் கண்ட அச்சங் காரணமாகச் சுவை தோன்றியவாற்றிக.

௩. இழிப்புச்சுவை

இழிப்புக் காரணமாகத் தோன்றுஞ் சுவை இழிப்புச் சுவையாகும்.

‘இழிப்’ பாவது குற்றமுடையவைகளைக் காணுதல் முதலிய காரணங்களாலே மனத்திலே தோன்றும் அருவருப்பு. இதனைத் தொல்காப்பியர் ‘இளிவரல்’ எனவும், மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்னும் நான்குங் காரணமாகப் பிறக்கும் எனவும் கூறுவர்.

உதாரணம்:

‘உடைதலையு மூளையு மூன்றடியு மென்புங்
குடருங் கொழுங்குருதி யீர்ப்ப — மிடைபேய்
பெருநடஞ்சேர் பெற்றித்தே கொற்றப்போர்க் கிள்ளி
கருநடரைச் சேறுங் களம்.’

எனவரும்.

இங்கே உடைந்த ‘தலை’, ‘மூளை’ முதலியவைகளால் இழிப்புச் சுவை தோன்றுமாற்றிக. பின்வருவது மிது.

உதாரணம்:

‘மேதினி யளப்பவரின் மென்மெல நடந்தங்
கூடைநனி நாசியி னுயிர்த்திடை யிடைக்கண்
ஊதவுரு வானென வுலந்துசிலை கொண்டே
ஆதவன் மறைத்தகுடை யோடெதி ரடுத்தான்.’
(தணிகைப்புராணம்)

எனவரும். இங்கே மூப்புப்பற்றி இழிப்புச்சுவை தோன்றியவாற்றிக.

௪. வியப்புச்சுவை

வியப்புக் காரணமாகத் தோன்றுஞ் சுவை வியப்புச் சுவையாகும்.

‘வியப்’ பாவது முன்னர்க் காணப்படாத ஒன்றைக் கண்டுழி உண்டாகும் மனவிரிவு. தொல்காப்பியர் இதனை ‘மருட்கை’ எனவும், இது புதுமை, பெருமை, சிறுமை ஆக்கம் என்னும் நான்குங் காரணமாகப் பிறக்கும் எனவுங் கூறுவர். ஆக்கம் ஒன்று வேறொன்றாய்த் திரிந்தது.

உதாரணம்:

‘முத்தரும்பிச் செம்பொன் முறிததைத்து பைந்துகிரின்
தொத்தலாந்து பல்கலனுஞ் சூழ்தொளிருங் — கொத்தி
பொன்னேர் மணிகொழிக்கும் பூங்கா விரிநாடன் [னதாம்
தன்னேர் பொழியுந் தரு.]’

எனவரும்.

இங்கே ‘தரு’வின் கண் ‘முத்தரும்பு’ தன் முதலியவைகளான் வியப்புச்சுவை தோன்றுமாற்றிக. பின்வருவது மிது.

உதாரணம்:

‘செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்க்
கொம்பர் நல்லில வங்கன் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந்
திங்கன் வாழ்சடை யாடிரு முன்றிலே.’ (சிலப்பதிகாரம்)

எனவரும்.

௫. காமச்சுவை

காமங் காரணமாகத் தோன்றுஞ் சுவை காமச்சுவையாகும்.

‘காம’ மாவது சம்போகவிஷயம் முதலியவற்றிலுண்டாகும் விருப்பம். தொல்காப்பியர் இதனை ‘உவகை’ எனவும், செல்வம், அறிவு, புணர்ச்சி, வினையாட்டு என்னும் நான்குங் காரணமாகத் தோன்றும் எனவுங் கூறுவர்.

உதாரணம்:

‘திங்க ணுதல்வியாக்கும் வாய்தடிக்குங் கண்சிவக்கும்
அங்கைத் தளிர்நடுங்குஞ் சொல்லசையுங் — கொங்கை
பொருகாலு மூடிப் புடைபெயருங் காலும்
இருகாலு மொக்கு மிவர்க்கு.’

எனவரும்.

இங்கே புணர்ச்சியாற் காமச்சுவை தோன்றியவாறறிக.

க. அவலச்சுவை

அவலங் காரணமாகத் தோன்றுஞ் சுவை அவலச்சுவை பாகும்.

‘அவல்’ மாவது தனக்குப் பற்றுள்ள ஒன்றினைப் பிரித லினாலாவது பற்றில்லாத ஒன்றினை அடைதலினாலாவது தோன்றும் மனவியாகுலம். தொல்காப்பியர் இதனை ‘அழுகை’ எனவும், இளிவு, இழவு, அசைவு, வறுமை என்னும் நான்கும் பற்றித் தோன்றும் எனவும் கூறுவர்.

உதாரணம்:

‘கழல்சேர்ந்த தாள்விடலை காதலிமெய் தீண்டும்
அழல்சேர்ந்து தன்னெஞ் சயர்ந்தான் — குழல்சேர்ந்த
தாமந் தரியா தசையுந் தளிர்மேளி
நாமந் தரிக்குமோ வென்று.’

எனவரும்.

இங்கே மனைவியை இழந்த அவலத்தினாலே சுவை தோன்றியவாறறிக. பின்வருவது மிது.

உதாரணம்:

‘மின்னே சுரத விளையாட்டின் வேர்வரும்பு
நின்னேர் மதிமுகத்து நீங்காது நின்னவாற்
பொன்னையென் கண்மணியே பூவே புனமயிலே
என்னே புவிமீதி லீதோ வுயிர்வாழ்வே.’ (இரகுவமிசம்)

எனவரும்.

எ. உருத்திரச்சுவை

உருத்திரங் காரணமாகத் தோன்றுஞ் சுவை உருத்திரச் சுவையாகும்.

‘உருத்திர’ மாவது தனக்கதுகலமல்லாத செயலினாலாகும் மனக்கொதிப்பு. இதனைத் தொல்காப்பியர் ‘வெகுளி’

எனவும், உறுப்பறை, குடிசைகள், அலை, கொலை என்னும் நான்கும் பற்றிப் பிறக்கும் எனவுங் கூறுவர்.

உதாரணம்:

‘கைபிசையா வாய்மடியாக் கண்சிவவா வெய்துயிரா
மெய்குலையா வேரா வெகுண்டெழுந்தான் — வெய்யபோ
தார்வேய்ந்த தோளான் மகளைத் தருகென்று [ர்த்
போர்வேந்தன் றாதிசைத்த போது.]’

எனவரும்.

இங்கே ‘மகளைத் தருக’ என்று கேட்டலாகிய செயலால் உருத்திரச்சுவை தோன்றியவாறறிக.

அ. நகைச்சுவை

நகை காரணமாகத் தோன்றுஞ் சுவை நகைச்சுவையாகும்.

‘நகை’ யாவது வேறுபாடான வடிவம், வேஷம், வார்த்தை முதலியவைகளைக் கண்டுழி உண்டாகுஞ் சிரிப்பு. இத்தனைத் தொல்காப்பியர் எள்ளுதல், இளமை, பேதைமை, மடம் என்னும் நான்கும் பற்றித் தோன்றும் என்பர்.

உதாரணம்:

‘நாண்போலுந் தன்மனைக்குத் தான்சேற லிங்கின்ற
பாண்போலும் வெவ்வழலிற் பாய்வது உங்—காண்டோழி
கைத்தலங் கண்ணைக் களவுகாண் பாடுருவன்
பொய்த்தலைமுன் னிட்டியற்றும் போந்து.’

எனவரும்.

இங்கே ‘நாண்போலுந் தோழி’ என்பது முதலியவைகளான் நகைச்சுவை தோன்றியவாறறிக.

19. தன்மேம்பாட்டுரை

கூக. தான்றற் புகழ்வது தன்மேம் பாட்டுரை.

இதன்பொருள் - ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து சொல்லுவது தன்மேம்பாட்டுரை என்னும் அணியாகும் என்றவாறு.

இதனை முதலாலார் 'ஊர்ஜச்சுனி' என்பர். ஊர்ச்சம் - பெலம்.

உதாரணம்:

'எஞ்சினு ரில்ல யெனக்கெதிரா வின்னுயிர்கொண்
டஞ்சினு ரஞ்சாது போயகல்க - வெஞ்சமத்துப்
பேரா தவராகத் தன்றிப் பிறர்முதுகிற்
சாராவென் கையிற் சரம்.'

எனவரும்.

இங்கே ஒருவன் தன்மேம்பாட்டினைத் தானே எடுத்துச் சொல்லியவாற்றிக. பின்வருவது மிது.

உதாரணம்:

'ஐயமேற் றருந்து பித்த
கேட்டியான் பிறந்த வன்றே
செய்யதண் கமலத் தோனைப்
பிடித்துவெஞ் சிறையி லுய்த்தேன்
மையலங் களிரோ ரெட்டிம்
வானவர் முதல்வ னோடென்
கையினிற் பற்றி மற்றை
யண்டத்திற் காவல் செய்தேன்.' (கூர்மபுராணம்)

எனவரும். இது சலந்தரன் சிவனைநோக்கித் தன்பெலங் கூறியது.

20. பரியாயவணி

எ0. கருதியது கிளவா தப்பொரு டோன்றப்
பிற்தோன் றுரைப்பது பரியா யம்மே.

இதன்பொருள் - சொல்ல விரும்பிய பொருளை வெளிப்படுத்துதற்குரிய சொற்களாற் சொல்லாமல் அப்பொருள் தோன்றும்படி வேறொரு பிரகாரஞ் சொல்லுவது பரியாயவணியாகும் என்றவாறு.

பரியாயம் - சாமர்த்தியமாக அறிவிக்கும் வார்த்தை.

உதாரணம்:

'மின்னிகரா மாதே விரைச்சாந் துடன்புணர்ந்து
நின்னிகரா மாதவிக்க ணின்றருணீ - தன்னிகராம்
செந்தி வரமலருஞ் செங்காந்தட் போதுடனே
இந்தி வரங்கொணர்வல் யான்.'

எனவரும்.

இஃது ஒரு தலைவியை நாயகனோடு சேர்க்க விரும்பிய தோழி சொல்லியது. இங்கே பிரியமுள்ள நாயகனைப் பெற்றுக்கொள்வாய் என்னும் பொருள் தோன்றக் 'குருக்கத்திச் சோலையிலே நில், காந்தப்பூவும் கருங்குவளைப்பூவும் கொண்டு வருவேன்' என வேறொரு பிரகாரத்தினாற் சொல்லியவாறுணர்க. பின்வருவது மிது.

உதாரணம்:

'பற்றின் மிக்கதோர் பாவை யிவ்வரை
சுற்றி யேகிநீ குடுங் கோடல்கள்
குற்று வந்துநின் குழற்கு நல்குவன்
நிற்றி யீண்டென நிறவி யேகினான்.' (கந்தபுராணம்)

எனவரும்.

21. சமாகிதவணி

எக முந்துதான் முயல்வுறாஉந் தோழிற்பயன் பிற்தோன்று
தந்ததா முடிப்பது சமாகி தமாகும்.

இதன்பொருள் - ஒருவன் முன்னர்த் தான்முயன்ற தொழிலின்பயனாகிய காரியம் அத்தொழிலாற் சித்தியாகாது வேறொன்றினாலே தரப்பட்டதாக முடிக்கப்படுவது சமாகிதம் என்னும் அணியாகும் என்றவாறு.

சமாஹிதம் - துணைப்பேறு.

உதாரணம்:

'அருவியங் குன்ற மரக்கன் பெயர்ப்ப
வெருவிய வெற்பரையன் பாவை - பெருமான்

அணியாக மாரத் தழுவினா டான்முன்
தணியாத ஆட றணிந்து.

எனவரும்.

இங்கே முயன்ற தொழில் 'ஊட' றணிவித்தல் எனவும், அதன் பயனாகிய காரியம் ஊடறணிதல் எனவும், அதுவும் இராவணன் மலையைப் பெயர்த்தலாகிய வேறொரு காரணத்தாற் சித்தியாயிற்று எனவும் அறிக. பின்வருவது மிது.

உதாரணம் :

‘வேண்டிய மாற்றங் கொள்ளாள்
வெகுண்டுசென் றிடுவாண் முன்னர்
ஆண்டொரு மதமால் யானை
யடர்த்துவந் திடலு மஞ்சிப்
பூண்டிடு புலவி நீங்கிக்
கணவனைப் புல்லிக் கொண்டாள்
சுண்டரு தோளி னானு
மிபத்தினத் தொழுது ளின்றான்.’ (கந்தபுராணம்)

22. உதாத்தவணி

எஉ. வியத்தகு செல்வமு மேம்படு முள்ளமும்
உயர்ச்சி புனைந்துரைப் பதுதாத் தமாகும்.

இதன்பொருள் - வியக்கத்தக்க செல்வத்தின் உயர்ச்சியையாவது, விரும்பத்தக்க உள்ளத்தின் உயர்ச்சியையாவது அலங்கரித்துச் சொல்லுவது உதாத்தம் என்னும் அணியாகும் என்றவாறு.

உதாத்தம் - பிறிதொன்றற்கில்லாத மகத்துவம். சிலர் இதனை ‘வீறுகோளணி’ என மொழி பெயர்ப்பர். உள்ளம் - ஊக்கம்.

க. செல்வப்பெருமை

உதாரணம் :

‘கன்றும் வயவ ரினங்கள் பலகவர்த்தம்
என்றும் வறிஞ ரினங்கவர்த்தம் — ஒன்றும்

அறிவரி தாசிற்கு மளவினதா லம்ம
செறிகதிர்வேற் சென்னி திரு.’

எனவரும்.

இங்கே சோழனுடைய செல்வத்தின் மகத்துவஞ் சொல்லப்பட்டவாறறிக. பின்வருவது மிது.

உதாரணம் :

‘பொற்சிறு தேர்மிசைப் பைம்பொற் போதகம்
நற்சிறு ருந்தலி னங்கை மார்விரீஇ
உற்றவர் கோழிமே லெறிந்த வெண்குழை
மற்றத்தே ருருள்கொடா வளமை சான்றவே.’
(சிந்தாமணி)

எனவரும்.

இங்கே நெற்கவர வந்த ‘கோழி’ க்குப் பெண்களெறிந்த காதணி ‘தே’ரைத்தடுக்கின்றதென ஏமாங்கநாட்டுச் செல்வப்பெருமை கூறியவாறறிக.

உ. உள்ளப்பெருமை

உதாரணம் :

‘மண்ணகன்று தன்கிளையி னீங்கி வனம்புகுந்து
பண்ணுந் தவத்திசைந்த பார்த்தன்றான் — எண்ணிறந்த
மீதண்டர் கோன்கூலையும் வெய்யோர் குலத்தொலைத்தான்
கோதண்ட மேதுணையாக் கொண்டு.’

எனவரும். இங்கே அருச்சுனனது உள்ளத்தின் பெருமை கூறியவாறறிக.

23. அவநுதியணி

எங. சிறப்பினும் பொருளினுங் குணத்தினு முண்மை
மறந்துப் பிறிதுரைப்ப தவநுதி யாகும்.

இதன்பொருள் - சிறப்பின்கண்ணாவது பொருளின்கண்ணாவது குணத்தின்கண்ணாவது இயல்பாயுள்ள

தன்மையை மறுத்துவிட்டு வேறொரு தன்மையை ஏற்றிச் சொல்லுவது அவநுதி என்னும் அணியாகும் என்றவாறு.

அவநுதி - மறுத்துரைத்தல்.

க. சிறப்பவநுதி

உதாரணம்:

‘நறைகமழ் தார்வேட்டார் நலனணியு நாணும்
நிறையு நிலைதளரா நீர்மை — அறநெறிகுழ்
செங்கோல நல்லன் கொடுங்கோலன் நெய்வடுபோர்
வெங்கோப மால்யானை வேந்து.’

எனவரும்.

இங்கே அரசனைச் சிறப்பித்தற்கண் ‘செங்கோ’ன்மை மறுத்துக் ‘கொடுங்கோ’ன்மையேற்றிச் சொல்லப்பட்டது.

உ. பொருளவநுதி

உதாரணம்:

‘நிலனும் விசம்பா நிமிர்கானீர் தீயாம்
அலர்கதிராம் வான்மதியா மன்றி — மலர்கொன்றை
ஒண்ணுந் தாரா நொருவனிய மானனுமாய்
எண்ணிறந்த வெப்பொருளு மாம்.’

எனவரும்.

இங்கே ‘கொன்றை யொண்ணுந் தாரான்’ என்னும் பொருளின்கண் ஒருவரைத் தன்மை மறுத்து ‘நிலன்’ முதலிய பலவார் தன்மை சொல்லப்பட்டவாறறிக.

ங. குணவவநுதி

உதாரணம்:

‘மனுப்புவிமேல் வாழ மறைவனர்க்கு மாரப்
பணித்தொடையற் பார்த்திவர்கோ நென்கோன் — தனிக்
தன்மை நிழற்றன்று தற்றொழுத பேதையர்க்கு [சுவிகை
வெம்மை நிழற்றாய் மிகும்.]’

எனவரும்.

இங்கே சோழனுடைய குடையிலே தன்மை மறுத்து வெம்மை யேற்றிச் சொல்லப்பட்டவாறறிக.

இவ்வலங்காரஞ் சிலேடையோடு கூடிவருதலுமுண்டு.

உதாரணம்:

‘நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியா நல்லன் — துறையின்
விலங்காமை நின்று வியன்றமிழ்நா டைந்தின்
குலங்காவல் கொண்டொழுகுங் கோ.’

எனவரும்.

இங்கே ‘வஞ்சியான்’ என்பது வஞ்சிக்கமாட்டான் எனவும், வஞ்சி நகருடையவன் எனவுஞ் சிலேடையாக நின்ற வாறறிக.

24. சிலேடையணி

எசு. ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தேரிவுதர வருவது சிலேடை யாகும்.

இதன்பொருள் - உச்சரித்தற்கண் ஒருவடிவாக நின்ற சொற்றொடர் பலபொருளுடையதாக வருவது சிலேடையாகும் என்றவாறு.

சிலேடை - தழுவதலுடையது; பலபொருள்களினைந்து நிற்பதென்றபடி. குவலயானந்தகாரர் பலபொருளுடையதாகச் சொற்களைத் தொடுத்தலே சிலேடை என்பர்.

சிலேடையணிவகை

எஃ. அதுவே,

சேம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்.

இதன்பொருள் - அச்சிலேடையணி செம்மொழிச் சிலேடை எனவும் பிரிமொழிச்சிலேடை எனவும் இருவகைப்படும் என்றவாறு.

க சேம்மொழிச்சிலேடை

பிரிக்கப்படுதலில்லாதனவாய் நேரே நின்று பலபொருள் கொடுக்குஞ் சொற்களாலாய் தொடர் செம்மொழிச்சிலேடையாகும்.

செம்மை - நேர்மை. மொழி - சொல்.

இதனை முதனூலார் 'அபிந்நபதச்சிலேடை' என்பர். அபிந்நபதம் - பிரிக்கப்படாத சொல்.

உதாரணம்:

'செங்கரங்க ளானிரவு நீக்குந் திறம்புரிந்து
பங்கய மாதர் நலம்பயில — பொங்குதயத்
தோராழி வெய்யோ னுயர்ந்தநெறி யொழுகும்
நீராழி நீணிலத்து மேல்.'

எனவரும்.

இது சூரியனுக்குஞ் சோழனுக்குஞ் சிலேடை. இங்கே 'கரம்', 'இரவு' முதலிய சொற்கள் நேரே நின்று இருபொருள்புத்தவாறறிக.

உ. பிரிமொழிச்சிலேடை

பிரிக்கப்பட்டுப் பலபொருள் பயக்குஞ் சொற்களாலாய் தொடர் பிரிமொழிச்சிலேடையாகும்.

இதனை முதனூலார் 'பிந்நபதச்சிலேடை' என்பர். பிந்நபதம் - பிரிக்கப்படும் மொழி.

உதாரணம்:

'தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய
எள்ளா வரிமா னிடர்மிகுப்ப — உள்வாழ்தேம்
சிந்துந் தகைமைத்தே யெங்கோன் றிருவுள்ளம்
நந்துந் தொழில்புரிந்தார் நாடு.'

எனவரும்.

இது சோழனுடைய நண்பருக்கும் பகைவருக்குஞ் சிலேடை.

இதுவுமது

எக. ஒருவினை பலவினை முரண்வினை நியமம்
நியம விலக்கு விரோத மவிரோதம்
எனவேழு வகையினு மியலு மேன்பர்.

இதன்பொருள் - முன்னர்க் கூறப்பட்டசிலேடையணி ஒருவினைச்சிலேடை, பலவினைச்சிலேடை, முரண்வினைச்சிலேடை, நியமச்சிலேடை, நியமவிலக்குச்சிலேடை, விரோதச்சிலேடை, அவிரோதச்சிலேடை என எழுவகையானும் நடக்கும் என்பர் என்றவாறு.

ந. ஒருவினைச்சிலேடை

உதாரணம்:

'அம்பொற் பணைமுகத்துத் திண்கோட் டணிநாகம்
வம்புற்ற வோடை மலர்ந்திலங்க — உம்பர்
நவம்புரியும் வானதியு நாண்மதியு நண்ணத்
தவம்புரிவார்க் கின்பத் தரும்.'

எனவரும்.

இது விநாயகருக்கும் மலைக்குஞ் சிலேடையாய் 'இன்பத் தரும்' என்னும் ஒரு வினையான் முடிந்தவாறறிக.

ச. பலவினைச்சிலேடை

உதாரணம்:

'தவிரா மதுவுண் களிதளிப்ப நீண்டு
செவிமருவிச் செந்நீர்மை தாங்கிக் — குயிலிசையும்
மின்னுயிரா நுண்ணிடையார் மென்னோக்கு மேவலார்
இன்னுயிரை யீர்கின் றன.'

எனவரும்.

இது குயிற்குாலுக்கும், பெண்களின் கண்களுக்குஞ் சிலேடையாய், 'நீண்டு', 'மருவி' என்பன முதலிய பலவினை பற்றி வந்த வாறறிக.

ரு. முரண்வினைச்சிலேடை

ஒன்றற்கொன்று மாறுபாடாயுள்ள வினையான் வருவது
முரண்வினைச்சிலேடையாகும்.

முரண் - மாறு.

உதாரணம் :

‘மாலை மருவி மதிதிரிய மாமணஞ்செய்
காலைத் துணைமேவ லார்கடிய — வேலைபிசை
மிக்கார் கலியடங்கா தார்க்கும் வியன்பொழில்கள்
புக்கார் கலியடங்கும் புன்.’

எனவரும்.

இது, புணர்ந்தார்க்கும், பிரிந்தார்க்குஞ் சிலேடை.
இங்கே ‘மேவலார் கடிய’ என்பது புணர்ந்தார் விளங்க என
வும், பிரிந்தார்க்குச் எனவும் பொருள்பட்டு முரணாயிற்று.

க. நியமச்சிலேடை

பலபொருள்களுக்கியையுமாறு சிலேடித்ததைத் தேற்
றேகாரம் புணர்த்தி ஒன்றற்கு நியமமாக்குவது நியமச்
சிலேடையாகும்.

உதாரணம் :

‘வெண்ணீர்மை தாங்குவன முத்தே வெறியவாய்க்
கண்ணீர்மை சேர்வ கடிபொழிலே — பண்ணீர்
மென்கோ லியாமே யிரங்குவன வேல்வேந்தே
நின்கோ லுலாவு நிலத்து.’

எனவரும்.

இங்கே ‘வெண்ணீர்மை’ என்பது வெண்மை என
வும், அறிவின்மை எனவும் பொருள்பட்டுச் சிலேடையாய்
நின்றவாறும், அது முத்தொன்றிற்கே நியமமாகச் சொல்
லப்பட்டவாறும், அதனால் அவனிலத்திலே அறிவின்மை
இல்லை என்பது பெறப்பட்டவாறும் அறிக. மற்றைய
‘கண்ணீர்மை’ முதலிய சிலேடைகளையும் இவ்வாறு முடிக்க.
பின்வருவது மிது.

உதாரணம் :

‘கொடியன மகளிர் தங்கள்
குழையுறண் ணுசப்பே வாளா
படுகொலை புரிவ மாதர்
படைநெடுங் குவளைக் கண்ணே
அடிமிசை முறையிட் டென்று
மற்றுவ சிலம்பே சூழ்ந்து
கடிமது நுகர்வ வண்ணேர்
கருங்குழற் காமர் வண்டே.’

(நைடதம்)

எனவரும்.

எ. நியமவிலக்குச்சிலேடை

நியமஞ்செய்து கூறிய சிலேடையை வேறொன்றிற்குங்
கூறி அந்நியமத்தை விலக்குவது நியமவிலக்குச் சிலேடை
யாகும்.

உதாரணம் :

‘சிறைபடுவ புட்குலமே தீம்புனலு மன்ன
இறைவரீ காத்தளிக்கு மெல்லை — முறையில்
கொடியன குன்றத்தின் மாளிகையே யன்றிக்
கடியவழியூக் காவு முன.’

எனவரும்.

இங்கே ‘சிறைபடுவ’ என்பது சிறகுகளுடையன என
வும், சிறைச்சாலையடைவன எனவும் பொருள்பட்டுச் சிலே
டையாய் நின்றவாறும், ‘புட்குலமே’ என நியமஞ் செய்யப்
பட்டவாறும், ‘தீம்புனலு மன்ன’ என அந்நியமம் விலக்கப்
பட்டவாறும் அறிக. ‘கொடியன’ என்பதையும் அவ்வாறு
முடிக்க.

அ. விரோதச்சிலேடை

முன்னர்ச் சிலேடிக்கப்பட்ட பொருள்களுள் ஒன்று
பின் வரும் பொருள்களோடு விரோதமுறத் தொடுக்கப்படு
வது விரோதச் சிலேடையாகும்.

உதாரணம்:

‘விச்சா தானேனு மந்தரத்து மேவானால்
அச்சுத நேனும் மாயனலன் — நிச்ச
நிறைவான் கலையா நகனங்க வீதி
இறையா நகனெங் கோ.’

எனவரும்.

இங்கே வித்தையைத் தரித்தவன் எனவும், விஞ்சையன் எனவும் பொருள்படுகின்ற ‘விச்சாதான்’ என்பது முன்னர்ச் செய்யப்பட்ட சிலேடை. அது விஞ்சையன் என்னும் பொருளிலே பின் வரும் ‘அந்தரத்து மேவான்’ என்பதனோடு விரோதித்து மற்றைப் பொருளை வலியுறுத்தியவாறாக. மற்றையவைகளையும் இவ்வாறு பொருள் செய்து முடிக்க.

உதாரணம்:

‘பூத்திருந்தும் புனற்றடங்கள் யாவரையுந்
தோய்த்துபுகழ்ப் பொருளு மாக்கும்
காத்திருந்துங் கடிமலர்கள் கமழ்நறுந்தேன்
சோர்வுடைத்தாய்க் களிப்பு மாக்கும்
எத்திருந்தும் வயவர்சில யெதிர்த்தவர்த
முயிர்வாங்கி யிசையு மீட்டும்
பாத்திருந்தும் புலவர்குழா மொருகலமான்
நனைமணந்து பழியுந் தீரும்.’

எனவருவது மது.

இங்கே ‘பூத்திருந்தும்’ என்பது பூத் திருந்தப்பெற்ற எனவும், பூப்புப்பெற்றிருந்தும் எனவும் பொருள்படும். பூப்புடைமை யாவரையுந் தோய்த்து புகழ்த்தேதற்கு விரோதம். ‘காத்திருந்தும்’ என்பது முதலியவைகளையும் இவ்வாறு முடிக்க.

க. அவிரோதச்சிலேடை

முன்னர்க் கொண்ட சிலேடைச் சொற்பொருள்களோடு பின்வருஞ் சிலேடைச்சொற்பொருள்கள் விரோதமுறாமல் இயையத் தொடுப்பது அவிரோதச் சிலேடையாகும்.

அவிரோதம் - விரோதம்ன்மை.

உதாரணம்:

‘சோதி யிரவி கரத்தா னிரவொழிக்கும்
மாதிடத்தான் மன்மதனை மாறழிக்கும் — மீதாம்
அநக மதிதோற்றிக் குமுத மளிக்குந்
தனத னிருநிதிக்கோன் றுன்.’

எனவரும்.

இங்கே ‘சோதியிரவி’ என்பது முதலிய சிலேடைச் சொற்பொருள்களோடு பின் வந்த ‘கரத்தா னிரவொழிக்கும்’ என்பது முதலிய சிலேடைச்சொற்பொருள்கள் இணங்கி இயையுமாறாக.

25. விசேடவணி

எள. குணந்தொழின் முதலிய குறைபடு தன்மையின் மேம்பட வொருபொருள் விளம்புதல் விசேடம்.

இதன்பொருள் - காரியசித்திக்கு வேண்டப்படு வனவாகிய குணம், தொழில் முதலாயின குறைவுபடுதல் காரணமாக மேம்பாடு தோன்ற ஒருபொருளைச் சொல்லுதல் விசேடவணியாகும் என்றவாறு.

விசேடம் - மேம்பாடு.

‘முதலிய’ என்பதனால் சாதிக்குறை, பொருட்குறை, உறுப்புக்குறை முதலியனவுங் கொள்ளப்படும்.

க. குணக்குறைவிசேடம்

உதாரணம்:

‘கோட்டர் திருப்பருவங் கொள்ளா வவர்செங்கோல்
கோட்டம் புரிந்த கொடைச்சென்னி — நாட்டம்
சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கஞ்
சிவந்தன செந்தீத் தெற.’

எனவரும்.

இங்கே சோழனுடைய கோபத்தினைக் காட்டும் ‘புருவங் கோடுதல், கண்சிவத்தல் முதலிய குணங்களின் குறைவு காரணமாக அவன் செயற்கு விசேடம் கூறிய வாறாக.

உ. தோழிர்குறைவிசேடம்

உதாரணம்:

‘எங்கா முகில்பொழியா நாளும் புனறேங்கும்
பூங்கா விரிநாடன் போர்மதமா — நீங்கா
வளைபட்ட தாளணிகண் மாறெதிரந்த தெவ்வர்
தளைபட்ட தாட்டா மரை.’

எனவரும்.

இங்கே ‘நீங்கா வளைபட்ட தாளணிகள்’ என்றதனால் யானையின் போர்த் தொழிலைக் குறைத்துக் காட்டிக் காரியமாகி பகை வெல்லின் மேம்பாடு தோன்றக் கூறியவாறறிக. பின்வருவது மிது.

உதாரணம்:

‘உற்றா னலன்றவர் தீயினின் றுனல னூண்புனலா
வற்றா னலனுநர் வந்திரு நாவுக் கரசெனுமோர்
சொற்றா னெழுதியுங் கூறியு மேயென்றுந் துன்பில்பதம்
பெற்றா னெருநம்பி யப்பூதி யென்னும் பெருந்தகையே.’
(நால்வர்நான்மணிமாலை)

எனவரும்.

இங்கே அப்பூதிநாயனரைத் ‘துன்பில்பதம்’ பெறுதலிலே விசேடமாக்குதற்குத் தவஞ்செய்தல் முதலிய தொழில்களின் குறை கூறப்பட்டது.

ங. சாதிக்குறைவிசேடம்

உதாரணம்:

‘மேய நிரைபுர்த்த வெண்ணெய் தொடுபுண்ட
ஆயனார் மாறேற் றமர்புரிந்தார் — தாய
பெருந்தருவும் பின்னுங் கொடுத்துடைந்தார் விண்மேற்
புரந்தரனும் வானோரும் போல்.’

எனவரும்.

இங்கே விட்டுணு இடையனாயிருந்தும் போரில் வென்றார் எனச் சாதிக்குறைவு காரணமாக விசேடங் கூறியவாறறிக.

ச. பொருட்குறைவிசேடம்

உதாரணம்:

‘தொல்லை மறைதேர் துணைவன்பால் யாண்டுவரை
எல்லை யிருநாழி நெற்கொண்டோர் — மெல்லியலான்
ஒங்குலகில் வாழு முயிரனைத்து மூட்டுமால்
ஏங்கொலிகீர்க் காஞ்சி யிடை.’

எனவரும்.

இங்கே உலகிலுள்ள உயிர்களெல்லாவற்றையும் உண்பித்தலால் உமாதேவியாரை விசேடமாக்குதற்கு ‘இருநாழி நெற்கொண்டு’ எனப் பொருட்குறைவு கூறப்பட்டது.

ஞ. உறுப்புக்குறைவிசேடம்

உதாரணம்:

‘யானை யிரதம் பரியா ளிவையிலலை
தானு மநங்கன் நனுக்கருமடி — தேனார்
மலரைந்தால் வென்று வடுப்படுத்தான் மாரன்
உலகங்கண் மூன்று மொருங்கு.’

எனவரும்.

இங்கே வெல்லுதற்குக் காரணமாகிய ‘யானை’, ‘இரதம்’ முதலிய உறுப்புக்களின்மைகாரணமாக உலகம் மூன்றினையும் வென்றான் என மன்மதனுக்கு விசேடந்தோன்றக் கூறியவாறறிக.

26. ஒப்புமைக்கூட்டவணி

எ.அ. கருதிய குணத்தின் மிகுபொரு ளுடன்வைத்
தோருபொரு ளுரைப்ப தோப்புமைக் கூட்டம்.

இதன்பொருள் - சொல்லக் கருதிய: பொருளின் குணம் யாதோ அக்குணத்தினை அப்பொருளினும் அதிகமாக வுடைய மற்றொன்றனோடு அப்பொருளையும் ஒருங்குசேர்த்துச் சொல்லுவது ஒப்புமைக்கூட்டம் என்னும் அணியாகும் என்றவாறு.

ஒப்புமைக் கூட்டம் - சமத்தன்மையுடையவைகளை ஒருங்கு கூட்டுதல். இதனை முதனாலார் 'துல்லியயோகிதை' என்பர். துல்லியம் - ஒப்புமை. யோகிதை - கூட்டம்.

இதுமவுது

எக. புகழினும் பழிப்பினும் புலப்படு மதுவே.

இதன்பொருள் - அவ்வொப்புமைக் கூட்டவணியானது ஒரு பொருளைப் புகழ்ந்துரைத்தற்கண்ணும், இகழ்ந்துரைத்தற்கண்ணும் தோன்றும் என்றவாறு.

க. புகழொப்புமைக்கூட்டம்

உதாரணம் :

‘பூண்டாங்கு கொங்கை பொரவே குழைபொருப்புந்
துண்டாத தெய்வச் சுடர்விளக்கும் — நாண்டாங்கு
வண்மைசால் சான்ற வருங்காஞ்சி வண்பதிலும்
உண்மையா லுண்டிவ் வுலகு.’

எனவரும்.

இங்கே ‘உலகு’ உளதாதற்குக் காரணமான குணங்களிற் சிறந்த சிவன் முதலிய பொருள்களோடு ‘காஞ்சி’ நகரமுங் கூட்டிச் சொல்லப்பட்டுப் புகழப்பட்டவாறாக. பின்வருவது மிது. உதாரணம் :

‘என்னைய முனிவரரு மிமையவரு
மிடையுறென் றுடைய ராளுந்
பன்னகமு நகுவெள்ளிப் பணிவரையும்
பாற்கடலும் பதும பீடத்
தன்னகருங் கற்பகநாட் டணிநகரு
மணிமாட வயோத்தி யென்னும்
பொன்னகரு மல்லாது புகலுண்டோ
விகல்கடந்த புலவு வேலோய்.’ (இராமாயணம்)

எனவரும்.

இங்கே புகழிடமாக அடைதற்குச் சிறந்த கைலாசமலை முதலியவைகளோடு ‘அயோத்தி’ நகரும் ஒருங்குவைத்துப் புகழப்பட்டவாறாக.

உ. பழிப்பொப்புமைக்கூட்டம்

உதாரணம் :

‘கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந் தெல்லை கடப்பாளு மிம்முவர்
வல்லே மழையருக்குங் கோள்.’

எனவரும்.

இங்கே நெறிதவறிய பெண்ணைக் ‘குடியலைக்கும் வேந்தன்’ முதலியவர்களோடு சேரவைத்துப் பழித்தவாறாக. பின்வருவது மிது. உதாரணம் :

‘நட்பிடைக் குய்யம் வைத்தான்
பிறர்மனை நலத்தைச் சேர்ந்தான்
கட்டழற் காமத் தீயிற்
கன்னியைக் கலக்கி னானும்
அட்டியி ருடலந் தின்று
னமைச்சுறு யரசு கொன்றான்
குட்டனோய் நரகந் தன்னுட்
குளிப்பவ ரிவர்கள் கண்டாய்’ (சிந்தாமணி)

எனவரும்.

27. விரோதவணி

அ. மாறுபடு சொற்பொருண் மாறுபாட் டியற்கை விளைதர வுரைப்பது விரோத மாகும்.

இதன்பொருள் - மாறுபட்ட சொல்லாலாவது பொருளாலாவது மாறுபாட்டுத் தன்மை தோன்றச் சொல்லுவது விரோதம் என்னும் அணியாகும் என்றவாறு.

க. சொல்விரோதம்

உதாரணம் :

‘காலையு மாலைபுங் கைகூப்பிக் காரொழுதான்
மேலை விளையெல்லாங் கீழவாம் — கோலக்

கருமன்றோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப்
பெருமானைச் சிற்றம் பலத்து.'

எனவரும்.

இங்கே கருமை, வெண்மை முதலியன ஒன்றற்கொன்று
மாறுபட்ட சொற்கள். பின்வருவது மிது.

உதாரணம்:

'ஒருகையி லேந்து முடுக்காய் சரண
முடையென வாசை யுடுத்தாய் சரணம்
முருகலர் பதுமத் தடியாய் சரண
முனிவொடு பகலை யடித்தாய் சரணம்
திருமதி பகலழல் விழியாய் சரணம்
திருமக னெரிய விழித்தாய் சரணம்
பொருவறு மிமயப் படியாய் சரணம்
பொருதிரி வேல்கை பிடித்தாய் சரணம்.'

(மச்சபுராணம்)

எனவரும்

உ. பொருள்விரோதம்

உதாரணம்:

'சோலை பயிலுங் குயின்மழை சோர்த்தடங்க
ஆலு மயிலினங்க ளார்த்தெழுந்த — ஞாலம்
குளிர்த்த முகில்கறுத்த கோபஞ் சிவந்த
விளர்த்த துணைபிரிந்தார் மெய்.'

எனவரும்.

இங்கே குயிலுக்கு அடங்குதலும், மயிலுக்கு ஆர்த்
தெழுதலும் முதலாயுள்ள ஒன்றற்கொன்று மாறுபட்ட
தன்மை தோன்றச் சொல்லியவாறும், அதனாற் கார்காலச்
சிறப்புத் தோன்றியவாறும் அறிக.

இவ்வணி சிலேடை முதலியவைகளோடு சேர்ந்தும்
வரும்.

உதாரணம்:

'இனமா னிகல வெளிய வெணினும்
வனமேவு புண்டரிகம் வாட்டும் — வனமார்

கரியுருவங் கொண்டு மரிசிதறக் காயும்
விரிமலர் மென்கூந்தல் விழி.'

எனவரும்.

இங்கே கண்ணுக்கு 'மான்' பகைக்க 'எளிய' வாதல்
'புண்டரிகம் வாட்டு'தற்கும், 'கரியுருவ'ங் கொண்டிருத்தல்
'அரிசிதறக் காய்'தற்கும் விரோதம். 'புண்டரிகம்' என்பது
தாமரைக்கும் புலிக்கும், 'கரி' என்பது கருமைக்கும் யானைக்
கும், 'அரி' என்பது சிங்கத்திற்கும் வரிக்குஞ் சிலேடை.
பின்வருவது மிது. உதாரணம்:

'கொங்கை யேந்திய வாண்களு மவணகொம் புடைய
துங்க வேங்கையின் குலமெலா மவணபால் சுரந்து
பொங்கு நீடுசே வினங்களு மவணவான் புனலை
அங்கண் வேட்டுணு மொற்றைத்தா ளெகினமு மவண்.'
(காஞ்சிப்புராணம்).

எனவரும்.

இங்கே 'ஆண்' களுக்குக் கொங்கையுடைமையும், 'வேங்
கை'க்கு (புலிக்கு) 'கொம்பு'டைமையும், 'சேவினங்க'ளுக்கு
(எருதுகளுக்கு) 'பால்சுர'க்கையும், 'எகின'ங்களுக்கு (ஆண்
னங்களுக்கு) 'ஒற்றைத்தா'ளுடைமையும், விரோதமாய் அந்
நாட்டுக்கு அதிசயந் தோன்ற நின்றவாறும், 'கொங்கு' பரி
மளம் எனவும், 'ஆண்' முதலியன ஒவ்வொரு மரங்கள் என
வும் பொருள்பட்டுச் சிலேடையாய் நின்றவாறும் அறிக.

28. மாறுபடுபுகழ்நிலை

அக. கருதிய பொருடொகுத் தாங்கது பழித்தற்கு
வேறென்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை.

இதன்பொருள் - சொல்லக் கருதிய பொருளை
மறைத்துவிட்டு அதனைப் பழிக்கும்பொருட்டு வேறென்
றைப் புகழ்ந்துரைப்பது மாறுபடுபுகழ்நிலை என்னும் அணி
யாகும் என்றவாறு.

குலவயானந்தகாரர் சொல்லக் கருதிய பொருளின்
இகழ்ச்சி புலப்படுமாறு மற்றொரு பொருளைப் புகழ்ந்துரைப்

பது 'மாறுபடுபுகழ்நிலை' என்பர். இதனை முதனூலார் 'அப் பிரத்துதப்பிரசஞ்சை' என்பர்.

உதாரணம் :

'இரவறியா யாவரையும் பின்செல்லா நல்ல தருநிழலுந் தண்ணீரும் புல்லும் — ஒருவர் படைத்தனவுங் கொள்ளாவிப் புள்ளிமான் பார்மேற் றுடைத்தனவே யன்றோ துயர்.'

எனவரும்.

இங்கே சொல்லக்கருதி மறைத்த பொருள் யாசகன் எனவும், யாசகனைப் பழித்தற்காக 'இரவறியா' என்பது முதலிய கொண்டு அலங்கரித்துச் சொல்லப்பட்டது 'புள்ளிமான்' எனவும் அறிக. பின்வருவது மிதுபோலும்.

உதாரணம் :

'போதுந் தளிரும் புனைந்து மணம்புணர்ந்து குதப் பனைதழுவித் தோன்றுமால் — மாதே பலமா தவங்கள் பயின்றதோ பண்டிக் குலமா தவியின் கொடி.'

எனவரும்.

இங்கே குருக்கத்திக் கொடியைப் புகழும் முகத்தால் தலைவனைக் கரவிற் கூடிய ஒரு தலைவி நிந்திக்கப்பட்டவாறறிக. பின்வருவனவு மிதுபோலும்.

உதாரணம் :

'அந்தவுரை மீண்டவன்கேட் டாங்கவனை நகைத்துரைப்பா னரக்க ரோனும் சிந்தனையில் விரகெண்ணார் செருமுகத்தில வஞ்சகமுஞ் செய்யா ரையா வெந்திறல்கூர் துணைவருக்கு விடமருத்தார் நிரைக்கழுவில் வீழச் சொல்லார் உந்துபுன லிடைப்புதையா ரோருரி விருப்பகற்றா ருரையுந் தப்பார்.' (பாரதம்)

எனவும்,

'செழுந்தழல்வாழ் மனைக்கொளுவார் செய்ந்நன்றி கொன்றறியார் தீங்கு புணர்

அழுத்துமனத் தழுக்குற ரச்சமுமற் றருளின்றிப் பொய்ச்சு தாடார் கொழுந்தியரைத் துகிலுரியார் கொடுங்கான மடைவித்துக் கொல்ல வெண்ணார் எழுந்தமரின் முதுகிடா ரிவையெல்லா மடிகளுக்கே யேற்ப வென்றான்.' (பாரதம்)

எனவும் வருவன.

இவை தன்னை அரக்கமகனென்றிகழ்ந்த துரியோதன னுடைய வசைகள் புலப்படுமாறு அரக்கரைப் புகழ்ந்து கடுமையாகக் கூறிய கவிஞர்.

29. புகழாப்புகழ்ச்சியணி

அஉ. பழிப்பது போலும் பான்மையின் மேன்மை புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி.

இதன்பொருள் - பழிப்பது போலும் பான்மையினால் ஒரு பொருளுக்கு மேம்பாடு தோன்றச் சொல்லுவது புகழாப்புகழ்ச்சி என்னும் அணியாகும் என்றவாறு.

இதனை முதனூலார் 'வியாசஸ்துதி' என்பர்.

உதாரணம் :

'போர்வேலின் வென்றதூஉம் பல்புகழாற் போர்த்ததூஉம் தார்மேவு திண்புயத்தார் றுங்குவதூஉம் — நீர்நாடன் தேரடிக்கூர் வெம்படையாற் காப்பதூஉஞ் செங்கண்மால் ஓரடிக்கீழ் வைத்த வுலகு.'

எனவரும்.

இங்கே விட்டுணுவால் 'ஓரடிக்கீழ் வைத்த வுலகு' எனப் பழிப்பது போலக் கூறி அவ்வுலகை மனிதனாகிய இச்சோழன் வென்று புகழான் முடிப் புயத்திலே தாங்கியது செயற்கருஞ் செயலென மேம்பாடு தோன்ற வைத்தவாறறிக. உதாரணம் :

'நினைவரிய பல்புகழார் நின்குலத்துத் தொல்லோர் அனைவரையும் புல்லினு ளன்றே — மதுதூல்

புணர்ந்த நெறியொழுதும் பூழியீ யிந்நாள்
மணந்த தடமலர்மேன் மாகு.

எனவருவது மது.

இங்கே 'சோழனே நின்குலத்தோர் யாவரும் புணர்ந்த
இலக்குமியை நீயும் புணர்ந்தாய்' எனப் பழிப்பது போலக்
கூறி அவனுக்குப் பெருஞ்செல்வன் என்னும் மேன்மை
தோன்ற வைத்தவாறறிக.

30. நிதரிசநவணி

அந். ஒருவகை நிகழ்வதற் கோத்தபயன் பிறிதிற்குப்
புகழ்மை தீமை யென்றிலை புலப்பட
நிகழ்வ தாய் நிதரிசந மதுவே.

இதன்பொருள் - ஒரு பிரகாரம் நிகழ்வதாகிய
ஒரு பொருளுக்குரிய பிரயோசனமானது பிறிதொரு பொரு
ளுக்கு நன்மையாவது தீமையாவது புலப்பட நிகழ்வதாகச்
சொல்லப்படுமாயின், அது நிதரிசநம் என்னும் அணியாகும்
என்றவாறு.

சுவலயானந்தகாரர் ஒரு பொருள் தன் செய்கையால்
மற்றொரு பொருளுக்கு நற்பயனாவது தீப்பயனாவது காட்டு
வது நிதரிசநம் என்பர். நிதரிசநம் - காட்சி.

க. புகழ்மைநிதரிசநம்

உதாரணம் :

'பிறர்செல்வங் கண்டாற் பெரியோர் மகிழ்வுஞ்
சிறியோர் பொருத திறமும் — அறிவுநீஇச்
செங்கமல மெய்மலர்ந்த தேங்குமுத மெய்யயர்ந்த
பொக்கொளியோன் வீரெய்தும் போது.'

எனவரும்.

இங்கே தாமரைப்பூவின் மலர்ச்சியாகிய பயன் பெரி
யோரிடத்து நன்மை புலப்பட நிகழ்ந்ததாகச் சொல்லப்
பட்டவாறறிக.

உ. தீமைநிதரிசநம்

உதாரணம் :

'பெரியோ ருழையும் பிழைசிறி துண்டாயின்
இருநிலத்துள் யாரு மறிதல் — தெரிவிக்கும்
தேக்குங் கடலுலகில் யாவர்க்குந் தெள்ளமுதம்
வாக்கு மதிமேன் மறு.'

எனவரும்.

இங்கே சந்திரனிடத்துள்ள 'மறு' பெரியோரிடத்தும்
'பிழை' யுண்டென்பது புலப்பட நிகழ்ந்தவாறறிக. பின்வரு
வது மிது. உதாரணம் :

'இட்ட மெத்திய வெய்யவ ரிடுக்கணவர் திறுத்தான்
முட்ட வத்தலைப் பகைவ ராகுவரென முன்றோர்
பட்டு ரைத்தன காட்டுமொ பானுவாற் பரியுங்
கட்ட கட்டலைக் கொட்டைவான் சரோருகக் களையே.'
(இரகுவமிசம்)

எனவரும்.

31. புணர்நிலையணி

அச. வினைபண் பெனுமிவை யிருபொருட் கொன்றே
புணர மொழிவது புணர்நிலை யாகும்.

இதன்பொருள் - தொழில், குணம் என்னும்
இவை காரணமாக இருபொருளுக்கு முடிக்குஞ் சொல்லாக
ஒரு வாசகம் புணர்ந்து நிற்கச் சொல்லுவது புணர்நிலையென
னும் அணியாகும் என்றவாறு.

இதனை முதனூலார் 'சகோத்தி' என்பர். சக - கூட,
உத்தி - சொல்லல். கூடி நிற்கும் வலியினால் இருபொருளுஞ்
கும் முடிவு ஒரு வாசகமாக வருவதே 'சகோத்தி' என்று
சாகித்தியதர்ப்பணகாரர் கூறுவர்.

க. வினைப்புணர்நிலை

உதாரணம் :

'வேண்டுருவங் கொண்டு கருகி வெளிபரந்து
நீண்ட முகிலுடனே நீர்பொழிந்த — ஆண்டகையோர்

மேவல் விரும்பும் பொருணசையான் மெல்லாவி
காவல் புரிந்திருந்தோர் கண்.'

எனவரும்.

இங்கே 'கண்', 'முகில்' என்னும் இருபொருளுக்கும்
உடனிகழ்ச்சிபற்றி 'நீர்பொழிந்த' என ஒரு வாசகம் புணர்
ந்து நிற்கக் கூறியவாறறிக.

உ. பண்புப்புணர்நிலை

உதாரணம் :

'பூங்காவிற் புள்ளொடுக்கும் புன்மலைப் போதுடனே
நீங்காத வெம்மையவாய் நீண்டனவால் — தாங்காதல்
வைக்குந் துணைவர் வருமவதி பார்த்தாவி
உய்க்குந் தமிழா ருயிர்.'

எனவரும்.

இங்கே 'தமிழாருயிர்', 'மலைப்போது' என்னும் இரு
பொருளையும் 'வெம்மையவாய் நீண்டன' எனக் குணம் பற்றி
ஒரு வாசகத்தான் முடித்தவாறறிக.

32. பரிவருத்தனையணி

௮௫. பொருள்பரி மாறதல் பரிவருத் தனையே.

இதன்பொருள் - பொருள்களுடைய பரிமாறு
தலைச் சொல்லுவது பரிவருத்தனை என்னும் அணியாம்.
என்றவாறு.

பரிவருத்தனை - ஒன்று கொடுத்து வேறொன்று வாங்
குதல்.

இது சமப்பொருளோடு சமப்பொருளும், அதிகமான
பொருளோடு குறைவான பொருளும், குறைவான பொரு
ளோடு அதிகமான பொருளும் மாறப்படுதல் பற்றி மூவ
கைப்படும் என்பாருமுளர். உதாரணம் :

'காமனை வென்றோன் சடைமதியுங் கங்கையுந்
தாமசிழ லோரொன்று தாங்கொடுத்து — வாமம்'

பருவா ளரவப் பணமணிக டோறும்
உருவா யிரம்பெற் றுள்.'

எனவரும்.

இங்கே சந்திரனுங் கங்கையும் ஒவ்வோர் நிழல் கொடு
த்து ஆயிரம் ஆயிரம் உருவம் பெற்றுள எனப் பரிமாறுதல்
கூறப்பட்டது. பின்வருவனவு மிது.

உதாரணம் :

'கடுப்பொதி நயன வாளிக்
குறத்தியர் காமர் கண்ணி
தொடுப்பென் னாக மாறிச்
சூடல்புன் னாகஞ் சோரா
தெடுப்பலிக் கார நேர்கொண்
டபவே யார மேறக்
கொடுப்பநற் கண்டில் வெண்ணெய்
கொள்வதோ வாவின் வெண்ணெய்.' (இரகுவமிசம்).

எனவும்,

'சாயலு நாணு மவர்கொண்டார் கைம்மாறு
நோயும் பசிலயுந் தந்து.' (திருக்குறள்).

எனவும் வரும்.

33. வாழ்த்தணி

௮௬. இன்னார்க் கின்ன தீயைக வென்றுதா
முன்னியது விரித்தல் வாழ்த்தென மொழிப.

இதன்பொருள் - இவருக்கு இன்னது பொருந்
துக என்று தாம் நினைத்ததை விரித்துச் சொல்லுவது
வாழ்த்தென்னும் அணியாகும் என்றவாறு.

இதனை முதலாலார் 'ஆசி' என்பர். 'ஆசி' யாவது இட்ட
மான நன்மை விருத்தியாகும்படி பிரார்த்தித்தல்.

உதாரணம் :

'மூவாத் தமிழ்ப்பயந்த முன்னுன் முனிவாழி
ஆவாழி வாழி யருமறையோர் — காவிரிநாட்

டண்ண லஃபாயன் வாழி யவன்குடைக்கீழ்
மண்ணுலகில் வாழி மழை.

எனவரும்.

இங்கே அஃபாயனுக்குத் தீர்க்காயுசு நிகழ்க எனவும்,
அவனுட்டிற்கு நன்மை பயப்பனவாகிய 'மழை' முதலியன
வாழ்க எனவும் வாழ்த்தியவாறறிக.

34. சங்கீர்ணவணி

அ. மொழியப் பட்ட வணிபல தம்முட்
டமுவ வுரைப்பது சங்கீ ரணமே.

இதன்பொருள் - மேலே சொல்லப்பட்ட அலங்
காரங்கள் பல தம்முள்ளே கலந்து ஓரிடத்திலே வருமாறு
சொல்லுவது சங்கீர்ணம் என்னும் அணியாகும் என்றவாறு.

சங்கீரணம் - கலப்பு, கலந்த பலவிதசாதி.

உதாரணம் :

'தண்ணறை நீர்நின்ற தவத்தா லளிமருவு
புண்டரிக நின்வதநம் போன்றதால் -- உண்டோ
பயின்ற ருளம்பருகும் பான்மொழியாய் பார்மேன்
முயன்றான் முடியாப் பொருள்.'

எனவரும்.

இங்கே 'தண்ணறை நீர்நின்ற தவத்தால்' என்பது தற்
குறிப்பேற்றம். 'அளிமருவு' என்பது சிலேடை. 'புண்டரிக
நின்வதநம் போலும்' என்பது உவமை. 'உளம்பருகும் பான்
மொழியாய்' என்பது சுவை. 'முயன்றான் முடியாப் பொருள்
உண்டோ' என்பது வேற்றுப்பொருள் வைப்பு. இவை
யெல்லாம் கலந்து நின்றலால் இது சங்கீரணம்.

உவமவுருவகங்களின்புறநடை

அ. ஒப்புமை யில்லது மையமு முவமையிற்
சேப்பிய திறமு முவம வுருவகம்
உருவகத் தடக்கலு முணர்ந்தனர் கோளலே.

இதன்பொருள் - ஒப்புமையில்லதையும், ஐயத்
தையும் உவமையையுள்ளே அடக்கிப் பொதுநீங்குவமை
எனவும், ஐயவுவமை எனவுஞ் சொல்லிய தன்மையையும்,
உவமவுருவகத்தினை உருவகவையுள்ளே அடக்கிச் சொல்
லிய தன்மையையும் ஆராய்ந்தறிந்து கொள்க என்றவாறு.

35. பாவிசவணி

அ. பாலிக மென்பது காப்பியப் பண்பே.

இதன்பொருள் - பாவிசமென்று சொல்லப்படுவது
கவிஞனுடைய கருத்தினாலே காப்பியங்களிலே அமைந்து
தோன்றுங் குணமேயாம் என்றவாறு.

'பாவிசம்' என்பது பாவசம்பந்தமுடையது எனப்
பொருள் படும். பாவமாவது கவிஞனுடைய கருத்து.

இவ்வணி காவியத்தின் ஆரம்பந் தொடங்கி முடிவுபரி
யந்தம் வனப்பாக அமைந்திருப்பதன்றி ஒரு சொல்லிலாவது
வாக்கியத்திலாவது அமைந்திருப்பதன்று.

இராமாயணத்திலே இராமர் முதலியோர் சரிதத்தி
னாலே சத்தியம், தருமம், கற்பு, வீரம் முதலிய விடயங்கள்
கவிகருதியவாறு அமைந்து தோன்றுதலை உதாரணமாகக்
கொள்க.

சொல்லணியியல்

1. மடக்கு

கூ0. எழுத்தின் கூட்ட மிடைபிறி தின்றியும்
பெயர்த்தும்வேறு பொருடின் மடக்கேனும் பெயர்த்தே.

இதன்பொருள் - எழுத்துக்களின் கூட்டம் இடைவிட்டும், இடை விடாதும் பின்னும் வந்து வேறு பொருடருமாயின், அது மடக்கென்னும் பெயருடையதாகும் என்றவாறு.

மடக்கு - மடங்கிவருதலுடையது. இதனை முதனாலார் 'யமகம்' என்பர்.

இதுவுமது

கூக அதுதான்,
ஓரடி முதலாக நான்கடி காறுஞ்
சேரு மேன்ப தெளிந்திசி னேரே.

இதன்பொருள் - அந்த மடக்கென்னுஞ் சொல்லணி ஓரடி முதலாக நான்கடிவரையும் வருமென்று சொல்லுவர் அறிஞர் என்றவாறு.

மடக்குவகை

கூஉ. ஆதி யீடைகடை யாதியோ டிடைகடை
இடையோடு கடைமுழு தேனவேழு வகைத்தே

இதன்பொருள் - அம்மடக்கு ஆதிமடக்கு, இடைமடக்கு, கடைமடக்கு, ஆதியோடிடைமடக்கு, ஆதியோடு கடைமடக்கு, இடையோடு கடைமடக்கு, முழுதுமடக்கு என எழுவகைப்படும் என்றவாறு.

இதுவுமது

கூங. ஓரடி யொழிந்தன தேருங் காலை
இணைமுதல் விகற்ப மேழு நான்கும்
அடைவுறும் பெற்றியி னறியத் தோன்றும்.

இதன்பொருள் - ஓரடிமடக்கல்லாதன ஆராய்வுழி இணைமுதலியன போன்ற வேறுபாடுடைய ஏழும் நான்குமாகிய பதினொன்றும் முறையே விளங்கித் தோன்றும் என்றவாறு.

யாப்பிலக்கணத்திலே கூறிய இணை, பொழிப்பு முதலிய தொடைவிகற்பம் போல மடக்கும் வருதலின் “இணைமுதல் விகற்பம்” என்றார். இம்மடக்கும் அளவடி நான்கால் வருஞ் செய்யுளிற் கொள்ளப்படும்.

முதலீரடியுமடக்கு, முதலடியுமுன்றாமடியுமடக்கு, முதலடியுநான்காமடியுமடக்கு; கடையீரடியுமடக்கு, இடையீரடியுமடக்கு, இரண்டாமடியுநான்காமடியுமடக்கு என்னும் இரண்டடிமடக்கு ஆறும், முதன்முன்றடியுமடக்கு, பின்முன்றடியுமடக்கு, இரண்டாமடியொழிந்த முன்றடியுமடக்கு, முன்றாமடியொழிந்த முன்றடியுமடக்கு என்னும் முன்றடிமடக்கு நான்கும், முற்றுமடக்கு ஒன்றுமாகப் பதினொன்றுங் கொள்க.

இப்பதினொன்றும், ஓரடிமடக்கு நான்குமாகிய பதினைந்தும் ஆதிமடக்கு முதலிய ஏழுவகையோடுங் கூட்ட நூற்றைந்துவகைப்படும். அவை இடையிட்டு வருதல் முதலிய வற்றாற் பின்னும் பலவகைப்படும். அவற்றுட் சில இங்கே கூறப்படுகின்றன.

க. முதலடிமுதன்மடக்கு

உதாரணம் :

‘துறைவா துறைவார் பொழிற்றணைவர் நீங்க
உறைவார்க்கு முண்டாங்கொல் சேவல் — சிறைவாங்கிப்
பேடைக் குருகாரப் புல்லும் பிறங்கிருள்வாய்
வாடைக் குருகா மனம்.’

எனவரும். இங்கே ‘துறைவா துறைவார்’ என்பது மடக்கு.

உ. இரண்டாமடிமுதன்மடக்கு

உதாரணம் :

‘கனிவா யிவன்புலம்பக் காவல நீங்கில்
இனியா ினியா ரெமக்குப் — பனிநாள்
இருவராத் தாங்கு முயிரன்றி யெங்குண்
டொருவராத் தாங்கு முயிர்.’

எனவரும்.

ங. மூன்றாமடிமுதன்மடக்கு

உதாரணம் :

‘தேங்கானன் முத்தலைக்குந் தில்லைப் பெருந்தகைக்
கோங்காரத் துட்பொருளா மொண்கடர்க்கு — நீங்கா
மருளா மருளா தரித்துரைக்கு மாற்றம்
பொருளாம் புனைமலை யாம்.’

எனவரும்.

ச. நற்றடிமுதன்மடக்கு

உதாரணம் :

‘இவளளவுந் தீயுமிழ்வ தென்கொலோ தோயும்
கவள மதமான் கடத்திற் — றிவளும்
அலையார் புனலருவி நீயணுகா நாளின்
மலையா மலையா நிலம்.’

எனவரும்.

ஞ. முதலடியிரண்டாமடியுமுதன்மடக்கு

உதாரணம் :

‘நீனையா நீனையா நிறைபோ யகலா
வினையா வினையா மிலமால் — அனையாள்
குரவாருங் கூந்தற் குமுதவாய்க் கொம்பிற்
புரவாள நீபிரிந்த போது.’

எனவரும்.

சு. முதலடியுமுன்றாமடியுமுதன்மடக்கு

உதாரணம் :

‘அடையா ரடையா ராணழித்தற் கின்னல்
இடையாடு நெஞ்சமே யேழை — யுடையேர்
மயிலா மயிலா மதர்நெடுங் கண்மாற்றங்
குயிலாமென் றெண்ணல் குழைந்து.’

எனவரும்.

எ. முதலடியுமீற்றடியுமுதன்மடக்கு

உதாரணம் :

‘மானவா மானவா நோக்கின் மதுகாஞ்சும்
கானவாங் கூந்தலெங் காரிகைக்குத் — தேதே
பொழியாரந் தார்மேலு நின்புயத்து மேலுங்
கழியா கழியா தரவு.’

எனவரும்.

அ. மூன்றாமடியுநான்காமடியுமுதன்மடக்கு

உதாரணம் :

‘மாத ருயிர்தாங்க வன்னல் வருநெறியிற்
பேதுறவு செய்யும் பெரும்பாந்தன் — யாதும்
வரையா வரையா மெனுமா மதமா
விரையா விரையா வெழும்.’

எனவரும்.

க. இரண்டாமடியுமுன்றாமடியுமுதன்மடக்கு

உதாரணம் :

‘குரவார் குழலாள் குவிமென் முலைதாம்
விரவா விரவாமென் றென்றல் — உரவா
வரவா வரவா மெனநினையாய் வையம்
புரவாளர்க் கீதோ புகழ்.’

எனவரும்.

க௦. இரண்டாமடியுமீற்றடியுமுதன்மடக்கு

உதாரணம்:

‘மழையார் கொடைத்தடக்கை வாளபய னெங்கோண்
விழையார் விழையார் மெல்லாடை — குழையார்
தழையார் முணவுங் கனியா மினமு
முழையார் முழையார் முறை.’

எனவரும்.

கக. முன்னையமுன்றடியுமுதன்மடக்கு

உதாரணம்:

‘ஔவையா விழைவால் வளைகாத் திருந்தியார்
உழைவா நுழைவார் புயலால் — நறைவாய்
வண்டளவு வண்டளவு நாளின் மயிலாலக்
கண்டளவி னீர்பொழியுங் கண்.’

எனவரும்.

கஉ. இரண்டாமடியொழிந்தமுன்றடியுமுதன்மடக்கு

உதாரணம்:

‘கோடியார் கோடியார் மதின்முன்றுங் கொன்ற
படியார் பனைத்தடக்கை நால்வாய்க் — கடியார்
உரியா ருரியா ரெமையாள வோதற்
கரியார் கரியார் களம்.’

எனவரும்.

கங். ஈற்றயலொழிந்தமுன்றடியுமுதன்மடக்கு

உதாரணம்:

‘மலையு மலையு மகிழ்ந்துறையும் வேயும்
கலையுங் கலையுங் கடவுந் — தொலைவில்
அமரி யெமக்கரண மென்னுமவர் முன்னிற்
துமரி துமரிமேற் கொண்டு.’

எனவரும்.

கசு. முதலொழிந்தமுன்றடியுமுதன்மடக்கு

உதாரணம்:

‘பாலையாழ் தன்னிற் பதிற்றிரட்டி வெய்தன்றே
யாலையாய் மாலையா யின்னிசை — மேலுரை
மேவலர் மேவலர் மெல்லாவி வாட்டாதோ
காவலர் காவலராக் கால்.’

எனவரும்.

கரு. முற்றுமடக்கு

உதாரணம்:

‘வரைய வரைய சுரஞ்சென்றார் மாற்றம்
புரைய புரையவெனப் பொன்னே — உரையல்
நனைய நனைய தொடைநம்மை வேய்வர்
வினையர் வினையர் விரைந்து.’

எனவரும். இவை பதினைந்தும் அடிமுதன் மடக்கு.

கக. இடைமுற்றுமடக்கு

உதாரணம்:

‘மனமேங் துழைய துழையவாய் மாந்தர்
இனரீங் கரிய கரிய — புனைவதனத்
துள்வாவி ராவித் கயலொக்கு மென்னுள்ளங்
கன்வாள வாளவாக் கண்.’

எனவரும். ஒழிந்தன வந்துழிக் காண்க.

கௌ. இறுதிமுற்றுமடக்கு

உதாரணம்:

‘மலை யருளாது வஞ்சியான் வஞ்சியான்.
மேலை யமரர் கடைவேலை — வேலை
வனையார் திரைமேல் வருமன்ன மன்ன
இனையா ளிவனே வனே.’

எனவரும்.

கடி. முதலமிடையுமுற்றமடக்கு

உதாரணம்:

‘கோண்டல் கோண்டலர் பொழிறொறும்
பண்ணையாய் பண்ணையாயத் துள்ளார்
வண்டல் வண்டலர் தாதுகொண்
டியற்றலின் வருமணமணன் முன்றில்
கண்டல் கண்டக மகிழ்செய
வோதிமக் கலந்துறை துறைவெள்ளம்
மண்டன் மண்டல முழுதுடன்
வளைதரு வளைதரு மணிவேலை.’

எனவரும்.

ககூ. முதலமிறுதியுமுற்றமடக்கு

உதாரணம்:

‘நிரையா நிரையா மணிபோனிறை கோடல் கோடல்
வரையா வரையா மிருண்முன்வரு மாலை மாலை
விரையா விரையா வெழுமின்னொளி மேக மேகம்
உரையா வுரையா ரினுமொல்வன ழுல்லை ழுல்லை.’

எனவரும்.

உ0. இடையுமிறுதியுமுற்றமடக்கு

உதாரணம்:

‘வருகம் புளினம் புளினம்பயில் வேலை வேலை
ஒருகா லுலவா வுலவாவரு மோத மோத
வருகே தகைகே தகைசேர்தரு மன்ன மன்ன
பெருகா தனவே தனவேரசை மாதர் மாதர்.’

எனவரும்.

உக. அடிதோறுமுன்றிடத்துமடக்கு

உதாரணம்:

‘களைகளை முளரியரு கடைகடைய
மகளிர்கதிர் மணியுமணியும்
வளைவளைய காதலமு மடைமடைய
மதுமலரு மலையமலை

இளையோளார் கிளைவிரவி யரியின்
மிசைகுவிளை மலநுமலரும்
கிளைகிளைகொ ளிசையளிகள் மகிழ்மகிழ்செய்
கெழுதசைய மருதமருதம்.’

எனவரும்.

உஉ. இடையிட்டேவந்தமுதன்முற்றமடக்கு

உதாரணம்:

‘தோடு கொண்டளி முரண்நெழக் குடைபவர் குழல்சோர்
தோடு கொண்டதே மலர்சுமந் தகில்கமழ்ந் தவர்தந்
தோடு தைந்தசெஞ் சார்தணி திரண்முலை யிடையோய்ந்
தோடு தண்புன னித்திலந் துறைதொறுஞ் சொரியும்.’

எனவரும்.

உங. இடையிட்டேவந்தவிடைமுற்றமடக்கு

உதாரணம்:

‘பரவி நாடொறும் படியவாய் பலபுகழ்ப் பரப்பின்
இரவி சீறிய படியவாய் பதியெரி கவர
விரவி மான்பயில் படியவாய் வேய்தலை பிணங்கும்
அருவி வாரணம் படியவாய் புலர்ப்பணை மருதம்.’

எனவரும்.

உச. இடையிட்டேவந்தவிறுதிமுற்றமடக்கு

உதாரணம்:

‘சொன்ன நாளிது சுரும்பியி ரிதழிபொன் கால
மின்னு வாள்விட வில்வளைத் தூன்றிய கால
இன்ன கார்முகி லினமிருண் டெழுதரு கால
மன்னர் வாரலர் தான்வரு மயின்மருக் கால

எனவரும்.

உரு. இடையிட்டேமிடாதும்வந்தவிடையிறுதிகண்மடக்கு

உதாரணம்:

‘வாமான மான மழைபோன் மதமான யான
நாமான மானக முற்ற முகமான மான

திமான மானவர் புகாத்திற மான மான
காமான மான கல்சரங் கன்னமர்ன மான.'

எனவரும். இன்னும் பலவிதமாக வரும் மடக்குகளின் வேறு
பாடுகளையும் வந்துழிக் கண்டு கொள்க. அவற்றுட் சில காட்
டப்படுகின்றன. வரலாறு:

'வருமறை பலமுறை வசையறப் பணிந்தே
மதியொடு சடைமுடி மருவுமப் பணிந்தே
அருநட நலில்வது மழகுபெம் றமன்றே
அருளொடு கடவுவ தழகுபெம் றமன்றே
திருவடி மலரன திகழொளிச் சீலம்பே
தெளிவுட னுறைவது திருமறைச் சீலம்பே
இகுவினை களைபவ ரடைமதத் தனன்றே
இமையவர் புகலிறை யெனநினைத் தனன்றே.'

எனவும்,

'அனைய காவலர் காவலர் காவலர்
இனைய மாலைய மாலைய மாலைய
எனைய வாவிய வாவிய வாவிய
வினைய மாதர மாதர மாதரம்.'

எனவும் வரும்.

அடிமுழுதுமடக்கு

கசு. அடிமுழுது மடக்கலு மாங்கதன் சிறப்பே.

இதன்பொருள் - அடிகள் முழுதும் மடக்கி வரு
தலும் அம்மடக்கிற்குச் சிறப்புடைத்து என்றவாறு.

உக. முதலீரடியுமுழுதுமடக்கு

உதாரணம்:

'விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக
விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக
வரைமேவு நெறியூடு தனிவாரன் மலைநாட
நிரைமேவு வளைசோர விவளாவி நிலைசோரும்.'

எனவரும்.

உஎ. முதலடியுமுன்றமுடியுமுழுதுமடக்கு

உதாரணம்:

'கடன்மேவு கழிகாதன் மிகநாளு மகிழ்வார்கள்
உடன்மேவு நிறைசோர மெலிவாட னுயிர்நோவு
கடன்மேவு கழிகாதன் மிகநாளு மகிழ்வார்கள்
உடன்மேவு பெடைகூடு மறுகாலு முரையாகொல்.'

எனவரும்.

உஅ. இடையீரடியுமுழுதுமடக்கு

உதாரணம்:

'கருமலை தொறுகாதல் கழியாது தொழுதாலும்
உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன்
உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன்
வருமாய வினதீர வொருநாளு மருளார்கொல்.'

எனவரும்.

உக. முதலடியுமீற்றடியுமுழுதுமடக்கு

உதாரணம்:

'மறைநுவல் கங்கை தாங்கினார்
நிறைதவ மங்கை தாங்கினார்
குறையென வண்டர் வேண்டவே
மறைநுவல் கங்கை தாங்கினார்.'

எனவரும்.

உஊ. கடையீரடியுமுழுதுமடக்கு

உதாரணம்:

'கொல்லியம் பொருப்பனை மேவார் கோநகர்
இல்லெரி மேவுவ தியம்ப வேண்டுமோ
வல்லியந் தாமரை வனங்க ளாயின
வல்லியந் தாமரை வனங்க ளாயின.'

எனவரும்.

நக. இரண்டாமடியுழிந்தமுன்றடியுமுழுதுமடக்கு

உதாரணம் :

‘நலத்தகை பெறவிரு சரண மோதுநங்
தலத்தகை பணிகோ ளேகாம் பரத்தனே
நலத்தகை மகளொரு பாக நண்ணுமேற்
தலத்தகை பணிகோ ளேகாம் பரத்தனே.’

எனவரும்.

நஉ. இறுதியொழிந்தமுன்றடியுமுழுதுமடக்கு

உதாரணம் :

‘காம ரம்பயி வீர மதுகரம்
காம ரம்பயி வீர மதுகரம்
காம ரம்பயி வீர மதுகரம்
நாம ரந்தை யுறகினை யார்நமர்.’

எனவரும்.

நங. முதலொழிந்தமுன்றடியுமுழுதுமடக்கு

உதாரணம் :

‘வரிய வாங்குமுன் மாத ரினங்கொடி
அரிய வாங்கிய தான வனங்களே
அரிய வாங்கிய தான வனங்களே
அரிய வாங்கிய தான வனங்களே.’

எனவரும்.

நச. இரண்டாமடியொழிந்தமுன்றடியுமுழுதுமடக்கு

உதாரணம் :

‘கடிய வாயின காமந வண்டினம்
அடிய வாவகன் றுருழை வாரலர்
கடிய வாயின காமந வண்டினம்
கடிய வாயின காமந வண்டினம்.’

எனவரும்.

நரு. மூன்றாமடியொழிந்தமுன்றடியுமுழுதுமடக்கு

உதாரணம் :

‘கோவ ளர்ப்பன கோந கரங்களே
கோவ ளர்ப்பன கோந கரங்களே
மேவ ளக்கர் வியன்றிரை வேலசூழ்
கோவ ளர்ப்பன கோந கரங்களே.’

எனவரும்.

நக. நான்கடியுமுழுதுமடக்கு

உதாரணம் :

‘வான கந்தந மிசைய வாயின
வான கந்தந மிசைய வாயின
வான கந்தந மிசைய வாயின
வான கந்தந மிசைய வாயின.’

எனவரும்.

நஎ. ஒருசொல்லேநான்கடியுமடக்கு

உதாரணம் :

‘உமாதர னுமாதர
னுமாதர னுமாதர
னுமாதர னுமாதர
னுமாதர னுமாதரன்.’

எனவரும்.

நஅ. இரண்டடிப்பாடகமடக்கு

உதாரணம் :

‘பணிப வனந்தன தாக மன்னுவார்
பணிப வனந்தன தாக மன்னுவார்
அணியென மேயது மன்ப ராகமே
அணியென மேயது மன்ப ராகமே.’

எனவரும்.

நக. அந்தாதிமடக்கு

உதாரணம்:

‘மாலை யாகவெய் யனங்கவேள் பயிற்ற மாலை
மாலை வேட்டவர் மனங்கொலோ வவன்றுழாய் மாலை
மாலை யோவுடைத் ததுகினைத் தெழுதரு மாலை
மாலை யாவுடை யவரைவத் திடர்செயு மாலை.’

எனவும்,

‘கயலேர் தரவருங் கடிபுனற் காவிரி
காவிரி மலருகக் கரைபொரு மாவம்
மாவம் பூஞ்சினை வண்டொடுஞ் சீலம்பும்
சீலம்புழைத் தளிரடித் திருமனைக் கயலே.’

எனவும் வரும்.

சு௦. ஒரேழுத்துமடக்கு

கூரு. ஒரேழுத்து மடக்கலு முரித்தேன மொழிப.

இதன்பொருள் - ஒரேழுத்துத்தானே மடங்கி
வருதலும் அம்மடக்கணி என்பர் என்றவாறு.

உதாரணம்:

‘நாநா நாதங் கூடிசை நாடுத் தொழிலோவா
நாதா நார மாக விரைத்தன் மலர்மீதே
வாலா வார்தன் சோலையில் வாழும் வரிவண்டே
யாயா யாளிற் சேர்த்து வதன்பற் கிசையாமால்.’

எனவரும்.

சுக. ஒருயிர்மடக்கு

உதாரணம்:

‘அமல லகல மகல லபய
கமல பவன மவள
வமல மடர வளக வதன மடர மதன.’

எனவரும். இங்கே அகரம் என்னும் ஒருயிர்மடக்காய் வந்த
வாறறிக.

உதாரணம்:

‘தாயாயா ளாராயா டாமாறு தாராயா
யாமாரா வானாடா மாதாமா தாவாலா
யாவாகா லாறுகா வாகாகா னாநாமா
மாலாறு மாநாதா வா.’

எனவரும்.

இஃது ‘ஆ’ என்னும் நெட்டுயிரான் வந்த மடக்கு.

சு௨. ஒருவருக்கப்பாட்டு

உதாரணம்:

‘காக்கைக்கா காகுடை கூடைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்கக் — கைக்கைக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.’ [குக்

எனவரும்.

இது ககாரம் என்னும் ஒரேவருக்க எழுத்துக்களால்
வந்த பாட்டு. பின்வருவது மிது.

உதாரணம்:

‘தத்தித்தா னாதுதி தானதித் தத்துதி
துத்தித் துதைதி துதைத்தா னாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது.’

எனவரும். இது தகார வருக்கத்தால் வந்த பாட்டு.

சு௩. இருவருக்கப்பாட்டு

உதாரணம்:

‘மன்னுமான் மான்முன்ன மானமு மீனமா
மின்னமா நேமுன்னு மானினி — மென்மென
மின்னுமா மென்னினு மன்னமுமா மென்மன்னே
மன்னுமா மானுமான் மான்.’

எனவரும்.

இது மகாரம், எனகாரம் என்னும் இருவருக்கங்களாலும் வந்த பாட்டு.

சச. முவருக்கப்பாட்டு

உதாரணம் :

‘மின்னுவான் முன்னு மெனினு மினிவேனின்
மன்னு வினவே நெனைவினவா — முன்னு
வானவனை மீனவனை மான வினவென்வேன்
மானவனை மானுமோ வான்.’

எனவரும். இது மகாரம், எனகாரம், வகாரம் என்னும் மூன்று வருக்கத்தாலும் வந்த பாட்டு.

சரு. நால்வருக்கப்பாட்டு

உதாரணம் :

‘யானக வென்னே யினையொ வாக்கின
கானக யானை யினையானை — கோனவனைக்
கொன்னயன வேனக்க கோனகக் கைக்கன்னிக்
கன்னிக் கனியினைய வாய்.’

எனவரும். இது யகாரம், எனகாரம், ககாரம், வகாரம் என்னும் நான்கு வருக்கத்தாலும் வந்த பாட்டு.

சகா. ஒற்றேழுத்தில்லாப்பாட்டு

உதாரணம் :

‘ஹமது புனலி லளியி வரிவை
யமுத விதழி னிகலு — குமுத
மருவி நறவு பருக வளரு
முருவ முடைய துரை.’

எனவரும்.

சஎ. வல்லினப்பாட்டு

உதாரணம் :

‘தடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோட
றொடுத்த தொடைகடுக்கை பொற்போற் — பொடித்துத்

தொடிபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்
கடிபடைத்துக் காட்டிற்றுக் காடு.’

எனவரும்.

சஅ. மெல்லினப்பாட்டு

உதாரணம் :

‘மானமே நண்ணு மனமென் மனமென்னு
மானமான் மன்னு நனிநாணும் — மீனமா
மானு மின்னமின்னி முன்முன்னே நண்ணினு
மானு மணிமேனி மான்.’

எனவரும்.

சகூ. இடையினப்பாட்டு

உதாரணம் :

‘யாழியல் வாய வியலள வாயவொலி
யேழிய லொல்லாவா லேழையுரை — வாழி
யுழையே வியலா வயில்விழி யையோ
விழையே லொளியா லிருள்.’

எனவரும்.

2. சித்திரகவி

ககா. கோழத் திரியே கூட சதுர்த்தம்
மாலை மாற்றே யெழுத்து வருத்தநம்
நாக பந்தம் வினவுத் தரமே
காதை கரப்பே கரந்துறைச் செய்யுள்
சக்கரஞ் சுழிசுளஞ் சருப்பதோ பத்திரம்
அக்கர சுதகமு மவற்றின் பால.

இதன்பொருள் - கோழத்திரி முதலியவைகளும் அவ்வலங்காரத்தின் பாலனவாய் வரும் என்றவாறு.

க. கோழத்திரி

கோழத்திரவடிவமாக அமைக்கப்பட்ட ரேகையிலே எழுத்துக்கள் அமைத்துப் பாடப்படுவது கோழத்திரி யாகும்.

உதாரணம்:

‘பருவ மாக விதோகன மாலையே
பொருவி லாவுழை மேவன கானமே
மருவு மாசை விடாகன மாலையே
வெருவ லாயிழை பூவணி காலமே.’

எனவரும்த்.

உ. கூடசதுர்த்தம்

நான்காமடி. யெழுத்துக்கள் ஏனைய மூன்றடிகளுள்ளும்
மறைந்து நிற்குமாறு பாடப்படுவது கூடசதுர்த்தமாகும்.

கூடம் - மறைவு. சதுர்த்தம் - நான்காவது. மறைவான நான்காமடியுடையதென்றவாறு.

உதாரணம் :

‘புகைத்தகைச் சொற்படைக் கைக்கதக்
கட்பிறைப் பற்கறுத்த
பகைத்திறச் சொற்கெடச் செற்றகச்
சிப்பதித் தூர்க்கைபொற்புத்
தகைத்ததித் தித்ததுத் தத்தசொற்
றத்தைப்பத் தித்திறத்தே
தினைத்தசித் தத்தைத் துடைத்தபிற்
பற்றுக் கெடக்கற்பதே.’

எனவருந்.


இங்கே நான்காமடியிலுள்ள எழுத்துக்களெல்லாம் மற்றைய மூன்றடிகளுள்ளும் நிற்குமாறுணர்க.

நட. மாலைமாற்று

மாலைமாற்றுவது இறுதியிலே தொடங்கிப் படிக்கும் போதும் முதற்கணின்று படிக்கும்போது முடிந்தவாறு போல முடியும்படி எழுத்துக்களமைத்துப் பாடப்படுவதாகும்.

மாலை - வரிசை. மாற்று - மாறுதலுடையது.

கோழத்தூரிகா பந்தம்



‘ஒருசெய்யுண் முதலீ றுரைக்கினு மஃதாய்
வருவதை மாலே மாற்றென மொழிப.’

என்பது மாறனலங்காரம். உதாரணம்:

‘நீவாத மாதவா தாமோக ராகமோ
தாவாத மாதவா நீ.’

எனவும்,

‘வாயாயா நீகாவா யாதாமா தாமாதா
யாவாகா நீயாயா வா.’

எனவும் வரும்.

இக்குறள் வெண்பாக்கள் இறுதியிலே தொடங்கிப் படிக்கும்போதும், முதற்கணின்று படிக்கும்போது முடிவது போல முடியுமாறுணர்க.

ச. எழுத்துவருத்தனம்

எழுத்துவருத்தனமாவது யாதேனும் ஒரு பொருள் பயக்கும் ஒரு மொழியை எடுத்துக்கொண்டு அது தானே வெவ்வேறு சொல்லாய் வெவ்வேறு பொருள்படுமாறு எழுத்துக்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வளர்ப்பதுவாகும்.

வருத்தனம் - வளர்த்தல்.

உதாரணம்:

‘எந்திய வெண்படையு முன்னு ளெடுத்ததுவும்
பூந்துகிலு மாலுந்தி பூத்த துவும் — வாய்ந்த
உலைவி லெழுத்தடைவே யோரொன்றிச் சேர்க்கத்
தலைமலைபொன் ருமரையென் ரும்.’

எனவரும்.

இங்கே சங்கென்னும் பொருளுடைய ‘கம்பு’ என்பதிலே ‘கம்’ என்பதனை எடுத்துக்கொண்டு அதன்மேல் ‘ந’ என்னும் எழுத்தினைச் சேர்க்க அது தானே ‘நகம்’ என வேறொரு சொல்லாய் மலை என்னும் பொருளும், ‘நகம்’ என்

பதன் மேல் ‘க’ என்னும் எழுத்தினைச் சேர்க்கக் ‘கநகம்’ என வேறொரு சொல்லாய்ப் பொன் என்னும் பொருளும், ‘கநகம்’ என்பதன்மேல் ‘கோ’ என்னும் எழுத்தினைச் சேர்க்கக் ‘கோகநகம்’ என வேறொரு சொல்லாய்த் தாமரை என்னும் பொருளும் படுமாற்றிக.

ரு. நாகபந்தம்

நாகபந்தமாவது இரண்டு பாம்புகள் புணர்ந்து விளையாடுவன போலத் தோன்றும்படி உபதேசமுறைப்படி சித்திரித்த அறைகளிலே எழுத்துக்களைத் தொகையிற் சுருங்கிப் பொதுவாக நிற்கும்படி அமைத்துப் பாடப்படுவதுவாகும்.

நாகம் - பாம்பு. பந்தம் - சிறை, ஒடுக்குதல்.*

உதாரணம்:

‘அருளின் றிருவுருவே யம்பலத்தா யும்பர்
தெருளின் மருவாச் சீர்ச்சீரே — பொருவிலா
ஒன்றே யுமையா ளுடனே யுருத்தரு
குன்றே தெருள வருள்.’

எனவும்,

‘மருவினவ ருளத்தே வாழ்குட ராய்கஞ்ச
பெருகொளியான் மேயபெருஞ் சோதித் — திருநிலா
வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த
மயரு மளவை யொழி.’

எனவும் வரும்.

இக்கவிகளிரண்டினையும் இரண்டு பாம்புகள் பின்னிப் புணர்ந்து விளையாடுவன போலாக உபதேசமுறைப்படி சித்திரிக்கப்பட்ட அறைகளிலே எழுதும்போது இவ்விரண்டிலுமுள்ள நூற்றுப்பதினெட்டெழுத்துக்களுந் தொண்ணூற்றாறு அமைபும். இருகவிகளிலுமுள்ள முதலெழுத்துக்களிரண்டும் ஒவ்வொன்றாக இரண்டு தலைகளிலும், ஐவைந்தாக எழுத்துக்களிருபது நான்கு மூலைகளிலும், ஐவைந்தாக எழுத்துக்கள் பத்து இரு வயிறுகளிலும், எழுத்துக்கள் ஒன்பது இரண்டு வால்களிலும், எஞ்சிய எழுத்துக்கள் நடுவி

முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீல
மைத்தடங்கண் வெவ்வேறு வான்.

எனவரும். இங்கே,

‘அகர முதல வெழுத்தெல்லா மாத்ரி
பகவன் முதற்றே யுலகு.’

என்னுங் குறளிலுள்ள எழுத்துக்களெல்லாம் ஆங்காங்கு வரு
மாறமைத்து அக்குறட்கவியை மறைத்தவாறுணர்க.

அ. கரந்துறைப்பாட்டு

ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது
வேறும் ஒரு கவி தோன்றும்படி எழுத்துக்கள் அமைத்துப்
பாடப்படுவது கரந்துறைப் பாட்டாகும்.

கரந்துறைப்பாட்டு - கரந்துறைவதையுடைய பாட்டு.

‘முதலொரு செய்யுண் முடித்தத னீற்றின்
பதமத னிறுதியிற் பாலெழுத் துத்தொடுத்
திடையிட் டிட்டெதி ரேறும் முதலய
லடைதரப் பிறிதொரு செய்யுள் கரந்தங்
குறைவது கரந்துறைச் செய்யு ளாகும்.’

என்பது மாறனலங்காரம். உதாரணம்:

‘தாயேயா நோவவா வீரு வெமன்னனை
பின்னை வெருவா வருவதொ ரத்தப
வெம்புகல் வேறிருத்தி வைத்திசி னிச்சைகவர்
தாவா வருங்கலநீ யே.’

எனவரும். இங்கே இறுதியிலுள்ள ‘க’ என்னும் எழுத்திலே
தொடங்கி ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படித்துச் செல்
லும்போது,

‘கருவார் கசசித்
திருவே கம்பத்
தொருவா வென்னை
மருவா நோயே.’

என்னுந் தேவாரந் தோன்றுமாறுணர்க.

க. சக்கரபந்தம்

வண்டியின் சில்லுப்போல அமைக்கப்பட்ட சித்திரத்
திலே சில உறுப்பிலே எழுத்துக்கள் பொதுவாக நிற்கும்படி
அமைத்துப் பாடப்படுவது சக்கரபந்தமாகும்.

சக்கரம் - வண்டியின் சில்லு. பந்தம் - கட்டு, ஒடுக்குதல்.

‘சக்கரத் துட்டடு மாறுத ருனே
சக்கர பந்த மெனச்சாற் றினரே.’

என்பது மாறனலங்காரம்.

இச்சக்கரபந்தம் நான்காரச்சக்கரம், ஆறாரச்சக்கரம்,
எட்டாரச்சக்கரம் என மூவகைப்படும். நான்காரச்சக்கர
மாவது நான்கு அங்களையுடைய வண்டிச்சில்லு. அரமா
வது வண்டிச்சில்லின் நடுவிலுள்ள குறட்டிலிருந்து விளிம்பு
வலயத்திற் சென்று பொருந்தும்படி தைக்கப்பட்டிருக்கும்
கம்பு. அரம் ஆரமென்றாயிற்று. மற்றையவும் இன்ன. ‘ஆர்ச்
சக்கரம்’ எனவும் ‘ஆரைச்சக்கரம்’ எனவும் கூறுவாருமுளர்.

நான்காரச்சக்கரபந்தம்

உதாரணம்:

‘மேரு சாபமு மேவுமே
மேவு மேயுண வாலமே
மேல வாமவ னாபமே
மேய னுனடி சாருமே.’

எனவரும்.

இதனை நான்காரச்சக்கரபந்தத்திலே முறையே அமைக்
கும்போது இதன்கணுள்ள முப்பத்திரண்டெழுத்துக்களும்
பதினெழுத்துக்களாய்ச் சுருங்கும். குறடாகிய நடுவி
னின்ற ‘மே’ என்னும் எழுத்து எட்டுமுறை வாசிக்கப்பட்டு
எட்டெழுத்தாகும். அத்திலே நின்ற எட்டெழுத்துக்களும்
இருமுறை வாசிக்கப்பட்டுப் பதினெழுத்துக்களாகும். குட்
டிலுள்ள எழுத்துக்கள் பதினாறு. ஆக எழுத்துக்கள் முப்பத்
திரண்டு.



ஆறாச்சக்கரபந்தம்

உதாரணம்:

‘தண்மலர் வில்லிதன் போரா
னமக்குத் தயையளித்த
கண்மலர் காவிக் கெதிரா
வனவன்று கைப்பொலிந்த
பண்மலர் யாழ்ப்பயில் வாரார்வு
சேர்பதி நாகையிங்க
தண்மை யகத்துப் பதுமத்த
மாதர் தடங்கண்களே.’

எனவரும்.

இதனை ஆறாச்சக்கரபந்தத்திலே அமைக்கும்போது
அடிதோறும் முதற்கணின்ற நான்கெழுத்துக்களும் எட்டெ



ழுத்தாகவும், இறுதியடியொழிந்த மற்றை மூன்றடிகளிலும்
இறுதிக்கணின்ற மூன்றெழுத்துக்களும் ஆறெழுத்துக்களாக
வும், நடுவிலுள்ள ரகரவாகாரம் குறட்டினின்று மூன்றெழுத்

துக்களாகவும் வாசிக்கும்படி நின்று இதன்கணுள்ள எழுத்
துக்கள் சுருங்குமாறும் குறட்டிலே 'போதிவானவர்' என்
பது தோன்றுமாறும் பிறவும் அறிக.


எட்டாரச்சக்கரபந்தம்

உதாரணம் :

'மலர்மலி சோலை யகநலங் கதிர்க்க
மடமயி லியற்றக மாதிரம் புதைத்து
வளைந்து புகன்மேக வல்லிருண் மூழ்க
வரியளி துதைந்த கதுப்பினி தடைச்சி
மன்னுமா மடமொழி வடிவாள் வளவன்
கன்னித் துறைவன் கனசச் சிலம்பே.'

எனவரும்.

இதனை எட்டாரச் சக்கரத்திலே முறையே அமைத்து



எழுத்துக்கள் சுருங்குமாறும் குறட்டிலே 'அறமேதனம்
வது' என்னும் வாக்கியந் தோன்றுமாறும் பிறவும் அறிக.

க௦. சுழிஞளம்

சுழிஞளமாவது எவ்வெட்டெழுத்துக் கொண்ட நான்
கடியாய் மேனின்று கீழிழிந்தும், கீழ்நின்று மேலேறியும்
புறஞ்சென்றுண்முடியப் படிக்கத்தக்கதாகப் பாடப்படுவது.

உதாரணம் :

'கவிமுதி யார் பாவே
விலையரு மா நற்பா
முயல்வ துறு நர்
திருவ ழிந்து மாயா.'

எனவரும். வரலாறு :

க	வி	மு	தி	யா	ர்	பா	வே
வி	லை	ய	ரு	மா	ந	ற்	பா
மு	ய	ல்	வ	து	று	ந	ர்
தி	ரு	வ	ழி	ந்	து	மா	யா

உதாரணம் :

'மதந விராகா வாமா
தநத சகாவே நீவா
நததந தாதா வேகா
விசகவி ரோதா காரா.'

எனவரும். வரலாறு :

ம	த	ந	வி	ரா	கா	வா	மா
த	ந	த	ச	கா	வே	நீ	வா
ந	த	த	ந	தா	தா	வே	கா
வி	ச	ந	வி	ரோ	தா	கா	ரா

கக. சுருப்பதோபத்திரபந்தம்

சுருப்பதோபத்திரமாவது நான்கு புறத்தும் வாயில்களை
யுடையதாய் நினைத்தவழியாற் செல்லத்தக்கதாய்ச் சமைக்கப்

படும் ஒருவகை வீடு. அதுபோல எப்பக்கத்திலே தொடங்கிப் படித்துச் சென்றாலும் அச்செய்யுளையாகும்படி எவ்வெட்டெழுத்துடைய நான்கடிகளுடையதாய் அறுபத்து நான்கறைகளிலே முதலறை தொடங்கி ஒரு முறையும் இறுதியறை தொடங்கி ஒரு முறையுமாக இருமுறை எழுதி இயையுமாறு பாடப்படுஞ் செய்யுள்.

‘சர்வதோபத்திரம்’ என்பது ‘சருப்பதோபத்திரம்’ என்றாயிற்று. சர்வதஸ் - எப்பக்கத்தும்; பத்திரம் - வாயில்.

உதாரணம்:

‘மாவா நீதா தானீ வாமா
வாயா வாமே மேவா யாவா
நீவா ராமா மாரா வானீ
தாமே மாரா ராமா மேதா.

எனவரும். வரலாறு:

மா	வா	நீ	தா	தா	நீ	வா	மா
வா	யா	வா	மே	மே	வா	யா	வா
நீ	வா	ரா	மா	மா	ரா	வா	நீ
தா	மே	மா	ரா	ரா	மா	மே	தா
தா	மே	மா	ரா	ரா	மா	மே	தா
நீ	வா	ரா	மா	மா	ரா	வா	நீ
வா	யா	வா	மே	மே	வா	யா	வா
மா	வா	நீ	தா	தா	நீ	வா	மா

இக்கவி: இந்த அறைகளிலே எட்டுவழியாகப் படிக்கத் தக்கதாய் எழுத்துக்களமைந்து நிற்கின்றது. நந்நான்கு வரிகளாக முதலறை தொடங்கி வலப்பக்கமாக வாசித்தும், வாசித்தவாறே இறுதியினின்று முதல்வர வாசித்தும், முதலறையினின்று கீழிழிய வாசித்தும், வாசித்தவாறே மேலேறையினின்று கீழிழிய வாசித்தும், முதல்வரையினின்று கீழிழிய வாசித்தும்,

வாசித்தவாறே மேலேற வாசித்தும், இறுதிவரியின் முதல் தொடங்கி இடப்பக்கமாக வாசித்தும் முடித்துக்காண்க.

கஉ. அக்கரசுதகம்

முழுவதும் நின்று ஒரு பொருள் பயப்பதாயும், ஒவ்வோரெழுத்தாக நீக்க வெவ்வேறு மொழியாய் வெவ்வேறு பொருள் பயப்பதாயுமுள்ள ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு பொருள்கள் காட்டிப் பாடப்படுவது அக்கரசுதகமாகும்.

அக்கரம் - எழுத்து. சுதகம் - குறைத்தல்.

உதாரணம்:

‘பொற்றாணில் வந்தசுடர் பொய்கை பயந்த வண்ணல்
சிறுயன் முன்வணிகை யாகி யளித்த செம்மல்
மற்றியார் கொல்லென்னின் மலர்நூலி வணங்கி நாளும்
கற்றோர் பரவுங் கநகாரி நகாரி காரி.’

எனவரும்.

இங்கே எடுத்துக்கொண்ட சொல்லுக் ‘கநகாரி’ என்பது. அதன் முதலெழுத்தாகிய ‘க’ கரத்தை நீக்க ‘நகாரி’ என்றாகும். ‘நகாரி’ என்பதிலே முதலெழுத்தாகிய நகரத்தை நீக்க ‘காரி’ என்றாகும். கநகாரி - விட்டுணு. நகாரி - முருகக் கடவுள். காரி - மாசாத்தன். கநகன் - இரணியன். நகம் - மலை. அரி - பகைவன்.

கந. நிரோட்டம்

இதழ் முயற்சியாற் பிறப்பனவாகிய உ, ஊ, ஒ, ஓ, ஔ, ப, ம, வ, என்னும் எழுத்துக்கள் வாராமற் பாடப்படுவது நிரோட்டமாகும்.

நிரோட்டம் என்பது நிரோட்டம் என நின்றது. நிர் - இன்மை; ஓட்டியம் - ஓட்டசம்பந்தமுடையது. ஓட்டம் - உதடு.

உதாரணம்:

‘சீலத்தான் ஞானத்தாற் தேற்றத்தாற் சென்றகன்ற
காலத்தா வாராத காதலான் — ஞாலத்தார்

இச்சிக்கச் சாலச் சிறந்தடி யேற்கினிதாங்
கச்சிக்கச் சாலக் கனி.

எனவரும்.

கச. ஒற்றுப்பெயர்த்தல்

ஒரு மொழியுந் தொடர்மொழியுமாய் நின்று கருதிய பொருளன்றி வேறு பொருளும் பயக்கத்தக்கதாகப் பாடப்படுவது ஒற்றுப்பெயர்த்தலாகும்.

உதாரணம் :

‘வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்த
மண்குளிரச் சாயல் வளர்க்குமார் — தண்கலிகைக்
கொங்கா ரலங்கலந் பாயன் குளிர்மொழிக்குழ்
கங்கா புரமாளி கை.

எனவரும்.

இங்கே ‘கங்காபுரமாளிகை’ என்பது கங்காபுரத்திலுள்ள மாளிகை எனவும், கங்காபுரத்தினை ஆள்பவனுடைய ‘கை’ எனவும் பொருள்பட்டு ஒருமொழியுந் தொடர்மொழியுமாய் ஒற்றுப்பெயர்த்தலாயிற்று.

கரு மாத்திரைச்சுருக்கம்

யாதேனும் ஒரு பொருள் பயக்கும் ஒரு சொல்லின்க ணுள்ள எழுத்தின் மாத்திரையைச் சுருக்குதலால் அச்சொல் வேறு சொல்லாகி வேறுபொருள் பயக்கும்படி பாடப்படுவது மாத்திரைச் சுருக்கமாகும்.

உதாரணம் :

‘நேரிழையார் கூந்தலினோர் புள்ளிபெற நீண்மரமாம்
நீர்நிலையோர் புள்ளி பெறநெருப்பாம் — சீரளவுங்
காட்டொன் றெழிப்ப லிசையா மதனளவு
மீட்டொன் றெழிப்ப மிடறு.’

எனவரும்.

இங்கே ‘நேரிழையார் கூந்தல்’ என்றது ‘ஒதி’ என்னுந் சொல்லினை. இதன்கணுள்ள ஓகாரநெட்டெழுத்தின் இரு மாத்திரையில் ஒரு மாத்திரையைக் குறைக்க ஒருமாத்திரை யுடைய ஓகரமாய் ‘ஒதி’ என்றும் ஒருமரப் பெயராகும். ‘நீர் நிலை’ என்றது ‘ஏரி’ என்னுஞ் சொல்லினை எனவும், ‘காடு’ என்றது ‘காந்தாரம்’ என்னுஞ் சொல்லினை எனவும் அறிக. ஓகரவெகரங்கள் அக்காலத்துப் புள்ளிபெறுதலை நோக்கியே ‘புள்ளிபெற’ என்றார். மாத்திரையைச் சுருக்கும்போது ‘ஏரி’ என்பது ‘எரி’ எனவும், ‘காந்தாரம்’ என்பது ‘கந்தாரம்’ என வும், ‘கந்தாரம்’ என்பது ‘கந்தரம்’ எனவும் சொல்லப்படும். எரி - நெருப்பு. கந்தாரம் - ஓரிசை. கந்தரம் - மிடறு.

கக. மாத்திரைவருத்தநம்

யாதேனும் ஒரு பொருள் பயக்கும் ஒரு சொல்லின் கணுள்ள எழுத்திற்கு மாத்திரையைக் கூட்டுதலால் அச் சொல் வேறொரு சொல்லாகி வேறு பொருள் பயக்கும்படி பாடப்படுவது மாத்திரை வருத்தநமாகும்.

உதாரணம் :

‘அளபொன் றேறிய வண்டதி ரார்ப்பினல்
அளபொன் றேறிய மண்ண்திரந் துக்குமால்
அளபொன் றேறிய பாட லருஞ்சுனை
அளபொன் றேறழ் கூடலைத் தாடுமால்.’

எனவரும்.

இங்கே மாத்திரையைக் கூட்டி வளர்த்தலால் வண்டின் பெயராகிய ‘அளி’ என்பது ‘ஆளி’ எனவும், மண்ணின் பெய ராகிய ‘தரை’ என்பது ‘தாரை’ எனவும், பாடலின் பெயராகிய ‘கவி’ என்பது ‘காவி’ எனவும், அழகின் பெயராகிய ‘வனப்பு’ என்பது ‘வானப்பு’ எனவும் வேறுகி வேறுபொருள் பயந்த வாறுணர்க.

கக. முரசபந்தம்

முரசபந்தமாவது நான்கடியுடையதாய் மேலிரண்டடி களுந் தம்முட் கோழுத்திரியாகவும், கீழிரண்டடியுந் தம்முட்

அதன்கணுள்ள முதலெழுத்தையுங் கடையெழுத்தையுஞ்
சேர்க்கக் 'காரி' என்றாய் ஒரு வள்ளல் எனப் பொருள்படும்
எனவும், இடையெழுத்தையுங் கடையெழுத்தையுஞ் சேர்க்க
'மாரி' என்றாய் உலகத்தினைக் காக்கும் மழை எனப் பொருள்
படும் எனவும் அறிக. காமாரி - காமனுக்குப் பகைவனாகிய
சிவன்.

கக. திரிபங்கி

யாதேனும் ஒரு செய்யுளாய் நின்றே ஒரு பொருள்
பயப்பதன்றி அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து முடிந்து
வெவ்வேறு பொருள் பயக்கத்தக்கதாகவும் பாடப்படுவது
திரிபங்கியாகும்.

திரி - மூன்று; பங்கி-பங்கமுடையது. பங்கம் - பேதம்.

உதாரணம்:

'ஆதரந் தீரணை போலினி யாயம்பி காபதியே
மாதுபங் காவன்னி சேர்சடை யாய்வம்பு நீண்முடியாய்
ஏதமுயந் தாரின்னல் சூழ்வினை தீரெம் பிரானினியார்
ஒதுமொன் றேயுன்னு வாரமு தேயும்பர் நாயகனே.'

எனவரும்.

இக்கட்டளைக் கவித்துறையிலே அடிதோறுமுள்ள முத
லாஞ் சீர்க்களையும் இரண்டாஞ் சீர்களிலுள்ள முதலசைகளை
யுஞ் சேர்க்க,

'ஆத ரந்தீர்
மாது பங்கா
ஏத முயந்தா
ரோது மொன்றே.'

எனவரும் ஒரு வஞ்சித்துறையாக முடியும். அதன்பின் நான்
காஞ் சீர்களிலுள்ள முதலாமசைகள் வரையும் நான்கடிக்கை
யும் படிக்க,

'அன்னையோ லினியாய்
வன்னிசேர் சடையாய்

இன்னல்குழ் வினைதீர்
உன்னுவா ரமுதே.'

எனவரும் வேறொரு வஞ்சித்துறையாக முடியும். மற்றைய
நான்கடியும்,

'அப்பிகாபதியே
வம்புநீண் முடியாய்
எம்பிரா னினியார்
உம்பர் நாயகனே.'

எனவரும் மற்றொரு வஞ்சித்துறையாகும்.

இதுவுமது

உதாரணம்:

'சங்கந்தா பூணரந் தாமே கலைதாநந்
புங்கவன்மால் காணப் புலவுடைய — கங்கரா
கோண கலாமதிசேர் கோடர சங்கரா
சோண சலாசலமே தோ.'

எனவரும். இவ்வெண்பாவைப்,

'பூணரந் தாமே கலைதாநந் புங்கவன்மால்
காணப் புலவுடைய கங்கரா — கோண
கலாமதிசேர் கோடர சங்கரா சோண
சலாசலமே தோசங்கந் தா.'

எனப்படிக்க வேறொரு வெண்பாவும்,

'சலமேதோ சங்கந்தா பூணரந் தாமே
கலைதாநந் புங்கவன்மால் காணப் — புலவுடைய
கங்கரா கோண கலாமதிசேர் கோடர
சங்கரா சோண சலா.'

எனப்படிக்க மற்றொரு வெண்பாவுமாய் இதுவுந் திரிபங்கி
யாயிற்று.

உ௦. பிறிதுபபாட்டு

அடிதொடைகளை வேறுபடுத்தலால் முன்னைய நிலை மாறி
வேறொரு செய்யுளாகும்படி பாடப்படுவது பிறிதுபபாட்
டாகும்.

உதாரணம்:

‘தெரிவருங் காதலிற் சேர்ந்தோர் விழையும் பரிசுகொண்டு
வரியளி பாட மருவரு வல்லி யிடையுடைத்தாய்த்
திரிதருங் காமர் மயிலிய லாயநண் ணாதேமொழி
யரிவைதன் னேரெனலா குமெம் மையயா மாடிடமே.’

எனவரும். இக்கவித்துறை,

‘தெரிவருங் காதலிற் சேர்ந்தோர் விழையும்
பரிசு கொண்டு வரியளி பாட
மருவரு வல்லி யிடையு டைத்தாய்த்
திரிதருங் காமர் மயிலிய லாயநண்ணாத்
தேமொழி யரிவைதன் னேரென
லாகுமெம் மைய யாமா டிடமே.’

என ஒரு நேரிசையாசிரியப்பாவாகக் கொள்ளப்படுமாறு
முணர்க.

நிரோட்டம் முதலிய ஏழும் உரையிற் கொள்ளப்பட்டன.

3. வழக்களின்வகை

கூ. பிரிபொருட் சொற்றோடர் மாறுபடு பொருண்மொழி
மொழிந்தது மொழிவே கவர்படு பொருண்மொழி
நிரனிறை வழுவே சொல்வழ யதிவழ
செய்யுள் வழுவோடு சந்தி வழுவென
எய்திய வொன்பது மிடனே காலம்
கலையே யுலக நியாய மாகம்
மலைவழி னுறுத்தவும் வரைந்தனர் புலவர்.

இதன்பொருள் - பிரிபொருட்சொற்றோடர் முத
லிய ஒன்பதும், இடமலை முதலிய ஆறுமாகிய பதினைந்து
குற்றங்களும், காப்பியத்திலே வரலாகாதென விலக்கினர்
புலவர் என்றவாறு.

புறனடை

கூ. மேற்கோ ளேது வேடுத்துக் காட்டென
ஆற்றளி கிளக்கு மவற்றது வழுவே
நிரம்ப வுணர்த்த வரம்பில வேன்ப.

இதன்பொருள் - மேற்கோள், ஏது, உதாரணம்
என முறையாற் சொல்லப்படும் அவைகளுடைய வழுவிலை
கள் முற்றக் கூறுதற்கு வரம்புடையனவல்ல; ஆதலின் அவை
என்குக் கூறப்படவில்லை என்றவாறு.

‘மேற்கோ’ளாவது சாத்தியத்தை நிர்த்தேசஞ் செய்வ
தாகிய பிரதிஞ்ஞை. ‘ஏது’வாவது அதனைச் சாதிக்குஞ் சாத
நம். ‘எடுத்துக்காட்ட’வாவது பிரசித்தமான உதாரணம். இவற்
றின் வழக்களை நியாயநூல்களுட் காண்க. பிரிபொருட்சொற்
றோடர் முதலாக இங்கே கூறப்பட்டனவன்றி வேறு வழக்க
ளில்லையா? என்னும் ஆசங்கையைப் பரிகரித்தற்காக இச்சூத்
திரங் கூறப்பட்டது. மேற்கோள்வழ முதலியன இங்கே
அவசியஞ் சொல்லற்பாலனவல்ல என்பார் “நிரம்ப வுணர்த்த
வரம்பில” என்றார்.

க. பிரிபொருட்சொற்றோடர்

கூ. அவற்றுள்:-

பிரிபொருட் சொற்றோடர் செய்யுண் முழுவதும்
ஒருபொருள் பயவா தோர் இத் தோன்றும்.

இதன்பொருள் - அவைகளுள்ளே பிரிபொருட்
சொற்றோடராவது செய்யுண் முழுவதும் ஒரு பொருள் பய
வாது பிரிந்து தோன்றும் பொருளுடையதாகும் என்றவாறு.

பிரிபொருட்சொற்றோடர் - பிரிந்து தோன்றும் பொரு
ளுடைய சொற்றோடர். இதனை முதனூலார் ‘அபார்த்தகம்’
என்பர். அபார்த்தகம் - சம்பந்தமில்லாத அர்த்தமுடையது.
உதாரணம்:

‘கொண்டன் மிசைமுழங்கக் கோபம் பரந்தனவாற்
றெண்டுகரை ரெல்லாக் திருநீரியே - உண்டிமிழ்தான்
வஞ்சியார் கோமான் வரவொழிக மற்றிவனோர்
பஞ்சியார் செஞ்சீ ரடி.’

எனவரும்.

இச்செய்யுள் ஒரு பொருள் பயவாது ஒன்றற்கொன்று
சம்பந்தமில்லாத நான்கு வாக்கியங்களாய் நான்கு பொருள்

பய்க்குமாறுணர்க. இது முற்றும் நோக்கும்போது பொருளாற் சம்பந்தமுறாமையின் அபார்த்தகமாயிற்று.

இதுவுமது

கூ௦௦. களியினும் பித்தினுங் கடிவரை யின்றே.

இதன்பொருள் - பிரிபொருட்சொற்றொடர் என னுங் குற்றம் கள்ளாண்டு களிப்போன் கூற்றின்கண்ணும், பித்துடையோன் கூற்றின்கண்ணும் கடிந்து விலக்கப்படுவ தன்று என்றவாறு.

உதாரணம் :

‘காம ருருவங் கலந்தேன்யான் காங்கேயன்
வீமனெதிர் நின்று விலக்குமோ — தாமரைமேல்
மால்பொழிய வந்தா ரருகர் மதுவுடனே
பால்பொழியு மிவ்வூர்ப் பனை.’

எனவரும்.

இதுவுஞ் சம்பந்தமில்லாத பலபொருளைப் பயந்ததாயி னும் கள்ளாண்டு மயங்கினுன் கூறியதாதலால் விலக்கப்பட வில்லை. பித்தன் கூற்று வந்துழிக்காண்க.

உ. மாறுபடுபொருண்மொழி

கூ௦௧. மாறுபடு பொருண்மொழி முன்மொழிந் ததற்கு
மாறுபடத் தோன்றி வருமொழித் தாகும்.

இதன்பொருள் - மாறுபடுபொருண்மொழியாவது முன்னர்ச் சொல்லப்பட்ட பொருளுக்கு மாறாகப் பொருள் தோன்றிவரும் சொல்லுடையதாகும் என்றவாறு.

இதனை முதனூலார் ‘வியர்த்தம்’ என்பர். வியர்த்தம் - விரோதமான பொருளுடையது.

உதாரணம் :

‘மின்னர் மணிப்பைப்பூண் வேந்தே நினக்குலகில்
இன்ன தவர்பாரு மில்லையால் — ஒன்றார்

குலமுழுதுங் கூற்றங் கொளவெகுண்டு நீயே
தலமுழுதுந் தாங்க றகும்.’

எனவரும்.

இங்கே ‘இன்னாதவர் யாருமில்லை’ என்பதற்கு ‘ஒன்றார் குலமுழுதுங் கூற்றங் கொளவெகுண்டு நீ’ என்பது மாறு.

இதுவுமது

கூ௦௨. காமமு மச்சமுங் கைமிகி னுரித்தே

இதன்பொருள் - மாறுபடுபொருண் மொழியும் காமமும் அச்சமும் மிகுந்து கூறுமிடத்துக் கொள்ளப்படு தற்கு உரியதாகும் என்றவாறு.

உதாரணம் :

‘என்னோ மிகல்புரியப் பஞ்சவர்க ளஞ்சாரோ
மின்னினைய பாஞ்சா லியைவிடேன் — அன்னோ
மிகல்புரியுங் கூற்றினைய வீம நெதிரின்
றிகல்புரிய வாற்றுவலோ யான்.’

எனவரும்.

இங்கே ‘பஞ்சவர்க ளஞ்சாரோ’ என்பதற்கு, ‘வீம நெதிரின் றிகல்புரிய வாற்றுவலோ யான்’ என்பது மாறு படுபொருண்மொழியாயினும் அச்சம் மிகுந்து கூறியதனால் அங்கீகாரமாயிற்று.

ங. மொழிந்ததுமொழிவு

கூ௦௩. மொழிந்தது மொழிவே கூறியது கூறி
வேறுபட வோருபொருள் விளங்கா தாகும்.

இதன்பொருள் - மொழிந்தது மொழிவாவது முன்னர்ச் சொன்ன பொருளையே சொல்லி அதனின் வேறாக ஒரு பொருள் விளங்குதற்கிடனாக வையாததுவாகும் என்ற வாறு.

இதனை முதனூலார் ‘ஏகார்த்தம்’ என்பர்.

உதாரணம் :

‘அங்க மிலாத வங்கன் றலம்புரியும்
வெங்கணையுங் காக்குங்கொல் வேல்வேந்தர் — தங்கோன்
நிலயார்த் தொடையதுல னேரிழைக்காய் முன்னோர்
மலையாற் கடல்கடைந்தான் மால்.’

எனவரும்.

இங்கே ‘அங்கமிலாத’ என்பதும், ‘அநங்கன்’ என்பதும்
ஒரு பொருளையே பயத்தலால் மொழிந்ததுமொழிவாயிற்று.

இதுவுமது

க0ச. ல்ரைவினுஞ் சிறப்பினும் வரைவின் றதுவே.

இதன்பொருள் - மொழிந்தது மொழிவு விரை
வின் கண்ணும், சிறப்பின்கண்ணும் விலக்கப்படுவதன்று
என்றவாறு.

உதாரணம் :

‘ஒருவ ரொருவர்மேல் வீழ்ந்து வடநாட்
ரருவ ரருவ ரெனவஞ்சி — வெருவந்து
தீத்தீத்தீ யென்றயர்வர் சென்னி படைவீரர்
போர்க்கலிங்க மீதெழுந்த போது.’

எனவரும்.

இங்கே ‘தீத்தீத்தீ’ என்பது மொழிந்ததுமொழிவா
யினும் விரைவுபற்றிக் கூறியதனாற் குணமாயிற்று.

ச. கவர்படுபொருண்மொழி

க0ரு. ஒருபொரு ணைய வுரைக்க லுற்றசொல்
இருபொருட் கியைவது கவர்படு பொருண்மொழி.

இதன்பொருள் - ஒரு பொருளையே துணியும்
படி சொல்லப்பட்ட சொல்லானது பலபொருள் கொள்ளு
மாறு இயைந்துநிற்பது கவர்படுபொருண்மொழியாகும்
என்றவாறு.

இதனை முதனூலார் ‘சஞ்சயம்’ என்பர். சஞ்சயம் - ஐயம்.

உதாரணம் :

‘புயலே புறம்பொதிந்து பூந்தா தொழுக்கி
மயலே கடவுளர்க்கு வாய்த்துச் — செயலை
எரிமருவு பூந்துணர்த்தாய் யாவருமூ டாடார்
அரிமருவு சோலை யகத்து.’

எனவரும்.

இங்கே ‘அரி’ என்பது வண்டு, சிங்கம் முதலிய பல
பொருள்கள் கொள்ளற்கிடனாக நின்றலாற் கவர்படுபொருண்
மொழியாயிற்று.

இதுவுமது

க0கூ. வழுஉப்பட லில்வழி வரைவின் றதுவே.

இதன்பொருள் - அக் கவர்படுபொருண்மொழி
யும் வழுப்படுதலில்லாத விடத்து விலக்கப்படுவதன்று
என்றவாறு.

உதாரணம் :

‘வானவர்க டாழ்ந்து பணிகேட்ப மாறய
தானவர்கள் சுற்றற் தமிழ்தொழித்த — மேன்மை
அரியே யனைத்துலகுங் காக்குங் கடவுள்
எரியே மறையோர்க் கிறை.’

எனவரும்.

இங்கே ‘அரி’ என்பது லிஷ்ணுவையும் இந்திரனையும்
உணர்த்துமாயினும் இருபொருளும் இயைதலாற் குற்றமாக
காமை உணர்க.

ரு. நிரனிறைவழு

க0எ. ஒருநிரன் முன்வைத் ததன்பின் வைக்கும்
நிரனிறை பிறழ்வது நிரனிறை வழுவே

இதன்பொருள் - ஒரு வரிசையை முன்னர் வைத்து
அதன்பின் வைக்கும் வரிசை முன்னிறுத்திய வரிசைக்கு
இயையாது பிறழுவது நிரனிறைவழுவாகும் என்றவாறு.

உதாரணம்:

‘தெற்குக் குடக்கு வடக்குக் குணக்குமேல்
நிற்குந் திறத்துலகை நீடளிக்கும் — பொற்பினர்
ஈரெண் கலையோன் வருண னிரலியமன்
யாரும் புகழியல்பி னார்.’

எனவரும்.

இங்கே ‘தெற்கு’, ‘குடக்கு’, ‘வடக்கு’, ‘குணக்கு’
என வைத்த வரிசைக்கு இயைய ‘இயமன்’, வருணன்,
‘ஈரெண்கலையோன்’, ‘இரவி’ என வைக்காது பிறழவைத்த
மையான் நிரனிறை வழுவாயிற்று.

இதுவுமது

க௦௮. உய்த்துணர வரும்வழி யவ்வாறு முரித்தே.

இதன்பொருள் - அந்திரனிறை உய்த்துணர்ந்து
கொள்ளும்படி வருமிடத்து அவ்வாறு பிறழ்ந்து வருதலு
முரியதாகும் என்றவாறு.

உதாரணம்:

‘குடபால் வடபால் குணபா நென்பாலென்
றடைவே திசைநான் ஈவற்றுள் — இடையிரண்டு
நன்மைபுரி வோர்பயந்து நோக்குப வேளைய
வன்மை புரிவோர்க்கே யாம்.’

எனவரும்.

இங்கே ‘இடையிரண்டு’ மென்றாரேனும், ‘நன்மை புரி
வோர்’க்கு வடக்குங் கிழக்கும், ‘வன்மை புரிவோர்’க்குத்
தெற்கும் மேற்கும் உரியவெனக் கொள்க.

கூ. சொல்வழு

க௦௯. சொல்வழு வேன்பது சொல்லிலக் கணத்தோடு
புல்லா தாகிய புகர்படு மொழியே.

இதன்பொருள் - சொல்வழுவாவது சொல்லிலக்
கணத்தோடு பொருந்தாத குற்றமுடைய மொழியாகும்
என்றவாறு.

உதாரணம்:

‘யாவகைய தாயர்க்கு மெந்தையர்க்கு மெங்களுக்கும்
ஆவி யிவளே யனையவர்க்கும் — கோவே
நுனக்கபய மிந்த நுண்மருங்குன் மாது
தனக்கிடரொன் நில்லாமற் ருங்கு.’

எனவரும். இங்கே ‘நுனக்கு’ என்பது சொல்வழு.

இதுவுமது

க௧௦. வழக்கா ருயின் வழுவின் றதுவே.

இதன்பொருள் - குறிக்கப்பட்ட சொல்லும் சான்
றோரால் வழங்கப்படு முறையுடையதாயின் வழுவுடையதன்
றாகும் என்றவாறு.

உதாரணம்:

‘யாவ ரறிவா ரிவரொருவ ரிக்குறிஞ்சிக்
காவலரோ விஞ்சையர்தங் காவலரோ — பாவாய்
அருமந்தன் னாரும் மகன்புணம்விட் டேகார்
தெருமந் துழலந் திறம்.’

எனவரும்.

இங்கே ‘அருமருந்தன்னார்’ என்பது ‘அருமந்தன்னார்’
என வரினும் வழக்காராய் வழுவில்லதாயிற்று.

எ. யதிவழு

க௧௧. யதிவழு வேன்ப.தோசை யறுவழி
நேறிப்பட வாரா நிலைமைய தென்ப.

இதன்பொருள் - யதிவழு என்று சொல்லப்படு
வது ஓசைகொண்டு சீர்முடியுமிடத்து முறைப்பட வாராத
நிலைமையையுடையதாகும் என்றவாறு.

சீர் முடியுமிடத்துப் பதமுடிபு பொருந்தாததென்பதாம்.

இதனை முதனூலார் ‘யதிப்பிரஷ்டம்’ என்பர். யதி -
செய்யுளிலே ஓசை முடியுமிடம்; பிரஷ்டம் - வழுவதல்.

உதாரணம்:

‘மாடு பயிலும் வரையாளி மால்யானைத்
கோடுபுய்த் துண்டுழலுங் கொள்கைத்தாங் — காடு
அரிதா மியல்பிற் றரையிருட்கண் வாரல்
பெரிதாரு மைய பிழை.’

எனவரும்.

இங்கே ‘காடு அரிதாம்’ என்பது சீர் முடியுமிடத்து
நெறிப்பட வாராது வழுவாயிற்று.

இதுவுமது

ககஉ. வகையுளி யுரைப்புழி வழுவின் றதுவே.

இதன்பொருள் - யதிவழுவும் வகையுளியாகச்
சொல்லுமிடத்து விலக்கப்படுவதன்று என்றவாறு.

‘வகையுளி’யாவது பதநோக்காது இசைநோக்கிப் பிரிக்
கப்படுதலுடையது.

உதாரணம் :

‘மேலிவாழ் வார்மே லிருணீக்கி யாருமலர்த்
தேவிகீங் காள்செம்பொற் றோளினைகள் — கோவினணி
சென்னிவிடா மாலினடி வேலினுதி நீலநிறக்
கன்னிவிடா ளீசைவிடா கை.’

எனவரும்.

இங்கே ‘மேவி’ எனவும் ‘வாழ்வார் மேல்’ எனவும் பத
நோக்கிப் பிரிக்கப்பட வேண்டியன சீர் நோக்கி ‘மேவிவாழ்’
எனவும் ‘வார்மேல்’ எனவும் பிரிக்கப்படுதலையும், ‘தேவி’
எனவும் ‘நீங்காள் செம்பொன்’ எனவும் பிரிக்கப்படவேண்டி
யன ‘தேவிநீங்’ எனவும் ‘காள்செம்பொன்’ எனவும் பிரிக்கப்
படுதலையும் அறிக. இவ்வாறு பதம்பிரிக்கப்படுதலே வகை
யுளியாகும்.

அ. செய்யுள்வழு

ககந. செய்யுள் வழுவே யாப்பிலக் கணத்தோ
டெய்த லில்லா வியல்பிற் ருதும்.

இதன்பொருள் - செய்யுள் வழுவாவது யாப்
பிலக்கணத்தோடு பொருந்தாத இயல்பினையுடையதாகும்
என்றவாறு.

உதாரணம்:

‘ஆதரந் துயர்தர வயர்தருங் கொடிக்குப்
பூதலம் புனைபுகழ் வளவன் — தாதரு
தாங்கரும்பா லன்றித் தணியுமோ தாரநங்கன்
பூங்கரும்பால் வந்தடுத்த போர்.’

எனவரும்.

இது முன் ஆசிரியமும், பின் வெண்பாவுமாக வந்து
யாப்பிலக்கணத்திற்குப் பொருந்தாதாயிற்று. யாப்பிலக்க
ணத்திலே முன்னர் ஆசிரியமும், பின்னர் வெண்பாவுமாக
வருங்கவிக்கு யாண்டும் விதியில்லை.

இதுவுமது

ககச. ஆரிடத் துள்ளு மவைபோல் பலற்றஞ்
நேரு மென்ப நெறியுணர்ந் தோரே.

இதன்பொருள் - செய்யுள்வழுவும் ஆரிடத்துள்
ளும், ஆரிடம் போன்றவைகளுள்ளும் வருமென்று சொல்லு
வர் அறிஞர் என்றவாறு.

‘ஆரிட’மாவது இருடிகளாற் சொல்லப்பட்ட நூல்.
‘ஆரிடம்’ போன்றவைகளாவன சாவவும், கெடவும், வாழவும்
பாடவல்ல புலவர் செய்யுள்கள்.

உதாரணம்:

‘கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க
ஒன்செங் குருதியு ளோடி கிடப்பதே — கெண்டிக்
கெழுதகைமை யில்லென் கிடந்நூடப் பன்னாள்
அழுதகண் ணீர்துடைத்த கை.’

எனவரும். இது பதினாறு சீர்களுடையதாய் வெண்பாவிலக்
கணத்தோடு மாறுபடினும் பாடினோர் பெருமை நோக்கி
அங்கீகரிக்கப்பட்டது.

க. சந்திவழு

ககரு. சந்தி வழுவே யெழுத்திலக் கணத்துச்
சந்தியோடு முடியாத் தன்மைத் தாகும்.

இதன்பொருள் - சந்திவழுவாவது எழுத்திலக்கணத்திற் சொல்லப்பட்ட புணர்ச்சியிலக்கணத்தோடு பொருந்தாத தன்மையுடையதாகும் என்றவாறு.

சந்தி - புணர்ச்சி.

உதாரணம்:

‘என்பு நெக வினைவேன் மனங்கலக்கும்
பொன்புண் சமந்த புணர்முலையீர் — மின்போல்
சூடங்கிடைக்குங் காவலாய் நோக்கக் கவரும்
படங்கிடைக்கு மல்குந் பரப்பு.’

எனவரும்.

இங்கே ‘பொற்புண்’ எனற்பாலது ‘பொன்புண்’ எனவந்தது சந்திவழுவேயாம்.

“எனவல்லினம் வரட்டறவும் வேற்றுமைக்கு.”

என்பது விதியாதலின்.

இதுவுமது

ககசு. இரண்டாம் வேற்றுமைக் கேதீர்மறத் தும்வருமே.

இதன்பொருள் - இரண்டாம் வேற்றுமையாயின், எழுத்திலக்கணத்திற் சொல்லப்பட்ட விதியை மறுத்தும் புணர்ச்சி வரும் என்றவாறு.

உதாரணம்:

‘இரவி துணைத்தா ளிகல்வேந்தர் சென்னி
விரவு மலர்பொழியு மேவா — ஆரசிரிய
மின்பொழியுஞ் செவ்வேல் வெறியோ ரினங்கவரப்
பொன்பொழியுஞ் செங்கைப் புயல்.’

எனவரும். இங்கே ‘பொன்பொழியும்’ என்பது இரண்டாம் வேற்றுமையாய் இயல்பாயிற்று.

க. இடமலைவு

ககஎ. இடமெனப் படுபவை மலைநா டியாறே.

இதன்பொருள் - இடமென்று சொல்லப்படுபவை மலை, நாடு, யாறு என்பனவாம் என்றவாறு.

‘மலை’யாவது இமயம், பொதியம் முதலியன. ‘நா’டாவது பதினெண் பாஷையும் வழங்கும் நிலங்கள். ‘யாறு’ கங்கை முதலியன. இவற்றுள் ஒன்றினுள்ள பொருளை மற் றொன்றினுள்ளதாகச் சொல்லுதல் இடமலைவாகும். மலைவு - விரோதம்.

உதாரணம்:

‘தென்மலையின் மான்மதமுஞ் சாமரையுந் தேமருசீர்ப்
பொன்மலையின் சந்தனமு மாரமும் — பன்முறையும்
பொன்னி வளநாடன் முன்றிற் பொதுளுமே
மன்னர் திறைகொணர வந்த.’

எனவும்,

‘தன்பொருளைச் செங்கநக மாதங் கிரித்தாளம்
வண்கலிங்கந் தந்த வயப்புரவி — பண்பு
மருவும் யவநத்து மால்யானை சென்னி
பொருநர்க்கு வீசம் பொருள்.’

எனவும் வரும். இங்கே மலை முதலிய இடமலைவுகளை முறையே காண்க.

உ. காலமலைவு

ககஅ. காலம் பொழுதோடு பருவமென் றிரண்டே.

இதன்பொருள் - காலமாவது பொழுதும் பருவமும் என்று சொல்லப்பட்ட இரண்டுமாம் என்றவாறு.

‘பொழு’தாவன காலை, உச்சி, மாலை, யாமம், வைகறை என்னுஞ் சிறுபொழுதுகள். ‘பருவ’மாவன கார், கூதிர் முதலிய அறுவகைப் பருவங்கள். இவற்றுள் ஒன்றிற்குரியது மற்றொன்றிற்குரியதாகச் சொல்லப்படுவது காலமலைவாகும்

உதாரணம்:

‘செங்கமலம் வாய்குவியத் தேங்குமுதல் கண்மலர்
எங்கு நெடுவானின் மீனிமைப்பப் — பொங்குதயத்
தேராழி வெய்யோ னுகந்தான் மலர்ந்ததே
நீராழி சூழ்ந்த நிலம்.’

எனவரும்.

இங்கே மாலைக்காலத்திற் குரியனவாகிய ‘கமலங் குவி
தன்’ முதலியன காலக்குரியனவாகச் சொல்லப்பட்டுப்
பொழுது மலைவாயிற்று.

உதாரணம்:

‘காதலர் வாரார் களிக்கு மயிலகவுத்
தாதவிழ் பூங்குருந்தின் றண்பணையின் — மீதே
தளவேர் முகைநெகிழத் தண்சொன்றை பூப்ப
இளவேனில் வந்த திதோ.’

எனவரும்.

இங்கே கார்ப்பருவத்திற் குரியனவாகிய மயிலகவுதல்
முல்லை பூத்தன் முதலியன இளவேனில் பருவத்திற் குரியன
வாகச் சொல்லப்பட்டமையினால் பருவமலைவாயிற்று.

௩. கலைமலைவு

ககக. கலையெனப் பபேவை காண்டக விரிப்பிற்
காமமும் பொருளு மேமுறத் தழுவி
மறுவறக் கிளந்த வறுபத்து நான்கே.

இதன்பொருள் - கலையென்று சொல்லப்படுபவை
காமத்தினையும் பொருளினையும் தழுவிச் சொல்லப்பட்ட அறு
பத்துநான்குமாம் என்றவாறு.

கலை - சாஸ்திரம். அவை கீதம், வாத்தியம், கணிதம்
முதலியன. இவற்றிற்கு விரோதமாக வருவது கலைமலை
வாகும். உதாரணம்:

‘ஐந்தாம் நரம்பாம் பகைவிரவா தாறாக
வந்த கிளைகொள்ள நான்காய் — முந்தை

இணைகொண்ட யாழியற்று மேந்திழைதன் னாவித்
துணைவன் புகழே தொடுத்து.’

எனவரும்.

இங்கே நின்ற நரம்பிற்கு ஐந்தாவதாகிய ‘கிளை’யைப்
‘பகை’ என்றும், ஆறாவதாகிய ‘பகை’யைக் ‘கிளை’ என்றும்,
நான்காவதாகிய நட்பினை எட்டாவதாகிய ‘இணை’ என்றுஞ்
சொன்னமையினால் சங்கீதநூற்கு விரோதமாயிற்று.

ச. உலகமலைவு

கஉ௦. உலகெனப் பபேவீண் டொழுக்கின் மேற்றே.

இதன்பொருள் - உலகமென்று சொல்லப்படுவது
இங்கே ஒழுக்கம் என்னும் பொருளுடையதாகும் என்றவாறு.

உலகத்தொழுக்கலற்றோடு மாறுபடக் கூறுவது உலக
மலைவாகும்.

உதாரணம்:

‘அலைகடல்க ளேழுந்தூர்த் தந்தரத்தி னூடே
மலையினைய மால்யானை யோட்டிக் — கலவாரை
நீறுக்கி வைய நெடுங்குடையின் கீழ்வைத்தான்
மாறுச்சீர் மாரிலத்தார் மன்.’

எனவரும்.

இங்கே ஒரு நிலவேந்தனை ‘ஏழுகடலையுந் தூர்த்தான்’
என்றும், பகைவரை வென்றான் என்றும் உலகொழுக்கோடு
மாறுபடக் கூறினமையால் உலகமலைவாதல் உணர்க.

௫. நியாயமலைவு

கஉக. நியாய மென்பது நெறியுறக் கிளக்கின்
அளவையிற் நேளிக்கும் விளைபொருட் டிறமே.

இதன்பொருள் - நியாயமென்று சொல்லப்படுவது
காட்சி முதலிய அளவைகளாலே பொருட்கூறுபாடுகளைத்
தெளிவிப்பதாகும் என்றவாறு.

நியாயம் - பொருந்துமாறுடையது. கேளதமர், கயிலர் முதலியோர்களாற் செய்யப்பட்டுள்ள நியாயகுத்திரம் முதலியன நியாயநூல் எனப்படும்.

உதாரணம்:

‘ஆய பொருள்கள் கணந்தோ றழியுமெனத்
நாய வசோகின் முனியுரைத்த — தாய்வன்றே
காதலர் நீங்க வெழுங்காம வெங்கனல்வாய்
மாத ருயிர்தாங்கு மாறு.’

எனவரும்.

இங்கே கணந்தோறழியும் என்னும் புத்தன் வாக்கியத்தை அருகின் சொன்னதாகச் சொல்லியது நியாயநூற்கு விரோதமாகும்.

க. ஆகமமலைவு

கஉஉ ஆகம மென்பன மறுமுத லாகிய
அறனோடு புணர்ந்த திறனறி நூலே.

இதன்பொருள் - ஆகமமென்று சொல்லப்படுவன அறத்தொடு பொருந்திய வகைகளை அறிதற்குக் காரணமாகிய மறுஸ்மிருதி முதலிய நூல்களாகும் என்றவாறு.

மறுஸ்மிருதி முதலிய விதிப்பிரமாணத்திற்கு மாறாக வருவது ஆகமமலைவாகும். ஆகமம் - ஆப்தர்கள் கூறிய சாத்திரம்.

உதாரணம்:

‘தெய்வம் விருந்தொக்க றென்புலத்தார் தாமென்னும்
ஐவகையுந் தம்பொருள்கொண் டாற்றுவார் — மையிலா
முக்கோலுந் கற்றோய் முழுமடியுந் தாங்கியே
தக்கோ ரெனப்படுவார் தாம்.’

எனவரும்.

இங்கே ‘தெய்வம்’, ‘விருந்து’ முதலியவைகளைப்பேணுதலாகிய இல்லறத்தார்க்குரிய தொழிலைத் துறவிகளுக்குரியனவாகச் சொல்லியது ஆகமவிரோதமேயாம்.

மலைவமைதி

கஉ௩. கூறிய நெறியி னாவகை மலைவு
நாடக வழக்கி னுட்தேற் குரிய.

இதன்பொருள் - மேலே சொல்லப்பட்ட அறுவகை மலைவும் நாடகவழக்கிலே நிலையாகக் கொள்ளுதற் குரியனவாகும் என்றவாறு.

‘நாடகவழக்’காவது உள்ளனவற்றோடு இல்லனவுஞ் சிறிது கூறுதலாகிய புனைந்துரை.

க. இடமலைவமைதி

உதாரணம்:

‘மரகதச் சோதியுடன் மாணிக்கச் சோதி
இருமருங்குஞ் சேர்த்தரிவை பாகன் — உருவ
மலைக்கு மகில்சுமந் தாரத்து வான்கோ
டலைத்து வரும்பொன்னி யாறு.’

எனவரும்.

இங்கே ‘பொன்னியாறு’ பிறமலைக்கும், பிறநாட்டிற்கு முரிய ‘மரகதம்’ முதலியவைகளை அலைத்து வருகின்றதென்றது இடவிரோதமாயினும் வர்ணனைவகையால் அமைவதாயிற்று.

உ. காலமலைவமைதி

உதாரணம்:

‘மண்டபத்து மாணிக்கச் சோதியான் வாலிவாய்ப்
புண்டரிக மாலப் பொழுதலருந் — தண்டாளத்
தாமஞ் சொரியுந் தகைநிலவான் மெல்லாம்பந்
பூவலருந் காலப் பொழுது.’

எனவரும்.

இங்கே காலையிலே மலர்தற்குரிய கமலம் மாலையிலே மலரும் என்றும், மாலையிலே மலர்தற்குரிய ஆம்பல் காலையிலே மலரும் என்றுங் கூறுதல் காலவிரோதமாயினும் புனைந்துரைவகையாதலிற் பொருந்துவதாயிற்று.

௩. கலைமலைவமைதி

உதாரணம் :

‘கூடம் விரவிக் குறைநிலத்தா னத்தியன்
பாட லமுதம் பருகினான் — ஆடுகின்
ஊச லயற்றேன்றி யொளியிழைக்கு நாணலித்த
ஆசில் வடிவே லவன்.’

எனவரும்.

இங்கே ஆறும் நரம்பாகிய பகையோடு கூடிக் ‘குறை
நிலத்தா னியன்’ தனைப் ‘பாடலமுதம்’ என்றது கலைமலைவா
யினும் புனைந்துரையாதலிற் பொருந்துவதாயிற்று.

௪. உலகமலைவமைதி

உதாரணம் :

‘கடனாகம் வந்தலைக்குங் காலாளுந் தேரும்
அடல்செய் திருதுணி யாயிற்றே — உடலொன்றி
அந்தரமே யேருவன் காண்மினோ யானியற்றும்
இந்திர சால மிது.’

எனவரும்.

இஃது உலகமலைவாயினும் இந்திரசாலம் என்றமையாற்
பொருந்துவதாயிற்று.

௫. நியாயமலைவமைதி

உதாரணம் :

‘வானுகி மண்ணாய் மறிகடலாய் மாருதமாய்த்
தேனுகிப் பாலார் திருமாலே — ஆனாயா
வெண்ணெய் விழுங்க சிறையுமோ மேலொருநான்
மண்ணை யுமிழ்ந்த வயிறு.’

எனவரும்.

இங்கே ‘வான்’ முதலிய எல்லாமானாய் என்பதற்கு
‘மண்ணை யுமிழ்ந்த வயிறு’ என்பது மாறாய் நியாயமலைவாயி
னும் புனைந்துரையாதலிற் பொருந்துவதாயிற்று.

௬. ஆகமமலைவமைதி

உதாரணம் :

‘காய்கதி ரோனுக்குக் கண்ணையின் றுங்கன்னி
யாகிப்பின் மூவரையு மீன்றறித்த — தோகை
தலைமைசேர் கற்பினு டான்வணங்கு முன்னான்
மலையெடுத்துக் கார்காத்த மால்.’

எனவரும். இங்கே முன்னர்க் ‘கண்ணைப்’ பெற்றவனைப்
பின்னர் ‘கன்னி’ என்றும், ‘கற்புடையாள்’ என்றுங் கூறி
யது ஆகமமலைவாயினும் திருமால் வணங்குந் தகுதிபற்றிப்
பொருந்துவதாயிற்று.

புறனடை

கஉச. மெய்பேற விரித்த செய்யுட் டிறனு
மெய்திய நெறியு மீரைங் குணனு
ஐயெழு வகையி னறிவுறு மணியு
மடியினுஞ் சொல்லினு மெழுத்தினு மியன்று
முடிய வந்த மூவகை மடக்கும்
கோழுத் திரிமுதற் குன்று மரபி
னேமுற மொழியிறைக் கவியீ ராறு
மீவ்வகை யியற்றுதல் குற்ற மீவ்வகை
யெய்த வியம்புத லியல்பென மொழிந்த
ஐவகை முத்திறத் தாங்கவை யுளப்பட
மொழிந்த நெறியி னொழிந்தவுங் கோட
லான்ற காட்சிச் சான்றோர் கடனே.

இதன்பொருள் - முத்தகம் முதலிய செய்யுள்
வகைகளும், வைதருப்பம், கௌடம் என்னும் நெறிகளும்,
அவற்றோடு தொடர்ந்த செறிவு, தெளிவு முதலிய பத்துக்
குணங்களும், தன்மை உவமை முதலிய முப்பத்தைந்து
பொருளணிகளும், மூன்றுவகை மடக்கலங்காரமும், கோழுத்
திரி முதலிய பன்னிரு சித்திரங்களும், பதினைந்து வகைக்
குற்றங்களும் உளப்படச் சொல்லப்பட்ட நெறிகொண்டு
சொல்லாதொழிந்தவைகளையும் தழுவினமைத்துக் கொள்ளு
தல் அறிஞர் கடனாகும் என்றவாறு.

அருஞ்சொற்றொடர்ப்பொருள்கோள்

* க. என்னேய் சில மடவார் - என்போன்ற சிலமகளிர்; ஏய் - ஓருவமவுருபு.

௨. தனவே யென்று - தன்னுடையனவே என்று கருதி.

கக. இரவுலவா - இரவிலுக்குறையாத.

ஆயர்வாய் - தாய்மாருடையவாய்.

கஉ. இடர்த்திறத்தைத்துற - வருந்தும் வகையை யொழி.

உஉ. வீழ்ந்த பெரும்பாசத்தார் - நீங்கிய பெரிய பாசத்தினை யுடையவர்; (பாசமில்லாரென்றபடி).

௩௬. வில்லேர் புருவத்து - வில்லினையொத்த புருவத்தை யுடைய.

சக. செந்திருவுந் திங்கனும் பூவுந் தலைசிறப்ப - செம்மையாகிய சீதேவியென்னுந் தலைக்கோலமும், பிறையென்னுமணியும், பூவும் தலையிலே சிறந்திருக்க; திரு, திங்கள், பூ, என்னும் மங்கலச் சொற்கள் முதற்சீரின் முதலிலே சிறந்து நிற்க. சந்தத் தொடையோடணிதழுவி - அழகிய மாலையோடும் ஆபரணங்களையும் பொருந்தி; சந்த மமைந்த மோனை, எதுகை முதலிய தொடைகளோடும் அலங்காரத்தினைபுந் தழுவி.

சடு. வாளாவு - கொலத்தொழிலினையுடைய பாம்பு; வான் - கொலை.

௩௦. சடராழியான் - ஒளிபொருந்திய சக்கரப் படையினை யுடையவராகிய விட்டுனு.

௩௧. தேனக்கலர் கொன்றை - தேன் விளங்கி விரியுங் கொன்றை.

௬௦. ஆராததேறல் - உண்டமைவுபெற்றதேன்.

கடு. 'புறத்தன ஆரன நீரன மாவின்றிறத்தன கொற்சேரியவ்வே.' புறத்தன - (கண்கள்) முல்லைநிலத்துள்ளனவாகிய மான்களாம், 'ஊரன' முதலியவற்றையும் இவ்வாறு முடிக்க.

௬௭. மான்மருவி வாளிகள் சேர்ந்து (சிலேடை) - மயக்கஞ் செய்தலைப் பொருந்திச் சிங்கங்கள் சேரப்பெற்று; மாளைக்கின்றன்மை பொருத்தி ஒளியையுடைய வரிகள் பொருத்தி. வாளரி - சிங்கம், வான் - கொலை.

௭௧. அருக்கிய வறற்றமரம் - அருக்கிய நீரினாலெழுமொலி.

அ௬. பூத்தகையுஞ் செங்கார்தன் (செங்கார்தன் பூத்து அணையும், - செங்கார்தன் மலர்ந்து பூத்துத்தழைக்கும்; முற்று.

அ௯. சேனை போனம் - சேனையை யொக்கும்; முற்று.

மலர் இவரும் கூந்தலார் - மலரிவரப்பெற்ற கூந்தலையுடையார்.

௧௦. காட்டுங் கடல் (கடல் காட்டும்) - கடல் காண்பிற்கும்.

௧௧. கடைகொலுலகியற்கை (உலகு இயற்கை கடைகொல்)- பெரியோரியற்கை இழிந்ததோ?

௧௦௩. தேசுவன் சிறிது கொல்லோ (இவன் தேச சிறிது கொல்லோ - இவனுடைய இராஜகார்த்தி சிறியதோ?

௧௦௩. மண்படு தோட்கிள்ளி - பூயிழைத் தாங்கும் புயங்களை யுடைய சோழன்.

௧௧௩. பொன்னி வளநாடன் - சோழன், பொன்னி காவேரியாறு.

௧௩௪. தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய - தவறாத நிலத்திலே பொருந்திய பகட்டேர் வாலியிலுள்ள தாமரையை அடைய; அசைக்கப்படாத விடத்தேர் என்னும் மரங்களையுடைய மலையைத் தாவுகின்ற மரைகளடைய. எள்ளா வரிமானிடர் மிகுப்ப - இசுழப்படாத நெற்குகளை உழவர்கள் திரட்ட; இசுழப்படாத சிங்கங்கள் துயரினை மிகச்செய்ய. உள் வாழ் தேம் சிந்துந் தகைமைத்து - உள்ளம் விரும்புந் தேனைச் சிந்துந் தகைமையுடையது; உள்ளேயிருக்கும் இடங்கள் அழியுந்தன்மையுடையது. நந்துந் தொழில் - வளர்த்தற்குக் (கெடுதற்குக்) காரணமான தொழில்.

௧௩௩. அம் பொற் பணைமுகத்துத் தின்கோட்டணி நாகம் - அழகிய அலங்காரம் பொருந்திய முகத்திலே திண்ணிய கொம்பினையுடைய பெரிய (விநாயகராகிய) யானை; அழகிய பொன்னிறமான மூங்கில் பொருந்திய இடங்களையும், வலிய சிவங்களையுமுடைய அழகிய மலை. வம்புற்றவோடை - புதுமைபொருந்திய பட்டம்; பரிமளம் பொருந்திய வாவி.

தவிரா மது - நீங்காததேன் (கள்ளு). செவி மருவி - பருவத் திணையடைந்து; கா தளவுஞ் சென்று.

க௩௬. மால மருவி மதி திரிய - மயக்கத்தினைப் பொருந்தி அறிவு வேறுபட; மாலக்காலத்தினைப் பெற்றுச் சந்திரன் உலாவ. மணஞ் செய் காலத் துணைமேவலார் கடய - நறுமணங் கம மும்போது துணைவரை மேவாதார் அச்சமுற; பெரிய மணம் புணர் தற்குரிய காலத்திலே துணைவரைப் பொருந்தினர் விளக்க மடைய.

க௩௭. வெண்ணீர்மை தாங்குவன - வெண்மையைப் பொருந் துவன; அறிவின்மையைத் தரிப்பன.

வெறியவாய்க் கண்ணீர்மை சோர்வ - வாசனையுடையன வாய்க் கள்ளாகிய நீர் சொரியப்பெறுவன; பித்துடையனவாய்க் கண்ணீர் சொரிய நிற்பன.

க௩௮. சிறைபடுவ - சிறகினைப் பொருந்துவன; கரையினைப் பொருந்துவன, சிறைச்சாலையையடைவன. கொடியன - பதாகை யையுடையன; படர்கொடியையுடையன; கொடுந்தொழிலுடையன.

க௩௯. விச்சா தானேனு மந்தரத்து மேவாஞல் - வித்தை யைத் தரித்தவ (வித்தியாதர) னாயினும் கேட்டின்கண் (ஆகாயத் திலே) மேவான்; வித்தியாதரனாயின் விண்ணிலே மேவுவான். அச்சதானேனு மாயனலன் - கேடில்லாதவ (நாராயண) னாயினும் மாயமுடையவனல்லன்; நாராயணன் மாயமுடையவன். நிச்சம் நிறைவான் கலையான் - என்றும் நிறைகின்ற பெரிய கல்வியுடையவ (கலையையுடைய சந்திர) னாயினும்; அகளங்கன் - களங்கமில்லாத வன்; சந்திரன் களங்கமுடையவன்; நீதியிறையான நகனென்கோ - நீதி பொருந்திய மேன்மையையுடைய (சீவ) னாயினும் பாவமில்லா தவன் (நகமுடையவனல்லன், நகம் - மலை.) எம்முடைய தலை வனாகிய கோழன்; சீவன் மலையினையுடையவன்.

காத்திருந்தும் - சோலையின்கண்ணே திருந்திய; காவல்செய் யப்பட்டிருந்தும். எத்திருந்தும் - அம்புகள் பொருந்தப்பெற்ற; துக்கப்பட்டும். பாத் திருந்தும் - பாவின்கண்ணே திருந்திய, பார்க்கப்பட்டும்.

க௩௯. சோதியிரவி கரத்தா னிரவொழிக்கும்-ஒளியையுடைய சூரியன் தன் கிரணங்களினாலே இருளே நீக்குவான், புகழ்பொருந் திய சூரியகுலத்தவனாகிய கோழன் தன் கையினாலே வறியவரு டைய யாசகத்தொழிலை நீக்குவான். மாதிடத்தான் மன்மதனை

மாறழிக்கும் - சீவன் காமனை நீங்கும்படி அழிப்பான்; மிக்க திடத் திணையுடையனாகிய கோழன் பகையரசருடைய வலியை எதிராக அழிப்பான். அநக மதிதோற்றி - குற்றமில்லாத சந்திரன் (அறிவு) தோற்றி; குழுதமளிக்கும் - ஆம்பலை மலரச்செய்யும்; பூமிக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்; கு - பூமி. தனதனிருசிதிக்கோ - துபே ரன் இருவகை ரிதிகளுக்குத் தலைவன்; திரவிய தாதாவாகிய கோழன் பெருஞ் செல்வமுடைய தலைவன்.

க௪௦. துறைவா துறைவார் பொழில் - நெய்தனிலத்தலை வனே! துறையின்கண்ணிட சோலையில்.

க௪௧. இனியா ரினியார் - இனியவராயுள்ளவர் இனியாவர்! நீங்கா மருளா மருளாத ரித்துரைக்கு மாற்றம் - நீங்காத ஆசையாகிய மருளினே மேற்கொண்டு சொல்லும் வார்த்தை.

மலையா மலையா நிலம் - பொதியமலையின் கணுகின்ற தென்றற் காற்று; மலயம் - பொதியம், அநிலம் - காற்று.

நினையா நினையா (நினையாம் நினையா) - நின்னையாம் நினைத்து. இனையா வினையாமில்ம் (யாம் இனையா வினையிலம்) - யாம் வருந்தி ஒருசெயலு மிலமாயினேம்.

க௪௨. அடையா ரடையா ராணழித்தற்கு - பகைவ ரடை ந்த அரிய அரணை அழித்தற்கு. ஏர்மயில் ஆம் - சாயல் மயிலாகும்; மதர் நெடுக்கண் அயிலாம் - மதர்த்த நெடியகண் வேற்படையாகும்.

மானவா மானவா நோக்கின் - மறுகுலவேந்தனே! மாண்கள் அவாவும் நோக்கினையும். கழியா கழியா தரவு (கழி ஆதரவு கழியா) - மிக்க ஆசைகளோ நீங்கா.

யாதும் வரையா வரையா மெனும் - யாதொன்றினையுங் கொள் ளாத மலைபோலு மென்கின்ற. இரையா விரையா வெழும் - இரையாக நினைத்து இரைத்து எழும்பும்.

விரவா விரவா மென்றென்றல் (விரவா இரவு ஆம்மென் தென் றல், - (நீ) விரவாத இரவிற்கணுண்டாகும் மெல்லிய தென்றற் காற்று. வரவா வரவா மென நினையாய் (வரவு ஆ அரவு ஆம் என நினையாய்) - வருகையோ ஆ! பாம்பாகும் என நினையாய்.

க௪௩. விழையார் விழையார் மெல்லாடை - பகைவரும் விரும்புதல் பொருந்திய மெல்லிய சீலை. இனமும் உழையாம் - சுற்றமும் மாண்களாம். உறை முழையாம் - உறையிடமுங் குகையாம்.

இறைவா விறைவால்வளை - இறைவனே கையின்கணுள்ள வெள்ளிய வளையல்கள், வண்டளவு வண்டளவு நாளின் - சிறந்த முல்லைமலரிலே வண்டிகளாளாவும் கார்காலத்திலே.

கொடியார் கொடியார் மதில் - விருதுக் கொடிகள் பொருந்திய கொடு வினையாளருடைய மதில், கடியாருரியார் - அச்சம் பொருந்திய தோலினையுடையவர்.

மலையு மலையு மகிழ்ந்து - மலையின் கண்ணுங் கடலின் கண்ணு மகிழ்ந்து; அலை - கடல், வேயுங் கலையும் (கலையும் வேயும்) - சந்திரனையுந் தரிப்பான்; கலையும் கடவும் - மாணையுஞ் செலுத்துவான், நிற்குமரி குமரி மேற்கொண்டு (குமரி அரி மேற்கொண்டு நிற்கும்); - தூர்க்கை சிங்கத்தின் மேலேறி வந்து நிற்பான்.

கடுக, மாலையாய் மாலையாயின்னிரை - மாலைக் காலத்திலே பாமாலையின் கணுண்டாகிய இனிய இசை, உரை மேவலர் மேவலர் - புகழினைப் பொருந்தாதவர் விரும்பிக் கூறும் பழிமொழி, காவலர் காவலராய் கால் - தலைவர் காத்தல் செய்யாரான போது.

வரைய வரைய சுரஞ்சென்றார் - விவாகஞ் செய்யும் பொருட்டு மலைகளையுடைய சுரஞ்சென்றவர், புரைய புரைய - பெரியனவாகிய குற்றமுடையன, நனைய நனைய தொடை - தேனையுடையனவும் முகைகளை யுடையனவுமாகிய மலை, வினையர் வினையர் விரைந்து - பலசெயலுடையராயும் விரைமுடையராயும் விரைந்து.

மனமேங் குழைய குழையவாய் - மனந் தளர்கின்ற மானி னோக்குடையனவாய்க் காதினையவாவி, உள்வாவி - உள்ளே பாய்ந்து, கள்வாள வாளவாங் கண் - களவு செய்தவளுடைய அவ்வாளினே ஒத்த கண்.

வஞ்சியான் வஞ்சியான் - வஞ்சி நகருடையவனாகிய கோழின் வஞ்சகஞ் செய்யான்.

கசு௦, நிரையா நிரையா மணிபோல் - வரிசையாகிய பசுக்களிற் பொருந்திய மணிபோல், நிறை கோடல் கோடல் (கோடல் நிறை கோடல்) - காந்தனே! நிறையைக் கொள்ளாதே, அரையா மிருள் - பாதி யிரவில், விரையா விரையா - விரைந்து முழங்கி, ஏகமுரையா வுரையாரினும் - ஒன்றுஞ் சொல்லாத புகழாளரினும்.

கம்புளினம் புளினம் பயில்வேலை - சம்பங் கோழிகள் மணந் குன்றிற் பயிலும்போது.

கசு௧, தோடுதைத்த (தோள் துதைத்த) - புயங்களிலே நெருங்கிய

படியவாம் - பூமியிலுள்ளாரவாவுகின்ற, வாரணம் படியவாம் புலர் - யானை முழுக நீர் வற்றுகின்ற.

வாமான - (வழிகள்) பாய்கின்ற மான்களை யுடையன; மான மழைபோன் மதமான மான - பெரிய முகில்போல மதமமைந்த யானைகளையுடையன; நாமான மானக முற்று - அச்சமான புலியின் நகம் பொருந்தி; ஆழக மான மான - ஆழ்ந்த விடமுடையவான மிருகங்களையுடையன;

கசு௨, தீமான - தீமையையுடையன; காமான மான கல்சரம் - சோலையை யொப்ப வலிய கற்களையுடைய வழிகள்; கனன் மான - நெருப்பின்னவை யுடையன.

அனைய காவலர் காவலர் காவலர் - அவ்வியல்புடைய சோலையின் மலர்களாகிய மதபாணங்களை நமது தலைவர் காத்தல் செய்யார்; இனைய மாலைய மாலைய மாலைய எனை - இத்தன்மையுடைய மயக்கத்தினையுடைய மலைப்பொழுது அத்தன்மையுடைய என்னை; அவாவிய வாவிய வாவிய வினைய மாதரம் - நீங்காது விரும்பிய உயிர்போன்ற வருந்தற் தொழிலுடைய மாதா அரம் போன்றாள்; ஆதர மாதரம் - ஆசையோ மேன்மையுடையன.

விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக விரை - வாசம், பொருந்திய மதங்கொண்டனவாய்த் துயர்கூடிய கடிய யானையாகிய உணவை; மேவு மதமாய விடர்கூடு கடுநாக வரைமேவு நெறி பூமி - விரும்புகின்ற வலிய முழைஞ்சிலிருக்கும் நஞ்சினையுடைய பாம்புகளிருக்கும் மலையின் வழியிலே;

கசு௩, கடன்மேவு கழிகாதன் மிக - கடனாகப் பொருந்திய பிச்சு காதல் வளர; கடன்மேவு கழி - கடற்கரையிற் பொருந்திய கழிநிலத்திலே, மகிழ்வார்கள் - மகிழ்மரத்தினின்றி னுஞ் சொரியுத்தேன்.

கருமலை - பிறவித்தொடர்ச்சி, உருமாய மதனாக மதிமாய - உருவமழிய மன்மதனுடைய உடன்பினைக் கெடுக்குந்தன்மை, உருமாய மதனாகம் - இடியினையொத்த மதயானை.

மறைநுவல் கங்கை தாங்கினார் - இரக்கியப் பொருள்களை உபதேசிக்கும் பிரமகபாலத்தினைக் கையிலே தரித்தார்; கம் - தலை.

வல்லியந் தாமரை வனங்களாயின - வல்லியோடு கூடிய அழகிய தாமரைப் பொய்கைகளாயுள்ளன, வல்லியந் தாமரை வனங்களாயின - புலிகளையுந் தாவுகின்ற மரைகளையுமுடைய காடுகளாயின.

கசுசு. குலத்தகை பணிகொளே காம்பரத்தன் - நங் குலத் தாருடைய கைகளை ஏவல்கொள்ளும் ஏகாம்பரநாத் சுவாமி; குலத்தகை பணிகொளே காம்பரத்தன் - கூட்டமாகிய பாம்பு களார் கொள்ளப்பட்ட ஒன்றாகிய வஸ்திரமுடையவர்.

காம ரம்பயி னீரமது கரம் - சோலையிலே பயிலுந்தன் மையுடையனவாகிய வண்டுகள்; காமரம் பயினீர - இசைப்பாட்டி னைப் பாடுங் குணமுடையன; மதுகரங் காமரம் பயினீர - தேனைச் செய்யும் மதபாணங்கள் வேற்படையின் தன்மையையுடையன. மதுகர நாம் - வேனிற் காலத்தெதிர்த்த நாம்.

அரியவாங்கய தானவனங்கள் - அடைதற்கரிய அவ்விடத் திலே பள்ளங்களிற் பொருந்திய வழிகள்; அரிய வாங்கயதான வனங்கள் - வண்டுகளவாவுகின்ற யானையின் மதசலங்கள். அரிய வாங்கய தான வனங்களே - சிங்கங்களுலாவுகின்ற பெரிய இடங் களாகிய காடுகள்.

கடிய வாயின காமரு வண்டினம் - பிரகாசமுடையனவாயின அழகிய லீளையல்கள். கடிய வாயின காமரு வண்டினம் - நறு நாற்றத்தினை விரும்பின சோலையிற் பொருந்திய வண்டிக் கூட் டங்கள். கடியவாயின காமரு வண்டினம் - அஞ்சத்தக்கனவாயின காத்தலைப் பொருந்திய சிறந்த தினம்.

கசுடு. கோவளர்ப்பண கோனகரங்கள் - ஒளியை மிகுப்பண தலைமையமைந்த நகரங்கள்; கோவளர்ப்பண கோனகரங்கள் - அரசனாலே வளர்க்கப்படுவன அரசருடைய திறைகள். கோவளர்ப்பண கோனகரங்கள் - பூமியைக் காப்பன அரசன் கைகள்.

வானகந்தரு மிசையவாயின - பெரிய மலைகள் மரங்களை மேலேயுடையவாயின; வானகந்தரு மிசையவாயின - மேகங்கள் தம்மிடத்திற் கொடுக்கும் ஒலியையுடைய வாயின; வானகந்தரு மிசையவாயின - ஆகாயத்தினைக் கவரும் அழகினை விரும்பின; வானகந்தரு மிசையவாயின - விண்ணுலகினையொத்த புகழின வாயின.

உமாதர னுமாதர - னுமாதர னுமாதர - னுமாதர னுமா தர - னுமாதர னுமாதரன். (இ - ள்.) உமையைத் தாங்குவா னும் ஆதரிக்கப்படுவோனும் பெரியனவற்றுட் பெரியவனும் மானினை ஏந்துவோனும் இலகீதூய்யைத் தரிப்பவனும் யானைத் தோலினைத் தரிப்பவனும் இடபத்தினை நடாத்துவோனும் பெரு மையைத் தரித்த சிவன்.

பணிபவ னந்தன தாக மன்னுவார் - பாம்புகளுக்கு வீடு தனது மாற்பாகப் பொருந்துவார்; பணிபவ னந்தனதாக - தாழ்ந்த பிறப்பிறப்பின்மையதாக. அன்பராகம் - அன்பருடைய மனம். மன்பராகம் - நிலைபெறுடைய திருநீறு.

கசுசு. காவிரி மலர் - சோலையிலே விரிந்த மலர்.

வாவா வார் - பாய்ந்து நீண்ட.

அமல லகல மகல லபய (அபய அல் அகலம் அமலல் அகல்) - கோழினை! இரவின் கண் மாற்பினை யிணைந்து நெருங்காதே, அகலுதி. கமல பவன மவள - தாமரைப்பூங்கோயிலிலிருக்கும் இலகீதூய் போல்பவளுடைய; அமல மடர வளக வதனம் - குற்ற மற்ற நெருங்கிய அளகத்தினையுடைய முகத்தினை; அடர மதன - அடராதே மதன்போன்றவனை!

கசுள. கூகாக்கைக்கு - பூமியைக் காத்தற்கு. காக்கைக்கு - கற்பக சோலைக்குத் தலைவனாகிய இந்தானுக்கும்; கைக்கைக்கு - வெறுத்தற்கு.

கசுஅ. துடுப்பெடுத்த கோடல் - முறைகைய உயர்த்திய காந்தன்.

கசுசு. ஆனாமினல் - நீங்காத மின்னல்.

களக. கனமலை - மேகவரிசை. மருவுமாசை (ஆசை மரு வும்) - திக்குகளிலே பொருந்தும்; விடாகன மாலையே (கனம் மலை விடா) - அதிகமாக மலைப்பொழுதிலே மழைபெய்தலை விடா.

களஉ. நீவாத மாதவா - நீங்காத பெருந்தவ முடையோனே. தா மோகராகமோ தாவாது - வலிய மயக்கவேட்கையோ நீங்காது; அமா தவாரீ - ஆதலால் அழகிய பெண்ணினுடைய அவாவினை நீக்குதி.

வாயாயா - வாயாதன யாவை; நீகாவாய் - நீ காத்துக் கொள்; யாதாம் - யாதாகும்; மாதா மாதா (மாது மாதா ஆம்) - இம்மாது. பெரிய வருத்த முறுவன்; யாவாகா - நினக்கு எவைகள் ஆகா தன? நீயாயாவா (ஆயா நீ வா) - ஆயனே! நீ வருக.

கசுசு. மதக விராகா வாமா - மதனன்மேல் விருப்பில்லாத வனை! ஒளியுடையவனை! தந்த சகாவே - துபோனுக்குத் தோழ னே! வானதந்தாதாவே - முகிலினுமதிகமான கொடையாளனே! விசக விரோதா காரா - வியசனஞ் செய்யும் விரோதமான நஞ்சினை யுணவாக வுடையோனே! நீ வாகா - நீ வருக காக்க.

கஅஉ. மாவா - பெருமையையுடையவனே! நீதா - நீதியை யுடையவனே! தா நீ வா மாவா - வலிமை நீங்காத செல்வமுடைய வனே! யாவாமே மேவாயாவா (மே வாயாவா யாவாமே) - சேரக் கடவாய் வாயாதனவாக எவைதாமாகும்! நீவா - நீ வருதி; ராமா மாரா - இராமனை யொப்பவனே! மாரனை ஒப்பவனே! ஆ - எரு தினை யொப்பவனே! நீதாமே மாரா ராமா மேதா; (ஆமா மேதா) - ஒழுங்குடையவனே! நல்லுணர்வுடையவனே! மே மார் ஆர் - மேன்மை பொருத்திய நின்மார்பிலுள்ள ஆத்திமாலைபை; நீதா - நீ தருதி. (ஆமன் - ஒழுங்குடையவன். மேதன் - நல்லுணர்வுடை யவன்)

கஅங. பொற்றூணில் வந்த சுடர் - நரசிங்கமூர்த்தி; பொய்கை பயந்த வண்ணல் - சரவணவாவியினற் பெறப்பட்ட முருகக் கடவுள்; சிற்றாயன் முன்வனிதையாகிய யளித்த செம்மல் - விட்டுணு யோகிநி என்னும் பெண்ணாகிப் பெற்ற ஐயனார்.

கஅஎ. கானவாரண..... கான வாரண மரிய வாயினனே. இ-ன். இன்னுன் மானவாரண மரிய வாயினன்-சூரிய குலத்தவனாகிய கோழன் வலிய போர்செய்து தடுத்தலைப் பொருத்திய இடங்களை யுடையவனாகிய பகையரசன்; கான ஆரணம் அரியவாய் - இசை யுடையுடைய வேதமுழக்கங்களு மில்லாதனவாய்; இன்னுன் ஏதான வாரணம் அரியவாய் - கூட்டமாகப் பொருத்திய மதயானைகளின் முழக்கங்களுமில்லாதன வாய்; கான வாரணம் அரிய வாயினன். காட்டுக் கோழி சிங்கம் என்பவற்றின் ஒலிகளையுடைய இடங்களு டையவனாவன். எ - று. (இன்னுன் - சூரியன்; கோழன், அரசன் வாரணம் - தடை, கோழி. வாய் - இடம்.)

முற் பெயர்த்துக் கட்டளைக்கவித்துறையிற் செய்தது. அணு கூ.

“இதன்கண் உள்ள செய்யுளெல்லாம் சொல்வளம் நிரம்பி ‘நன்றிசைக்கு முரைவழி நன்னெடுங் குன்றிசைப்பது போல்’ முதலான ஒத்த மொழிபெயர்ப்புக் கொண்டு விளங்குகின்றன.” — செந்தமிழ்.

சாணக்கியநீதிவெண்பா. இது வடமொழியிற் சாணக் கிய பண்டிதர் செய்த சாணக்கியசதகம் என்னும் நீதி நூலின் மொழி பெயர்ப்பு. வெண்பாக்கள் பழைய வெண் பாக்கள் போலமிக்க சுவையும் இசையும் அமைந்துள்ளன. அணு உ.

இதோபதேசம். இது எல்லா நூல்களையும் நன்கு கற்றுப் பண்டிதனாய் விளங்கிய விட்டுணு சர்மர் என்னும் ராலே சுதர்சனன் என்னும் அச்சனுடைய பிள்ளைகளு அரசியலுணருமாறு உபதேசிக்கப்பட்ட நீதி வாக்கியங் களும் சுலோகங்களும் அவற்றிற்கியைந்த கதைகளும் அமைந்துள்ள வடமொழி. நீதிநூலைச் சுருக்கித் தமிழில் வசனரூபமாகச் செய்யப்பட்டது. படிப்பவர்க்கெல்லாம் இனிமை, நன்மை, விநோகம், ஸ்ரூப்பம், விற்பத்தி முதலி யவைகளைப் பயக்கும் புண்புடையது. இது தற்காலப் பள்ளிக்கூட மாணவர் உபயோகிக்கத் தக்கது. அணு அ.

சிசுபாலசரிதம். இது வடமொழியிற் சிசுபாலவதம், மகா பாரதம், பாகவதம் முதலிய இதிகாசங்களிற் சொல்லப்படும் சிசுபாலன் என்பவனுடைய கதையைத் தமிழில் மொழி பெயர்த்து வசனரூபமாகப் பள்ளிக்கூடமாணவர் பொருட்டு எழுதப்பட்டது. அணு கூ.

“தமிழிலே உரை னடையிலே இதுபோலும் மொழிபெயர்ப்பு நூல்செய்தவர் இல்லையெனலாம்.”

சூடாமணிநிகண்டு, முதலாந் தொகுதி. இது அரு கன் சிவன் முதலிய தேவர்களின் நாமங்களாகிய அந்கன், எண்குணன், சங்கரன் முதலிய பதங்களுக்கெல்லாம் வட நூல்களிலும், தமிழ் நூல்களிலும் தேடி எழுதப்பட்ட ஒன்றும் பலவுமாகிய பொருள்களையும் சில பதங்களின் கதைகளையும் உடையது. அணு ச.

நாடாமணி நிகண்டு, இரண்டாந் தொகுதி. இது முதற்
றொகுதி போல எழுதப்பட்ட சொற்பொருளுடையது.
அணு ரு.

மாவைப்பதிகம். இது மாவைச் சுப்பிரமணிய சுவாமி
மீது பாடப்பட்டது. அணு உ.

ரதாசாரக்கவித்திரட்டு. இது சைவநூல்களாகிய சித்தி
யார், ஞானமீர்தம் முதலியவைகளுள் ஆங்காங்குவரும்
சில கவிகளும் புறத்திரட்டு என்னும் பழைய நீதிநூலி
னின்று சிலகவிகளுமாக ஏறக்குறைய நூறுகவிகள் வரை
யிலே எடுத்துக்கோவை செய்யப்பட்டது. அணு ச.

ரண்கிதை. சிலப்பதிகாரக்கதைச் சுருக்கம். அணு க.

மோகந்தோத்திரக்கவித்திரட்டு. இது தேவாரம், திரு
வாசகம், திருப்பல்லாண்டு, திருப்புகழ், பெரியபுராணம்,
இ. திருப்பொற்சுண்ணம், முதலிய அடங்கியது. அணு டு.

முத்தகபஞ்சவிஞ்சதி. இது சுன்னாகம் முத்துக்குமார
கவிராசரவர்கள் இயற்றிய பல தனிநிலைக்கவிதைத் திரட்டி
அச்சிடப்பட்டது. அணு உ.

ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம். இவை மேற்படி
கவிராசரவர்கள் கீழ்க் பாதிரிமார் போதனைகளைக் கண்
துப் பாடிய அரிய நூல்கள். அணு டு.

மறைசையந்தாதி, அரும்பதவுரை. அணு உ.

கலைசைச்சிலேடைவெண்பா, அரும்பதவுரை. அணு

உ.ச

கு. அம்பலவாணபிள்ளை
சுன்னாகம், யாழ்ப்பாணம், இலங்கை

கேதகை - தாழை.

கொண்டல் - கீழ்காற்று; “கொ
ண்டல் கொண்டலர்.”

கொல்லி-மருதயாழ்த் திறவகை
யினென்று, சேரநாட்டுள்ள
ஒருமலை.

கொற்றவன் - அரசன்.

கோட்டம் - வளைவு; “கோட்டம்
திருப்புருவங் கொள்ளா.”

கோட்டல் - வளைத்தல்; “கோட்
டாமே கோடும்புருவம்.”

கோடல் - காந்தள்.

கோடு - கொம்பு.

கோபம் - இந்திரகோபம்.

கோரம்-கோழன்குதிரை; “கோ
ரந் தொழுத கொடிக்கு.”

சயமடந்தை - தூக்கை.

சாபம்-வில்லு; “மேருசாபமும்.”

சிமயமலை - இமயமலை.

சிலம்பு - மலை; “உறைவது திரு
மறைச் சிலம்பே.”

சிற்பில் - சிறுவீடு.

சீலம் - நல்லொழுக்கும்.

செயலை - அசோகமரம்

சென்னை - சோழன்.

சேயர்-தூரமுடையவர்.

சேவகம் - யானைதுயிலிடம்.

சோகம் - துக்கம்.

தகைதல் - தடுத்தல்.

தடித்து - மின்னல்; “தடித்துச்
சுடர்க்கொடி.”

தாது - பூந்தாது.

தார் - பூ.

துத்தி - பாம்பின்படப்பொறி.
துப்புரவு - நுகரப்படுவது.

தேரடி - சக்கரம்; “தோடிக்கூர்
வெம்படையால்.”

தேறல் - தேன்.

தைவரல் - தடவுதல்; “மெல்ல
வே தைவந்தான்.”

தோகை - மயில்.

தோடு - கூட்டம்.

நாநா-பலவிதமான; அவ்வியயம்.
நாவாய் - மரக்கலம்.

நீர்நாடன் - சோழன்.

நுழை-நுண்மை; “நுழைமருங்
குல்.”

நேரியன் - சோழன்.

பஞ்சவர் - ஐவர், பாண்டவர்.
பண்ணை-மகளிர்கூட்டம், வயல்.
பரிதல் - அற்றுப்போதல்; “கண்
பரிபு வல்லியோ.”

பாஞ்சாலி - பாஞ்சாலதேசரா
சன் மகன்; திரோடபதி; தத்தி
தாந்தபதம்.

பாண் - பாணன்; “பாண்போ
லும்.”

பார்த்தன் - அருச்சுனன்; பிரு
தையின் மகன்; தத்திதாந்தம்.
(பிருதை - துந்தி)

பீலி - மயிலிறகு.

புகார் - காவிரிப்பூம்பட்டினம்.
புவவலயம் - வாசுவலயம்.

புரை - துவாரம்.

புனாடு - சோழநாடு.

பூழியன் - சோழன்.

பெற்றம்-இடபம்; “அணிகொள் பெற்றமன்றே.”

பொங்குதல் - மேலேயெழுதல்.

பை - பாம்பின்படம்.

மடு - நீர்நிலை; “எடுத்ததைந்ததா மரை.”

மண்டல் - நெருங்கற்கு; வியங்கோள். “துறைவெள்ள மண்டல்.”

மதன் - வலி.

மரவம் - பிடவமரம்.

மலயம் - பொதியமலை.

மலயாநிலம் - தென்றற்காற்று.

மறை - இராசியம்.

மாதங்கிரி - ஓர் யாறு.

மாதர் - காதல், பெண்.

“மாதவி-குருக்கத்திக்கொடி; மதுவிற்பூத்தலுடையதென்னும் பொருளுடைய ஒரு தத்திதாந்தபதம். மது - வசந்தகாலம்.

மாரி - மழை, முகில்.

மால் - மயக்கம், “மால்கரி காத்தளித்த” பெருமை, “மால்வரைத்தோள்” கருமை, “மாலிருள்குழி” காற்று, “மால்கடல்” (பக். ௫௬.)

மாற்றம் - வார்த்தை.

மானம் - வலி, கர்வம்.

மீகான் - மாலுமி.

முத்தகம்-வேறுகவியோடு தொ

டாது தனி நின்று பொருண்முடியுங் கவி; மற்றையகவிகளாற் றொடராது விடப்பட்டதெனப் பொருள்படும்.

முண்டகம் - தாமரை.

முல்லை-முல்லைக்கொடி, முல்லைநிலம்.

வஞ்சி - கருவூர்.

வண்டானம் - கொய்யாநகரை.

வயவர் - வீரர்.

வல்லி - படர்கொடி, விலங்கு.

வல்லியம் - புலி.

வாடை - வடகாற்று.

வாரணம் - யானை.

வாரி - நீர்.

வானவன் - சோழன்.

விடத்தேர் - ஒருமரம்.

விராகன் - ஆசையற்றவன்.

விலங்குதல் - விலகுதல்; “கிளைவிலங்கு நீள்புருவம்.”

வில்லி - விற்படையுடையவன்.

விரவலர் - கலவாதவர்.

வீறு - பெருமை.

வெய்யோன் - சூரியன், விருப்பமுடையவன்.

வெருவல் - அஞ்சற்கு; “வெருவலாயிழை.”

வேய் - மூங்கில்.

வேலை - கரை.

வைகல் - நான், தங்குதல்.

வையகம் - பூமி.

விஷயக்கிரமசூசிகை

[இலக்கம் பக்கத்தைக் குறிக்கும்]

அக்கரசுதகம் ௧௮௩.

அச்சச்சுவை ௧௨௩.

அடிதோறுமூன்றிடத்துமடக்கு ௧௬௦

அடிமுழுதுமடக்கு ௧௬௨

அடைபொதுவாக்கிப்பொருள்

வேறுபடமொழிதல் ௧௮

அடையும்பொருளுமயல்பட

மொழிதல் ௧௮

அடைவிபர்த்தப்படுத்தல் ௧௯

அடைவிரவத்தொடுத்தல் ௧௯

அதிசயவணி ௧௦௧

அதிசயவணிகை ௧௦௧

அதிசயவுவமை ௧௨

அந்தாதிமடக்கு ௧௬௬

அநியமவுவமை ௩௧

அநேகாங்கவுருவகம் ௧௦௪

அபாவவேது ௧௧௦

அபூதவுவமை ௩௬

அபுத்தவேது ௧௧௦

அவறுதியணி ௧௩௧

அவறுதியருவகம் ௧௮

அவயவவுருவகம் ௧௮

அவயவியுருவகம் ௧௮

அவலச்சுவை ௧௨௬

அவிரோதச்சிலேடை ௧௩௮

அழிவுபாட்டபாவவேது ௧௧௨

அற்புதவுவமை ௪௦

ஆகமமலைவமைதி ௨௦௭

ஆகமமலைவு ௨௦௪

ஆர்வமொழி ௧௨௦

இகழ்ச்சிலிலக்கு ௭௬

இடமலைவமைதி ௨௦௮

இடமலைவு ௨௦௧

இடைநிலக்குணத்திவகம் ௬௪

இடைநிலைச்சாதித்திவகம் ௬௪

இடைநிலைத்தொழிற்றிவகம் ௬௪

இடைநிலைப்பொருட்டிவகம் ௬௪

இடைமுற்றுமடக்கு ௧௮௯

இடையிட்டிமிடா தும்வந்த

விடையிறுதிகண்மடக்கு

௧௬௧

இடையிட்டிவந்தமுதன்முற்று

மடக்கு ௧௬௧

இடையிட்டிவந்தவிடைமுற்று

மடக்கு ௧௬௧

இடையிட்டிவந்தவிறுதிமுற்று

மடக்கு ௧௬௧

இடையினப்பாட்டு ௧௬௧

இடையீரடிமுழுதுமடக்கு

௧௬௩

இடையுயிறுதியுமுற்றுமடக்கு

௧௬௦

இதரவிதரவுவமை ௨௬, ௪௭

இயம்புதல்வேட்கையுவுவமை ௩௪

இயல்புவிபாவனை ௧௮

இயையிலியுருவகம் ௧௮

இயையுருவகம் ௧௮

இரங்கல்விலக்கு ௭௬

இரண்டடிப்பாடகமடக்கு ௧௧௮

இரண்டாமடிமுதன்மடக்கு

௧௮௬

இரண்டாமடியுயிற்றடியமுதன்

மடக்கு ௧௮௬

இரண்டாமடியுயிற்றடியமுழுது

மடக்கு ௧௬௪

இரண்டாமடியுமுன்னுமடியு

முதன்மடக்கு ௧௮௭

இரண்டாமடியொழிந்தமூன்ற
டியமுதன்மடக்கு கடுஅ
இரண்டாமடியொழிந்தமூன்ற
டியமுமுதுமடக்கு கசுச
இருபொருள்வேற்றுமைச்சமம்
அக, கூ0
இருமையியற்கை அஎ
இருவருக்கப்பாட்டு கசுஎ
இலேசவணி கசஎ
இழிப்புச்சுவை கஉச
இறந்தகாலவிலக்கு எஉ
இறுதிமுற்றுமடக்கு கடுக
இறுதியொழிந்தமூன்றடிய
முமுதுமடக்கு கசுச
இன்சொலுவமை நஉ
இன்பம் கந
இன்மையதபாவவேது ககக

ஈற்றடிமுதன்மடக்கு கடுச
ஈற்றயலொழிந்தமூன்றடிய
முதன்மடக்கு கடுஅ

உடன்படல்விலக்கு எக
உண்மையுவமை உஎ
உதாத்தவணி கந0
உதாரம் கடு
உபாயவிலக்கு எஅ
உய்த்தலின்பொருண்மை கசு
உயர்ச்சிவேற்றுமை அக, கக
உருத்திரச்சுவை கஉச
உருவகதீவகம் சுஅ
உருவகப்பின்வருநிலை எக
உருவகம் (புறநடை) சு0
உருவகவகை சக
உருவகவணி சஅ
உருவகவுருவகம் ருச
உலகமலைவமைதி உ0ச
உலகமலைவு உ0ந
உவம்பொருட்பின்வருநிலை
எக
உவமவழுவமைதி சடு
உவமவுருபு சசு
உவமவுருவகங்களின்புறநடை
கடுஉ

உவமவுருவகம் ருச
உவமாதீவகம் சுஅ
உவமை (புறநடை) சு0
உவமையணி உந
உள்ளதனபாவவேது ககஉ
உள்ளப்பெருமை கநக
உறுப்புக்குறைவிசேடம் கசசு

எதிர்காலவிலக்கு எஉ
எழுத்துவருத்தன்மை கஎஉ
என்றும்பாவவேது கக0

ஏகாங்கவுருவகம் ருச
ஏதுவணி க0எ
ஏதுவிலக்கு அக
ஏதுவுருவகம் ருஎ
ஏதுவுவமை சடு

ஐயவதிசயம் க0ந
ஐயவிலக்கு அ0
ஐயவுவமை நக, சஎ
ஐயவேது கசசு

ஒட்டணி கசு
ஒட்டணியகை சுஎ
ஒப்புமைக்கூட்டவணி கசசு
ஒப்புமைக்கூட்டவுவமை சந
ஒருங்குடன்றோற்றவேது ககந
ஒருசொல்லென்கடியுமடக்கு
கசடு
ஒருபொருட்டவகம் சுஎ
ஒருபொருள்வேற்றுமைச்சமம்
அஅ
ஒருவயிற்போலியுவமை நஎ
ஒருவருக்கப்பாட்டு கசுஎ
ஒருவழிச்சேறல் அந
ஒருவினைச்சிலேடை கநடு
ஒழுக்கிசை கச
ஒற்றுப்பெயர்த்தல் கஅச
ஒற்றெழுத்திலாப்பாட்டு
கசஅ
ஒன்றினொன்றபாவவேது ககக

ஒருயிர்மடக்கு கசசு

ஒரெழுத்துமடக்கு கசசு

கௌடம் க

கடைநிலைக்குணத்தீவகம் சுடு
கடைநிலைத்தொழிற்றீவகம் சுடு
கடைநிலைப்பொருட்டவகம் சுடு
கடையீடிமுமுதுமடக்கு ககந
கர்த்தாகாரகவேது க0அ
கர்த்துறைப்பாட்டு கஎசு
கருமகாரகவேது க0க
கருவிகாரகவேது க0க
கவர்ப்பொருண்மொழி ககச
கலைமலைவமைதி உ0ச
கலைமலைவு உ0உ

காதைகரப்பு கஎடு
கார்த்தம் கசு
காப்பியம் எ

காமச்சுவை கஉடு
காரகவேது க0எ
காரணவிலக்கு எசு
காரியமுந்துறங்காரணநிலை
கசசு
காரியவிலக்கு எசு
காலமலைவமைதி உ0டு
காலமலைவு உ0க

குணக்குறைவிசேடம் கநக
குணத்தன்மை உக
குணவதிசயம் க0உ
குணவவறுதி கநஉ
குணவிலக்கு எந
குணவேற்றுமை கக
குளகம் உ
குறிப்புறுட்பம் கசசு

கூடசதூர்த்தம் கஎக
கூடாலியற்கை அடு
கூடாவுவமை நஅ
கூடுமியற்கை அசு

கையறல்விலக்கு எஅ

கோழுத்திரி கசக

சக்கரபந்தம் கஎஎ
சங்கீர்ணவணி கடுஉ
சந்திவழு உ00
சுமநிலை கஉ
சமாகிதவணி கஉக
சமாதானவுருவகம் ருந
சமாதி கஅ
சமுச்சயவுவமை உஎ
சருப்பதோபத்திரபந்தம்
கஅக

சாதிக்குறைவிசேடம் கச0
சாதித்தன்மை உஉ
சாதிவேற்றுமை கஉ

சித்திரகவி கசக
சித்திரவேது ககந
சிலேடைத்தீவகம் சுஎ
சிலேடையணி கநந
சிலேடையின்முடித்தல் அடு
சிலேடையுருவகம் ருக
சிலேடையுருவகம் சக
சிலேடைவிலக்கு அக
சிலேடைவேற்றுமை கந
சிறப்பவறுதி கநஉ
சிறப்புருவகம் ருஉ

சுழிசுளம் கஅக
சுவையணி கஉக

செம்மொழிச்சிலேடை கநச
செய்யுணைநி அ
செய்யுள்வழு ககஅ
செல்வப்பெருமை கந0
செறிவு க0

சொல்வழு ககசு
சொல்லிரோதம் கசந
சொற்பின்வருநிலை சுசு
சொற்பொருட்பின்வருநிலை எ0
சொற்றொடர்நிலை அ

ஞாபகவேது கடுக

தலைமைவிலக்கு எக
தற்குறிப்பேற்றவணி கடுகி
தற்குறிப்பேற்றவுவமை சச
தன்மேம்பாட்டுரை கஉஎ
தன்மையணி உடு

திரிபங்கி கஅஅ
திரிபதிசயம் கடுச, சஎ
திரிபாகி கஅஎ

தீமைநிதரிசநம் கசக
தீவகவணி சுக

துணிவதிசயம் கடுந
துணைசெயல்விலக்கு எஎ

துரகாரியவேது ககந

தெளிவு கக

தேற்றவுவமை நஉ

தொகைநிலை உ
தொகையருவகம் சக
தொகையுவமை உடு
தொகைவிரியருவகம் இடு
தொடர்நிலை ந
தொழிநுட்பம் ககஎ
தொழில்வேற்றுமை கூந
தொழிலதிசயம் கடுஉ
தொழிற்குறைவிசேடம் கசடு
தொழிற்றன்மை உஉ

நகைச்சுவை கஉஎ

நாகபந்தம் கஎந
நால்வருக்கப்பாட்டு ககஅ
நான்கடியமுழுதுமடக்கு ககடு

நிகழ்காலவிலக்கு எஉ
நிசுவணி கசஅ, சஅ
நதயுவமை நடு

நியமச்சிலேடை ககச
நியமவிலக்குச்சிலேடை ககஎ
நியமவுவமை நடு
நியாயமலைவமைதி உடுச
நியாயமலைவு உடுந
நிரநிறையணி கஉடு
நிரநிறைவழு ககடு
நிரோட்டம் கஅந
நிலையிற்பொருட்டற்குறிப்
பேற்றம் கடுச

நுட்பவணி ககச

பண்புப்புணர்நிலை கடுடு
பரவசவிலக்கு எஎ
பரியாயவணி கஉஅ
பரிவருத்தனையணி கடுடு
பலபொருளுவமை நச
பலவயிற்போலியுவமை நஎ
பலவினைச்சிலேடை ககந
பழிப்பதுபோலப்புத்தல் ககக
பழிப்பொப்புமைக்கூட்டம்
கசந

பாலிகவணி கடுந

பிரிபொருட்டுசொற்றொடர் ககக
பிரிமொழிச்சிலேடை ககச
பிறிதுபொபட்டு கஅக
பின்வருநிலை சுஅ

புகழ்தலுவமை உக
புகழ்மைநிதரிசநம் கசஅ
புகழ்வதுபோலப்பழித்தல் ககக
புகழாப்புக்கழ்ச்சியணி கசஎ
புகழொப்புமைக்கூட்டம் கசஉ
புணர்நிலையணி கசக

பெயர்பொருட்டற்குறிப்பேற்
றம் கடுடு
பெருங்காப்பியம் ச

பொதுநீக்குவமை நக
பொருட்டுகுறைவிசேடம் கசக

பொருட்டன்மை உக
பொருட்டொடர்நிலை ந
பொருட்பின்வருநிலை சுக
பொருள்விலக்கு எந
பொருள்விரோதம் கசச
பொருள்வேற்றுமை கூஉ
பொருளதிசயம் கடுக
பொருளவதுதி ககஉ

மடக்கு கடுச
மறுபொருளுவமை உஅ, சஅ,
மலைவமைதி உடுடு

மாத்திரைச்சுருக்கம் கஅச
மாத்திரைவருத்தனம் கஅடு
மலைத்தீவகம் சுச
மலைமாற்று கஎக
மலையுவமை நக
மாறுபடுபொருண்மொழி ககஉ
மாறுபடுபுகழ்நிலை கசடு

முத்தகம் க
முதலடிமுதன்மடக்கு கடுடு
முதலடியுமிரண்டாமடியமுதன்
மடக்கு கடுக
முதலடியுமீற்றடியமுதன்மடக்கு
கடுஎ
முதலடியுமீற்றடியமுழுதுமட
க்கு ககந
முதலடியுமூன்றாமடியமுதன்
மடக்கு கடுஎ
முதலடியுமூன்றாமடிமுழுது
மடக்கு கசந
முதலீரடியமுழுதுமடக்கு ககஉ
முதலுமிடையமுற்றுமடக்கு
கசடு
முதலுமிறுதியுமுற்றுமடக்கு
கசடு
முதலொழிந்தமூன்றடியமுதன்
மடக்கு கடுக
முதலொழிந்தமூன்றடியமுழுது
மடக்கு கசச
முதனிலைக்குணத்தீவகம் கூஉ
முதனிலைச்சாதித்தீவகம் கூந

முதனிலைத்தொழிற்றீவகம் கூந
முதனிலைப்பொருட்டீவகம் கூந
முயற்சிவிலக்கு எஎ
முரசபந்தம் கஅடு
முரண்வினைச்சிலேடை ககச,
முரணித்தோன்றல் அச
முழுவதுஞ்சேறல் அந
முற்றுமடக்கு கடுக
முற்றுருவகம் கடுடு
முன்னவிலக்கணி எக
முன்னையமூன்றடியமுதன்
மடக்கு கடுஅ

மூவருக்கப்பாட்டு கசஅ
மூன்றாமடிமுதன்மடக்கு கடுக
மூன்றாமடியுநான்காமடியமுதன்
மடக்கு கடுஎ
மூன்றாமடியொழிந்தமூன்றடிய
முழுதுமடக்கு கசச

மெல்லின்பாட்டு ககக

மொழிந்ததுமொழிவு ககந

மோகவுவமை ந.டு

யதிவழு ககஎ

யுத்தவேது கசச

வல்லின்பாட்டு கசஅ

வலி கஎ

வழுக்களின்வகை ககடு

வன்சொல்லிலக்கு எடு

வாழ்த்தணி கடுக

வாழ்த்துவிடக்கு எடு

விகாரவுவமை நடு

விசேடவணி நக

விபரீதப்படுத்தல் அஎ

விபரீதவுவமை நக, சஎ

விபாவனையணி கச

வியநிலையருவகம் இஉ

வியப்புச்சுவை கஉச
விரியுருவகம் ௫௦
விரியுவமை உடு
விருத்ததீவகம் சுஎ
விருபகம் ௫௩
விரோதச்சிலேடை க௩௭
விரோதவணி கச௩
விரோதவுவமை சஉ
விலக்கணிவகை எ௩
விலக்கியல்வேற்றுமை கூ௩
விலக்குவமை சச
விலக்குருவகம் ௫௮
வினாவுத்தரம் கஎடு
வினைப்புணர்நிலை கசக
வினையெதிர்மறுத்துப்பொருள்
புலப்படுத்தல் கூக

வீரச்சுவை கஉஉ

வெகுளிவிலக்கு எக

வேற்றுப்பொருள்வைப்பணி
அஉ
வேற்றுப்பொருள்வைப்பணி
வகை அஉ
வேற்றுப்பொருள்வைப்பு
விலக்கு அக
வேற்றுமையணி அஅ
வேற்றுமையுருவகம் ௫௭
வேறொருகாரணவிபாபனை
கச

வைதருப்பம் கூ

அரும்பதவகராதி

அசம்பாவிதோபமை ௩௮
அசாதாரணோபமை ௩௯
அந்நியோந்நியோபமை உக
அந்நுபவயவணி சஎ
அநுசயாக்கேபம் எஅ
அநேகேவசத்தம் ௩௭
அப்பிரத்துதப்பிரசஞ்சை கசக
அபார்த்தகம் ககக
அபிந்நபதச்சிலேடை க௩ச
அபுத்தருபகம் ௫௧
அர்த்தவியக்தி கக
அர்த்தாத்நரநியாசம் அஉ
அழுகை கஉச

எதிர்ப்பொருளுவமை உஅ
எடுத்துக்காட்டி ககக

ஏகார்த்தம் கக௩
ஏகேவசத்தம் ௩௮

ஐயவணி சஎ

ஒப்புமைக்கூட்டம் சஅ
ஒழிப்பணி சஅ

ஒசம் கஎ

கலாபம் உ

காரியானந்தாசம் ககச

குறிப்பு கடு, ககக

சகோத்தியணி சஅ, கசக
சஞ்சயம் ககச
சஞ்சயோபமை ௩௯
சந்தேகாலங்காரம் ௩௯
சமதை கஉ
சமாசோக்தி கஎ
சடுபமை ௩௨
சர்வதோபத்திரம் கஅஉ

ஆக்கேபம் எக
ஆகமம் உ௦ச
ஆனேஷபருபகம் ௫௮
ஆசி ௫, கடுக
ஆசிக்கியாசோபமை ௩ச
ஆர்ச்சக்கரம் கஎ௭
ஆரைச்சக்கரம் கஎ௭
ஆவிருத்தி கூக

இளிவரல் கஉச
இரீதி கூ

உபமானம் உ௩
உபமேயம் உ௩
உபமேயோபமை உக, சஎ
உருவகம் சஎ
உல்லேகாலங்காரம் சஅ
உவகை கஉடு
உவமப்போலி கஎ
உவமையணி சஎ
உற்பிரேகூபிதோபமை சச
உற்பிரேட்சை க௦டு

சாதாரணதர்மம் உ௩
சாதி உஉ

சிலிட்டம் க௦
சிறுகாப்பியம் எ

சுருமாரதை கடு
சுட்டிக்கூறுவுவம் உக
சுவபாவோக்தி உக

ஊர்ஜச்சுவி கஉஅ

சூக்குமாலங்காரம் ககக

தத்துவாக்கியானோபமை உஅ பிறிதுமொழிதல் கூஎ
தடுமாறுவம் உசு பெருமிதம் கஉஉ
தர்மோபமை உடு

தானவீரம் கஉஉ பொருட்காரகம் க0க
பொருளுவமை உசு

திரிபணி சஎ மயக்கவணி சஎ
திருட்டாந்தவணி சஅ மருட்கை கஉடு

தீபகம் கஉ மாதூரியம் கஈ
துல்லியயோகிதை கசஉ முத்தகம் உ
துல்லியயோகோபமை சந

தொகைநிலை ந, கஎ மெய்ப்பாடு கஉக

நமஸ்கிரியை டு மேற்கோள் ககக

நாடகவழக்கு உ0டு யதாசங்கியம் கஉ0
நாற்பொருள் டு யதிப்பிரஷ்டம் ககஎ
யமகம் கடுசு

நிர்ணயோபமை நஉ யானைத்தொழில் ந
நிவிர்த்தி க0அ
நினைப்பணி சஎ

நுவலாநுவற்சி கூஎ யுக்குமம் உ
யுத்தரூபகம் டுக

நெகிழிசை க0 வஸ்துநிர்த்தேசம் டு
நெறி கூ, ஆறுவகை கக வஸ்துபமை உசு

பருவம் டு விக்கிரியோபமை நடு
பாட்டு அ விசேடணரூபகம் டுஉ
பாடை அ விஷமரூபகம் டுஉ
பாவம் கஉக விபரியாசோபமை நந
பாலிகம் கடுந விபிரதேசம் அஅ
வியதிரேகவணி சஅ

பிந்நபதச்சிலேடை கநச வியர்த்தகம் ககஉ
பிரசஞ்சோபமை உக வியாசஸ்துதி கசஎ
பிரசாதம் கக விளக்கணி சஅ
பிரத்துதப்பிரமிசையணி சஅ
பிரதிவஸ்துபமை உஅ, சஅ
பிரதிவேதோபமை சச
பிரதிபாலங்காரம் நந, சஎ
பிரவிரகுத்தி க0அ

வீறுகோளணி கந0

வெகுளி கஉச
வெகூபமை நச

சூத்திரக்கிரமசூசிகை

அடிமுழுதுமடக்கலும் ககஉ
அதுதான், ஓரடி கடுச
அதுவே, அடையும் கூஎ
அதுவே, குணம்பொருள் கக
அதுவே, செம்மொழி கநக
அதுவே, பொருள்குணங்கா
ரண எந்
அதுவே, பொருள்குணஞ்சாதி
உக
அதுவே, பொருள்குணத்தொ
ழில் க0க
அதுவே, மாலை டுக
அதுவே, விரியே உச
அபாவத்தானும் கக0
அவற்றன், பிரிபொருட்சொற்
றொடர் ககக
அவற்றுள், முத்தகச்செய்
யுள் க
அவைதாம், ஒருநிற்ப் எ
அவைதாம், வீரமச்சம் கஉஉ
அவையல் க0க
அற்புதஞ்சிலேடை ச0
அரமுதஞ்சினும் எ
அன்னபோலெனும் க0எ

ஆகமமென்பன உ0ச
ஆதியிடைகடை கடுச
ஆர்வமொழி கஉ0
ஆரிடத்துள்ளும் ககக

இடமெனப்படுபவை உ0ச
இரண்டாம்வேற்றுமை உ00
இன்னொர்க்கின்ன கடுக

உண்ணிகழ்தன்மை கஉக
உதாரமென்ப கடு
உய்த்துணரவரும்வழி ககக
உரியபொருளின் கஅ
உருவகமுலமை டுக
உலகநிகாரணம் கச
உலகெனப்படுவது உ0ந
உலகொழுக்கிறவா கச
உவமையும்பொருளும் சஅ
உவமையேது டுக

எவ்வகைப்பொருளும் ௦0
எழுத்தின் கூட்டம் கடுச
என்றும்பாவம் கக0

ஏற்றசெய்யுட் கக

ஒப்புமையில்து கடுஉ
ஒருநின்றமுன் ககடு
ஒருபொருடுணிய ககச
ஒருவகைச்சொற்றொடர் கநக
ஒருவகைநிகழ் கசஅ
ஒருவினைபலவினை கநடு
ஒழுக்கிசையென்பது கச

ஒரடியொழிந்தன கடுடு
ஒரெழுத்துமடக்கலும் கசச

கருதியகுணத்தின் கசக
கருதியதுகிளவா கஉஅ
கருதியபொருடொகுத்தது
கச
கருதியபொருடொகுத் கசடு

கருதியபொருளை கசு	தொகைநிலைச்செய்யுள் ௨
கலையெனப்படுபவை ௨௦௨	
களியினும்பித்தினும் கக௨	நியாயமென்பது ௨௦௩
	சிரணிறுத்தியற்றதல் க௨௦
காமமும்சமும் கக௩	
காலம்பொழுதொடு ௨௦௪	பண்புந்தொழிலும் ௨௩
	பழிப்பதுபோலும் கச௭
குணந்தொழில்சாதி சுச	
குணந்தொழில்முதலிய க௩௯	பாவிகமென்பது க௩௩
குளகம்பலபாட் ௨	
குறிப்புவெளிப்படுக்கும் கக௭	பிரிபொருட்சொற்றொடர் கக௦
கூற்றினுங்குறிப்பினும் அஅ	புகழ்வதுபோல கசஅ
கூறியநெறியின் ௨௦௫	புகழினும்பழிப்பினும் கச௨
கூறியவுறுப்பிற் ௭	
கோழத்திரியே கசுச	பெயர்பொருள் க௦௫
	பெருங்காப்பியநிலை ச
	பெருங்காப்பியமே ௩
கௌடமென்பது க	
சந்திவழுவே ௨௦௮	பொருள்பரிமாறுதல் க௫௮
	பொருளினுஞ்சொல்லினும் ௨
சிறப்பினும்பொருளினும் க௩௧	போலமான சசு
செய்யுள்ந்தாதி அ	
செய்யுளென்பவை க	மனப்படுமொருபொருள் க௦௧
செய்யுள்வழு க௯அ	
செறிவெனப்படுவது க௦	மாறுபடுசொற்பொருள் கச௩
செறிவேதெளியே க	மாறுபடுபொருண்மொழி க௯௨
	மிகுதலுங்குறைதலும் ச௫
சொல்லின்கிழத்தி க	
சொல்லினும்பொருளினும் க௩	முதல்வனும்பொருளும் க௦௭
சொல்வழு க௯௬	முத்துதான்முயல்வதுஉற் க௨௯
	முழுவதுஞ்சேறல் அ௨
தன்மையுவமை ௨௦	முன்வருஞ்சொல்லும் சுஅ
	முன்னத்தின்மறுப்பின் ௭௧
தான்ற்றபுகழ்வது க௨௭	முன்னொன்றுதொடங்கி அ௨
தூரகாரியமு க௯௩	மெய்பெறவிரித்த ௨௦௭
	மெய்பெறுமரபின் அ
தெரிபுவேறுகிளவாது க௯௬	
தெளிவெனப்படுவது க௯	மேற்கோளேது க௯௦
தொகையேவிரியே ச௯	மொழித்ததுமொழிவே க௯௩

அருஞ்சொற்பொருள்கோள்

அகவல் - ஒலித்தல்; "மயிலகவியாடலும்"	அறுகால் - வண்டு; "பெடைகூடுமறுகாலு முரையாகொல்"
அகளங்கள் - சோழராசர்களுளொருவன், களங்கமில்லாதவன்; அ-இன்மை, களங்கம்-குற்றம். துலோத்துங்கசோழனென்பாருமுளர், கம்பநாடரும் "புலிபுகழ் சென்னிபேரமலன் றோள்புகழ்" என்றார். (இராமா. பில. ௩. ௫)	அன்னை-அத்தன்மையை யுடைய; "மண்ணின்மே லன்னைவயவேந்தே."
அத்தியூர் - அத்திகிரி; அத்தியானை.	ஆக்கம் - மேன்மேலுயர்தல்; "ஆக்கம் புகழ் பெற்றது."
அதுலன் - ஒப்பில்லாதவன்; அ-இன்மை, துல்யன் - ஒப்புள்ளவன்.	ஆகம் - மனம், மார்பு.
அறங்கன் - உருவமில்லாதவன்; "யானை யிரதம் பரியாளிவையிலை தானுமறங்கன்." (அந்-இன்மை, அங்கம்-உருவம்.)	ஆய் - கடைவள்ளல்களுளொருவன்; "போர்வே ளாயைக் காணியசென்மே."
அநபாயன் - சோழராசர்களுளொருவன்; அந் - இன்மை, அபாயம் - கேடு.	ஆயர் - தாயர்.
அப்பு - நீர்; "சடைமருவு மப்புணிந்தே."	ஆயாயாள்-அன்னையாயுள்ளாள்; "ஆயாயாளிற் சேர்த்துவது."
அபயன் - சோழன்.	ஆரம் - முத்துமாலே; "ஆரத்தானேருங்குல்."
அம்பு - நீர்; "திட்டாதவம்பு"	ஆல - ஆரவாரிக்க; "மயின்மருங்கால."
அம்போருகம் - தாமரை; அம்போ - நீரில், ருகம்-பிறந்தது.	ஆழி - சக்கரம், தேர்ச்சில்லு.
அரவம் - ஒலி, பாம்பு.	இசை - ஒலி.
அரவிந்தம் - தாமரை.	இடையூறு - தீங்கு; இடை - நடு, ஊறு - உறுவது.
அரன் - சிவன்; "நாணுமரற்கு."	இந்திரசாலம் - மந்திரம்; மருந்து
அரியேறு - சிங்கவேறு; "அரியேறுகைப்பாடோள்"	முதலியவற்றினால் ஒன்றினைவேறென்றாகக் காட்டல், மறைத்தல் முதலிய கபடவித்தை; இந்திரம்-இரவு, சாலம்-கண்ணுக்கு மறைத்தல்.
அருமந்தனார் - அருமருந்துபோல்வார்.	இந்தீவரம்-நீலோற்பலம்; இந்தி-இலகீதமீ, வரம் - விருப்பம்.
அற்றம் - அவகாசம்; "வள்ளல்பிரிவற்றம்."	இயமானன் - ஆன்மா.
	இரங்குதல் - ஒலித்தல், அழுதல்; "யாழே யிரங்குவன."
	இயல் - சாயல்.
	இறந்தவர் - சென்றவர்.

இனன் - சூரியன், சோழன்.

ஈநம் - குறைவு.

ஈமம் - சவஞ்சுகம் விறகுகளின் அடுக்கு; "தளிர்மேனி யீமந் தரிக்குமோ வென்று."

உரை - கீர்த்தி.

உழை - இடம், பக்கம், மான்.

ஊரல் - அசைத்தல்.

ஊசலாடல் - அங்குமிங்குமலை தல்.

எயிறு-பல்லு; "துளையெயிற்ற்," ஏக்கறல்-யாம இத்தன்மை பெற்றிலேமே என்று விரும்புதல்; "இன்றுமையான் மாசிலா முகங்கண் டேக்கற்றே."

எதிலன் - அந்நியன்.

ஏர் - ஒப்பு.

ஏரி - ஒருவகை நீர்நிலை.

ஏனல் - தினை.

ஒதம் - அலை.

கச்சாலை - கச்சபாலயம்; "கச்சாலை எம்மான்." கச்ச-ஆமை,

ஆலை - ஆலயம்.

கடம்-காடு, பெறுமுறை, யானை மதம்.

கடையமகளிர் - கடைசியர்.

கண்கூடுதல் - சேர்தல்.

கண்டல் - தாழை; "கண்டல் கண்டகமகிழ்."

கந்து - கம்பம்.

கமலம் - தாமரை.

கரடம் - யானையின் கண்டம்.

கருநடர் - கருநடதேசத்தார்.

கலசம் - குடம்; "செங்கலசக் கொங்கை."

கவ்வை - ஒலி; "கவ்வைவிரிதி ரை."

கவி - குரங்கு, புலவன்.

கவிகை - குடை.

கவுத்துவம் - வீட்டுணுவின் மார் பிலே அணியப்பட்டிருக்கும் ஓரிரத்திரம்; கடலிற் பிறந்தது; தத்திதாந்த பதம். குஸ்துபம் - கடல்.

கறை - களங்கம்.

கன்றல் - கோபித்தல்; "கன்றும் வயவ ரினம்."

காப்பியம்-ஒருவகை யிலக்கியம்; இது, கவியாற் செய்யப்பட்டது என்னும்பொருளுடைய ஒரு தத்திதாந்தபதம். கவி-புலவன்.

கார் - இருள்; "கார்மலை."

காவிரி - காவேரியாறு.

காவிரிநாடு - சோழநாடு.

காவேரி - பொன்னியாறு; இது,

காவேரின் மகனெனப் பொருள்படும் தத்திதாந்தபதம்.

கானல் - நெய்தனிலம்.

கிள்ளி - கோழன்.

கிள்ளை - கிளி; "மாற்றத்தாற் கிள்ளை."

கிளைத்தல் - கிண்டிதல்.

குடதிசை - மேற்றிசை.

குமிழ் - குமிழுமரம், நீர்க்குமிழி; "குமிழ் மேன்மறியா."

குமுதம் - ஆம்பல்.

குருதி - இரத்தம்.

குழை-சேறு, காதணி; "குழை பொருது."

குளகம் - ஒருவாக்கியமாக முடியும் பல கவிகளின் கூட்டம்;

நான்குகவிகளின் மேற்படச் சென்று முடிவதென்பாருமு

ளர். குள - ஓரினக்கூட்டம்.

கூற்று - இயமன்.

